

OM

GOLDEN JUBILEE

1969



K
A
L
P
A
M
A
N
J
A
R
I

क
ल्
प
म
ञ्ज
री

श्रीगायत्री

THE MADRASI BRAHMINS'
VAIDHIKA ASSOCIATION (REGD) NEW DELHI
(ESTD. 1918)





**THE MADRASI
BRAHMINS' VAIDHIKA ASSOCIATION
(Regd.)
NEW DELHI
(Estd. 1918)**

ശ്രീ മദ്രാസ് ബ്രാഹ്മണ
വൈദികാ സമാജം
ന്യൂ ഡെൽഹി



Golden Jubilee

1969



THE
PLANTATION
H
S

INTRODUCTION

On the occasion of the Golden Jubilee, the Madrasi Brahmins' Vaidhika Association takes the pride to bring forth this small booklet entitled 'KALPAMANJARI' as a humble Golden Jubilee gift to its Members and it is hoped that this will be very much appreciated. It is felt that this 'KALPAMANJARI' will prove to be very useful to the Members of the Association to perform the various poojas and functions with the same understanding and devotion even when these are performed without the presence of the Vadhyar.

We will be failing in our duty if we do not mention a word of appreciation about the valuable help we received from the Printers, Sri Vani Vilas Press, Srirangam especially Shri V. Kothandaraman and Pandit Vyakarana Vedanta Siromani K. S. Venkatarama Sastrigal, as but for their co-operation we would not have been able to bring out this 'KALPAMANJARI' in its present form in a record time.

Madrasi Brahmins' Vaidhika Association (Regd.),

NEW DELHI.

**THE MADRASI
BRAHMINS' VAIDHIKA ASSOCIATION (Regd.)
NEW DELHI
(Estd. 1918)**

Members of the Managing Committee.

<i>President :</i>	Sri S. Sundaresan
<i>Secretary :</i>	„ T. S. Narayanaswami
<i>Treasurer :</i>	„ G. Sankaranarayanan
<i>Members :</i>	„ P. V. S. Iyengar
	„ S. Rajaraman
	„ R. Venkatesa Iyengar
	„ L. K. Murthy
	„ A. R. Sankaranarayanan
	„ K. Ramasubramanian
<i>Auditors :</i>	„ A. V. Srinivasan,
	„ K. V. Ramanujam
<i>Member in-charge</i> } <i>Vessels :</i>	„ L. K. Murthy
„ <i>Horoscope Exchange Bureau</i> }	„ A. R. Sankaranarayanan

Members of the Managing Committee 1968-69



*Sitting : (Left to Right)— Shri S. Rajaraman. Shri Venkatesa Iyengar, Shri S. Sundaresan (President),
Shri T. S. Narayanaswami (Secretary) & Shri L. K. Moorthy.*

Standing :— Shri Ramasubramanian, Shri G. Sankaranarayanan (Treasurer) & Shri A. Sankaranarayanan.



பொருளடக்கம்



1. விக்னேச்வர பூஜை	—	1—9
2. ப்ராண ப்ரதிஷ்டை	...	10—18
3. எடுத்தி விநாயக பூஜை	...	14—47
4. புந:பூஜை	...	48—51
5. ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை	...	52—73
6. வரலக்ஷ்மீ பூஜை	...	74—97
7. ஸ்ரீ க்ருஷ்ண பூஜை	...	98—119
8. ஸ்ரீ ஸுலீர்ய நாராயண பூஜை	...	120—141
9. ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜை	...	142—163
10. கார்த்திக ஸோமவார பூஜை	...	164—188
11. யக்ஞோபவீத தாரணம்	...	184—185
12. ப்ரஹ்மயக்ஞம்	...	186—190
13. தேவரிஷி பித்ரு தர்பணம்	...	190—195
14. மஹாஸங்கல்பம்	...	196—199
15. காண்ட ரிஷி தர்பணம்	...	200—201
16. வேதாரம்பம்	...	202—208
17. ஓளபாஸன ஹோமவிதி	...	208—214
18. தர்ச தர்பணம்	...	214—234
19. காமோகார்ஷீன் மந்த்ரஜப ஸங்கல்பம்		235
20. ஸமிதாதானவிதி	...	236—243
21. மஹாஸங்கல்பம்	...	244—261

அயனம், ருது, திதி, மாஸம், வாரம், நக்ஷத்ரம்

THE UNIVERSITY OF CHICAGO

1964

NAME	DEGREE	DEPARTMENT	DATE
ALLEN, JOHN	B.S.	Engineering	1964
ANDERSON, ROBERT	M.S.	Physics	1964
BROWN, JAMES	B.A.	History	1964
CHAMBERLAIN, MARY	B.S.	Chemistry	1964
COOPER, WILLIAM	M.A.	Political Science	1964
DAVIS, ELEANOR	B.S.	Mathematics	1964
EVANS, CHARLES	B.A.	English	1964
FISHER, DAVID	M.S.	Geology	1964
GARDNER, LUCAS	B.S.	Computer Science	1964
HARRIS, SARAH	B.A.	Art History	1964
HENDERSON, MICHAEL	M.A.	Philosophy	1964
JONES, RICHARD	B.S.	Biological Sciences	1964
KELLY, PATRICIA	B.A.	Psychology	1964
LEWIS, THOMAS	M.S.	Statistics	1964
MARTIN, JENNIFER	B.S.	Environmental Science	1964
NEWMAN, DAVID	B.A.	Latin American Studies	1964
OLSON, ROSEMARY	B.S.	Public Health	1964
PERKINS, JAMES	M.A.	Religious Studies	1964
ROBERTS, ELIZABETH	B.A.	International Relations	1964
SMITH, ROBERT	B.S.	Mechanical Engineering	1964
TAYLOR, MARGARET	B.A.	Classical Studies	1964
WALKER, JOHN	M.S.	Chemical Engineering	1964
WATSON, SARAH	B.S.	Biomedical Sciences	1964
WILSON, DAVID	B.A.	Journalism	1964
YOUNG, LUCAS	M.A.	Education	1964

॥ श्रीः ॥

॥ कल्पमञ्जरी ॥



कल्प मञ्जरी

(तेवनाकरियिलुम् तमिळिलुम्)



॥ श्रीः ॥

॥ ¹ विघ्नेश्वरपूजा ॥

—: * :—

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत्सर्वविघ्नोपशान्तये ।

ओं भूः-सुवरोम् ॥

तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव ।

विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपतेरंघ्रियुगं स्मरामि ॥

करिष्यमाणस्य कर्मणः निर्विघ्नेन परिसमाप्त्यर्थं आदौ महागणपति-
पूजां करिष्ये । इति सङ्कल्प्य पुष्पाक्षतान् गृहीत्वा

गणानां त्वा गणपति ५ हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ।

ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आ नः शृण्वन्नूतिभिः सीद सादनम् ॥

अगजाननपद्मार्कं गजाननमहर्निशम् ।

अनेकदन्तं भक्तानामेकदन्तमुपास्महे ॥

भूर्भुवस्सुवरो अस्मिन् हरिद्राबिम्बे सुमुखं महागणपतिं

ध्यायामि आवाहयामि ॥

1. எல்லாக் கல்பபுராணகளுடைய ஆரம்பத்திலும் இந்த ஷிக்நேச்வர பூரையைச் செய்து பிறகு அந்தந்த பூரையைச் செய்யவேண்டும்.



1 விக்னேச்வர பூஜை

—*—

சுக்லாம்பரதாம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்,
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசாந்தமே
ஓம் பூ:-ஸுவரோம் !

ததேவ லக்னம் ஸுதினம் ததேவ
தாராபலம் சந்த்ர பலம் ததேவ !
வித்யாபலம் தைவபலம் ததேவ
லக்ஷ்மீபதே ரங்க்ரியுகம் ஸ்மராமி ||

கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்நேந் பரிஸுமாம்
த்யர்த்தம் ஆதௌ மஹாகணபதி பூஜாம் கரிஷ்யே !
(என்று ஸங்கல்பம் செய்து, புஷ்பம் அக்ஷதை இவை
களை எடுத்துக்கொண்டு)

கணநாம் த்வா கணபதீம் ஹவாமஹே
கவீம் கவீனாம் உபமச்ரவஸ்தமம் |
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆ ந: ச்ருண்வன் நூதிபி: ஸீத ஸாதனம் ||

அகஜாநன பத்மரர்கம் கஜாநன மஹர்நிசம் |
அநேகதந்தம் பக்தானாம் ஏகதந்தமுபாஸ்மஹே ||

பூர்புவஸ்ஸுவரோம் அஸ்மின் ஹரித்ராபிம்பே
ஸுமுகம் மஹாகணபதீம் த்யாயாமி, ஆவாஹயாமி ||

1 எல்லாக் கலப்பூஜைகளுடைய ஆரம்பத்திலும் இந்த
விக்னேச்வர பூஜையைச் செய்து பிறகு அந்தந்த பூஜையைச்
செய்யவேண்டும்.

महागणपतये नमः आसनं समर्पयामि ।

” पादयोः पादं समर्पयामि ।

” अर्घ्यं समर्पयामि ।

” आचमनीयं समर्पयामि ।

” मधुपर्कं समर्पयामि ।

” स्नानं समर्पयामि

” स्नानानन्तरं आचमनीयं समर्पयामि ।

” वस्त्रार्थं अक्षतान् समर्पयामि ।

” उपवीतार्थं अक्षतान् समर्पयामि ।

” गन्धान् धारयामि ।

” गन्धस्योपरि हरिद्राकुङ्कुमं समर्पयामि ।

” अक्षतान् समर्पयामि

” पुष्पाणि समर्पयामि ।

ओं सुमुखाय नमः

ओं धूमकेतवे नमः

” एकदन्ताय नमः

” गणाध्यक्षाय नमः

” कपिलाय नमः

” फालचन्द्राय नमः

” गजकर्णिकाय नमः

” गजाननाय नमः

” लम्बोदराय नमः

” वक्रतुण्डाय नमः

” विक्टाय नमः

” शूर्पकर्णाय नमः

” विन्नराजाय नमः

” हेरम्बाय नमः

” गणाधिपाय नमः

” स्कन्दपूर्वजाय नमः

மஹாகணபத்யே நம: ஆஸநம் ஸமர்ப்யாமி

- ” பாத்யே: பாத்யம் ஸமர்ப்யாமி
 ” அர்க்யம் ஸமர்ப்யாமி
 ” ஆசமனீயம் ஸமர்ப்யாமி
 ” மதுபர்கம் ஸமர்ப்யாமி
 ” ஸ்நானம் ஸமர்ப்யாமி
 ” ஸ்நானோநந்தரம் ஆசமனீயம்
 ” ஸமர்ப்யாமி
 ” வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
 ” ஸமர்ப்யாமி
 ” உபவீதார்த்தம் அக்ஷதான்
 ” கந்தான் தாரயாமி
 ” கந்தஸ்யோபரி ஹரித்ரா
 ” குங்குமம் ஸமர்ப்யாமி
 ” அக்ஷதான் ஸமர்ப்யாமி
 ” புஷ்பாணி ஸமர்ப்யாமி

ஓம் ஸமுகாய நம:

- ” ஏகதந்தாய நம:
 ” கபிலாய நம:
 ” கஜகர்ணகாய நம:
 ” லம்போதராய நம:
 ” விகடாய நம:
 ” விக்னராஜாய நம:
 ” கணுதிபாய நம:

ஓம் தாமகேதவே நம:

- ” கணுத்யக்ஷாய நம:
 ” பாலசந்த்ராய நம:
 ” கஜாநநாய நம:
 ” வக்ரதுண்டராய நம:
 ” குர்பகர்ணாய நம:
 ” ஹேரம்பாய நம:
 ” ஸ்கந்தபூர்வஜாய நம:

महागणपतये नमः नानाविधपरिमलपत्रगुण्याणि समर्पयामि ।
 महागणपतये नमः धूर आघ्रापयामि । दीपं दर्शयामि । ॐ भूर्भुव-
 स्सुवः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि । धियो यो नः प्रचो-
 दयात् । देव सवितः प्रसुव । सत्यं त्वेतेन परिषिञ्चामि । अमृतो-
 पस्तरणमसि । ॐ प्राणाय स्वाहा । ॐ अपानाय स्वाहा । ॐ
 न्यानाय स्वाहा । ॐ उदानाय स्वाहा । ॐ समानाय स्वाहा ।
 ॐ ब्रह्मणे स्वाहा । महागणपतये नमः ... नैवेद्यं निवेदयामि ।
 मध्ये मध्ये अमृतपानीयं समर्पयामि । अमृतापिधानमसि । नैवेद्या-
 नन्तरं आचमनीयं समर्पयामि । महागणपतये नमः कर्पूरताम्बूलं
 समर्पयामि । महागणपतये नमः कर्पूरनीराजनं दर्शयामि । मन्त्रपुष्पं
 समर्पयामि । सुवर्णपुष्पं समर्पयामि ॥

यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।

तानि तानि विनश्यन्ति प्रदक्षिणपदेपदे ॥ (प्रदक्षिणम्)

अभीप्सितार्थसिद्धयर्थं पूजितो यः सुरैरपि ।

सर्वविघ्नच्छिदे तस्मै गणाधिपतये नमः ॥

गजाननं भूतगणाधिसेवितं कपित्थजम्बूफलसारमक्षितम् ।

उमासुतं शोकविनाशकारणं नमामि विघ्नेश्वरपादपङ्कजम् ॥

इति नमस्कारः

महागणपतये नमः सर्वोपचारपूजाः समर्पयामि ।

மஹாகணபதயே நம: நாநாவித பரிமள பத்ர
 புஷ்பாணி ஸமர்ப்யாமி, மஹாகணபதயே நம: தூபம்
 ஆக்ராப்யாமி, தீபம் தர்சயாமி, ஓம் பூர்புவஸ்ஸுவ:
 தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி,
 தியோ யோ ந: ப்ரசோதயாத், தேவ ஸவித: ப்ரஸுவ,
 ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி, அம்ருதோபஸ்தரண
 ம்ஸி, ஓம் ப்ராணய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா
 ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
 ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
 மஹாகணபதயே நம: நைவேத்யம் நிவேதயாமி,
 மத்யே மத்யே அம்ருதபானீயம் ஸமர்ப்யாமி, அம்ருதாபி
 தானமஸி, நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்யாமி,
 மஹாகணபதயே நம: கர்பூரதாமபூலம் ஸமர்ப்யாமி
 மஹாகணபதயே நம: கர்பூர நீர்ஜனம் தர்சயாமி,
 மந்தரபுஷ்பம் ஸமர்ப்யாமி, ஸுமர்ண புஷ்பம் ஸமர்ப
 யாமி.

யாநி கானி ச பாபானி ஜன்மரந்தர கந்தாநி ச |

தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிணாயு: க பதே ||

(பிரதக்ஷிணம் செய்யவும்)

அபிப்ஸிதார்த்தஸித்தயர்த் தம் பூஜிதோ ய: ஸுரைரபி
 ஸர்வவிக்னச்சிதே தஸ்மை கணா திபதயே நம: ||

கஜானநம் பூதகணாநி ஸேவிதம்

கபித்த ஜம்பூபலஸார பக்ஷிதம் |

உமாஸுதம் சோகவிநாச காரணம்

நமாயி விக்நேச்வர பாதபங்கஜம் ||

(என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்)

மஹாகணபதயே நம: ஸர்வோபசாரபூஜா: ஸமர்ப
 யாமி |

वक्रतुण्ड महाकाय सूर्यकोटिसमप्रभ ।

अविघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥

सुमुखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः ।

लम्बोदरश्च विकटो विघ्नराजो गणाधिपः ॥

धूमकेतुर्गणाध्यक्षः फालचन्द्रो गजाननः ।

वक्रतुण्डः शूर्पकर्णो हेरम्बः स्कन्दपूर्वजः ॥

षोडशैतानि नामानि यः पठेच्छृणुयादपि ।

विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा ।

संप्रामे सर्वकार्येषु विघ्नस्तस्य न जायते ॥ (इति प्रार्थना)

इति विघ्नेश्वरपूजा ॥



வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மேதேவ் ஸர்வகார்யேஷு

ஸர்வதா ||

ஸூழகச்சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ கணுதிப: ||

தாமகேதுர்கணுத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜாநந: ||
வக்ரதுண்ட: சூர்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்த

சூர்வஜ: ||

ஷோட சைதாநி நாமாநி ய: படேத் ச்ருணுயாதபி
வித்யாரம்பே விவாஹே ச ப்ரவேசே நிகமே


ததா |

ஸங்க்ராமே ஸர்வகார்யேஷு விக்னஸ்தஸ்ய ந

ஜாயதே ||

என்று சொல்லி பிரார்த்திக்கவும்

விக்னேஸ்வரபூஜை முற்றும்



॥ प्राणप्रतिष्ठा ॥

अस्य श्रीप्राणप्रतिष्ठामहामन्त्रस्य ब्रह्मविष्णुमहेश्वराः ऋषयः ।
अग्न्यजुस्सामाथर्वाणि छन्दांसि । प्राणशक्तिः परा देवता । आं
बीजम् - ह्रीं शक्तिः - क्रौं कीलकम् । प्राणप्रतिष्ठापने विनियोगः ॥

करन्यासः

अङ्गन्यासः

आं	अङ्गुष्ठाभ्यां नमः	आं	हृदयाय नमः
ह्रीं	तर्जनीभ्यां नमः	ह्रीं	शिरसे स्वाहा
क्रौं	मध्यमाभ्यां नमः	क्रौं	शिखायै वषट्
आं	अनामिकाभ्यां नमः	आं	कवचाय हुम्
ह्रीं	कनिष्ठिकाभ्यां नमः	ह्रीं	नेत्रत्रयाय वौषट्
क्रौं	करतलकरपृष्ठाभ्यां नमः	क्रौं	अस्त्राय फट्

भूर्भुवस्सुवरोमिति दिग्बन्धः ॥ (ध्यानम्)

रक्ताम्भोधिस्यपोतोल्लसदरुणसरोजाधिरूढा कराब्जैः

पाशं कोदण्डमिक्षूद्भवमळिगुणमप्यङ्कुशं पञ्चबाणान् ।

बिभ्राणासृक्कपालं त्रिनयनलसिता पीनवक्षोरुद्वाढ्या

देवी बालार्कवर्णा भवतु सुखकरी प्राणशक्तिः परा नः ॥

आं ह्रीं क्रौं, क्रौं ह्रीं आं, य र ल व श ष स ह्रीं, हंसः
सोऽहं सोऽहं हंसः । अस्यां मूर्तौ प्राणास्तिष्ठन्तु । अस्यां मूर्तौ जीव-
स्तिष्ठतु । अस्यां मूर्तौ सर्वेन्द्रियाणि मनस्त्वक्चक्षुःश्रोत्रजिह्वाघ्राण-

ப்ராணப்ரதிஷ்டை

அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ராஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ருஷய: , ருக்யஜுஸ்ச
ஸாம அதர்வாணி சந்தாம்ஸி, ப்ராண சக்தி: பரா
தேவதா, ஆம் பீஜம்-ஹ்ரீம் சக்தி:- க்ரோம் கீலகம்,
ப்ராணப்ரதிஷ்டாபனே விநியோக: ||

கர்ந்யாஸம்

அங்கந்யாஸம்

ஆம் அங்குஷ்டாப்யாம் நம: ஆம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம: ஹ்ரீம் சிரஸே ஸ்வஹா
க்ரோம் மத்யமாப்யாம் நம: க்ரோம் சிகாயை வஷட்
ஆம் அநாயிகாப்யாம் நம: ஆம் கவசாய ஹூம்
ஹ்ரீம் கரிஷ்டிகாப்யாம் நம: ஹ்ரீம் நேத்ரத்யாயவெஷட்
க்ரோம் கரதலகர்ப்ருஷ்டாப்யாம் நம: க்ரோம் அஸ்த்ராய பட்

பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த: (த்யானம்)

ஈக்தாம்போதிஸ்தபோதோல்லஸதருணஸரோஜாதி
ருடா கராபஜை:
பாசம் கோதண்டமிக்ஷைத்பவமளிகுணமப்யங்குசம்
பஞ்சபாணாந் |
பிப்ராணஸ்ருக்கபாலம் த்ரிநயநலஸிதா பீநவக்ஷோ
ருஹாட்யா
தேவீ பாலார்கவர்ணா பவது ஸுகரீ ப்ராணசக்தி:
பரா ந: ||

ஆம் ஹ்ரீம் க்ரோம், க்ரோம் ஹ்ரீம் ஆம், ய ர ல வ
ச ஷ ஸ ஹோம், ஹம்ஸ: ஸோ஽ஹம் ஸோ஽ஹம்
ஹம்ஸ: | அஸ்யாம் மூர்தௌ ப்ராணஸ்திஷ்டந்தூ
அஸ்யாம் மூர்தௌ ஜீவஸ்திஷ்டது | அஸ்யாம்
மூர்தௌ ஸர்வேந்த்ரியாணி மணஸ்த்வக் சக்ஷுச்ரோத்ர

वाक्याणिपादपायूपस्थाख्यानि प्राणिपानव्यान्नोदानसमानाश्चात्रागल्य सुखं
 चिरं तिष्ठन्तु खाहा । असुनीते पुनरस्मासु चक्षुः पुनः प्राणमिदं
 नो चेहि भोगम् । ज्योक्पश्येम सूर्यमुच्चरन्तमनुमते मृळया नः स्वस्ति ।
 प्राणान् प्रतिष्ठापयामि । आवाहितो भव । स्थापितो भव । सनिहितो
 भव । सनिरुद्धो भव । अवकुण्ठितो भव । सुप्रीतो भव ।
 सुप्रसन्नो भव । सुमुखो भव । वरदो भव । प्रसीद प्रसीद ॥

स्वामिन् सर्वजगन्नाथ यावत्पूजावसानकम् ।

तावत्सर्वं प्रीतिभावेन बिम्बेऽस्मिन् सन्निधिं कुरु ॥

इति प्राणप्रतिष्ठा ॥

ஐஹ்வாக்ராண வாக்பாணி பாதபாயுபஸ்தாக்யானி
 ப்ராணுபான வ்யாநோதான ஸமானாச்ச அத்ராகத்ய
 ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா | அஸுந்தே புன
 ஶஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி
 போகம் | ஜ்யோக்ப்ச்யேம ஸூர்யமுச்சாந்தமநூம்தே
 ம்ருளயா ந: ஸ்வஸ்தி | ப்ராணந் ப்ரதிஷ்டாபயாமி |
 ஆவாஹிதோ பவ | ஸ்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ
 பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ பவ | ஸு
 ப்ரீதோ பவ | ஸுப்ரஸந்தோ பவ | ஸுமுகோ பவ |
 வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||

ஸ்வாமிந் ஸர்வ ஜகந்நாத யாவத்பூஜாவஸானகம் |
 தாவத் த்வம் ப்ரீதிபாவோந பிம்பேடஸ்மிந் ஸந்நிதிம் குரு

ப்ராண ப்ரதிஷ்டை முற்றும்.

॥ सिद्धिविनायकपूजा ॥

பாத்ரபதசுக்ல சதுர்த்தி (விநாயக சதுர்த்தி) அன்றும்
எல்லோரும் ஶித்திவிநாயகபூஜை செய்யவேண்டும்.

आदौ ¹ विघ्नेश्वरपूजा । संकल्पः —

शुक्लाम्बरधरं विष्णुं शान्तये ॥

ओं भूः ... भूर्भुवस्सुवरोम् । ममोपात्तसमस्तदुरितक्षयद्वारा
श्रीपरमेश्वरप्रीत्यर्थं शुभे दिने शोभने मुहूर्ते अद्य ब्रह्मणः द्वितीयपारार्धे
श्वेतवराहकल्पे वैवस्वतमन्वन्तरे अष्टाविंशतितमे कलियुगे प्रथमे पादे
जम्बूद्वीपे भारतवर्षे भरतखण्डे मेरोः दक्षिणे पार्श्वे विन्ध्यस्य उत्तरे
आर्यावर्तकदेशे इन्द्रप्रस्थमहाक्षेत्रे दक्षिणवाहिन्याः यमुनायाः पश्चिमे तीरे
विक्रमशके बौद्धावतारे प्रभवादीनां षष्ठ्याः संवत्सराणां मध्ये बार्हस्पत्य-
मानेन...नाम संवत्सरे, सौरचान्द्रमानाभ्यां...नामसंवत्सरे दक्षिणायने
वर्षतो माद्रपदमासे शुक्लपक्षे चतुर्थ्यां शुभतिथौ ... वासरयुक्तायां ...
नक्षत्रयुक्तायां शुभयोगशुभकरण एवंगुणविशेषविशिष्टायां अस्यां वर्त-
मानायां चतुर्थ्यां शुभतिथौ अस्माकं सहकुटुम्बानां क्षेमस्थैर्यवीर्यविजयायु-
शारोग्यैश्वर्याणामभिवृद्धयर्थं इष्टकाम्यार्थसिद्धयर्थं धर्मार्थकाममोक्षचतुर्विध-
फलपुरुषार्थसिद्धयर्थं श्री सिद्धिविनायकप्रसादसिद्धयर्थं श्री सिद्धि-

1. 2ம் பக்கத்தில் பார்க்கவும்.

ஸித்திவிநாயக பூஜா

பாத்ரபத சுக்ல சதுர்த்தி (விநாயக சதுர்த்தி) அன்று
எல்லோரும் ஸித்திவிநாயக பூஜை செய்யவேண்டும்.

ஆரம்பத்தில் 1 விக்னேச்வர பூஜை, ஸங்கல்பம்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சாந்தயே ||

ஓம் பூ: பூர்புவஸ்ஸுவரோம். மமோபாத்த-
ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் :
சுபே திநே சோபநே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண:
க்ஷிதீய பரார்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத:
மந்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே
பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ:
தக்ஷிணே பார்ச்வே விந்த்யஸ்ய உத்தரே ஆர்யா
வர்த்தகதேசே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்ஷிண
வாஹிந்யா: யமுநாயா: பச்சிமே தீரே விக்ரமசகே
பௌத்தாவதாரே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்
ஸராணாம் மத்யே பார்ஹஸ்பத்ய மாநேந.....நாம
ஸம்வத்ஸரே, ஸௌரசாந்த்ரமாநாப்யாம் நாம
ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதௌ பாத்ரபத
மாளேஸ சுக்லபக்ஷே சதுர்த்த்யாம் சுபதிதௌ... வாஸர
யுக்தாயாம் ... நக்ஷத்ரயுக்தாயாம் சுபயோக சுபகரண
ஏவம்குண விசேஷ விசிஷ்டாயாம் அஸ்யாம்
வர்தமானாயாம் சதுர்த்த்யாம் சுபதிதௌ அஸ்மாகம்
ஸஹகுடும்பானாம் க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய
ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவ்ருத்த்யர்த்தம் இஷ்ட
காம்யார்த்த ஸித்த்யர்த்தம் தர்மார்த்த காமமோக்ஷ
சதுர்வித பலபுருஷார்த்த ஸித்த்யர்த்தம் ஸ்ரீ ஸித்திவிநாயக.

1 3-ம் பக்கத்தில் பார்க்கவும்.

विनायकप्रसादात् समस्तमङ्गलावाप्यर्थं समस्तदुरितोपशान्त्यर्थं भाद्र-
पदशुक्लचतुर्थीपुण्यकाले कल्पोक्तप्रकारेण सिद्धिविनायकपूजां करिष्ये ।
(इति संकल्प्य, अप उपस्पृश्य) गणानां त्वा... सादनम् । अस्मात्
हरिद्राबिम्बात् सुमुखं महागणपतिं यथास्थानं प्रतिष्ठापयामि (इति
-गणेशमुद्रास्य)

(கலசத்தை சந்தனம், புஷ்பம் அஹுதைகளால் நான்
புறமும் அலங்கரித்தது கலசத்தை கையால் தொட்டுக்
கொண்டு ஜபிக்கவேண்டும்.)

कलशस्य मुखे विष्णुः कण्ठे रुद्रः समाश्रितः ।

मूले तत्र स्थितो ब्रह्मा मध्ये मातृगणाः स्मृताः ॥

कुशौ तु सागराः सर्वे सप्तद्वीपा वसुन्धरा ।

ऋग्वेदोऽथ यजुर्वेदः सामवेदोऽप्यथर्वणः ॥

अङ्गैश्च सहिताः सर्वे कलशाम्बुसमाश्रिताः ।

आयान्तु देवपूजार्थं दुरितक्षयकारकाः ॥

गङ्गे च यमुने चैव गोदावरि सरस्वति ।

नर्मदे सिन्धुकावेरि जलेऽस्मिन् सन्निधिं कुरु ॥

(கலசத்திலிருந்து சிறிதளவு தீர்த்தம் எடுத்து தண்ணீரும்
பூஜா திரவியங்களையும் பீரோகாணம் செய்து பின் இரு
கைகளிலும் புஷ்பங்களை வைத்துக்கொண்டு)

उत्तमं गणनाथस्य व्रतं संपत्करं शुभम् ।

भक्तानामिष्टवरदं सर्वमङ्गलकारणम् ॥

एकदन्तं शूर्पकर्णं गजवक्त्रं चतुर्भुजम् ।

पाशाङ्कुशधरं देवं ध्यायेत्सिद्धिविनायकम् ॥

ப்ரஸாத ஸித்யர்த்தம் ஸ்ரீ ஸித்திவிநாயக ப்ரஸாதாத்
 ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம் ஸமஸ்த துரிதோப
 சாந்த்யர்த்தம் பாத்ரயத சக்ல சதுர்த்தீ புண்யகாலே
 கல்போக்த ப்ரகாரேண ஸித்தி விநாயகபூஜாம்
 கரிஷ்யே. ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே. (என்று
 ஸங்கல்பம்செய்து, கையால் தீர்த்தத்தைத் தொட்டு)
 கணூநாம் த்வா...ஸாதநம் அஸ்மாத ஹரித்ரா பிம்பாத்
 மஹாகணபதிம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
 (என்று உத்வாஸனம் செய்து)

.கலசத்தை சந்தனம், புஷ்பம் அக்ஷதைகளால் நான்கு
 புரமும் அலங்கரித்து கலசத்தை கையால் தொட்டுக்கொண்டு
 ஜபிக்கவேண்டும்.)

கலசஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச்ரித:,
 மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகண:
 ஸம்ருதா: ||

குக்ஷுள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
 ருக்வேதோடத யஜுர்வேத: ஸாமவேதோட்யதர்வண: ||

அங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா: |
 ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா: ||

கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி |

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸம்மிந் ஸந்நிதிம் குரு ||

(கலசத்திலிருந்து சிறிதளவு தீர்த்தம் எடுத்து தன்னையும்
 பூஜாதிரவங்கணையும் ப்ரோக்ஷணம் செய்து பின் இரு கை
 களிலும் புஷ்பங்களை வைத்துக்கொண்டு)

உத்தமம் கணநாதஸ்ய வ்ரதம் ஸம்பத்கரம் சுபம் |

பக்தாநாமிஷ்டவரதம் ஸர்வமங்கள் காரணம் ||

ஏகதந்தம் சூர்பகர்ணம் கஜவக்த்ரம் சதுர்புஜம் |

காசாங்குசுதரம் தேவம் த்யாயேத் ஸித்திவிநாயகம் ||

ध्यायेत् गजाननं देवं तप्तकाञ्चनसन्निभम् ।

चतुर्भुजं महाकायं सर्वाभरणभूषितम् ॥

श्रीसिद्धिविनायकं ध्यायामि ॥

अत्रागच्छ जगद्वन्ध सुरराजाचितेश्वर ।

अनाथनाथ सर्वज्ञ गजानन हरप्रिय ॥

गणानां त्वा + सादनम् । भूर्भुवस्सुवरोम् अस्मिन् विम्बे

श्रीसिद्धिविनायकं आवाहयामि ।

अथ ¹ प्राणप्रतिष्ठां कुर्यात् । आवाहितो भव + सन्निधिं कुरु ॥

अनेकरत्नखचितं मुक्तामणिविभूषितम् ।

दिव्यसिंहासनं चारु गणेश प्रतिगृह्यताम् ॥

सिद्धिविनायकाय नमः आसनं समर्पयामि ॥

गौरीपुत्र नमस्तेऽस्तु दुर्वापद्मादिसंयुतम् ।

भक्त्या पाद्यं मया दत्तं गृहाण द्विरदानन ॥

सिद्धिविनायकाय नमः पाद्यं समर्पयामि ॥

विघ्नराज नमस्तेऽस्तु पार्वतीप्रियनन्दन ।

गृहाणार्घ्यं मया दत्तं गन्धपुष्पाक्षतैर्युतम् ॥

सिद्धिविनायकाय नमः अर्घ्यं समर्पयामि ॥

विनायक नमस्तुभ्यं सुरासुरनमस्कृत ।

गृहाणाचमनं देव भक्त्या दत्तं मया प्रभो ॥

த்யாயேத் கஜாநநம் தேவம் தப்தகாஞ்சன ஸந்நிபம் |
சதுர்புஜம் மஹாகாயம் ஸர்வாபரணபூஷிதம் ||

ஸ்ரீ ஸித்திவிநாயகம் த்யாயாமி

அத்ராசச்ச ஜகத்வந்த்ய ஸுரராஜார்சிதேச்வர |
அநாதநாத ஸர்வக்ஞ கஜாநந ஹரப்ரிய ||

கணூநாம் த்வா ... ஸாதனம், பூர்புவஸ்ஸுவரோம்
அஸ்மின பிம்பே ஸ்ரீ ஸித்திவிநாயகம் ஆவாஹயாமி.

(பிறகு 1 பிராணபிரதிஷ்டை செய்யவேண்டும்)

ஆவாஹிதோ பவ-ஸந்நிதிம் குரு |

அநேக ரத்னகசிதம் முக்தாமணி விபூஷிதம் |
திவ்ய ஸிம்ஹாஸநம் சாரு கணேச ப்ரதி க்ருஹ்யதாம் ||
ஸித்திவிநாயகாய நம: ஆஸனம் ஸமர்பயாமி

கௌரீபுத்ர நமஸ்தேஸ்து தூர்வாபத்மாதிஸம்யுதம் |
பக்த்யா பாத்யம் மயா தத்தம் க்ருஹாண த்விரதாநந ||
ஸித்திவிநாயகாய நம: பாத்யம் ஸமர்பயாமி

விக்நராஜ நமஸ்தேஸ்து பார்வதீ ப்ரியநந்தன |
க்ருஹாணர்க்யம் மயா தத்தம் கந்தபுஷ்பாஷைதர்
யுதம் ||
ஸித்திவிநாயகாய நம: அர்க்யம் ஸமர்பயாமி

விநாயக நமஸ்துப்யம் ஸுராஸுர நமஸ்க்ருத |
க்ருஹாணசமநம் தேவ பக்த்யா தத்தம் மயா ப்ரபோ ||

1. 11-ம் பக்கத்தில் பார்க்கவும்.

श्रीसिद्धिविनायकाय नमः आचमनीयं समर्पयामि ।

दधिक्षीरसमायुक्तं मध्वाज्वेन समन्वितम् ।
मधुपर्कं गृहाणेमं गजवक्त्र नमोऽस्तु ते ॥

सिद्धिविनायकाय नमः मधुपर्कं समर्पयामि ।

मध्वाज्यशर्करायुक्तं दधिक्षीरसमन्वितम् ।
पञ्चामृतं गृहाणेदं पञ्चपातकनाशन ॥

सिद्धिविनायकाय नमः पञ्चामृतस्नानं समर्पयामि ।

गङ्गादिसर्वतीर्थेभ्यः आहृतैर्विमलैर्जलैः ।
स्नानं कुरुष्व भगवन् उमापुत्र नमोस्तु ते ॥

आपो हि ष्ठा मयोभुवः...जनयथा च नः । शुद्धोदकस्नानं
समर्पयामि । स्नानानन्तरं आचमनीयं समर्पयामि ।

रक्तवस्त्रद्वयं देव राजराजादिपूजित ।
भक्त्या दत्तं गृहाणेदं भगवन् हरनन्दन ॥

सिद्धिविनायकाय नमः वस्त्रं समर्पयामि ।

राजतं ब्रह्मसूत्रं च काञ्चनं चोत्तरीयकम् ।
गृहाण देव सर्वज्ञ गीर्वाणासुरपूजित ॥

सिद्धिविनायकाय नमः उपवीतं समर्पयामि ।

चन्दनागरुकर्पूरकस्तूरीकुङ्कुमान्वितम् ।

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: ஆசமனீடம் ஸமர்ப
யாமி

ததிஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேந ஸமந்விதம் |
மதுபர்கம் க்ருஹானேமம் கஜவக்த்ர நமோஸ்து தே ||
ஸித்திவிநாயகாய நம: மதுபர்கம் ஸமர்பயாமி

மத்வாஜ்ய சர்கராயுக்தம் ததிஷீரஸமந்விதம் |
பஞ்சாம்ருதம் க்ருஹானேதம் பஞ்சபாதக நாசந ||

ஸ்ரீ ஸித்தி விநாயகாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம்
ஸமர்பயாமி

கங்காதிஸர்வதீர்த்தேப்ய: ஆஹ்ருதைர்விமலைர்ஜலை: |
ஸ்நானம் குருஷ்வ பகவன் உமாபுத்ர நமோஸ்து தே ||

ஆபோ ஹி ஷ்டா மயோபுவ: ஜநயதா ச ந:
சுத்தோதக ஸ்நானம் ஸமர்பயாமி | ஸ்நாநானந்தம்
ஆசமனீயம் ஸமர்பயாமி ||

ரக்த வஸ்த்ரத்வயம் தேவ ராஜராஜாதிபூஜித |
பக்த்யா தத்தம் க்ருஹானேதம் பகவந் ஹரநந்தன ||

ஸித்திவிநாயகாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி

ராஜதம் ப்ரஹ்மஸூத்ரம் ச காஞ்சனம் சோத்தரீயகம்
க்ருஹாண தேவ ஸர்வக்ரு கீர்வாணஸூரபூஜித ||

ஸித்திவிநாயகாய நம: உபவீதம் ஸமர்பயாமி

சந்தனாகரு கர்பூர கஸ்தூரீ குங்குமாந்விதம் |

विलेपनं सुरश्रेष्ठ प्रीत्यर्थं प्रतिगृह्यताम् ॥

सिद्धिविनायकाय नमः गन्धान् धारयामि ।

गन्धस्योपरि हरिद्राकुङ्कुमं समर्पयामि ।

अक्षतान् धत्रलान् दिव्यान् शालीयांस्तण्डुलान् शुभान् ।

हरिद्राचूर्णसंयुक्तान् संगृहाण गणाधिप ॥

सिद्धिविनायकाय नमः अक्षतान् समर्पयामि ।

सुगन्धीनि च पुष्पाणि जातीकुन्दमुखानि च ।

एकविंशतिसंख्यानि गृहाण गणनायक ॥

सिद्धिविनायकाय नमः पुष्पाणि समर्पयामि । पुष्पैः पूजयामि ॥

॥ अथ अङ्गपूजा ॥

ओं पार्वतीनन्दनाय नमः	पादौ	पूजयामि
गणेशाय नमः	गुल्फौ	”
जगद्धात्रे नमः	जङ्घे	”
जगद्वल्लभाय नमः	जानुनी	”
उमापुत्राय नमः	ऊरू	”
विकटाय नमः	कर्टि	”
गुहाप्रजाय नमः	गुह्यं	”
महत्तमाय नमः	मेढ्रं	”

வினாபனம் ஸுரச்ரேஷ்ட பீத்யர்த்தம் ப்ரதி
க்ருஹ்யதாம் ||

ஸித்திவிநாயகாய நம: கந்தாந் தாரயாமி | கந்த
ஸ்யோபரி ஹரி:த்ரா குங்குமம் ஸமர்பயாமி |

அக்ஷதான் தவளான் திவ்யான் சாலீயாம்
ஸ்தண்டூலான் சுபான் |

ஹரித்ரா சூர்ண ஸம்யுக்தான் ஸங்க்ருஹாண
கணுதிப ||

ஸித்திவிநாயகாய நம: அக்ஷதான் ஸமர்பயாமி

ஸுகந்தீனி ச புஷ்பாணி ஜாதீகுந்தமுகானி ச |

ஏகவிம்சதி ஸங்க்யாநி க்ருஹாண கணநாயக ||

ஸித்திவிநாயகாய நம: புஷ்பாணி ஸமர்பயாமி

புஷ்பை: பூஜயாமி

அங்கபூஜை

ஓம்	பார்வதீநந்தநாய நம:	பாதௌ	பூஜயாமி
	கணேசாய நம:	குல்பௌ	११
	ஜகத்தாத்ரே நம:	ஜங்கே	११
	ஜகத்வல்லபாய நம:	ஜ'நுநீ	११
	உமாபுத்ராய நம:	ஊநு	११
	விகடாய நம:	கடிம்	११
	குஹாக்ரஜாய நம:	குஹ்யம்	११
	ஹஹத்தமாய நம:	மேட்ரம்	११

		पूजयामि
नाथाय नमः	नाभि	
उत्तमाय नमः	उदरं	११
विनायकाय नमः	वक्षः	११
पाशच्छिदे नमः	पाशै	११
हेरम्बाय नमः	हृदयं	११
मदोत्कटाय नमः	कण्ठं	११
स्कन्दाग्रजाय नमः	स्कन्धौ	११
हरसुताय नमः	हस्तान्	११
ब्रह्मचारिणे नमः	बाहून्	११
सुमुखाय नमः	मुखं	११
एकदन्ताय नमः	दन्तं	११
विघ्ननेत्रे नमः	नेत्रे	११
शूर्पकर्णाय नमः	कर्णौ	११
फालचन्द्राय नमः	फालं	११
नागाभरणाय नमः	नासिकां	११
चिरन्तनाय नमः	चुबुकं	११
स्थूलोष्ठाय नमः	ओष्ठौ	११
गुल्मदाय नमः	कचान्	११
शिवप्रियाय नमः	शिरः	११
ॐ सर्वमङ्गलाय नमः	सर्वाण्यङ्गानि	पूजयामि

நாதாய நம:	கரபிம்	பூஜ்யாயம்
உத்தமாய நம:	உதரம்	”
விநாயகாய நம:	வஷை:	”
பாசச்சிதே நம:	பார்ச்வே	”
ஹேரம்பாய நம:	ஹ்ருதயம்	”
மதோத்தகடாய நம:	கண்டம்	”
ஸ்கந்தாக்ரஜாய நம:	ஸ்கந்தெள	”
ஹரஸுதாய நம:	ஹஸ்தான்	”
ப்ரஹ்மசாரினே நம:	பாஹுன்	”
ஸுமுகாய நம:	முகம்	”
ஏகதந்தாய நம:	தந்தம்	”
விக்கநேத்ரே நம:	நேத்ரே	”
சூர்பகர்ணாய நம:	கர்ணௌ	”
பாலசந்த்ராய நம:	பாலம்	”
நாகாபரணாய நம:	நாளிகாம்	”
சிரந்த்ராய நம:	சுபுகம்	”
ஸ்தூலோஷ்டாய நம:	ஓஷ்டெள	”
களன்மதாய நம:	கசான்	”
சிவப்ரியாய நம:	சிர:	”

ஓம் ஸர்வமங்களாஸுதாய நம: ஸர்வாண்யங்காரி

பூஜ்யாயம்

॥ एकविंशतिपत्रपूजा ॥

		समर्पयामि
ॐ उमापुत्राय नमः	माचीपत्रं	
हेरम्बाय नमः	बृहतीपत्रं	११
लम्बोदराय नमः	बिल्वपत्रं	११
द्विरदाननाय नमः	दूर्वा	११
धूमकेतवे नमः	धुत्तूरपत्रं	११
बृहते नमः	बदरीपत्रं	११
अपवर्गदाय नमः	अपामार्गपत्रं	११
द्वैमातुराय नमः	तुलसीपत्रं	११
चिरन्तनाय नमः	चूतपत्रं	११
कपिलाय नमः	करवीरपत्रं	११
विष्णुस्तुताय नमः	विष्णुक्रान्तपत्रं	११
अमलाय नमः	आमलकीपत्रं	११
महते नमः	मरुवकपत्रं	११
सिन्धुराय नमः	सिन्धूरपत्रं	११
राजाननाय नमः	जातीपत्रं	११
गण्डगळ्न्मदाय नमः	गण्डलीपत्रं	११
शंकरप्रियाय नमः	शमीपत्रं	११
भृङ्गराजत्कटाय नमः	भृङ्गराजपत्रं	११
अर्जुनदन्ताय नमः	अर्जुनपत्रं	११

21 பத்ர பூஜை

ஆம் உமாபுத்ராய நம:	மாசிபத்ரம்	ஸமர்ப்யாமி
ஹேரம்பாய நம:	ப்ருஹதீபத்ரம்	..
லம்போதராய நம:	பில்வபத்ரம்	..
த்விரதாநய நம:	தூர்வாம்	..
தூமகேதவே நம:	துத்தூரபத்ரம்	..
ப்ருஹதே நம:	பதீபத்ரம்	..
அபவர்கதாய நம:	அபாமார்கபத்ரம்	..
த்வைமாதூராய நம:	துளஸீபத்ரம்	..
சிரந்தநாய நம:	சூதபத்ரம்	..
கபிலாய நம:	கரவீரபத்ரம்	..
விஷ்ணுஸ்துதாய நம:	விஷ்ணுக்ராந்தபத்ரம்	..
அமலாய நம:	ஆமலகீபத்ரம்	..
மஹதே நம:	மருவகபத்ரம்	..
ஸிந்தூராய நம:	ஸிந்தூரபத்ரம்	..
கஜாநநாய நம:	ஜாதீபத்ரம்	..
கண்டகளந்தாய நம:	கண்டலீபத்ரம்	..
சங்கரப்ரியாய நம:	சமீபத்ரம்	..
ப்ருங்கராஜக்கடாய நம:	ப்ருங்கராஜபத்ரம்	..
அர்ஜுனதந்தாய நம:	அர்ஜுனபத்ரம்	..

ओं अर्कप्रभाय नमः
एकदन्ताय नमः

अर्कपत्रं
दाडिमीपत्रं

समर्पयामि
”

॥ एकविंशतिपुष्पपूजा ॥

ओं पञ्चास्यगणपतये नमः

पुन्नागपुष्पं

समर्पयामि

महागणपतये नमः

मन्दारपुष्पं

”

घीरगणपतये नमः

दाडिमीपुष्पं

”

विश्वक्सेनगणपतये नमः

वकुळपुष्पं

”

आमोदगणपतये नमः

अमृणाळं

”

ब्रमथगणपतये नमः

पाटलीपुष्पं

”

रुद्रगणपतये नमः

द्रोणपुष्पं

”

विद्यागणपतये नमः

धुत्तरपुष्पं

”

विघ्नगणपतये नमः

चम्पकपुष्पं

”

दुरितगणपतये नमः

रसालपुष्पं

”

कामितार्थप्रदगणपतये नमः

केतकीपुष्पं

”

संमोहगणपतये नमः

माधवीपुष्पं

”

बिष्णुगणपतये नमः

शम्याकपुष्पं

”

ईशगणपतये नमः

अर्कपुष्पं

”

गजास्यगणपतये नमः

करुह्यारपुष्पं

”

सर्वसिद्धिगणपतये नमः

सेवन्तिकापुष्पं

”

वीरगणपतये नमः

बिल्वपुष्पं

”

ஓம் அர்க்பரபாய நம: அர்கபத்ரம் ஸமர்பயாமி
ஏகதந்தாய நம: தாடிம்பத்ரம் ,,

21 புஷ்ப சூஜ

ஓம் பஞ்சாஸ்யகணபதயே நம: புந்நாகபுஷ்பம்
ஸமர்பயாமி

மஹாகணபதயே நம: மந்தாரபுஷ்பம் ,,

தீரகணபதயே நம: தாடிம்புஷ்பம் ,,

விஷ்வக்ஸேநகணபதயே நம: வகுளபுஷ்பம் ,,

ஆமோதகணபதயே நம: அம்ருணாஸம் ,,

ப்ரமதகணபதயே நம: பாடலீபுஷ்பம் ,,

ருத்ரகணபதயே நம: த்ரோணபுஷ்பம் ,,

வித்யாகணபதயே நம: துத்தூரபுஷ்பம் ,,

விக்னகணபதயே நம: சம்பகபுஷ்பம் ,,

துரிதகணபதயே நம: ரஸாலபுஷ்பம் ,,

காமிதார்த்தப்ரத-
கணபதயே நம: கேதகீபுஷ்பம் ,,

ஸம்மோஹகணபதயே நம: மாதவீபுஷ்பம் ,,

விஷ்ணுகணபதயே நம: சம்யாகபுஷ்பம் ,,

ஈசகணபதயே நம: அர்க்கபுஷ்பம் ,,

கஜாஸ்யகணபதயே நம: கல்ஹாரபுஷ்பம் ,,

ஸர்வஸித்திகணபதயே நம: சேவந்திகாபுஷ்பம்

வீரகணபதயே நம: பில்வபுஷ்பம் ,,

ओं कन्दर्पगणपतये नमः	करवीरपुष्पं	समर्पयामि
उच्छिष्टगणपतये नमः	कुन्दपुष्पं	"
ब्रह्मगणपतये नमः	पारिजातपुष्पं	"
ज्ञानगणपतये नमः	जातीपुष्पं	"

॥ एकविंशतिदूर्वायुग्मपूजा ॥

ओं गणाधिपाय नमः	दूर्वायुग्मं	समर्पयामि
पाशाङ्कुशधराय नमः	"	"
आसुवाहनाय नमः	"	"
विनायकाय नमः	"	"
ईशपुत्राय नमः	"	"
सर्वसिद्धिप्रदाय नमः	"	"
एकदन्ताय नमः	"	"
इभवक्त्राय नमः	"	"
मूषकवाहनाय नमः	"	"
कुमारगुरवे नमः	"	"
कपिलवर्णाय नमः	"	"
ब्रह्मचारिणे नमः	"	"
मोदकहस्ताय नमः	"	"
सुरश्रेष्ठाय नमः	"	"
राजनासिकाय नमः	"	"

ஓம் கந்தர்வகணபதயே நம:	கரவீரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
உச்சிஷ்டகணபதயே நம:	குந்தபுஷ்பம் ,,
ப்ரம்மகணபதயே நம:	பாரிஜாதபுஷ்பம்,,
ஜ்ஞாநகணபதயே நம:	ஜாதீபுஷ்பம் ,,

21 தூர்வாயுக்மபூஜை

ஓம் கணுதிபாய நம:	தூர்வாயுக்மம்	ஸமர்ப்பயாமி
பாசாங்குசுதராய நம:	,,	,,
ஆகுவாஹநாய நம:	,,	,,
விநாயகாய நம:	,,	,,
ஈசபுத்ராய நம:	,,	,,
ஸர்வஸித்திப்ரதாய நம:	,,	,,
ஏகதந்தாய நம:	,,	,,
இபவக்த்ராய நம:	,,	,,
மூஷகவாஹநாய நம:	,,	,,
குமாரகுரவே நம:	,,	,,
கபிலவர்ணாய நம:	,,	,,
பிரம்மசாரினே நம:	,,	,,
மோதகஹஸ்தாய நம:	,,	,,
ஸூரச்ரேஷ்டாய நம:	,,	,,
கஜநாஸிகாய நம:	,,	,,

ॐ कपित्थफलप्रियाय नमः	दूर्वायुग्मं	समर्पयामि ।
गजमुखाय नमः	”	”
सुप्रसन्नाय नमः	”	”
सुराप्रजाय नमः	”	”
उमापुत्राय नमः	”	”
स्कन्दप्रियाय नमः	”	”

(अथ अष्टोत्तरशतनामभिरर्चयेत्)

॥ अष्टोत्तरशतनामावलिः ॥

ॐ गजाननाय नमः	ओ सुरारिभिदे नमः
गणाध्यक्षाय	महागणपतये
विघ्नराजाय	मान्याय
विनायकाय	महन्मान्याय
द्वैमातुराय	मृडात्मजाय
सुमुखाय	पुराणाय
प्रमुखाय	पुरुषाय
सन्मुखाय	पूष्णे
कृतिने	पुष्करिणे
ज्ञानदीपाय	२० पुण्यकृते
सुखनिधये	अग्रगण्याय
सुराध्यक्षाय	अग्रपूज्याय

ஓம் கமித்தபலப்ரியாய

	நம:	தூர்வாயுக்ம்ம்	ஸமர்ப்யாமீ
கஜமுகாய நம:		”	”
ஸுப்ரஸந்நாய நம:		”	”
ஸுராக்ரஜாய நம:		”	”
உமாபுத்ராய நம:		”	”
ஸ்கந்தப்ரியாய நம:		”	”

(பிறகு 108 நாமாக்களால் அர்ச்சனை செய்யவும்)

அஷ்டோத்தர சத (108) நாமாவளி:

ஓம் கஜாநநாய நம:

கணுத்யக்ஷாய

விக்நராஜாய

விநாயகாய

த்வைமாதிராய

ஸுமுகாய

ப்ரமுகாய

ஸந்முகாய

க்ருதினே

க்ருானதீபாய

ஸுகநிதயே

ஸுராத்யக்ஷாய

3

ஓம் ஸுராரிபிதே நம:

மஹாகணபதயே

மாந்யாய

மஹன்மாந்யாய

ம்ருடாத்மஜாய

புராணாய

புருஷாய

பூஷ்ணே

புஷ்கரினே

புண்யக்ருதே

அக்ரகண்யாய

அக்ரபூஜ்யாய

20

10

ओं अग्रगामिने नमः

मन्त्रकृते

चामीकरप्रभाय

सर्वस्मै

सर्वोपास्याय

सर्वकर्त्रे

सर्वनेत्रे

सर्वसिद्धिप्रदाय

सर्वसिद्धाय

सर्ववन्द्याय

महाकालाय

महाबलाय

हेरम्बाय

लम्बज्जठराय

ह्रस्वप्रीवाय

महोदराय

मदोत्कटाय

महावीराय

मन्त्रिणे

मङ्गळदाय

प्रमथाचार्याय

ओं प्राज्ञाय नमः

प्रमोदाय

मोदकप्रियाय

धृतिमते

मतिमते

३० कामिने

कपित्थप्रियाय

ब्रह्मचारिणे

ब्रह्मरूपिणे

ब्रह्मविदे

ब्रह्मवन्दिताय

जिष्णवे

विष्णुप्रियाय

भक्तजीविताय

जितमन्मथाय

४० ऐश्वर्यदाय

गुहज्यायसे

सिद्धसेविताय

विघ्नकर्त्रे

विघ्नहर्त्रे

विश्वनेत्रे

ஓம் அக்ரகாமினே நம:	ஓம் ப்ராக்ஞாய நம:	
மந்த்ரக்ருதே நம:	ப்ரமோதாய	
சாமீகரப்ரபாய	மோதகப்ரியாய	
ஸர்வஸ்மை	த்ருதிமதே	
ஸர்வோபாஸ்யாய	மதிமதே	50
ஸர்வகர்த்ரே	30 காமினே	
ஸர்வநேத்ரே	கபித்தப்ரியாய	
ஸர்வஸித்திப்ரதாய	ப்ரஹ்மசாரினே	
ஸர்வஸித்தாய	ப்ரஹ்மருபினே	
ஸர்வவந்த்யாய	ப்ரஹ்மவிதே	
மஹாகாலாய	ப்ரஹ்ம வந்திதாய	
மஹாபலாய	ஜிஷ்ணவே	
ஹேரம்பாய	விஷ்ணுப்ரியாய	
லம்பஜடராய	பக்தஜீவிதாய	
ஹ்ரஸ்வக்ரீவாய	ஜிதமன்மதாய	60
மஹோதராய	40 ஐச்வர்யதாய	
மதோத்கடாய	குஹஜ்யாயஸே	
மஹாவீராய	ஸித்தஸேவிதாய	
மந்த்ரினே	விக்னஹர்த்ரே	
மங்களதாய	விக்னஹர்த்ரே	
ப்ரமதார்ச்யரப	விச்வநேத்ரே	

ओं विराजे नमः

स्वराजे

श्रीपतये

वाक्पतये

श्रीमते

शृङ्गारिणे

श्रितवत्सलाय

शिवप्रियाय

शीघ्रकारिणे

शाश्वताय

शिवनन्दनाय

बलोद्धताय

भक्तनिधये

भावगम्याय

भवात्मजाय

महते

मङ्गळदायिने

महेशाय

महिताय

सत्यधर्मणे

सदाधाराय

ओं सत्याय नमः

सत्यपराक्रमाय

शुभाङ्गाय

७० शुभ्रदन्ताय

शुभदाय

शुभविग्रहाय

पञ्चपातकनाशिने

पार्वतीप्रियनन्दनाय

विश्वेशाय

विबुधाराध्यपदाय

वीरवराग्रगाय

कुमारगुरुबन्धाय

कुञ्जरासुरभञ्जनाय

८० वल्लभावल्लभाय

वराभयकराम्बुजाय

सुधाकलशहस्ताय

सुधाकरकलाधराय

पञ्चहस्ताय

प्रधानेशाय

पुरातनाय

श्रीवरसिद्धिविनायकाय नमः

९०

१००

नानाविधपरिमळपत्रपुष्पाणि समर्पयामि ॥

ஓம் விராஜே நம:
 ஸ்வராஜே
 ஸ்ரீபதயே
 வா஑்பதயே
 ஸ்ரீமதே
 ச்ருங்காரிணே
 ச்ரிதவத்ஸலாய
 சிவப்ரியாய
 சீக்ரகாரிணே
 சாச்வதாய
 சிவநந்தநாய
 பலோத்ததாய
 பக்தநிதயே
 பாவக்யாய
 பவாத்மஜாய
 மஹதே
 மங்களதாயிணே
 மஹேசாய
 மஹிதாய
 ஸத்யதர்மணே
 ஸ்தாதாராய

ஓம் ஸத்யாய நம:
 ஸத்யபராக்ரமாய
 சுபாங்காய 90
 70 சுப்ரதந்தாய
 சுயதாய
 சுபவிக்ரஹாய
 பஞ்சபாதகநாசினே
 பார்வதீப்ரியநந்தநாய
 விச்வேசாய
 விபுதாராத்யபதாய
 வீரவராக்ரகாய
 குமாரகுருவந்த்யாய
 குஞ்ஜராஸுரபஞ்ஜளய
 80 வல்லபாவல்லபாய
 வராபயகராம்புஜாய
 ஸுதாகலச ஹஸ்கராய
 ஸுதாகர கலாதராய
 பஞ்சஹஸ்தாய
 ப்ரதானேசாய
 புராதநாய
 ஸ்ரீவரஸித்தி

விநாயகாய நம:

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்யாமி

दशङ्गं गुग्गुलोपेतं सुगन्धं च मनोहरम् ।
धूपं दास्यामि देवेश गृहाण त्वं गजानन ॥

सिद्धिविनायकाय नमः धूपमाघ्रापयामि ॥

साज्यं त्रिवर्तिसंयुक्तं वह्निना योजितं मया ।
गृहाण मङ्गलं दीपमीशपुत्र गणाधिप ॥

सिद्धिविनायकाय नमः दीपं दर्शयामि ॥

ओं भूर्भुवस्सुवः + ब्रह्मणे स्वाहा ।

शाल्यन्नं षड्रसोपेतं फललड्डुकमोदकान् ।
भक्ष्यं भोज्यं च लेह्यं च चोष्यं स्वीकुरु शांकरे ॥

सिद्धिविनायकाय नमः शाल्योदनं, घृतगुळपायसं, माषापूर्पं, गुळापूर्पं, लड्डुकं, नानाविधमोदकानि, नारिकेलखण्डं, कदलीफलं, ¹ जम्बूफलं, ² बदरीफलं, ³ कपित्थफलं, ⁴ मेरीफलं, ⁵ बहुबीजफलं, ⁶ दाडिमीफलं, ⁷ नारङ्गफलं सर्वं महानैवेद्यं निवेदयामि । मध्ये मध्ये पानीयं समर्पयामि । अमृतापिधानमसि । हस्तप्रक्षालनं समर्पयामि । पादप्रक्षालनं समर्पयामि । नैवेद्यानन्तरं आचमनीयं समर्पयामि ॥

पूगीफलसमायुक्तं नागवल्लीदलैर्युतम् ।

कर्पूरचूर्णसंयुक्तं ताम्बूलं प्रतिगृह्यताम् ॥ (ताम्बूलं)

1. भावल्पழம், 2. இலந்தம்பழம், 3. விளாம்பழம்,
4. பேரிக்காய், 5. கொய்யா, 6. மாதுளை, 7. ஆரஞ்சு.

சூசாங்கம் குக்குளோபேதம் ஸுகந்தம் ச மனோஹரம் |
 சூரபம் தாஸ்யாமி தேவேச க்ருஹாண த்வம் கஜாதந ||
 எரித்திவிநாயகாய நம: தூரபமாக்ராபயாமி
 ஸாஜ்யம் த்ரிவர்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம்
 மயா |

க்ருஹாண மங்களம் தீபமீசபுத்ர கணுதிப ||
 எரித்திவிநாயகாய நம: தீபம் தர்சயாமி

ஓம் பூர்புவஸ்ஸுவ: + ப்ரஹ்மணே ஸ்வாஹா

சால்யன்னம் ஷட்ரஸோபேதம் பலலட்டுகமோதகான் |
 பக்ஷ்யம் போஜ்யம் ச லேஹ்யம் ச சோஷ்யம் ஸ்வீகுரு
 சாங்கரே ||

எரித்தி விநாயகாய நம: சால்யோதனம், க்ருதகுள
 யாயஸம், மாஷாபூபம், குளாபூபம், லட்டுகம், நாநாவித
 மோதகானி, நாரிகேள கண்டம், கதளிபலம், 1ஜம்பூ
 ப்லம், 2பதீபலம், 3கபித்தபலம், 4பேரீபலம், 5பஹு
 ஷீஜ்பலம், 6தாடிமீபலம், 7நாரங்கபலம் ஸர்வம் மஹா
 நைவேத்யம் நிவேதயாமி. மத்யே மத்யே பானீயம்
 ஸமர்பயாமி. அம்ருதாபிதாநமஸி. ஹஸ்தப்ரக்ஷாளநம்
 ஸமர்பயாமி. பாதப்ரக்ஷாளனம் ஸமர்பயாமி. நைவே
 த்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்பயாமி.

பூகீபல ஸமாபுக்தம் நாகவல்லீ திளர்யுதம் |

கர்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி

க்ருஹ்யதாம் ||

தாம்பூலம் ஸமர்பயாமி

-
1. நாவல்பழம், 2. இலந்தம்பழம், 3. விளாம்பழம்,
 4. பேரிக்காய், 5. கொய்யா, 6. மாதுளை, 7. ஆரஞ்சு

नीराजनं नीरजस्क कर्पूरेण कृतं मया ।
गृहाण करुणाराशे गणेश्वर नमोऽस्तु ते ॥

सिद्धिविनायकाय नमः कर्पूरनीराजनं दर्शयामि ॥
नीराजनानन्तरं आचमनीयं समर्पयामि ॥

जातीचम्पकपुन्नागमल्लिकावकुलादिभिः ।
पुष्पाञ्जलिं प्रदास्यामि गृहाण द्विरदानन ॥

सिद्धिविनायकाय नमः मन्त्रपुष्पं समर्पयामि ॥
सुवर्णपुष्पं समर्पयामि ॥

यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।
तानि तानि विनश्यन्ति प्रदक्षिणपदेपदे ॥

प्रदक्षिणं करिष्यामि सततं मोदकप्रिय ।
मद्विघ्नं हर मे शीघ्रं भक्तानामिष्टदायक ॥

आखुवाहन देवेश विश्वध्यापिन् विनायक ।
प्रदक्षिणं करोमि त्वां प्रसीद वरदो भव ॥ (प्रदक्षिणम्)

नमो नमो गणेशाय नमस्ते विश्वरूपिणे ।
निर्विघ्नं कुरु मे कामं नमामि त्वां गजानन ॥

अमजाननपद्मार्क + उपास्महे ॥

गजाननं + पादपङ्कजम् ॥

நீராஜனம் நீராஜஸ்க கர்பூரேண க்ருதம் மயா |

க்ருஹாண க்ருணூராசே க்ருணைச்வர நமோஸ்து தே ||

ஸித்தி விநாயகாய நம: கர்பூர நீராஜனம்-
தர்சயாமி, நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்பயாமி

ஜாதீ சம்பக புந்நாக மல்லிகாவஞ்சாதிபி: |

புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண த்விரதாநந ||

ஸித்தி விநாயகாய நம: மந்தரபுஷ்பம் ஸமர்பயாமி
ஸுவர்ண புஷ்பம் ஸமர்பயாமி

யாநி காநி ச-பாபாநி ஜன்மாந்தர க்ருதாநி ச |

தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||

ப்ரதக்ஷிணம் கரிஷ்யாமி ஸததம் மோதக ப்ரிய: |

மத்விக்னம் ஹர மே சீக்ரம் பக்தானாம்ஷ்ட தாயக ||

ஆகுவாஹன தேவேச விச்வ வ்யாபின் விநாயக |

ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத வரதோ பவ ||

(பிரதக்ஷிணம் செய்யவும்)

நமோ நமோ க்ருணைசாய நமஸ்தே விச்வருபிணே |

நிர்விக்னம் குரு மே காமம் நமாமி த்வாம் கஜாநந ||

அக்ஜானன பத்மார்கம் உபாஸ்மஹே ||

கஜானனம் பாதபங்கஜம் ||

नमस्ते भिन्नदन्ताय नमस्ते हरसूत्रवे ।
ममाभीष्टप्रदो भूया विनायक नमोऽस्तु ते ॥

(नमस्कारः)

प्रसीद देवदेवेश प्रसीद गणनायक ।

ईप्सितं मे वरं देहि परत्र च परां गतिम् ॥

विनायक वरं देहि महात्मन् मोदकप्रिय ।

अविघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥

आवाहनं न जानामि न जानामि विसर्जनम् ।

पूजाविधिं न जानामि क्षमस्व शिवनन्दन ॥

अन्यथा शरणं नास्ति त्वमेव शरणं मम ।

तस्मात्कारुण्यभावेन रक्ष रक्ष विनायक ॥ [प्रार्थना]

स्वर्णदण्डसमायुक्तं मुक्ताजालकमण्डितम् ।

श्वेतपट्टातपत्रं च गृह्यतां गणनायक ॥ [छत्रम्]

चमरीवालरचितं चामरं चामरार्चित ।

हेमदण्डसमायुक्तं संगृहाण गणेश्वर ॥ [चामरम्]

उशीरनिर्मितं देव व्यजनं स्वेदशान्तिदम् ।

हिमतोयसमासिक्तं स्वीकुरुष्व विनायक ॥ [व्यजनम्]

नृत्तं समर्पयामि । गीतं समर्पयामि । वाद्यं समर्पयामि ।

आन्दोलिकां समर्पयामि । समस्तराजोपचारदेवोपचारपूजाः समर्पयामि ॥

நமஸ்தே பின்ன தந்தாய நமஸ்தே ஹரஸூநவே ।
 மமாபிஷ்டப்ரதோ பூயா விநாயக நமோஸ்து தே ॥
 (நமஸ்காரம்)

ப்ரஸீத தேவ தேவேச ப்ரஸீத கணநாயக ।
 ஈப்ஸிதம் மே வரம் தேஹி பரத்ர ச பராம் கதிம் ॥
 விநாயக வரம் தேஹி மஹாத்மன் மோதகப்ரிய ।
 அவிக்கன்ம குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ॥

ஆவாஹனம் ந ஜாநாமி ந ஜாநாமி விஸர்ஜனம் ।
 ஆஜாவிதிம் ந ஜாநாமி க்ஷமஸ்வ சிவ நந்தன ॥
 அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம ।
 தஸ்மாத் காருண்யபாவேந ரக்ஷ ரக்ஷ விநாயக ॥
 (பிரார்த்தித்துக்கொள்ளவும்)

ஸ்வர்ண தண்ட ஸமாயுக்தம் முக்தாஜாலகமண்டிதம் ।
 ச்வேத பட்டாதபத்ரம் ச க்ருஹ்யதாம் கணநாயக ।
 (சத்ரம்)

சமரீவாலரசிதம் சாமரம் சாமரார்சித ।
 ஹேமதண்ட ஸமாயுக்தம் ஸங்க்ருஹாண கணேச்வர ॥
 (சாமரம்)

உசீர நிர்மிதம் தேவ வ்யஜனம் ஸ்வேதசாந்திதம் ।
 ஹிமதோய ஸமாஸிக்தம் ஸவீகுருஷ்வ விநாயக ॥
 (வ்யஜனம்)

ந்ருத்தம் ஸமர்ப்யாமி, கீதம் ஸமர்ப்யாமி, வாத்த்யம்
 ஸமர்ப்யாமி, ஆந்தோளிகாம ஸமர்ப்யாமி, ஸமஸ்த
 ஞாஜோபசார தேவோபசாரபூஜா: ஸமர்ப்யாமி.

(अर्घ्यप्रदानम्) शुक्लाम्बरधरं विष्णुं + शान्तये ॥ अद्य-
पूर्वोक्त एवंगुणविशिष्टायां अस्यां वर्तमानायां चतुर्थ्यां शुभतिथौ
भगवोपात्त + प्रीत्यर्थं मया आचरितस्य श्रीसिद्धिविनायकपूजाकर्मणः
संपूर्णफलसिद्ध्यर्थं सिद्धिविनायकप्रीत्यर्थं सिद्धिविनायकपूजान्ते क्षीरार्घ्य-
प्रदानं उपायनदानं च करिष्ये (इति संकल्प्य, हस्ते साक्षतपुष्पं
क्षीरं गृहीत्वा)

अर्घ्यं गृहाण हेरम्ब वरप्रद विनायक ।

गन्धपुष्पाक्षतैर्युक्तं भक्त्या दत्तं मया प्रभो ॥

सिद्धिविनायकाय नमः इदमर्घ्यम् ॥

नमस्तुभ्यं गणेशाय नमस्ते विघ्ननायक ।

पुनरर्घ्यं प्रदास्यामि गृहाण गणनायक ॥

सिद्धिविनायकाय नमः इदमर्घ्यम् ॥

नमस्ते भिन्नदन्ताय नमस्ते हरसूनुवे ।

इदमर्घ्यं प्रदास्यामि संगृहाण गणाधिप ॥

सिद्धिविनायकाय नमः इदमर्घ्यम् ॥

गौर्यङ्गमलसंभूत ज्येष्ठस्वामिन् विनायक ।

गणेश्वर गृहाणार्घ्यं गजानन नमोऽस्तु ते ॥

सिद्धिविनायकाय नमः इदमर्घ्यम् ॥

अनेन अर्घ्यप्रदानेन भगवान् सर्वात्मकः श्रीसिद्धिविनायकः
श्रीयताम् ॥

அர்க்ய ப்ரதானம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சாந்தயே || அக்ஷ
 ஆர்வோக்த ஏவம்குண விசேஷ விசிஷ்டாயாம் அஸ்யாம்
 வர்தமானாயாம் சதுர்த்யாம் சுபதிதௌ மமோப்ரத்த ...
 ப்ரீத்யர்த்தம் மயா ஆசரிதஸ்ய ஸ்ரீ ஸித்திவிநாயக
 ஆஜாகர்மண: ஸம்பூர்ண பலஸித்யர்த்தம் ஸித்தி
 விநாயக பூஜாந்தே க்ஷீரார்க்யப்ரதானம் உபாயன
 தானம் ச கரிஷ்யே (என்று ஸங்கல்பம்செய்து, கையில்
 அக்ஷதையோடு புஷ்பத்தையும் பாசியும் எடுத்துக்
 கொண்டு)

அர்க்யம் க்ருஹாண ஹேரம்ப வரப்ரத விநாயக !
 கந்த புஷ்பாக்ஷதைர்யுக்தம் பக்த்யா தத்தம் மயா
 ப்ரபோ ||

ஸித்திவிநாயகாய நம: இதமர்க்யம்

ஸமஸ்துப்யம் கணேசாய நமஸ்தே விக்னநாயக !

புநரர்க்யம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கணநாயக ||

ஸித்திவிநாயகாய நம: இதமர்க்யம்

நமஸ்தே பின்னதந்தாய நமஸ்தே ஹரஸூநவே !

இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸங்க்ருஹாண கணாதிப ||

ஸித்திவிநாயகாய நம: இதமர்க்யம்

கௌர்யங்கமல ஸம்பூத ஜ்யேஷ்டஸ்வாமின் விநாயக !

கணேச்வர க்ருஹாணார்க்யம் கஜாநந நமோஸ்து தே ||

ஸித்திவிநாயகாய நம: இதமர்க்யம்

அநேன அர்க்யப்ரதானேந பகவான் ஸர்வாத்மக:

ஸ்ரீ ஸித்திவிநாயக: ப்ரியதாம் ||

(उपायनदानम्) महागणपतिस्वरूपस्य ब्राह्मणस्य इद-
वासनम् । अमी वो गन्धाः । सकलाराधनैः समर्चितम् ॥

हिरण्यगर्भगर्भस्थं हेम बीजं विभावसोः ।

अनन्तपुण्यफलदं अतः शान्तिं प्रयच्छ मे ॥

गणेशः प्रतिगृह्णाति गणेशो वै ददाति च ।

गणेशस्तारको द्वाभ्यां गणेशाय नमो नमः ॥

इदमुपायनं सदक्षिणाकं सताम्बूलं सिद्धिविनायकप्रीतिं कामय-
मानस्तुभ्यमहं संप्रददे ॥

वस्य स्मृत्या च नामोक्त्या तपःपूजाक्रियादिषु ।

न्यूनं संपूर्णतां याति सद्यो वन्दे तमच्युतम् ॥

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।

यत्पूजितं मया देव परिपूर्णं तदस्तु ते ॥

प्रायश्चित्तान्यशेषाणि तपःकर्मात्मकानि वै ।

वानि तेषामशेषाणां श्रीकृष्णानुस्मरणं परम् ॥

अनया पूजया श्रीसिद्धिविनायकः प्रीयताम् ओं तत्सब

इति श्रीसिद्धिविनायकपूजाविधिः ॥

உபாயனதானம்

மஹாகணபதி ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இது-
மாவஸனம், அமீ தே கந்தா:; ஸகலாராதனை: ஸமர்சிதம்.-

ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: |

அனந்த புண்யபலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ||

கணேச: ப்ரதி க்ருஹ்ணாதி கணேசோ வை ததாதி ச |

கணேசஸ்தாரகோ த்வாப்யாம் கணேசாய நமோ நம: ||

இதமுபாயனம் ஸதக்ஷினாகம் ஸதாம்பூலம் ஸித்தி
விநாயக ப்ரீதிம் காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே ||

ஃஸ்ய ஸம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா

க்ரியாதிஷு |

ஃபூனம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே

தமச்யுதம் ||

ஃநந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேச்வர |

ஃபத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே ||

ஃப்ராயச்சித்தாந்யசேஷாணி தப:கர்மாத்மகானி வை |

ஃபாநி தேஷாமசேஷாணாம் ஸ்ரீ க்ருஷ்ணாநுஸ்மரணம்

பரம் ||

அநயா பூஜயா ஸ்ரீ ஸித்திவிநாயக: ப்ரீயதாம்

ஓம் தத்ஸத்

ஸ்ரீ ஸித்திவிநாயக பூஜாவிதி முற்றும்.

॥ ¹ புன:பூஜா ॥

शुक्लाम्बरधरं विष्णुं शान्तये ।

ओं भूः ... भूर्भुवस्सुवरोम् । ममोपात्त ... प्रीत्यर्थं शुभे ... सिद्ध्यर्थं
... पुनःपूजां करिष्ये (इति संकल्प्य , अप उपसृश्य) ² ... नमः

आसनं	समर्पयामि	पाद्यं	समर्पयामि
अर्घ्यं	”	आचमनीयं	”
मधुपर्कं	”	स्नानं	”
वखार्थमक्षतान्	”	उपवीतार्थं अक्षतान्	”
गन्धं	”	हरिद्राकुड्डुमं	”
अक्षतान्	”	पुष्पाणि	”
धूपं	आघ्रापयामि	दीपं	दर्शयामि

ओं भूर्भुवस्सुवः+ब्रह्मणे स्वाहा । ... नमः ... निवेदयामि ।

अमृतापिधानमसि । नैवेद्यान्तरं आचमनीयं समर्पयामि ।
कर्पूरताम्बूलं समर्पयामि । कर्पूरनीराजनं दर्शयामि । मन्त्रपुष्पं

1. விநாயக சதுர்த்தி முதலான ஒவ்வொரு புண்ய காலத்திலும் அந்தந்த கல்பப்படி அன்றைய தினம் பூஜை செய்து மறுதினம் காலையிலும் அதேபோல (ஆவாஹனம் தவிர) புன:பூஜை செய்து உத்வாஸனம் செய்யவேண்டும். இவ்விதம் விஸ்தாரமாக பூஜை செய்ய இயலாதவர்களுக்கு சுருக்கமாக புன:பூஜை இங்கு கூறப்படுகிறது.

2. இங்கு அந்தந்த தேவதையின் பெயரை சதுர்த்தந்த யமாகச் சொல்லிக் கொள்ளவேண்டும்.

1 புந:பூஜை

சுக்லாம்பரதரம் விஷ்ணுர் சாந்தயே ||

ஓம் பூ: ... பூர்புவஸ்ஸுவரோம் மமேர்பாதத...
பீரீ த்யர்த்தம் சுபே எரித்யர்த்தம் புந:பூஜாம்
கரிஷ்யே (என்று ஸ்ங்கல்பம் செய்து கையால்
தீர்த்தத்தைத் தொட்டு) நம:

ஆஸநம்	ஸமர்பயாமி	பாத்யம்	ஸமர்பயாமி
அர்க்யம்	"	ஆசமனீயம்	"
ஊதுபர்கம்	"	ஸ்நானம்	"
வஸ்தாரர்த்தம்	"	உபவீதார்த்தம்	"
அக்ஷதான்	"	அக்ஷதான்	"
கந்தம்	"	ஹரித்ராசூங்குமம்	"
அக்ஷதான்	"	புஷ்பாணி	"
தூபம்	ஆக்ராபயாமி	தீபம்	தர்சயாமி

ஓம் பூர்புவஸ்ஸுவ: + ப்ரஹ்மணே ஸ்வாஹா
... .. நம: நிவேதயாமி | அம்ருதாபிதாநமஸி |
நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்பயாமி | கர்பூர
தாம்பூலம் ஸமர்பயாமி | கர்பூர நீராஜனம் தர்சயாமி |

1. விநாயக சதுர்த்தி முதலான ஒவ்வொரு புண்ய
காலத்திலும் அந்தந்த கல்பப்படி அன்றைய தினம் பூஜை
செய்து மறுதினம் காலைிலும் அதேபோல (ஆவாஹனம்
தவிர) புந:பூஜை செய்து உத்வாஸனம் செய்யவேண்டும்.
இவ்விதம் விஸ்தாரமாக பூஜை செய்ய இயலாதவர்களுக்கு
சுருக்கமாக புந:பூஜை இங்கு கூறப்படுகிறது.

2. இங்கு அந்தந்த தேவதையின் பெயரை சதுர்த்தந்த
மாகச் சொல்லிக்கொள்ளவேண்டும்.

समर्पयामि । सुवर्णपुष्पं समर्पयामि । यानि कानि च ... पदे पदे
 (प्रदक्षिणम्) (नमस्कारः) अनया पूजया ... प्रीयताम् । अस्मात्
 बिम्बात् आवाहितं ... यथास्थानं प्रतिष्ठापयामि ॥

பத்ரங்கள் புஷ்பங்களின் தமிழ் பெயர்

பத்ராணி — இவை

மாசிபத்ரா—மாசிப்பச்சை
 சூரபத்ரா—கண்டங்கத்திரி
 சூரபத்ரா—ஊமத்தை
 வதிரிபத்ரா—இலந்தை
 அபாமார்கபத்ரா—நாயுருவி
 சூரபத்ரா—மாவிலை
 கரவிரபத்ரா—அரளி
 விஷ்ணுகாந்தபத்ரா—விஷ்ணுகாந்தி
 சாமலகபத்ரா—நெல்லி
 மருவகபத்ரா—மரு
 சிந்தூரபத்ரா—நொச்சில்
 சாமிபத்ரா—வன்னி
 சூரபத்ரா—கையாந்தறை

புஷ்பாணி — பு

மந்தார—மந்தாரை
 டாஹிமி—மாதுளை
 வகுல—மகிழம்பூ
 அமூணா—வெட்டிவேல்
 பாடலி—பாதிரி
 த்ரோ—தும்பை
 சூர—ஊமத்தம்பூ
 ரசா—மம்பூ
 கைதகி—தாமரப்பூ
 சாயாக—கொன்றை
 அர்க—எருக்கு
 கரஹார—செங்கமுள்ளி
 கரவிர—அரளி
 கும்ப—முல்லை
 பாரிஜாத—பழமல்லி
 பூசாபுஷ்பம்—புனை

மந்த்ரபுஷ்பம் ஸமர்பயாமி | ஸுவர்ண புஷ்பம் ஸமர்பயாமி | யாநி காநி ச பதே பதே || (பிரதக்ஷிணம் செய்து பிறகு நமஸ்காரம் செய்யவும்) அநயா பூஜயா ப்ரியதாம் | அஸ்மாத் பிம்பாத் ஆவாஹிதம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி ||

பத்ரங்கள் புஷ்பங்களின் தமிழ் பெயர்

பத்ராணி(இலை)	புஷ்பாணி(பூ)
மாசிபத்ரம்-மாசிப்பச்சை	மந்தார-மந்தாரை
ப்ருஹதீபத்ரம்-கண்டங்கத்திரி	தாடிமீ-மாதூளை
துத்தாரபத்ரம்-ஊமத்தை	வகுள-மகிழம்பூ
பதரீபத்ரம்-இலந்தை	அமருணாளம்-வெட்டிவேர்
அபாமார்கபத்ரம்-நாயுருவி	பாடலீ-பாதிரி
சூதபத்ரம்-மாவிலை	த்ரோண-துப்பை
கரவீரபத்ரம்-அரளி	துத்தார-ஊமத்தம்பூ
விஷ்ணுக்ராந்தபத்ரம்-விஷ்ணுக்ராந்தி	ரஸால-மாம்பூ
ஆமலகபத்ரம்-நெல்லி	கேதகீ-தாழம்பூ
மருவகபத்ரம்-மரு	சம்யாக-கொன்றை
ஸிந்தூரபத்ரம்-நொச்சில்	அர்க-எருக்கு
சமீபத்ரம்-வன்னி	கல்ஹார-செங்கழுநீர்
ப்ருங்கராஜபத்ரம்-கையாந்தறை	கரவீர-அரளி
	குந்தம்-முல்லை
	பாரிஜாத-பவழமல்லி
	புந்நாகபுஷ்பம்-புன்னை



॥ श्रीसरस्वतीपूजा ॥

—*—

(ஆச்வயுஜ சக்லநவமி [மஹாநவமி] யன்று பீடத்தில் சுத்தவஸ்தரம் விரித்து அதன்மேல் புஸ்தகங்களை அடுக்கி அந்த புஸ்தககோசத்தில் ஸரஸ்வதியை ஆவாஹணம் செய்து பூஜை செய்யவேண்டும். முதலில் ¹ஷிக்நேசுவர பூஜை செய்து ஸங்கல்பம் செய்யவேண்டும்.)

(சંகல்ப:) शुक्लाम्बरधरं शान्तये । ओं भूः भूर्भुवस्सुवरोम । ममोपात्त...प्रीत्यर्थं शुभे दिने शोभने मुहूर्ते...संवत्सरे दक्षिणायने शरदृतौ आश्वयुज मासे शुक्लपक्षे नवम्यां शुभतियो अस्माकं ...सिद्धयर्थं दुर्गालक्ष्मीसरस्वतीप्रीत्यर्थं दुर्गालक्ष्मीसरस्वती प्रसादात् सर्वविद्यापारङ्गतत्वसिद्धयर्थं अस्मिन् पुस्तकमण्डले दुर्गालक्ष्मीसरस्वतीपूजां करिष्ये । तदङ्गं कलशपूजां करिष्ये (इति संकल्प्य अप उपस्पृश्य विघ्नेश्वरं उद्वास्य ²कलशपूजां कृत्वा सरस्वतीं पूजयेत्) ॥

1. 2-ம் பக்கம் பார்க்கவும். 2. 16-ம் பக்கம் பார்க்கவும்.



ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜை

[ஆச்வயுஜ சக்லநவமி (மஹாநவமி)யன்று பீடத்தில் சுத்தவஸ்தரம் விரித்து அதன்மேல் புஸ்தகங்களை அடுக்கி அந்த புஸ்தக கோசத்தில் ஸரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூஜைசெய்யவேண்டும். முதலில்¹ விக்னேசுவர பூஜை செய்து ஸங்கல்பம் செய்ய வேண்டும்.]

(ஸங்கல்பம்) சக்லாம்பரதரம் சாந்தயே ! ஓம் பூ:.....ஸ்ரீபுவஸஸுவரோம் | மமோபாத்தப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்தே.....ஸம்வத்ஸரே தக்ஷிணயனே சரத்ருதௌ ஆச்வயுஜ மாஸே சக்லபக்ஷே நவமியாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸித்யர்த்தம் துர்காலக்ஷமீ ஸரஸ்வதீ ப்ரீத்யர்த்தம் துர்காலக்ஷமீ ஸரஸ்வதீ ப்ரஸாதாத் ஸர்வ வித்யா பாரங்கதத்வ ஸித்யர்த்தம் அஸ்மின் புஸ்தகமண்டலே துர்கா லக்ஷமீ ஸரஸ்வதீ பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலசபூஜாம் கரிஷ்யே (என்று ஸங்கல்பம்செய்து கையால் தீர்த்தத்தை தொட்டு விக்னேசுவரரை யதாஸ்தானம்செய்து² கலசபூஜையைச் செய்து ஸரஸ்வதியை பூஜிக்க வேண்டும்.)

1 3-ம் பக்கம் பார்க்கவும்.

2. 17-ம் பக்கம் பார்க்கவும்

(पुष्पाक्षतान् गृहीत्वा)

सरस्वतीं सत्यवासां सुधांशुसमविग्रहाम् ।
 स्फटिकाक्षस्रजं पद्मं पुस्तकं च शुक्रं करैः ॥
 चतुर्भिर्देवतीं देवीं चन्द्रबिम्बसमाननाम् ।
 वल्लभामखिलार्थानां वल्लकीवादनप्रियाम् ॥
 भारतीं भावये देवीं भाषणामधिदेवताम् ।
 भावितां हृदये सद्भिः भामिनीं परमेष्ठिनः ॥
 चतुर्भुजां चन्द्रवर्णां चतुराननवल्लभाम् ।
 आवाहयामि वाणि त्वामाश्रितार्थप्रदायिनीम् ॥
 अस्मिन् पुस्तकमण्डले श्रीदुर्गालक्ष्मीयुक्तां सरस्वतीं ध्यायामि
 आवाहयामि ।

(अथ प्राणप्रतिष्ठां ¹ कुर्यात्)

आसनं संगृहाणेदं आश्रिते सकलामरैः ।
 आदृते सर्वमुनिभिर्गतिं दे सुरवैरिणाम् ॥

श्रीदुर्गालक्ष्मीसरस्वतीभ्यो नमः आसनं समर्पयामि ।

पाद्यमाद्यन्तशून्यायै वेद्यायै वेदवादिभिः ।

दास्यामि देवि वरदे देवराजसमर्चिते ॥

[पाद्यम्]

अघ्नीने गृहाणेदमर्घ्यमष्टाङ्गसंयुतम् ।

अम्बाखिलानां जगतामम्बुजासनसुन्दरि ॥

[अर्घ्यम्]

(புஷ்பம் அக்ஷதைகளை எடுத்துக்கொண்டு)

ஸரஸ்வதீம் ஸத்யவாஸாம் ஸுதாம்ஸஸமஷிக்ரஹாம் ।
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை: ॥

சதுர்பிர்தததீம் தேவீம் சந்த்ர பிம்பஸமானநாம் ।
வல்லபாமகிலார்த்தானாம் வல்லகீ வாதநப்ரியசம் ॥

பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாமதிதேவதாம் ।
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டிந: ॥

சதுர்புஜாம் சந்த்ர வர்ணாம் சதுரானன வல்லபாம் ।
ஆவாஹயாமி வாணி த்வாமாச்சரிதார்த்த ப்ரதாயினீம் ॥

அஸ்மின் புஸ்தகமண்டலே ஸ்ரீ துர்காலக்ஷமீ
யுக்தாம் ஸரஸ்வதீம் த்யாயாமி. ஆவாஹயாமி.

(பிறகு ¹பிராணப்ரதிஷ்டை செய்யவேண்டுமா)

ஆஸனம் ஸங்க்ருஹானேதம் ஆச்ரிதே ஸகலாமரை: ।
ஆத்ருதே ஸர்வமுனிபி: ஆர்திதே ஸுரவைரிணா: ॥

ஸ்ரீ துர்காலக்ஷமீ ஸரஸ்வதீப்போ நம: ஆஸனம்
ஸமர்பயாமி.

பாத்ய மாத்யந்த சூந்யாயை வேத்யாயை
வேதவாதிபி: ।

தாஸ்யாமி தேவி வரதே தேவராஜ ஸமர்சிதே ॥

(பாத்யம்)

அகஹ்நே க்ருஹானேதம் அர்க்யமஷ்டாங்க
ஸம்யுக்தம் ।

அம்பாகிலானாம் ஜகதாமம்புஜாஸன ஸுந்தரி ॥

(அர்க்யம்)

आचम्यतां तोयमिदमाश्रितेप्सितदायिनि ।

आत्मभूवदनावासे आधिहारिणि ते नमः ॥ [आचमनम्]

मधुपर्कं गृहाणेमं मधुसूदनवन्दिते ।

मन्दस्मिते महादेवि महादेवसमर्चिते [मधुपर्कम्]

मध्वाज्यशर्करायुक्तं दधिक्षीरसमन्वितम् ।

पञ्चामृतं गृहाणेदं पञ्चाननसमर्चिते ॥ [पञ्चामृतस्नानम्]

साध्वीनामप्रतो गण्ये साधुसङ्घसमादृते ।

सरस्वति नमस्तुभ्यं स्नानं स्वीकुरु संप्रति ॥

[शुद्धोदकस्नानम्]

[स्नानानन्तरं आचमनीयं समर्पयामि]

दुकूलद्वितयं देवि दुरितापहवैभवे ।

विधिप्रिये गृहाणेदं सुधानिधिसमं शिवे ॥ [वस्त्रम्]

उपवीतं गृहाणेदमुपमाशून्यवैभवे ।

हिरण्यगर्भमहिषि हिरण्मयगुणैः कृतम् ॥ [उपवीतम्]

वर्णरूपे गृहाणेदं स्वर्णवर्षपरिष्कृतम् ।

अर्पितोद्घृतरत्नाढ्यं कर्णभूषादिभूषणम् ॥ [आभरणम्]

कुङ्कुमाञ्जनसिन्धूरकञ्चुकादिकमम्बिके ।

सौभाग्यद्रव्यमखिलं सुरवन्द्ये गृहाण मे ॥ [सौभाग्यद्रव्यम्]

ஆசம்யதாம் தோயமிதமாச்ரிதேப்ஸீத தாயினி ।
 ஆத்மபூ வதநாவாஸே ஆதிஹாரிணி தே நம: ॥
 (ஆசமனீயம்)

மதுபர்கம் க்ருஹானேமம் மதுஸூதன வந்திதே ।
 மந்தஸ்மிதே மஹாதேவி மஹாதேவ ஸமர்சிதே ॥
 (மதுபர்கம்)

மத்வாஜ்ய சர்கராயுக்தம் ததிஷீர ஸமந்விதம் ।
 பஞ்சாம்ருதம் க்ருஹானேதம் பஞ்சாநநஸமர்சிதே ॥
 (பஞ்சாம்ருதஸ்நானம்)

ஸாத்வீநாமக்ரதோ கண்யே ஸாதூஸங்க ஸமாத்ருதே ।
 ஸரஸ்வதி நமஸ்துப்யம் ஸநானம் ஸவீகுரு ஸம்ப்ரதி ॥
 (சுத்தோதகஸ்நானம்)
 (ஸ்நானாந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாமி)

துக்லத்விதயம் தேவி தூரிதாபஹ வைபவே ।
 விதிப்ரியே க்ருஹானேதம் ஸுதாநிதிஸமம் சிவே ॥
 (வஸ்த்ரம்)

உபவீதம் க்ருஹானேத முபமா சூன்ய வைபவே ॥
 ஹிரண்யகர்ப மஹிஷி ஹிரண்மயகுணை: க்ருதம் ।
 (உபவீதம்)

வர்ணரூபே க்ருஹானேதம் ஸ்வர்ணவர்ய
 பரிஷ்க்ருதம் ।

அர்ணவோத்த்ருதரத்நாட்யம் கர்ணபூஷாதிபூஷணம் ॥
 (ஆபரணம்)

சூங்குமாஞ்ஜன ஸிந்தூர கஞ்சுகாதிகமம்பிகே ।
 ஸௌபாக்ய த்ரவ்யமகிலம் ஸூரவந்த்யே க்ருஹாண்மே
 (ஸௌபாக்யத்ரவ்யம்)

कुङ्कुमागरुकस्तरीकर्पूराद्यैश्च संयुतम् ।

गन्धं गृहाण वरदे विधिपत्नि नमोस्तु ते ॥ (गन्धम्)

(गन्धस्योपरि हरिद्राकुङ्कुमं समर्पयामि)

अकारादिक्षकारान्तमातृकाक्षररूपिणि ।

अक्षतांस्त्वं गृहाणेमान् यक्षराजसमर्चिते ॥ [अक्षतान्]

पुन्नागजातीमल्ल्यादिपुष्पजातं गृहाण मे ।

पुमर्थदायिनि परे पुस्तकाढ्यकराम्बुजे ॥

पुष्पाणि समर्पयामि ।

॥ अथ अङ्गपूजा ॥

ॐ पावनायै नमः	पादौ	पूजयामि
गिरे नमः	गुल्फौ	”
जगद्वन्द्यायै नमः	जङ्घे	”
जलजासनायै नमः	जानुनी	”
उत्तमायै नमः	ऊरू	”
कमलासनप्रियायै नमः	कर्टि	”
नानाविधायै नमः	नार्भि	”
बाण्यै नमः	वक्षः	”
कलात्मिकायै नमः	कुचौ	”
कम्बुकण्ठ्यै नमः	कण्ठ	”

குங்குமாகரு கஸ்தூரீ கர்பூராத்யைச்ச ஸம்யுதம் ।
 கந்தம் க்ருஹாண வரதே விதிபத்நி நமோஸ்து தே ॥
 (கந்தம்)
 (கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்பயாமி)

அகாராதி ஷகாராந்த மாத்ருகாஷுர ரூபிணி ।
 அக்ஷதாம்ஸ்த்வம் க்ருஹாணேமான் யக்ஷராஜ
 ஸமர்சிதே ॥ (அக்ஷதான்)

புந்நாக ஜாதீ மல்யாதி புஷ்பஜாதம் க்ருஹாண மே ।
 புமர்த்ததாயினி பரே புஸ்தகாட்யகராம்புஜே ॥
 புஷ்பாணி ஸமர்பயாமி

அங்கபூஜை

இம்	பாவநாயை நம:	பாதௌ	பூஜயாமி.
	கிரே நம:	குல்பௌ	”
	ஜகத்வந்த்யாயை நம:	ஜங்கே	”
	ஜலஜாஸநாயை நம:	ஜாநுநீ	”
	உத்தமாயை நம:	ஊரு	”
	கமலாஸநப்ரியாயை நம:	கடிம்	”
	நாநாவித்யாயை நம:	நாபிம்	”
	வாண்யை நம:	வக்ஷ:	”
	கலாத்மிகாயை நம:	குசௌ	”
	கம்புகண்ட்யை நம:	கண்டம்	”

ओं भाषारूपिण्यै नमः	बाहून्	पूजयामि
चिरन्तनायै नमः	चुबुकं	"
मुग्धस्मितायै नमः	मुखं	"
लोकमात्रे नमः	लोचने	"
ललिताकृत्यै नमः	ललाटं	"
श्रुतिस्तुतायै नमः	श्रोत्रे	"
अक्षररूपिण्यै नमः	अलकान्	"
शिवायै नमः	शिरः	"
श्रीसरस्वत्यै नमः	सर्वाण्यङ्गानि	"

(अथ अष्टोत्तरशतनामभिः पूजयेत्)

॥ सरस्वत्यष्टोत्तरशतनामावलिः ॥

ओं सरस्वत्यै नमः	ओं पुस्तकभृते नमः	१७
महाभद्रायै	ज्ञानमुद्रायै	
महामायायै	रमायै	
वरप्रदायै	परायै	
श्रीप्रदायै	कामरूपायै	
पद्मनिलयायै	महाविद्यायै	
पद्माक्ष्यै	महापातकनाशिन्यै	
पद्मवक्त्रकायै	महाश्रयायै	
शिवानुजायै	मालिन्यै	

ஓம் பாஷாருபிணயை நம:	பர்ஹூன்	பூஜ்யாமி
சிரந்தநாயை நம:	சுபுகம்	”
முக்தஸ்மிதாயை நம:	முகம்	”
லோகமாத்ரே நம:	லோசனே	”
லலிதாக்ருத்யை நம:	லலாடம்	”
ச்ருதி ஸ்துதாயை நம:	ச்ரோத்ரே	”
அஷ்டரூபிணயை நம:	அளகான்	”
சிவாயை நம:	சிர:	”
ஸ்ரீ ஸரஸ்வத்யை நம:	ஸர்வாண்யங்காநி	பூஜ்யாமி

(பிறகு 108 நாமாக்களால் அர்ச்சனை செய்யவும்)

அஷ்டோத்தர சத (108) நாமாவளி

ஓம் ஸரஸ்வத்யை நம:	ஓம் புஸ்தகப்ருதே நம: 10
மஹாபத்ராயை	ஞானமுத்ராயை
மஹாமாயாயை	ரமாயை
வரப்ரதாயை	பராயை
ஸ்ரீப்ரதாயை	காமரூபாயை
பத்மநிலயாயை	மஹாவித்யாயை
பத்மாக்ஷயை	மஹாபாதக நாசிந்யை
பத்மவக்த்ரகாயை	மஹாச்ரயாயை
சிவாநுஜாயை	மாலின்யை

ओं महाभोगायै नमः

महामुजायै

महाभागायै

महोत्साहायै

दिव्याङ्गायै

सुरवन्दितायै

महाकाल्यै

महापाशायै

महाकारायै

महाङ्कुशायै

पीतायै

विमलायै

विश्वायै

विद्युन्मालायै

वैष्णव्यै

चन्द्रिकायै

चन्द्रवदनायै

चन्द्रलेखाविभूषितायै

सावित्र्यै

सुरसायै

देव्यै

ओं दिव्यालङ्कारभूषितायै नमः

२०

वाग्देव्यै

वसुतायै

तीत्रायै

महावीर्यायै

महाबलायै

भोगदायै

भारत्यै

भामायै

गोविन्दायै

गोमल्यै

३०

शिवायै

जटिलायै

विन्ध्यवासायै

विन्ध्याचलविराजितायै

चण्डिकायै

वैष्णव्यै

ब्राह्म्यै

ब्रह्मज्ञानैकसाधनायै

सौदामिन्यै

सुधामूल्यै

४०

५०

६०

ஓம் மஹாபோகாயை நம: ஓம் திவ்யாலங்காரபூஷி			
மஹாபுஜாயை	20	வாக் தேவ்யை [தாயை]	
மஹாபாகாயை		வஸுதாயை	
மேஹாத்ஸாஹாயை		தீவ்ராயை	
திவ்யாங்காயை		மஹாவீர்யாயை	
ஸூரவந்திதாயை		மஹாபலாயை	
மஹாகாள்யை		போகதாயை	
மஹாபாசாயை		பாரத்யை	
மஹாகாராயை		பாமாயை	
மஹாங்குசாயை		கோவிந்தாயை	
பீதாயை		கோமத்யை	50
விமலாயை	30	சிவாயை	
விச்வாயை		ஜடிலீயை	
வித்யுந்மாலாயை		விந்த்யவாஸாயை	
வைஷ்ணவ்யை		விந்த்யாசலவிராஜி	
சந்த்ரிகாயை		சண்டிகாயை [தாயை]	
சந்த்ரவதநாயை		வைஷ்ணவ்யை	
சந்த்ரலேகாவிபூஷிதாயை		ப்ராஹ்ம்யை	
ஸாவித்யை		ப்ரஹ்மக்ஞானைகஸாத	
ஸூரஸாயை		ஸௌதாமிந்யை [நாயை]	
தேவ்யை		ஸூதாமூர்த்யை	60

ॐ सुभद्रायै नमः

सुरपूजितायै

सुवासिन्यै

सुनासायै

विनिद्रायै

पद्मलोचनायै

विद्यारूपायै

विशालाक्ष्यै

ब्रह्मजायायै

महाफलायै

त्रयीमूर्तये

त्रिकालज्ञायै

त्रिगुणायै

शास्त्ररूपिण्यै

शुम्भासुरप्रमथिन्यै

शुभदायै

स्वरात्मिकायै

रक्तबीजनिहन्त्र्यै

चामुण्डायै

अम्बिकायै

मुण्डकायप्रह्वरणायै

ॐ धूम्रलोचनमर्दनायै नमः

सर्वदेवस्तुतायै

सौम्यायै

सुगसुरनमस्कृतायै

कालरात्र्यै

कलाधारायै

रूपसौभाग्यदायिन्यै

वाग्देव्यै

वरारोहायै

७० वाराह्यै

वारिजासनायै

चित्राम्बरायै

चित्रगन्धायै

चित्रमाल्यविभूषितायै

कान्तायै

कामप्रदायै

वन्द्यायै

विद्याधरसुपूजितायै

श्वेताननायै

८० नीलमुजायै

चतुर्वर्गफलप्रदायै

९०

१००

ஓம் ஸுபத்ராயை நம:	ஓம் தூம்ரலோசநமர்தநாயை
ஸுரபூஜிதாயை	ஸர்வதேவஸ்துதாயை
ஸுவாஸிந்யை	ஸௌம்யாயை
ஸுநாஸாயை	ஸுராஸுரநமஸ்க்ரு
விநித்ராயை	காளராதர்யை [தாயை
பத்மலோசநாயை	கலாதாராயை
வித்யாருபாயை	ருபஸௌபாக்ய தூயிந்யை
விசாலாக்ஷயை	வாக் தேவ்யை
ப்ரஹ்மஜாயாயை	வராரோஹாயை 90
ஹராபலாயை	70 வாராஹ்யை
த்ரயீமூர்தயே	வாரிஜாஸநாயை
த்ரிகாலக்ருாயை	சித்ராம்பராயை
த்ரிகுணாயை	சித்ரகந்தாயை
சாஸ்த்ர ரூபிண்யை	சித்ரமால்ய
சும்பாஸுர	விபூஷிதாயை
ப்ரமதிந்யை	காந்தாயை
சுபதாயை	காமப்ரதாயை
ஸ்வராத்மிகர்யை	வந்த்யாயை
ரக்தபீஜநிஹந்தர்யை	வித்யாதரஸூபூஜி
சாமுண்டாயை	ச்வேதாநநாயை [தாயை
அம்பிகாயை	80 நீலபுஜாயை
முண்டகாய	சதுர்வர்கபல
ப்ரஹ்ரணாயை	ப்ரதாயை

ॐ चतुराननसाम्राज्यायै नमः ॐ हंसासनायै नमः
 रक्तमध्यायै नीलजङ्घायै
 निरञ्जनयै ब्रह्मविष्णुशिवात्मिकायै नमः
 श्रीदुर्गालक्ष्मीसरस्वलयै नमः नानाविधपत्रपुष्पाणि समर्पयामि ।

धूपं मुहाण देवेशि धूम्रलोचनमर्दनि ।

सुगुल्बगुरुसंयुक्तं भवत्या दत्तं विधिप्रिये ॥

श्रीदुर्गा ... सरस्वलयै नमः धूपमाघ्रापयामि ॥

घृताक्तवर्तित्रितयैर्दीपितं दीपमम्बिके ।

मुहाण वाणि वरदे कमलासनवल्लभे ॥

श्रीदुर्गा ... सरस्वलयै नमः दीपं दर्शयामि ।

ॐ भूर्भुवस्सुवः ... ब्रह्मणे स्वाहा ।

नैवेद्यं षडसोपेतं नानाभक्ष्यसमन्वितम् ।

पायसान्नं च संप्रीत्या ददामि प्रतिगृह्यताम् ॥

श्रीदुर्गालक्ष्मीसरस्वलयै नमः ... नैवेद्यं निवेदयामि ।

मध्ये मध्ये पानीयं समर्पयामि । अमृतापिधानमसि । नैवेद्यानन्तरं
 अचमनीयं समर्पयामि ।

ताम्बूलं च महादेवि कर्पूरेण समन्वितम् ।

मुहाण शुभदे मातश्चन्द्रविम्बसमानने ॥

ஓம் சதுர்நந்த ஸூரம் ஓம் தூர்ம்காஸநாயை நம:
 ராஜ்யாயை நம: நிலஜங்காயை
 ரக்தமத்யாயை ப்ரஹ்மஸ்க்ஷுணு
 நிரஞ்ஜநாயை சிவாத்மிகராயை நம:

ஸ்ரீ தூர்கா ஸ்க்ஷுமீ ஸரஸ்வத்யை நம: நாநாவித
 புத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி,

ஆபம் க்ருஹாண தேவேசி தூர்ம்காலோசன மந்தளி !
 குக்குல்வகருஸம்யுக்தம் பக்த்யா தத்தம் விதிப்ரியே ||

ஸ்ரீ தூர்கா...ஸரஸ்வத்யை நம: தூரமாக்ராபயாமி

க்ருதாத்த வர்தி த்ரிதயைர்தீபிதம் தீபமம் பிகே ।
 க்ருஹாண வாணி வரதே கமலாஸன வல்லபே ||

ஸ்ரீ தூர்கா ... ஸரஸ்வத்யை நம: தீபம் தீர்சயாமி

ஓம் பூர்புவஸ்ஸுவ:...ப்ரஹ்மணே ஸ்வாஹா

கைவேத்யம் ஷட்ரஸேர்பேதம் நாநாபக்ஷ்யஸம்நவிதம்
 பாயஸாநநம் ச ஸம்ப்ரித்யா ததாமி ப்ரதிக்ருஹயதாம்

ஸ்ரீ தூர்கா ஸ்க்ஷுமீ ஸரஸ்வத்யை நம: ...
 கைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி, ஆம்ருதா
 பிதாநமஸி, கைவேத்யாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்ப
 யாமி.

தாம்பூலம் ச மஹாதேவி காபூரேண ஸமன்விதம் ।
 க்ருஹாண சபதே மாத: சந்த்ரபிம்ப ஸமாநதே ||

श्रीदुर्गा सरस्वत्यै नमः ताम्बूलं समर्पयामि ॥

नीराजनं नीरजाक्षि नीरजासनवल्लभे ।

कर्पूरखण्डकलितं गृहाण करुणार्णवे ॥

श्रीदुर्गा सरस्वत्यै नमः कर्पूरनीराजनं दर्शयामि ॥

नीराजनानन्तरं आचमनीयं समर्पयामि ॥

शारदे लोकमातस्त्वमाश्रितेष्टप्रदायिनि ।

पुष्पाञ्जलिं गृहाणाद्य मया भक्त्या समर्पितम् ॥

श्रीदुर्गा सरस्वत्यै नमः पुष्पाञ्जलिं समर्पयामि ॥

सुवर्णपुष्पं समर्पयामि ॥

यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।

तानि तानि विनश्यन्ति प्रदक्षिणपदेपदे ॥ [प्रदक्षिणम्]

या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवल्गावृता

या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना ।

या ब्रह्माण्युतशंकरप्रभृतिभिः देवैः सदा पूजिता

सा मां पातु सरस्वती भगवती निश्शेषजाड्यापहा ॥

बन्दे सर्वसुगदिभिर्निगदितां लोकप्रसिद्धां प्रभां

शुभ्रां शास्त्रपुराणनाटकमहाकाव्यादिसंचारिणीम् ।

ब्रह्मादित्रिदशैरनिन्दितगुणैरावेष्टितां सर्वदा

नानाभूषणभूषितां नतजनाभीष्टप्रदां भारतीम् ॥

ஸ்ரீ தூர்கா ஸரஸ்வத்யை நம: தாம்பூலம்
ஸமர்ப்யாமி

நீராஜனம் நீராஜாஷி நீராஜாஸநவல்லபே |

கர்பூர கண்ட கலிதம் க்ருஹாண க்ருணூர்ணவே |

ஸ்ரீ தூர்கா ... ஸரஸ்வத்யை நம: கர்பூரநீராஜனம்
நர்சயாமி.

நீராஜநாதந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாமி.

சாரதே லோகமாதஸ்த்வமாச்ரிதேஷ்ட ப்ரதாயிநி |

புஷ்பாஞ்ஜலிம் க்ருஹாணுத்ய மயா பக்த்யா ஸமர்பிதம்

ஸ்ரீ தூர்கா ஸரஸ்வத்யை நம: புஷ்பாஞ்ஜலிம்
ஸமர்ப்யாமி. ஸுஹர்ண புஷ்பம் ஸமர்ப்யாமி.

யாநி காநி ச பாபாநி ஜன்மாந்தர க்ருதாநி ச |

தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||

(ப்ரதக்ஷிணம்)

யா குந்தேந்து துஷாரஹார தவளா யா சுப்ர

வஸ்த்ராவ்ருதா

யா வீணுவரதண்டமண்டிகராயா ச்வேதபத்மாஸநா

யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி: தேவை: ஸதா

பூஜிதா

ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நி:சேஷ

ஜாட்யசபஹா

வந்தே ஸர்வஸுராதிபிர்நிகதிதாம் லோகப்ரஸித்தாம்

ப்ரபாம்

சுப்ராம் சாஸ்த்ர புராண நாடக மஹாகாவ்யாநி

ஸஞ்சாரிணீம்

ப்ரஹ்மாநி த்ரிதசைரநிந்திதகுணராவேஷ்டிதாம்

ஸர்வதா

நாநாபூஷண பூஷிதாம் நதஜநாபீஷ்டப்ரதாம் பாரதீம் ||

पाहि पाहि जगद्वन्द्वे नमस्ते भक्तवत्सले ।

नमस्तुभ्यं नमस्तुभ्यं नमस्तुभ्यं नमो नमः ॥

[इति नमस्कारः]

दोभियुक्ता चतुर्भिः स्फटिकमणिमयीप्रक्षमालां दधाना

हस्तेनैकेन पद्मं सितमपि च शुक्रं पुस्तकं चापरेण ।

भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमानाऽसमानां

सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना ॥

प्राशाङ्कुशधरां वाणी वीणापुस्तकधारिणी ।

मम वक्त्रे वसेन्नित्यं संतुष्टा सर्वदा शिवा ॥

चतुर्दशसु त्रिद्यासु श्रुते था सरस्वती ।

सा देवी कृपया युक्ता जिह्वासिद्धिं करोतु मे ॥

पाहि मां पावने देवि रक्ष राक्षसनाशिनि ।

अव मामम्बुजावासे त्राहि मां तुहिनप्रभे ॥

देहि देवि कलादाक्ष्यं वाणि वाक्पटुतां दिशु ।

सरस्वति सुनान् रक्ष कले पालय मे कुलम् ॥ [इति प्रार्थना]

श्रीदुर्गालक्ष्मीसरस्वत्यै नमः छलं समर्पयामि ... सर्वोपचार-

शुभाः समर्पयामि ।

आवाहनं तु ज्ञानाग्निं + क्षमसा परसेधरि ।

अन्यथा शरणं नास्ति + रक्ष रक्ष महेश्वरि ॥

பாஹி பாஹி ஜகத்வந்த்ரீய நமஸ்தே பக்தவத்ஸலே |
 நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம: ||
 (நமஸ்காரம்)

தோர்மிர் யுக்தா சதுர்பி: ஸ்ப்டிகமணிமயீமக்ஷ
 மாலாம் ததாநா
 ஹஸ்தேநேந பத்மம் ஶிதமபி ச சுகம் புஸ்தகம்
 சாப்திரண :

பாஸா குந்தேந்து சங்கஸ்ப்டிகமணிநிபா
 புாஸழாநாடூஸமாநா
 ஶா மே வாக்தேவதேயம் நிவஸது வதனே ஶர்வதா
 ஶுப்ரஸந்தா ||

பாசாங்குசதரா வாணீ வீணுபுஸ்தகதாரிணீ |
 மம வக்த்ரே வஸேந்நித்யம் ஶந்துஷ்டா ஶர்வதா சிவா
 சதுர்தசஸு வித்யாஸு ரமதே யா ஶரஸ்வதீ |
 ஶா தேவீ ச்ருபயா யுக்தா ஜிஹவாஸித்திர் கரோது மே
 பாஹி மாம் பாவனே தேவி ரக்ஷ ரக்ஷஸநாசினி |
 அவ மாமம்புஜாவாஸே த்ராஹி மாம் துஹிநப்ரபே ||
 தேஹி தேவி கலாத்ரக்ஷயம் வாணி வரக்படுதாம் திச |
 ஶரஸ்வதி ஶுதாஶ் ரக்ஷ கலே பாலய மே குலம் ||

(மிரார்த்தித்துக்கொள்ளவும்)

ஸ்ரீ துர்காலக்ஷமீ ஶரஸ்வத்யை நம: சத்ரம் ஶமர்பய
 வாயி ... ஶர்வோபசாரபூஜா: ஶமர்பயாயி.

ஆவாஹனம் ந ஜாநாமி...க்ஷமஸ்வ பரமேச்வரி ||

அந்யதா சரணம் நாஸ்தி...ரக்ஷ ரக்ஷ மஹேக்வரி ||

॥ उपायनदानम् ॥

श्रीदुर्गालक्ष्मीसरस्वतीस्वरूपस्य ब्राह्मणस्येदमासनम् । अमी त्वे
गन्धाः । सकलाराधनैः समर्चितम् । हिरण्यमर्भ... प्रयच्छ मे ॥

भारती प्रतिगृह्णाति भारती वै ददाति च ।

भारती तारयेत् द्वाभ्यां भारत्यै ते नमो नमः ॥

इदमुपायनं सदक्षिणाकं सताम्बूलं दुर्गालक्ष्मीसरस्वतीप्रीति
कामयमानस्तुभ्यमहं संप्रददे । ओं तत्सत् । श्रीदुर्गालक्ष्मीसरस्वती
प्रीयताम् ॥

यस्य स्मृत्या ... श्रीकृष्णानुस्मरणं परम् ॥

अनया पूजया श्रीदुर्गालक्ष्मीसरस्वती प्रीयताम् ॥

(மறுநாள் விஜயதசமியன்று காலையில் 1புன:புனை
செய்து புஸ்தகங்களைப் படிக்கவேண்டும்)

इति श्रीसरस्वतीपूजाविधिः ॥



உபாயனதானம்

ஸ்ரீ தூர்காலக்ஷ்மீ ஸரஸ்வதீ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம், அயீ தே கந்தா: ஸகலாராதனை: ஸமர்சிதம், ஹிரண்யகர்ப ப்ரயச்ச மே ||

பாரதீ ப்ரதிக்ருஷ்ணாதி பாரதீ வை ததாதி ச |

பாரதீ தாரயேத் த்வாப்யாம் பாரத்யை தே நமோ

நம: ||

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் தூர்காலக்ஷ்மீ ஸரஸ்வதீ ப்ரீதிம் காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே | ஒம் தத் ஸத் | ஸ்ரீ தூர்காலக்ஷ்மீ ஸரஸ்வதீ ப்ரீயதாம் ||

யஸ்ய ஸம்ருத்யா...ஸ்ரீ க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்

அநயா பூஜயா ஸ்ரீ தூர்காலக்ஷ்மீ ஸரஸ்வதீ ப்ரீயதாம் ||

(மறுநாள் விஜயதசமியன்று காலையில் புன:பூஜை செய்து புஸ்தகங்களைப் படிக்கவேண்டும்.)

ஸ்ரீ ஸரஸ்வதீ பூஜாவிதி முற்றும்.



॥ श्रीः ॥



॥ वरलक्ष्मीपूजा ॥

சீராவண்மாஸம் சுக்லபக்ஷத்தில் பூர்ணிமைக்கு
முன் வருகின்ற சுக்ரவாரத்தன்று ஸமங்கலிகள்
-வரலக்ஷ்மீபூஜை செய்யவேண்டும்.)

आदौ विघ्नेश्वरपूजा । (संकल्पः)

शुक्लाम्बरधरं शान्तये ॥

शुभैः शोभने मुहूर्ते ... शुभतिथौ मम सकुटुम्बायाः क्षेमस्यैर्य-
-वीर्यविजयायुरारोग्यैश्वर्याणामभिवृद्धयर्थं इष्टकाम्यार्थसिद्धयर्थं आयुष्म-
-स्तसन्तानसमृद्धयर्थं दीर्घसौमङ्गल्यावाप्त्यर्थं अरोगदृढगात्रतासिद्धयर्थं
-श्रीवरलक्ष्मीप्रसादसिद्धयर्थं श्रीवरलक्ष्मीप्रसादात् सर्वारिष्टनिवृत्तिद्वारा
-सर्वाभीष्टसिद्धयर्थं कल्पोक्तप्रकारेण यावच्छक्ति ध्यानावाहनादिषोडशोप-
-चारैः श्रीवरलक्ष्मीपूजां करिष्ये, तदङ्गं कलशपूजां च करिष्ये ।
(इति संकल्प्य, गणेशमुद्रास्य, ^१कलशपूजां कुर्यात्)

1. 2-ம் பக்கம் பார்க்கவும். 2. 16-ம் பக்கம் பார்க்கவும்.



வரலக்ஷியம் பூஜா

(சிராவணமாதம் சுக்லபக்ஷத்தில் பூர்ணிமைக்கு முன் வருகிற சுக்ரவாரத்தன்று சுமங்கலிகள் வரலக்ஷியம் பூஜை செய்யவேண்டும்.)

முதலில் விக்கினேசுவரபூஜை (ஸங்கல்பம்)

சுக்லாம்பரதரம் சாந்தயே ||

சுபை: சோபனே முஹூர்தீத..... சுபதிதௌ மம
 ஸுகுடும்பாயா: க்ஷேரஸ்தைத்ய விய விய ஆபு
 ராரோக்ய ஐச்வர்யாணம் அபிவ்ருத்யர்க்தம் இஷ்ட
 காம்யார்த்த வித்யர்க்தம் தீர்க்க றொளமங்கல்யா
 வாப்த்யர்க்தம் ஆபுஷ்டம் ஸத்ஸந்தான ஸம்ருத்
 யர்க்தம் அரோக் த்ருடகாதா வித்யர்க்தம் ஸ்ரீ
 வரலக்ஷியம் ப்ரஸாத வித்யர்க்தம் ஸ்ரீ வரலக்ஷியம்
 ப்ரஸாத ஸர்வரிஷ்ட நிவ்ருத்தி த்வாரா
 ணர்வாபீஷ்ட வித்யர்க்தம் கல்போக்த ப்ரகாரேண
 யாவச்சக்தி த்யாகாவாணாதி ஶோடசோபசாரை:
 ஸ்ரீ வரலக்ஷியம் பூஜாம் கரிஷ்யே, ததந்தம் கலசபூஜாம் ச
 கரிஷ்யே | (என்று ஸங்கல்பம் செய்து, விக்கினேசுவரரை
 வதர்ஸ்தானம் செய்து, கலசபூஜை செய்யவேண்டும்.)

1. 3-ம் பக்கம் பார்க்கவும். 2. 17-ம் பக்கம் பார்க்கவும்.

वरलक्ष्मीर्महादेवी सर्वाभरणभूषिता ।
कलशेऽस्मिन् वसेदस्मद्रेहे सौभाग्यकारिणी ॥

(इति कलशं स्थापयेत्)

पद्मासनां पद्मकरां पद्ममालाविभूषिताम् ।
क्षीरसागरसंभृतां हेमवर्णसमप्रभाम् ॥
क्षीरवर्णसमं वस्त्रं दधानां हरिवल्लभाम् ।
भावये भक्तियोगेन भार्गवीं कमलां शुभाम् ॥

(वरलक्ष्मीं ध्यायामि)

(अथ प्राणप्रतिष्ठां ¹ कुर्यात्)

बालभानुप्रतीकाशे पूर्णचन्द्रनिभानने ।
सूत्रेऽस्मिन् सुस्थिरा भूत्वा प्रयच्छ बहुलान् वरान् ॥

(इति दोरकं स्थापयेत्)

सर्वमङ्गलमाङ्गल्ये विष्णुवक्षःस्थलालये ।
आवाहयामि देवि त्वां कलशेऽस्मिन् मनोहरे ॥
अस्मिन् कलशे श्रीवरलक्ष्मीमावाहयामि । आवाहिता भव ...

चण्डिका कुरु ।

अनेकरत्नखचितं मुक्तामणिविभूषितम् ।
खर्णसिंहासनं देवि स्त्रीकुहस्य हरिप्रिये ॥

वरलक्ष्म्यै नमः आसनं समर्पयामि

வரலக்ஷ்மீர்மஹாதேவீ ஸர்வாபரண பூஷிதா ।
 கலசேஸ்மின் வஸோதஸ்மத் கேஹே ஸௌபாக்ய
 காரிணீ ॥

(என்று கலசத்தை ஸ்தாபிக்கவும்)

பத்மாஸநாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம் ।
 ஸ்ரீஸாகர ஸம்பூதாம் ஹேமவர்ண ஸமப்ரபாம் ॥
 ஸ்ரீவர்ண ஸமம் வஸ்த்ரம் ததாநாம் ஹரிவல்லபாம் ।
 யாவயே பக்தியோகேன பார்கவீம் கமலாம் சுபாம் ॥
 (வரலக்ஷ்மீம் த்யாயாமி)

(பிறகு பிராணப்ரதிஷ்டை செய்யவேண்டும்)

பாலபாநு ப்ரதீகாசே பூர்ணசந்த்ர நிபாநதே ।
 ஸூத்ரேஸ்மின் ஸூஸ்த்திரா பூத்வா ப்ரயச்ச
 பஹுளான் வரான் ॥

(என்று தோரகத்தை கலசத்தின் அருகில் வைக்கவும்)

ஸர்வமங்கள மாங்கள்யே விஷ்ணுவக்ஷைஸ்தலாலயே ।
 ஆவாஹயாமி தேவி த்வாம் கலசேஸ்மின் மநோஹரே ॥

அஸ்மின் கலசே ஸ்ரீ வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி,

ஆவாஹிதா பவ ஸந்திதிம் குரு ॥

அனேக ரத்னகசிதம் முக்தாமணி விபூஷிதம் ।

ஸ்வர்ணஸிம்ஹாஸனம் தேவி ஸ்வீகுருஷ்வ ஹரிப்ரியே
 வரலக்ஷ்மீயை நம: ஆஸனம் ஸமர்பயாமி

1. 11-ம் பக்கம் பார்க்கவும் .

महानदीसमानीतं गन्धपुष्पादिमिश्रितम् ।

पाथे इदाम्बुहं देवि सर्वदेवममस्कृते ॥

(पौष्ठी)

भक्त्या मया समानीतं सुवर्णकलशे स्थितम् ।

अर्घ्यं गृहाण देवि त्वमाश्रितेष्टप्रदायिनि ॥

(अर्घ्यं)

प्रसन्नं शीतलं तोयं प्रसन्नमुखपङ्कजे ।

गृहाणात्तमनार्थाय गरुडध्वजवल्लभे ॥

(आचमनीयं)

महालक्ष्मि महादेवि मध्वाज्यदधिसंयुतम् ।

मधुपर्कं गृहाणमं मधुसूदनवल्लभे ॥

(मधुपर्कं)

षयोदधिघृतोपेतं शर्करामधुसंयुतम् ।

पञ्चामृतं गृहाणेदं वरलक्ष्मि नमोऽस्तु ते ॥

वरलक्ष्म्यै नमः पञ्चामृतस्नानं समर्पयामि ॥

शुद्धीदकं स्वर्णपात्रस्थितं सागरसंभवे ।

स्नानार्थं ते प्रयच्छामि गृहाण हरिवल्लभे ॥

वरलक्ष्म्यै नमः शुद्धीदकस्नानं समर्पयामि ॥

स्नानानन्तरं आचमनीयं समर्पयामि ॥

दिन्याम्बरयुगं सूक्ष्मं कञ्चुकं च मनोहरम् ।

वरलक्ष्मि महादेवि गृहाणेदं मयार्पितम् ॥

(वल्लभम्)

माङ्गल्यमणिमंयुक्तं मुक्ताफलसमन्वितम् ।

दत्तं मङ्गलसूत्रं ते सगृहाण हरिप्रिये ॥

(कण्ठसूत्रं)

மஹாநதீ ஸமாநீதம் கந்தபுஷ்பாபி நிச்சரிதம் |
பாக்யம் ததாம்யஹம் தேவி ஸர்வதேவ நமஸ்க்ருதே ||
(பாக்யம்)

பக்த்யா மயா ஸமாநீதம் ஸர்வானுதலசே நித்தம் |
அர்க்யம் க்ருஹாணாதேவி த்வமாயிதே த்வாயிநி ||
(அர்க்யம்)

புரஸன்னம் சீதலம் தோயம் புரஸந்நமுக பங்கஜே |
க்ருஹாணசந்நார்த்தாய க்ருடத்வஜ வல்லபே ||
(ஆசமநீயம்)

மஹாலக்ஷ்மி மஹாதேவி மத்வாஜய ததிஸப்யதம் |
மதுபர்கம் க்ருஹாணேமம் மதுஸுதன வல்லபே ||
(மதுபர்கம்)

பயோததி க்ருகோபேதம் சர்கரா மதுஸப்யதம் |
பஞ்சாம்ருதம் க்ருஹாணே தம் வரலக்ஷ்மி
நமோரஸ்து தே ||

வரலக்ஷ்மியை நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப-
யாமி
சுத்தோதகம் ஸ்வர்ணபூஜா ஸ்திதம் ஸாகரஸம்பவே |
ஸ்நானூர்த்தம் தே ப்ரயச்சாமி க்ருஹாண ஹரிவல்லபே |

வ்ரலக்ஷ்மியை நம: சுத்தோதக ஸ்நானம் ஸமர்ப-
யாமி. ஸ்நானூநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாமி.
திவ்யாம்பரயுகம் ஸுக்ஷமம் க்ருசுகம் சமநேஹரம் |
வரலக்ஷ்மி மஹாதேவி க்ருஹாணே தம் மயார்பிதம் ||
(வஸ்திரம்)

மாங்கல்ய மணிஸம்யுக்தம் முக்தாபல் ஸமநிவிதம் |
தத்தம் மங்கள ஸுத்ரம் தே ஸங்க்ருஹாண-
ஹரிப்ரியே ||
(கண்டல் உத்ரம்)

रत्नताटङ्ककेयूरहारकङ्कणमण्डिते ।

भूषणं संगृहाणान्च रत्नाकरसमुद्भवे ॥

(आभरणं)

कर्पूगगरुकस्तूरीकुङ्कुमादिसमन्वितम् ।

गन्धं ददाम्यहं देवि सर्वमङ्गलशायिनि ॥

वरलक्ष्म्यै नमः गन्धं समर्पयामि ।

गन्धस्योपरि हरिद्राकुङ्कुमं समर्पयामि ।

अक्षतान् धवलान् देवि शालीयांस्तण्डुलान् शुभान् ।

हरिद्राकुङ्कुमोपेतान् गृहाण कर्णार्णवे ॥

वरलक्ष्म्यै नमः अक्षतान् समर्पयामि ।

मन्दारपारिजातजम्बैः मल्लिकावकुलैरपि ।

केतक्युत्पलकल्हारैः पूजयामि हरिप्रिये ॥

वरलक्ष्म्यै नमः पुष्पमालां समर्पयामि । पुष्पैः पूजयामि ।

॥ अथ अङ्गपूजा ॥

ॐ वरलक्ष्म्यै नमः	पादौ	पूजयामि
पद्मालयायै नमः	गुल्फौ	”
जलजासनायै नमः	जङ्घे	”
लोकजनन्यै नमः	जानुनी	”
क्षीराब्धितनयायै नमः	ऊरू	”
पीताम्बरधारिण्यै नमः	काटि	”
हरिप्रियायै नमः	गुह्यं	”

ஏ த்ந தாடங்க கேபூர ஹார கங்கண மண்டிதே |
 ஆஷணம் ஸங்க்ருஹாணாத்ய ரத்னாகர ஸமுத்பவே ||
 (ஆபாணம்)

கூர்பூராகரு கஸ்தூரீ குங்குமாதீ ஸமன்விதம் |

கந்தம் ததாம்யஹம் தேவி: ஸர்வமங்களதாயிநி ||

வரலக்ஷ்மீயை நம: கந்தம் ஸமர்ப்யாமி,
 கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்யாமி

அக்ஷதான் தவளான் தேவி சாலீயான் தண்டுரான்
 சபான் |

ஹரித்ரா குங்குமோபேதான் க்ருஹாண கருணாணவே
 வரலக்ஷ்மீயை நம: அக்ஷதான் ஸமர்ப்யாமி

மந்தார பாரிஜாதாபஜை: மல்லிகா வகுஜிரபி |

கேதக்யுத்பல கல்ஹாரை: பூஜயாமி ஹரிப்ரியே ||

வரலக்ஷ்மீயை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்யாமி
 புஷ்பை: பூஜயாமி.

அங்கபூஜை

ஓம் வரலக்ஷ்மீயை நம:	பாதௌ	பூஜயாமி.
பத்மாலயாயை நம:	குல்பௌ	”
ஜலஜாஸூயை நம:	ஜங்கே	”
லோகஜநந்யை நம:	ஜாநூரீ	”
கூரீராப்திதநயாயை நம:	ஊரு	”
பீதாம்பரதாரிண்யை நம:	கடும்	”
ஹரிப்ரியாயை நம:	குஹ்யம்	”

नारायणप्रियायै नमः	नाभि
इन्दिरायै नमः	उदरं
विष्णुवक्षःस्थितायै नमः	वक्षःस्थलं
सुस्तन्यै नमः	स्तनौ
कम्बुकण्ठायै नमः	कण्ठं
सुन्दर्यै नमः	स्कन्धौ
पद्महस्तायै नमः	हस्तान्
बहुप्रदायै नमः	बाहून्
सुमुखायै नमः	मुखं
चञ्चलायै नमः	चुबुकं
बिम्बोष्ठयै नमः	ओष्ठं
श्रियै नमः	अधरं
कमलवासिन्यै नमः	कपोलौ
सुनासायै नमः	नासिकां
लोकमात्रे नमः	नेत्रे
लोलक्ष्णायै नमः	ललाटं
रमायै नमः	कर्णौ
नीलकुन्तलायै नमः	अळकान्
चन्द्रसोदर्यै नमः	शिरः

पूजयामि

११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११
११

सर्वेश्वर्यै नमः सर्वाण्यङ्गानि पूजयामि

(अथ अष्टोत्तरशतनामभिः पूजयेत्)

நாராயணப்ரியாயை நம: நாபிம்	பூஜ்யாமி
இந்திராயை நம:	உதரம் 11
விஷ்ணுவகை:	
ஸ்திதாயை நம:	வகை:ஸ்தலம் 17
ஸுஸ்தந்யை நம:	ஸ்தநெள 27
கம்புகண்ட்யை நம:	கண்டம் 22
ஸுந்தர்யை நம:	ஸ்கந்தெள 27
பத்மஹஸ்தாயை நம:	ஹஸ்தான் 32
பஹுப்ரதாயை நம:	பாஹுலிள் 12
ஸுமுகாயை நம:	முகம் 32
சஞ்சலாயை நம:	சபுகம் 17
பிம்போஷ்ட்யை நம:	ஓஷ்டம் 12
சீரியை நம:	அதரம் 18
கமலவாஸின்யை நம:	கபோலெள் 32
ஸுநாஸாயை நம:	நாஸிகாம் 12
லோகமாத்ரே நம:	நேத்ரே 32
லோலேஷுணூயை நம:	லலாடம் 12
ரமாயை நம:	கர்ணெள 32
தீலகுந்தலாயை நம:	அளகான் 32
சந்த்ரஸோதர்யை நம:	சிர: 12
ஸர்வேச்வர்யை நம: ஸர்வான்யங்கானி	பூஜ்யாமி

(பிதகு 108 நாமாக்களில் அர்ச்சனை செய்யவும்)

॥ वरलक्ष्म्यष्टोत्तरशतनामावलिः ॥

ॐ प्रकृत्यै नमः

विकृत्यै नमः

विद्यार्यै नमः

सर्वभूतहितप्रदायै नमः

अद्वायै नमः

विभूत्यै नमः

सुरभ्यै नमः

परमात्मिकार्यै नमः

बाचे नमः

पद्मालयायै नमः

पद्मायै नमः

शुचये नमः

स्वाहायै नमः

स्वधायै नमः

सुधायै नमः

धन्यायै नमः

हिरण्मथ्यै नमः

लक्ष्म्यै नमः

नित्यपुष्टायै नमः

विभाव्यै नमः

ॐ अदित्यै नमः

दित्यै नमः

दीप्त्यै नमः

वसुधायै नमः

वसुधारिण्यै नमः

कमलायै नमः

कान्तायै नमः

कामायै नमः

क्षीरोदसंभवायै नमः

१०

अनुग्रहप्रदायै नमः

३०

बुद्ध्यै नमः

अनघायै नमः

हरिवल्लभायै नमः

अशोकायै नमः

अमृतायै नमः

दीप्त्यै नमः

लोकशोकविनाशिन्यै नमः

धर्मनिलयायै नमः

करुणायै नमः

२०

लोकमाले नमः

४०

அஷ்டோத்தர ச்த (108) நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:	ஓம் அதித்யை நம:
விக்ருத்யை நம:	தித்யை நம:
வித்யாயை நம:	தீப்தாயை நம:
ஸர்வபுகழிதப்ரதாயை	வஸுதாயை நம:
சீரத்தாயை நம:	வஸுதாரணையை நம:
விபூத்யை நம:	கமலாயை நம:
ஸுரப்யை நம:	காந்தாயை நம:
பரமாத்மிகாயை நம:	காமாயை நம:
வாசே நம:	கீரோதஸம்பவாயை
பத்மாலயையை நம:	10 அநுக்ரஹப்ரதாயை
பத்மாயை நம:	புத்யை நம: [நம: 30
சசயே நம:	அநகாயை நம:
ஸ்வாலாயை நம:	ஹரிவல்லபாயை நம:
ஸ்வதாயை நம:	அசோகாயை நம:
ஸுதாயை நம:	அம்ருதாயை நம:
தன்யாயை நம:	தீப்தாயை நம:
ஹிரண்மய்யை நம:	லோகசோகவிநாசின்யை
லக்ஷ்மீயை நம:	தர்மநிலயாயை நம:
நித்யபுஷ்டாயை நம:	கருணாயை நம:
விபாவீயை நம:	20 லோகமந்திரே நம: 40

ॐ पद्मप्रियायै नमः
 पद्महस्तायै नमः
 पद्माक्ष्यै नमः
 पद्मसुन्दर्यै नमः
 पद्मोद्भवायै नमः
 पद्ममुख्यै नमः
 पद्मनाभप्रियायै नमः
 रमायै नमः
 पद्ममालाधरायै नमः
 देव्यै नमः
 पद्मिन्यै नमः
 पद्मगन्धिन्यै नमः
 पुण्यगन्धायै नमः
 सुप्रसन्नायै नमः
 प्रसादाभिमुख्यै नमः
 प्रभायै नमः
 चन्द्रवदनायै नमः
 चन्द्रायै नमः
 चन्द्रसहोदर्यै नमः
 चतुर्भुजायै नमः

ॐ चन्द्ररूपायै नमः
 इन्दिरायै नमः
 इन्दुशीतलायै नमः
 आह्लादजनन्यै नमः
 पुष्ट्यै नमः
 शिवायै नमः
 शिक्कर्यै नमः
 सत्यै नमः
 विमलायै नमः
 विश्वजनन्यै नमः
 पुष्ट्यै नमः
 दारिद्र्यनाशिन्यै नमः
 प्रीतिपुष्करिण्यै नमः
 शान्तायै नमः
 शुक्लमास्याम्बरत्रियै नमः
 भास्कर्यै नमः
 बिल्वनिलयायै नमः
 वरारोहायै नमः
 यशस्विन्यै नमः
 वसुन्धरायै नमः

५०

७०

६०

८०

பத்ம ப்ரியாயை நம:	ஓம்	சந்த்ரஞ்ஞாயை நம:
பத்மஹஸ்தாயை நம:		இந்திராயை நம:
பத்மாஷ்டாயை நம:		இந்துசீதளாயை நம:
பத்மஸுந்தர்யை நம:		ஆஹ்லாத ஜநநயை
பத்மோத்பவாயை நம:		புஷ்ட்யை நம:
பத்மமுக்யை நம:		சிவாயை நம:
பத்மநாபப்ரியாயை நம:		சிவகர்யை நம:
ரமாயை நம:		ஸத்யை நம:
பத்மமாலாதராயை நம:		விமலாயை நம:
தேவ்யை நம:	50	விச்வஜநந்யை நம:
பத்மீன்யை நம:		புஷ்ட்யை நம:
பத்மகந்தின்யை நம:		தாரித்ர்ய நாசின்யை
புண்யகந்தாயை நம:		ப்ரீதிபுஷ்கரிண்யை
ஸுப்ரஸந்நாயை நம:		சாந்தாயை நம:
ப்ரஸாதாபிமுக்யை நம:		சக்லமால்யாம்பர
ப்ரபாயை நம:		பாஸகர்யை [ச்ரியை
சந்த்ரவதநாயை நம:		பில்வநிலயாயை நம:
சந்த்ராயை நம:		வராரோஹாயை நம:
சந்த்ரஸஹோதர்யை நம:		யசஸவிண்யை நம:
சதுர்புஜாயை நம:	60	வஸுந்தராயை நம:

ओं उदाराङ्गायै नमः

हरिण्यै नमः

हेममालिन्यै नमः

धनुधान्यकर्यै नमः

सिद्धयै नमः

क्षैणसौम्यायै नमः

शुभप्रदायै नमः

नृपवेष्मगतानन्दायै नमः

वरलक्ष्म्यै नमः

वसुप्रदायै नमः

शुभायै नमः

हिरण्यप्राकारायै नमः

समुद्रतनयायै नमः

जंयायै नमः

ओं मङ्गलायै नमः

देव्यै नमः

विष्णुवक्षःस्थलस्थितायै नमः

विष्णुपत्न्यै नमः

प्रसन्नाक्ष्यै नमः

नारायणसमाश्रितायै नमः

दारिद्र्यध्वंसिन्यै नमः

देव्यै नमः

सर्वोपद्रववारिण्यै नमः

९० नवदुर्गायै नमः

महाकाल्यै नमः

ब्रह्मविष्णुशिववात्मिकायै नमः

त्रिकालज्ञानसंपन्नायै नमः

भुवनेश्वर्यै नमः

१०८

श्रीवरलक्ष्म्यै नमः नानाविधपल्लपुष्पाणि समर्पयामि ।

धूपं ददामि ते देवि सुगन्धं च मनोहरम् ।

गृहाण त्वं महालक्ष्मि भक्तानामिष्टदायिनि ॥

वरलक्ष्म्यै नमः धूपमाघ्रापयामि ।

साज्यवर्तित्रयोपेतं प्राज्यमङ्गलदायिनि ।

गृहाण मङ्गलं दीपं वरलक्ष्मि नमोस्तु ते ॥ दीपं दर्शयामि

ஓம் உதாராங்காயை நம: ஓம் மங்களாயை நம:	
ஹரிணயை நம:	தேவ்யை நம:
ஹேம மாலின்யை நம:	விஷ்ணுவக்ஷை:ஸ்தல
தன தான்யகர்யை நம:	ஸ்திதாயை நம:--
ஸித்தயை நம:	விஷ்ணுபத்நயை நம:
ஸ்த்ரைண ஸௌம்யாயை நம:	ப்ரஸந்நாக்ஷயை நம:
சுபப்ரதாயை நம:	நாராயண ஸமா
ந்ருபவேச்மகதா நந்தாயை நம:	சீரிதாயை நம:--
வரலக்ஷ்மயை நம:	தாரிதீர்யத்வம்ஸிந்யை
வஸுப்ரதாயை நம: 90	தேவ்யை நம:
சுபாயை நம:	ஸர்வோபத்ரவ வாரி
ஹிரண்ய ப்ராகாராயை நம:	நவதுர்காயை [ண்யை--
ஸமுத்ரதநயாயை நம:	மஹாகாள்யை நம:
ஜயாயை நம:	ப்ரஹ்ம விஷ்ணு
	சிவா த்மிகாயை
	த்ரிகாலக்ஞான
	ஸம்பந்நாயை நம:--
	புவநேச்வர்யை நம:

ஸ்ரீ வரலக்ஷ்மயை நம: நாநாவித பத்ர புஷ்பாணி
ஸமர்ப்பயாமி.

தூபம் ததாமி தே தேவி ஸுகந்தம் ச மகோஹரம் |
க்ருஹாண த்வம் மஹாலக்ஷ்மி பக்தானாமிஷ்டதாயினி ||
வரலக்ஷ்மயை நம: தூபமாக்ரபயாமி

ஸாஜ்யவர்தி த்ரயோபேதம் ப்ராஜ்யமங்களதாயிநி |
க்ருஹாண மங்களம் தீபம் வரலக்ஷ்மி நமோஸ்து தே ||
தீபம் தர்சயாமி

ॐ भूर्भुवस्सुवः...ब्रह्मणे स्वाहा ।

नानामोदकभक्ष्यैश्च संयुतं फललड्डुकैः ।

नैवेद्यं गृह्यतां देवि नारायणकुटुम्बिनि ॥

वरलक्ष्म्यै नमः ... नैवेद्यं निवेदयामि ।

उशीरवासितं तोयं घनसारविमिश्रितम् ।

पानीयं गृह्यतां देवि शीतळ सुमनोहरम् ॥

वरलक्ष्म्यै नमः पानीयं समर्पयामि ।

नैवेद्यानन्तरं आचमनीयं समर्पयामि ।

भूगीफलसमायुक्तं नागवल्लीदलैर्युतम् ।

कर्पूरचूर्णसंयुक्तं ताम्बूलं प्रतिगृह्यताम् ॥

(ताम्बूलं)

नीराजनं समानीतं क्षीरसागरसंभवे ।

गृह्यतामर्पितं भक्त्या गरुडध्वजभामिनि

वरलक्ष्म्यै नमः नीराजनं दर्शयामि ।

नीराजनानन्तरं आचमनीयं समर्पयामि ।

पुष्पाञ्जलिं गृह्णाणमं पुरुषोत्तमवल्लभे ।

भक्त्या समर्पितं देवि सुप्रीता भव सर्वदा ॥

वरलक्ष्म्यै नमः पुष्पाञ्जलिं समर्पयामि ।

सुवर्णपुष्पं समर्पयामि ।

ஓம் பூர்புவ:ஸுவ: ... ப்ரஹ்மணே ஸ்வாஹா

நாநாமோதகபக்ஷயைச்ச ஸம்யுக்தம் பலலட்டுகை: |

வைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி நாராயண்குடும்பிநி ||

வரலக்ஷயை நம: ... வைவேத்யம் நிவேதயாமி

உசீரவாஸிதம் தோயம் கனஸாரவிமிச்சரிதம் |

பானீயம் க்ருஹ்யதாம் தேவி சீதளம் ஸுமநோஹரம் ||

வரலக்ஷயை நம: பானீயம் ஸமர்ப்யாமி

வைவேத்யாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாமி

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதனீர்யுக்தம் |

கர்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||

(தாம்பூலம்)

நீராஜனம் ஸமானீதம் க்ஷீரஸாகர ஸம்பவே |

க்ருஹ்யதாமர்பிதம் பக்த்யா க்ருடத்வஜபாமிநி ||

வரலக்ஷயை நம: நீராஜனம் தர்சயாமி

நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாமி

புஷ்பாஞ்ஜலிம் க்ருஹானேமம் புருஷோத்தம வல்லபே |

பக்த்யா ஸமர்பிதம் தேவி ஸுப்ரீதா பவ ஸர்வதா ||

வரலக்ஷயை நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்யாமி

ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்யாமி

सर्वमङ्गलाभाय सर्वपापनिवृत्तये ।
प्रदक्षिणं करोम्यद्य प्रसीद परमेश्वरि ॥

नमोऽस्तु नाळीकनिभाननायै
नमोऽस्तु नारायणवल्लभायै ।
नमोऽस्तु रत्नाकरसंभवायै
नमोऽस्तु लक्ष्म्यै जगतां जनन्यै ॥

लक्ष्मीं क्षीरसमुद्रराजतनयां श्रीरङ्गधामेश्वरीं
दासीभूतसमस्तदेवनितां लोकैकदीपाङ्कुराम् ।
श्रीमन्मन्दकटाक्षलब्धविभवब्रह्मेन्द्रगङ्गाधरां
त्वां त्रैलोक्यकुटुम्बिनीं सरसिजां वन्दे मुकुन्दप्रियाम् ॥

वन्दे पद्मकरां प्रसन्नवदनां सौभाग्यदां भाग्यदां
हस्ताभ्यामभयप्रदां मणिगणैर्नानाविधैर्भूषिताम् ।
भक्ताभीष्टफलप्रदां हरिहरब्रह्मादिभिः सेवितां
पार्श्वे पङ्कजशङ्खमुख्यनिधिभिर्युक्तां सदा शक्तिभिः ॥

(नमस्कारः) १०

या सा पद्मासनस्था विपुलकटितटी पद्मपत्रायताक्षी
गम्भीरावर्तनाभिः स्तनभरनमिता शुभ्रवस्त्रोत्तरीया ।
लक्ष्मीदिव्यैर्गजेन्द्रैर्मणिगणखचितैः स्नापिता हेमकुम्भैः
नित्यं सा पद्महस्ता मम वसतु गृहे सर्वमाङ्गल्ययुक्ता ॥

ஸர்வமங்கள லாபாய ஸர்வபாப நிவ்ருத்தயே |
 ப்ரதக்ஷிணம் கரோய்யத்ய ப்ரஸீத பரமேச்வரி ||

நமோஸ்து நாளீகநிபாநநாயை

நமோஸ்து நாராயணவல்லபாயை |

நமோஸ்து ரத்னாகரஸம்பவாயை

நமோஸ்து லக்ஷ்மயை ஜகதாம் ஜநந்யை ||

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜதனயாம் ஸ்ரீரங்கதாமேச்வரீம்
 தாளீபூதஸமஸ்ததேவவநிதாம் லோகைகதீபாங்குராம்
 ஸ்ரீமந்மந்தகடாக்ஷலப்தவிபவ ப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
 த்வாம் த்ரையலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே
 முகுந்த ப்ரியாம் ||

வந்தே பத்மகராம் ப்ரஸன்னவதநாம் ஸௌபாக்யதாம்
 பாக்யதாம்
 ஹஸ்தாப்யாமபயப்ரதாம் மணிக்ஷணர்நாநாவிதைர்
 பூஷிதாம் |

பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹரப்ரஹ்மாதிபி:
 ஸேவிதாம்
 பார்ச்வே பங்கஜ சங்கமுக்ய நிதிபிர் யுக்தாம் ஸதா
 சக்திபி: || (நமஸ்கர்ரம்)

யா ஸா பத்மாஸநஸ்தா விபுலகடிதம
 பத்மபத்ராயதாக்ஷீ

கம்பீராவர்தநாபி: ஸ்தனபரநமிதா சுப்ர
 வஸ்த்ரோத்தரீயா |

லக்ஷ்மீர் திவ்யை: கஜேந்த்ரை: மணிகணகசிதை:
 ஸ்நாபிதா ஹேமகும்பை:

பூதித்யம் ஸா பத்மஹஸ்தா மமுவஸது க்ருஹே
 ஸர்வமாங்கல்யயுக்தா ||

सरसिजनिलये सरोजहस्ते धवळतरांशुकगन्धमाल्यशोभे ।
भगवति हरिवल्लभे मनोज्ञे त्रिभुवनभूति करि प्रसीद मह्यम् ॥१८

आयुरारोग्यमैश्वर्यं पुत्रपौत्रादिकान् वरान् ।
शत्रुक्षयं महालक्ष्मि प्रयच्छ करुणानिघे ॥

पद्मासने पद्मकरे सर्वलोकैकभूजिते ।
नारायणप्रिये देवि सुप्रीता भव सर्वदा ॥

(इति प्रार्थना)

॥ दोरकग्रन्थिपूजा ॥

श्रीं कमलायै नमः	प्रथमग्रन्थि	पूजयामि १७
रमायै नमः	द्वितीयग्रन्थि	१८
लोकमात्रे नमः	तृतीयग्रन्थि	१९
विश्वजनन्यै नमः	चतुर्थग्रन्थि	२०
महालक्ष्म्यै नमः	पञ्चमग्रन्थि	२१
क्षीराब्धितनयायै नमः	षष्ठग्रन्थि	२२
विश्वसाक्षिण्यै नमः	सप्तमग्रन्थि	२३
चन्द्रसहोदर्यै नमः	अष्टमग्रन्थि	२४
हरिवल्लभायै नमः	नवमग्रन्थि	२५

सर्वमङ्गलमाङ्गल्ये सर्वपापप्रणाशिनि ।

दोरकं प्रतिगृह्णामि सुप्रीता भव सर्वदा ॥

(इति दोरकं हस्ते गृहीत्वा)

ஸரஸீஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
 தவள தராம்சுக கந்தமால்ய சோபே ।
 பகவதி ஹரிவல்லபே மனோக்ரோ
 தரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம் ॥

ஆபுராரோக்யமைச்வர்யம் புக்ரபௌத்ராதிசுரன்
 சத்ருஷ்யம் மஹாலக்ஷ்மி ப்ரயச்ச கருணாநிதே ॥ வரான் ३

பத்மாஸனே பத்மகரே ஸர்வலோகைக பூஜிதே ।
 நாராயண ப்ரியே தேவி ஸுப்ரீதா பவ ஸர்வதா ॥
 (என்று பிரார்த்தித்துக்கொள்ளவும்)

தோரக க்ரந்தி பூஜை

ஓம் கமலாயை நம:	ப்ரதமக்ரந்திம்	பூஜயாமி
ரமாயை நம:	த்விதீயக்ரந்திம்	”
லோகமாத்ரே நம:	த்ருதீயக்ரந்திம்	”
விச்வஜநந்யை நம:	சதுர்த்தக்ரந்திம்	”
மஹாலக்ஷ்மீயை நம:	பஞ்சம க்ரந்திம்	”
க்ஷீராப்தி தநயாயை	ஷஷ்ட க்ரந்திம்	”
விச்வஸாஷிண்யை	ஸப்தம க்ரந்திம்	”
சந்த்ரஸவேமாதர்யை	அஷ்டம க்ரந்திம்	”
ஹரிவல்லபாயை நம:	நவம க்ரந்திம்	”

என்று தோரகத்தில் அர்ச்சனை செய்துவிட்டு

ஸர்வமங்கள மாங்கல்யே ஸர்வபாப ப்ரணாசினி ।

தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா ॥

(என்று தோரகத்தை (மஞ்சள் சரடை) கையில்

எடுத்துக்கொண்டு)

नवतन्तुसमायुक्तं नवग्रन्थिसमन्वितम् ।

बध्नामि दक्षिणे हस्ते दोरकं हरिवल्लभे ॥ दोरकं बध्नीयात् ।

(अर्घ्यप्रदानम्) शुक्लाम्बरधरं शान्तये ।

अथ पूर्वोक्त एवंगुणविशेषणविशिष्टायां अस्यां वर्तमानायां
... शुभतियौ ममोपात्त ... प्रीत्यर्थं श्रीवरलक्ष्मीप्रीत्यर्थं वरलक्ष्मी-
पूजान्ते क्षीरार्घ्यप्रदानं उपायनदानं च करिष्ये (इति संकल्प्य)

गोक्षीरेण युतं देवि गन्धपुष्पसमन्वितम् ।

अर्घ्यं गृह्णाण वरदे वरलक्ष्मि नमोऽस्तु ते ॥

श्रीवरलक्ष्म्यै नमः इदमर्घ्यम् (एवं त्रिः)

श्रीवरलक्ष्म्यै नमः छत्रं ... सर्वोपचारपूजाः समर्पयामि ।

(उपायनदानं) श्रीवरलक्ष्मीस्वरूपस्य ब्राह्मणस्य इदमासनं ।

अमी ते गन्धाः । सकलाराधनैः समर्चितम् ।

इन्दिरा प्रतिगृह्णाति इन्दिरा वै ददाति च ।

इन्दिरा तारयेद्ब्रह्म्यां इन्दिरायै नमो नमः ॥

हिरण्यगर्भं + प्रयच्छ मे । इदमुपायनं सदक्षिणाकं संताम्बूलं

श्रीवरलक्ष्मीप्रीतिं कामयमाना तुभ्यमहं संप्रददे । वरलक्ष्मीः

प्रीयताम् । कायेन ... समर्पयामि । अनया पूजया श्रीवरलक्ष्मीः

सुप्रीता सुप्रसन्ना वरदा भवतु ॥

इति श्रीवरलक्ष्मीपूजाविधिः ॥

நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமந்விதம் ।
யத்நாமி தக்ஷிணே ஹஸ்தே தேரகம் ஹரிவல்லபே ॥
(மஞ்சள் சரடை ஸாரிஸ் கட்டிக்கொள்ளவேண்டும்)

அர்க்ய பிரதானம்

சுக்லாம்பரதரம் சாந்தியே ॥

அத்ய பூர்வோக்க ஏவமகுண விசேஷண விசிஷ்ட
டாயாம் அஸ்யாம வர்தமர்னாயாம் சுபதிதௌ
மமோபாத்த ப்ரீத்யர்த்தம் வரலக்ஷமீ ப்ரீத்யர்த்தம்
வரலக்ஷமீ பூஜாந்தே க்ஷீரர்க்ய பிரதானம் உபாயன
தானம் ச கரிஷ்யே. (என்று ஸங்கல்பம் செய்து)

கோக்ஷீரண யுதம் தேவி கந்தபுஷ்ப ஸமன்விதம் ।

அர்க்யம் க்ருஹாண வரதே வரலக்ஷமி நமோஸ்து தே ॥

ஸ்ரீ வரலக்ஷமீ நம: இதமர்க்யம் (என்று முன்று
தடவை அர்க்யம் விடவும்)

ஸ்ரீ வரலக்ஷமீ நம: சத்ரம் ஸர்வோபசார
பூஜா: ஸமர்ப்யாமி.

உபாயனதானம்

ஸ்ரீ வரலக்ஷமீ ஸ்வருபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இத
மாஸனம். அமீ தே கந்தா: , ஸகலாராதனை: ஸமர்சிதம்
இந்திரா ப்ரதிக்ருஹ்ணாதி இந்திரா வை ததாதி ச ।

இந்திரா தாரயேத் த்வாப்பாம் இந்திராயை நமோ நம:

ஹிரண்யகர்ப ... ப்ரயச்ச மே, இதமுபாயனம் ஸ
தக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸ்ரீ வரலக்ஷமீ ப்ரீதிம் காமய
மாநா துப்யமஹம் ஸம்ப்ரததே, வரலக்ஷமீ: ப்ரீயதாம்,
காயேன ... ஸமர்ப்யாமி, அநயா பூஜயா ஸ்ரீ வரலக்ஷமீ:
ஸுப்ரீதா ஸுப்ரஸந்நா வரதா பவது ॥

வரலக்ஷமீ பூஜாவிதி முற்றும்.

—❀—



॥ श्रीः ॥

॥ श्रीकृष्णपूजाविधिः ॥

சிரரவண மாதம் கிருஷ்ணட்சுடம் அஷ்டமி (கிருஷ்ண
ஐம்மாஷ்டமி) அன்று ராத்திரியில் கிருஷ்ண பூஜை செய்ய
வேண்டும்.

(आदौ ¹ विघ्नेश्वरपूजां कृत्वा संकल्पं कुर्यात् ।)

शुक्लाम्बरधरं शान्तये ।

ओं भूः ... सुवरोम् । ममोपात्त ... प्रीत्यर्थं शुभे
शुभतियौ मम सकुटुम्बस्य क्षेम ... सिद्धयर्थं श्रीकृष्णप्रसादेन
सत्सन्तानसमृद्धयर्थं श्रीकृष्णजन्माष्टमीपुण्यकाले कल्पोक्तप्रकारेण
यावच्छक्ति घ्यानावाहनादिषोडशोपचारैः श्रीकृष्णपूजां करिष्ये ,
सोदङ्गं कलशपूजां च करिष्ये । (इति संकल्प्य, अप उपस्पृश्य ,
²कलशपूजां कृत्वा कृष्णं संपूजयेत्) ॥

1. 2-ம் பக்கம் பார்க்கவும். 2. 16-ம் பக்கம் பார்க்கவும்.



ஸ்ரீ:

ஸ்ரீ க்ருஷ்ண பூஜா விதி

சிராஉண மாத கிருஷ்ணபக்ஷ அஷ்டமி (கிருஷ்ண ஜன்மாஷ்டமி) அன்று ராத்திரியில் கிருஷ்ண பூஜை செய்யவேண்டும்.

(முதலில் ¹விக்னேச்வர பூஜை செய்து ஸங்கல்பம் செய்யவேண்டும்.)

சுக்லாம்பரதரம் சாந்தயே ||

ஓம் பூ: ... ஸுவரோம் | மமோபாத்த ... ப்ரீத்யர்த்தம் சுபே ... சுபதிதௌ மம ளகூடும்பஸ்ய சேஷம..... ளித்யர்த்தம் ஸ்ரீ க்ருஷ்ண ப்ரஸாதேன ஸத்ஸந்தான ஸம்ருத்யர்த்தம் ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மாஷ்டமீ புண்ய காலே கல்போக்த ப்ரகாரேண யாவச்சக்தி த்யாநா வாஹநாதி ஷோடசேர்பசாரை: ஸ்ரீ க்ருஷ்ண பூஜா க் கரிஷ்யே, ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே (என்று ஸங்கல்பம் செய்து, கையால் தீர்த்தத்தை தொட்டு ² கலசபூஜையைச் செய்து கிருஷ்ண ரை பூஜிக்க வேண்டும்.)

1. 3ம் பக்கம் பார்க்கவும். 2. 17ம் பக்கம் பார்க்கவும்.

ध्यायामि बालकं कृष्णं मात्रेके स्तन्यपायिनम् ।

श्रीवत्सवक्षसं कान्तं नीलोत्पलदलच्छविम् ॥

श्रीबालगोपालकृष्णं ध्यायामि ।

(अथ ¹प्राणप्रतिष्ठां कुर्यात्)

आवाहयामि देवेशं देवकीगर्भसंभवम् ।

बालरूपधरं कृष्णं सच्चिदानन्दविग्रहम् ॥

अस्मिन् बिम्बे श्रीबालगोपालकृष्णं आवाहयामि ।

(आवाहितो भव सन्निधिं कुरु)

वसुदेवसुतायाद्य मुनिमानसवासिने ।

रत्नसिंहासन तुभ्यं ददामि प्रतिगृह्यताम् ॥

श्रीबालगोपालकृष्णस्वामिने नमः आसनं समर्पयामि ।

पादांगुष्ठममुद्भूतगङ्गापावितविष्टप ।

पाद्यं ददामि ते देव पाकशासनवन्दित ॥ (पाद्यम्)

अघहीनैः सुसेव्य त्वमघासुरविनाशक ।

अर्घ्यं गृहाण भगवन् भक्त्या दत्तं मया प्रभो ॥ (अर्घ्यम्)

सरिद्वरासमानीतं सुवर्णकलशे स्थितम् ।

आचम्यतां तोयमिदं यशोदानन्दनाच्युत ॥ (आचमनीयं)

த்யாயாமி பாலகம் க்ருஷ்ணம் மா த்ரங்கே ஸ்தன்ய
பாயிநம் *
ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத்பலதளச்சலிம் ||
ஸ்ரீ பாலகோபால க்ருஷ்ணம் த்யாயாமி

(பிறகு பிராணப்ர த்ஷ்டை செய்யவேண்டும்)

ஆவாஹயாமி தேவேசம் தேவகீ கர்ப ஸம்பவம் |
பாலருபதரம் க்ருஷ்ணம் ஸச்சிதாநந்த விக்ரஹம் ||

அஸ்மின் பிம்பே ஸ்ரீ பாலகோபால க்ருஷ்ணம்
ஆவாஹயாமி.

ஆவாஹிதோ பவ ஸந்ரிதிம் குரு ||

வஸுதேவஸுதாயாத்ய முனிமானஸ வாஸரினே |
ஈத்னஸிம்ஹாஸனம் துப்யம் ததாமி ப்ர திக்ருஹயதாம் ||

ஸ்ரீ பாலகோபால க்ருஷ்ண ஸ்வாமினே நமః
ஆஸனம் ஸமர்பயாமி.

பாதாங்குஷ்ட ஸமுத்பூத கங்காபாவித லீஷ்டப |
பாத்யம் ததாமி தே தேவ பாகசாஸனவந்தித ||

(பாத்யம்)

அகஹீநை: ஸுஸேவ்ய த்வமகாஸுர விநாசக |

அர்க்யம் க்ருஹாண பகவன் பக்த்யா தத்தம் மயா
ப்ரபோ || (அர்க்யம்)

ஸரித்வரா ஸமாநீதம் ஸுவர்ண கலசே ஸ்திதம் |

ஆசம்யதாம் தோயமிதம் யசோதாநந்தநாச்யுத ||

(ஆசமனீயம்)

मधुदध्याज्यसंमिश्रं मधुसूदन माधव ।

मधुपर्कं गृहाणेश महनीयगुणार्णव ॥

(मधुपर्क)

पयोदधिघृतोपेतं शर्करामधुसंयुतम् ।

पञ्चामृतं गृहाण त्वं पञ्चपातकनाशन ॥

(पञ्चामृतं)

इन्द्रवन्दितपादाब्ज कामधेनुसमर्चित ।

सलिलं विमलं देव स्नानार्थं प्रतिगृह्यताम् ॥

(स्नानम्)

(स्नानानन्तरं आचमनीयं समर्पयामि)

पीताम्बरधरानन्त गोपीवस्त्रापहारक ।

वस्त्रं ददामि ते कृष्ण कृष्णादुःखनिवारक ॥

(वस्त्रम्)

उपवीतं गृहाणेदं उपमाशून्यवैभव ।

वसुदेवसुत स्वामिन् रक्ष मां करुणाकर ॥

(उपवीतम्)

हारनूपुरकेयूरकङ्कणादिविभूषणैः ।

भूषिताय ददाम्यद्य भूषणं पुरुषोत्तम ॥

(आभरणम्)

गन्धं कुङ्कुमकस्तूरीघनसारसमन्वितम् ।

संगृहाण नमस्तेऽस्तु कुब्जानुप्रहकारिणे ॥

(गन्धम्)

अक्षतान् धवळान् दिव्यानक्षय्यफलदायक ।

गृहाण करुणाराशे शकटासुरभञ्जन ॥

(अक्षतान्)

जातीचम्पकपुंनागमालतीमल्लिकादिभिः ।

कुसुमैः पूजयामि त्वां कुन्तीपुत्रसमर्चित ॥

(पुष्पाणि)

- மதுதத்யாஜ்ய ஸம்மிச்ரம் மதுஸூதன மாதவ !
 மதுபர்கம் க்ருஹானேச மஹந்ய குணர்ணவ ||
 (மதுபர்கம்)
- பயோததி க்ருதோபேதம் சர்கரா மதுஸம்யுதம் |
 பஞ்சாம்ருதம் க்ருஹாண த்வம் பஞ்சபாதக நாசன ||
 (பஞ்சாம்ருதம்)
- இந்த்ர வந்தித பாதாப்ஜ காமதேனு ஸம்ர்சித |
 ஸலிலம் விமலம் தேவ ஸ்நாநார்த்தம் ப்ரதி |
 க்ருஹ்யதாம் || (ஸ்நானம்)
 ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் ஸம்ர்ப்யாமி.
- ஸீதாம்பர தரானந்த கோபீவஸ்த்ராபஹாரக |
 வஸ்த்ரம் ததாமி தே க்ருஷ்ண க்ருஷ்ணது:கநிவாநக ||
 (வஸ்த்ரம்)
- உபலீதம் க்ருஹானேதம் உபமா குன்யவைபவ |
 வஸுதேவஸுத ஸ்வாமின் ரக்ஷ மாம் கருணாகர ||
 (உபலீதம்)
- ஹாரநூபுர கேபூர கங்கனாதி விபூஷணை: |
 பூஷிதாய ததாம்யத்ய பூஷணம் புருஷோத்தம ||
 (ஆபரணம்)
- கந்தம் குங்கும கஸ்தூரீ கநஸாரஸமன்விதம் |
 ஸங்க்ருஹாண நமஸ்தே஽ஸ்து குப்ஜாநுக்ரஹகாரினே ||
 (கந்தம்)
- அக்ஷதான் தவளான் திவ்யாநஷய்ய பலதாயக |
 க்ருஹாண கருணாராசே சகடாஸுரபஞ்ஜன ||
 (அக்ஷதான்)
- ஜாதீ சம்பக புந்நாக மாலதீ மல்லிகாதிபி: |
 குஸுமை: பூஜ்யாமி த்வாம் குந்தீபுத்ர ஸம்ர்சித ||
 (பூஜ்பாணி)

अथाङ्गपूजा ॥

ओं गोविन्दाय नमः	पादौ	पूजयामि ॥
गोपालाय नमः	गुल्फौ	११
जन्मरहिताय नमः	जानुनी	११
पूतनावैरिणे नमः	ऊरू	११
शकटासुरभङ्गनाय नमः	कटिं	११
नवनीतप्रियाय नमः	नाभिं	११
दामोदराय नमः	उदरं	११
वनमालिने नमः	वक्षः	११
चतुर्भुजाय नमः	हस्तान्	११
कंसारये नमः	कण्ठं	११
शुचुकुन्दवन्दिताय नमः	मुख	११
कुचेलसंपत्प्रशय नमः	कण्ठी	११
मुण्डरीकाक्षाय नमः	नेत्रे	११
करुणाणवाय नमः	कर्णौ	११
ललिताकृतये नमः	ललाटं	११
शुकसंस्तुताय नमः	शिरः	११
नीलकुन्तलाय नमः	अलकान्	११

सर्वेश्वराय नमः सर्वाण्यङ्गानि पूजयामि ।

(अथ अष्टोत्तरशतनामभिः पूजयेत् ।)

அங்கபூஜை

ஓம் கோவிந்தாய நம:	பாதௌ	பூஜயாமி
கோபாலாய நம:	குல்பௌ	”
ஜன்மரஹிதாய நம:	ஜாநுநீ	”
பூதநாவரிணே நம:	ஊரு	”
சகடாஸுரபஞ்ஜநாய நம:	கடிம்	”
நவநீதப்ரியாய நம:	நாபிம்	”
தாமோதராய நம:	உதரம்	”
வனமாலினே நம:	வக்ஷ:	”
சதுர்புஜாய நம:	ஹஸ்தான்	”
கம்ஸாரயே நம:	கண்டம்	”
முசுகுந்தவந்திதாய நம:	முகம்	”
குசேல ஸம்பத்ப்ரதாய நம:	கபோலௌ	”
புண்டரீகாக்ஷாய நம:	நேத்ரே	”
கருணூர்ணவாய நம:	கர்ணௌ	”
லலிதாக்ருதயே நம:	லலாடம்	”
சுகஸம்ஸ்துதாய நம:	சிர:	”
நீலகுந்தளாய நம:	அளகான்	”
ஸர்வேச்வராய நம:	ஸர்வாண்யங்கானி	பூஜயாமி

(பிறகு 108 நாமாக்களால் அர்ச்சனை செய்யவும்)

॥ कृष्णाष्टोत्तरशतनामावलिः ॥

श्रीं श्रीकृष्णाय नमः

कमलानाथाय
 वासुदेवाय
 सनातनाय
 वसुदेवात्मजाय
 पुण्याय
 लीलामानुषविप्रहाय
 श्रीवत्सकौस्तुभधराय
 यशोदावत्सलाय
 हरये
 चतुर्भुजात्तचक्रासिगदा-
 शङ्खाद्युदायुधाय
 देवकीनन्दनाय
 श्रीशाय
 नन्दगोपप्रियात्मजाय
 यमुनावेगसंहारिणे
 बलभद्रप्रियानुजाय
 भूतनाजीवितहराय
 शकटासुरभञ्जनाय
 नन्दव्रजजनानन्दिने

ओं सच्चिदानन्दविप्रहाय नमः

नवनीतविलिप्ताङ्गाय
 नवनीतनटाय
 अनघाय
 नवनीतनवाहाराय
 मुचुकुन्दप्रसादकाय
 षोडशस्त्रीसहस्रेशाय
 त्रिभङ्गीललिताकृतये
 शुकवागमृताब्धीन्दवे
 गोविन्दाय
 योगिनां पतये
 वत्सवाटचराय
 अनन्ताय
 घेनुकासुरमर्दनाय
 तृणीकृततृणावर्ताय
 यमलार्जुनभञ्जनाय
 उत्तालतालमेल्रे
 तमालस्यामलाकृतये
 गोपगोपीश्वराय
 योगिने

१०

३०

அவ்டோத்தா சத (108) நாமாவளி

ஓம் ஸ்சிதாநந்தவிக்ரஹாய	ஓம் ஸ்சிதாநந்தவிக்ரஹாய
கமலர்நாதாய	நவநீதவிஸிப்தாங்காய
வாஸுதேவாய	நவநீதநடாய
ஸனாதநாய	அனகாய
வஸுதேவாத்மஜாய	நவநீதநவாஹாராய
புண்யாய	முசுகுந்தப்ரஸாதகாய
லீலாமாநுஷ	ஷோடசஸ்திரீ
விக்ரஹாய	ஸஹஸ்ரேசர்ய
ஸ்ரீவத்ஸ கௌஸ்துப	த்ரிபங்கீ-லலிதா
தராய	க்ருதயே
யசோதாவத்ஸலாய	சுகவாகம்ருதாப்தீந்
ஹரயே	10 கோவிந்தாய [தவே
சதுர்புஜாத் சக்ராஸி	யோகினாம் பதயே 30
கதாசங்காத்யுதாயுதாய	வத்ஸவாடசராய
தேவகீநந்தநாய	அனந்தாய
ஸ்ரீசாய	தேநுகாஸூரமீந்தநாய
நந்தகோபப்ரியாத்ம	த்ருணீக்ருத
ஜாய	த்ருணாவர்தாய
யமுனாவேக	யமளார்ஜுன
ஸம்ஹாரினே	பஞ்ஜநாய
யலபத்ரப்ரியாநுஜாய	உத்தாலதாலபேத்ரோ
பூதநாஜீவித	தமாலச்யாமளா
ஹராய	க்ருதயே
சகடாஸூரபஞ்ஜனாய	கோபகோபீச்வராய
நந்தவர்ஜஜநாநந்தினே	யோகினே

ॐ कोटिसूर्यसमप्रभाय नमः ४० ॐ स्यमन्तकमणेर्हर्ते नमः

इलापतये

परसै श्योतिषे

यादवेन्द्राय

बदूद्वहाय

वनमालिने

पीतवाससे

घोरिजातापहारकाय

गोवर्धनाचलोद्धर्त्रे

गोपालाय

सर्वपालकाय

अजाय

निरञ्जनाय

कामजनकाय

कञ्जलोचनाय

मधुघ्ने

मधुरानाथाय

द्वारकानायकाय

बलिने

शृन्दावनान्तस्सञ्चारिणे

सुलसीदामभूषणाय

नरनारायणात्मकाय

कुब्जाकृष्टाम्बरधराय

मायिने

परमपूरुषाय

मुष्टिकासुरचाणूरमल्लयुद्ध-

विस्तारदाय

संसारवैरिणे

कंसारये

मुरारये

५०

नरकान्तकाय

अनादिब्रह्मचारिणे

कृष्णाव्यसनकर्शकाय

शिशुपालशिरश्छेत्रे

दुर्योधनकुलान्तकाय

विदुराक्रूरवरदाय

विश्वरूपप्रदर्शकाय

सत्यवाचे

सत्यसंकल्पाय

सत्यभामारताय

जयिने

६०

७७

८०

ஓம் கோடிஸூர்ய ஸம்	ஓம் ஸ்யமந்தகமணீர்
ப்ரபாய நம: 40	ஹர்த்ரே நம:
இலாபதயே	நரநாராயணாத்மகாய
பரஸ்மை ஜ்யோதிஷே	குப்ஜாக்ருஷ்டாம்பர
யாதவேந்த்ராய	மாயிநே [த்ராய
யதூத்வஹாய	பரமபூருஷாய
வநமாலினே	முஷ்டிகாஸூர சாணூர
யீதவாஸஸே	மல்லயத்த விசாரதாய
பாரிஜாதாபஹாரகாய	ஸம்ஸாரவைரிணே
கோவர்தநாசலோத்	கம்ஸாரயே
கோபாலாய [தர்த்ரே	முராரயே
ஸர்வபாலகாய 50	நரகாந்தகாய 70
அஜாய	அநாதி ப்ரஹ்மசாரிணே
நிரஞ்ஜநாய	க்ருஷ்ணவ்யஸநகர்சகாய
காமஜனகாய	சிசுபாலசிரச்சேத்ரே
கஞ்ஜலோசநாய	தூர்யோதனகுலாந்தகாய
மதுக்னே	விதுராக்ருரவரதாய
மதுராநாதாய	விச்வரூப ப்ரதர்சகாய
த்வாரகா நாயகாய	ஸத்யவாசே
பலினே	ஸத்ய ஸங்கல்பாய
ப்ருந்தாவனாந்தஸ்	ஸத்யபாமா
ஸஞ்சாரிணே	ரதாய
துளஸீ தாம பூஷணாய	ஜயினே

ॐ सुमद्रापूर्वजाय नमः

विष्णवे

भीष्ममुक्तिप्रदायकाय

जगद्गुरवे

जगन्नाथाय

वैष्णवादविशारदाय

वृषभासुरविध्वंसिने

बाणासुरकरान्तकाय

युधिष्ठिरप्रतिष्ठात्रे

बर्हिबर्हावतंसकाय

पार्थसारथये

अन्यक्ताय

गीतामृतमहोदधये

कालीयफणिमाणिक्य-

रञ्जितश्रीपदाम्बुजाय

ॐ दामोदराय नमः

यज्ञभोक्त्रे

दानवेन्द्रविनाशकाय

नारायणाय

परब्रह्मणे

पद्मगाशनवाहनाय

जलक्रीडासमासक्त-

गोपीवस्त्रापहारकाय

पुण्यश्लोकाय

तीर्थपादाय

वेदवेद्याय

दयानिधये

सर्वभूतात्मकाय

सर्वग्रहरूपिणे

परात्पराय

९०

१००

श्रीबालगोपालकृष्णस्वामिने नमः नानाविधपत्नपुष्पाणि समर्पयामि ॥

धूपं गृहाण देवेश दशाङ्गेन सुवासितम् ।

गोविन्द गोकुलाधीश गोवर्धनधराव्यय ॥

(धूपम्)

ஓம் ஸுபத்ரா பூர்வஜாய	ஓம் தாமோதராய நம:
விஷ்ணவே [நம:	யக்ஞபோக்த்ரே
பீஷ்மமுக்தி	தானவேந்தர்
ப்ரதாயகாய	விநாசகாய
ஜகத்குரவே	நாராயணாய
ஜகன்னுதாய	பரப்ரஹ்மணே
வேணுநாத விசாரதாய	பந்நகாசன வாஹனாய
வ்ருஷபாஸூர	ஜல க்ரீடா ஸமாஸக்த-
வித்வம்ஸினே	கோபீவஸ்த்ராப
பாணஸூரகராந்தகாய	ஹாரகாய
புதிஷ்டிரப்ரதிஷ்டாத்ரே	புண்ய ச்லோகாய
பர்ஹிபர்ஹாவதம்ஸகாய	தீர்த்தபாதாய
பார்த்தஸாரதயே	வேதவேத்யாய
அவ்யக்தாய	தயாநிதயே
கீதாம்ருதமஹோததயே	ஸர்வபூதாத்மகாய
காளீயபணிமாணிக்ய	ஸர்வக்ரஹ ரூபினே
ரஞ்ஜிதநீபதாம்புஜாய	பராத்பராய

ஸ்ரீ பாலகோபால க்ருஷ்ண ஸ்வாமீனே நம: நாநா
 வித பத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி.

தூபம் க்ருஹாண தேவேச தசாங்கேன ஸுவாஸிதம் !
 கோவிந்த கோகுலாதீச கோவர்தன தராவ்யய || (தூபம்) ||

साज्यवर्तित्वयोपेतं साधुसङ्घसमर्चितं ।

दीपं गृहाण दैत्यारे यशोदानन्दनाच्युत ॥ (दीपम्)

ओं भूर्भुवस्सुवः ... ब्रह्मणे स्वाहा ।

शाल्योदनं पायसं च नानाभक्ष्यफलादिकम् ।

गोक्षीरं नवनीतं च नैवेद्यं प्रतिगृह्यताम् ॥

श्रीबालगोपालकृष्णस्वामिने नमः ... नैवेद्यं निवेदयामि ।

नैवेद्यानन्तरं आचमनीयं समर्पयामि ।

ताम्बूलं शोभनं भक्त्या मया दत्तं सुरेश्वर ।

गृहाण करुणाराशे बलभद्रप्रियानुज ॥ (ताम्बूलम्)

नीराजनं गृहाणेदं नारायण निरामय ।

नीरजाक्ष नमस्तुभ्यं नताभीष्टफलप्रद ॥ (नीराजनम्)

पुष्पाञ्जलिं गृहाणाद्य मया भक्त्या समर्पितम् ।

पुरुषोत्तम पूतात्मन् पुण्यमूर्ते परात्पर ॥

श्रीबालगोपालकृष्णस्वामिने नमः पुष्पाञ्जलिं समर्पयामि ।

सुवर्णपुष्पं समर्पयामि ।

यानि कानि च पापानि ... पदे पदे ।

प्रकृष्टपापनाशाय प्रकृष्टफलसिद्धये ।

प्रदक्षिणं करोमि त्वां प्रसीद पुरुषोत्तम ॥ (प्रदक्षिणम्)

ஸாஜ்யவர் தித்ரயோபேதம் ஸாதுஸங்கஸமர்ச்சித !
 தீபம் க்ருஹாண தைத்யாரே ய்சேர்தாநந்தநாச்யுத ||
 (தீபம்)

ஓம் பூர்புவஸ்சுவ: ... ப்ரஹ்மணே ஸ்வாஹா ।

சால்யோதனம் பாயஸம் ச நர்நாபக்ஷ்யபலாதிசம் ।
 கோக்ஷீரம் நவநீதம் ச கைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம் ||

ஸ்ரீபாலகோபாலக்ருஷ்ண ஸ்வாமிநே நம:
 கைவேத்யம் நிவேதயாமி । கைவேத்யானந்தாம்
 ஆசமநீயம் ஸமர்ப்பயாமி ।

தாம்பூலம் சோபகம் யக்த்யா ம்யா தக்தம் ஸூரேச்வர !
 க்ருஹாண கருணாசே பலபத்ரப்ரியாநுஜ ! (தாம்பூலம்)

நீராஜனம் க்ருஹாணேதம் நாராயண நிராமய ।
 நீரஜாஷ நமஸ்துப்யம் நதாபீஷ்டபலப்ரத || (நீராஜனம்)

புஷ்பாஞ்ஜலிம் க்ருஹாணாத்ய ம்யா பக்த்யா ஸமர்பிதம் ।
 புருஷோத்தம பூதாத்மந் புண்யமூர்த்தே பராத்தபர ||

ஸ்ரீபாலகோபாலக்ருஷ்ண ஸ்வாமிநே நம: புஷ்ப
 பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி । ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி ||

யாநி காநி ச பாபாநி பதே பதே ||

ப்ரக்ருஷ்டபாபநாசாய ப்ரக்ருஷ்டபலஸித்தயே ।
 ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத புருஷோத்தம ||
 (ப்ரதக்ஷிணம்)

नवीननीरदश्यामं नीलेन्दीवरलोचनम् ।

कृष्णवीनन्दनं वन्दे कृष्णं गोपालरूपिणम् ॥

वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् ।

देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥

कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च ।

नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः ॥

नमः पङ्कजनाभाय नमः पङ्कजमालिने ।

नमः पङ्कजनेत्राय नमस्ते पङ्कजःकृष्ण्ये ॥

नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च ।

जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॥

अत्यन्तबालमतसीकुसुमप्रकाशं

दिग्वाससं कनकभूषणभूषिताङ्गम् ।

विस्रस्तकेशमरुणाधरमायतार्क्षं

कृष्णं नमामि शिरसा वसुदेवसूनुम् ॥ (नमस्कारः)

देवदेव दयासिन्धो देहि मे वरमीप्सितम् ।

त्वयि भक्तिं परां देहि सर्वदा रक्ष मां प्रभो ॥ (प्रार्थना)

शुक्लाम्बरधरं ... शान्तये । ओं भूः ... सुवरोम् ।

நவீநநீரதர்யாமம் நிலேந்தீவரலோசனம் |
வல்லவீநந்தனம் வந்தே க்ருஷ்ணம் கோபாலருபினம் ||

வஸுதேவஸுதம் தேவம் சும்ஸசாணூரமர் தனம் |
தேவகீபரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

க்ருஷ்ணாய வஸுதேவாய தேவகீநந்தநாய ச |
நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம: ||

நம: பங்கஜநாபாய நம: பங்கஜமாலினே |
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்கரயே ||

நமோ ப்ரஹ்மண்யதேவாய கோப்ராஹ்மணஹிதாய ச |
ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: ||

அத்யந்தபாலமதஸீகுஸுமப்ரகாசம்

திக்கவாளஸம் கநகபூஷணபூஷிதாங்கம் |

விஸ்ரஸ்தகேசமருணாதரமாயதா க்ஷம்

க்ருஷ்ணம் நமாமி சிரஸா வஸுதேவஸுதும் ||

(நமஸ்காரம்)

தேவதேவ தயாளிந்தோ தேஹி மே வரமீப்ஸிதம் |

த்வயி பக்திம் பராம் தேஹி ஸர்வதா ரக்ஷ மாம் ப்ரபோ ||

(ப்ரார்த்தனா)

சுக்லாம்பரதரம் ... சாந்தயே | ஓம் பூ: ... ஸுவரோம் ||

अद्य त्र्योक्त ... शुभतिथौ मम ... प्रीत्यर्थं श्रीबालगोपाल-
कृष्णपूजान्ते क्षीरार्घ्यप्रदानं उपायनदानं च करिष्ये ।
(इति संकल्प्य)

जातः कंसवधार्थाय भूभारोत्तारणाय च ।

पाण्डवानां हितार्थाय धर्मसंस्थापनाय च ॥

कौरवाणां विनाशाय दैत्यानां निधनाय च ।

गृहाणार्घ्यं मया दत्तं देवकीतनय प्रभो ॥

देवकीवसुदेवसहिताय बालगोपालकृष्णाय नमः इदमर्घ्यम् ॥

अत्रिनेत्रसमुद्भूत क्षीरोदारणवसंभव ।

रोहिणीश गृहाणार्घ्यं रमाभ्रातर्मनःपते ॥

चन्द्राय नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यम् ।

ज्योत्स्नावते नमस्तुभ्यं नमस्ते ज्योतिषां पते ॥

नमस्ते रोहिणीकान्त नमस्ते युवमोहन ॥ (चन्द्रं संग्रार्थ्यं)

श्रीबालगोपालकृष्णस्वामिने नमः छत्रं ... समर्पयामि ।

यस्य स्मृत्या ... कृष्णानुस्मरणं परम् ॥

आवाहनं न जानामि क्षमस्व पुरुषोत्तम ॥

अनया पूजया श्रीबालगोपालकृष्णः प्रीयताम् ।

(ततः ब्राह्मणं संपूज्य उपायनं दद्यात्) ।

அத்ய பூர்வோக்த ... சுபதிதௌ மம ... ப்ரீத்யர்த்
தம் ஸ்ரீபாலகோபால க்ருஷ்ண பூஜாந்தே க்ஷீர அர்க்ய
வ்ரதானம் உபாயனதானம் ச கரிஷ்யே.

(என்று ஸங்கல்பம் செய்து)

ஜாத: கம்ஸவதார்த்தாய பூபாரோத்தாரணாய ச |
பாண்டவானாம் ஹிதார்த்தாய தர்மஸம்ஸ்த்தாபநாய ச
கிகளரவானாம் விநாசாய தைத்யானாம் நிதனாய ச |
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் தேவகீ தனய ப்ரபோ ஃ
தேவகீ வஸுதேவ ஸஹிதரய பாலகோபால
க்ருஷ்ணாய நம: இதமர்க்யம்.

அத்ரி நேத்ர ஸமுத்பூத க்ஷீரோதார்ணவ ஸம்பவ |
ரோஹிணீச க்ருஹாணார்க்யம் ரமா ப்ராதர்மந:பதே ||
சந்த்ராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்
ஜ்யோதஸ்நாவதே நமஸ்துப்யம் நமஸ்தே

ஜ்யோதஷாம்பதே |
நமஸ்தே ரோஹிணீ காந்த நமஸ்தே யுவமோஹன ||
(சந்த்ரணை ப்ரார்த்திக்கவும்)

ஸ்ரீ பாலகோபால க்ருஷ்ண ஸ்வாமினே நம: சத்ரம்
... ஸமர்ப்யாமி.

யஸ்ய ஸம்ருத்யா ... க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் ||
ஆவாஹனம் ந ஜாநாமி...க்ஷமஸ்வ புருஷோத்தம
அநயா பூஜயா ஸ்ரீ பாலகோபால க்ருஷ்ண:
ப்ரீயதாம்.

(பிறகு பிராம்மணரை பூஜித்து உபாயனதானம்
கொடுக்கவேண்டும்)

हिरण्यगर्भगर्भस्थं प्रयच्छ मे ॥

इदमुपायनं सदक्षिणाकं सताम्बूलं श्रीबालगोपालकृष्णप्रीतिं
कामयमानस्तुभ्यमहं संप्रददे । ओं तत्सत् ॥

ततः देवमुद्रास्य श्रीकृष्णकथाश्रवणादिभिः रात्रौ जागरणं
कुर्यात् ॥

इति श्रीकृष्णजन्माष्टमीपूजाविधिः ॥



ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ப்ரயச்ச மே ||

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸ்ரீ
பாலகோபால க்ருஷ்ணப்ரீதிம் காமயமான: துப்யமஹம்
ஸம்ப்ரததே | ஓம் தத் ஸத் ||

புஜைமுடிந்தபின் ராத்ரி க்ருஷ்ணகதை ச்ரவணம்
செய்துகொண்டு ஜாகரணம் செய்ய வேண்டும்.
கித்ரை செய்யக்கூடாது.

ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மாஷ்டமீ புஜாவிதி முற்றும்.





॥ श्रीः ॥

॥ श्रीसूर्यनारायणपूजाविधिः ॥

உத்தராயணம் மகரஸங்க்ராந்தி புண்யகாலத்தில்
(தைமாஸப் பிறப்பன்று) ஸ்ரீஸூர்யநாராயண பூஜை
செய்யவேண்டும்.

(आदौ ¹ विघ्नेश्वरपूजां कृत्वा संकल्पं कुर्यात् ।)

(संकल्पः) शुक्लाम्बरधरं विष्णुं ... शान्तये ॥

ओं ... सुवरोम् । ममोपात्त ... प्रीत्यर्थं शुभ ...
शुभतियौ अस्माकं ... त्रिध्यर्थं छायासंज्ञासमेत श्रीसूर्यनारायण-
प्रसादसिध्यर्थं श्रीसूर्यनारायणप्रसादेन अरोगदृढगालतासिध्यर्थं

1. 2-ம் பக்கம் பாக்கவும்.



ஸ்ரீ:

ஸ்ரீ ஸூர்யநாராயண பூஜாவிதி

உத்தராயணம் மகரஸங்க்ராந்தி புண்யகாலத்தில் (தைமாஸப் பிறப்பன்று) ஸ்ரீ ஸூர்யநாராயண பூஜை செய்யவேண்டும்.

முதலில் 1விக்கனேச்வர பூஜை செய்து ஸங்கல்பம் செய்யவேண்டும்.

சக்லாம்பரதரம் விஷ்ணும் சாந்தயே ||

ஓம் பூ: ... ஸுவரோம் | மமோபாத்த ... ப்ரீத்யர்த்தம் சுப..... சுபதிதௌ அஸ்மாகம் ஸித்யர்த்தம் சாயா ஸம்க்ரூ ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாத ஸித்யர்த்தம் ஸ்ரீ ஸூர்யநாராயண ப்ரஸாதேன் அரோக

1. 3-ம் பக்கம் பார்க்கவும்.

अकरसंक्रान्तिपुण्यकाले कल्पोक्तप्रकारेण यावच्छक्ति ध्यानावाहनादि
 षोडशोपचारैः श्रीसूर्यनारायणपूजां करिष्ये, तदङ्गं कलशपूजां च
 करिष्ये । (इति संकल्प्य, गणेशमुद्रास्य, ¹ कलशपूजां कृत्वा पूजां
 आरभेत) ॥

ध्यायेत्सूर्यमनन्तशक्तिकिरणं तेजोमलं भास्करं
 भक्तानामभयप्रदं दिनकरं ज्योतिर्मयं शंकरम् ।
 आदित्यं जगदीशमभ्युत्तमजं ब्रह्मैक्यचूडामणिं
 भक्ताभीष्टवरप्रदं दिनमणिं मार्ताण्डमाद्यं शुभम् ॥

द्विभुजं पद्महस्तं च वरदं मकुटान्वितम् ।
 ध्यायेद्द्विवाकरं देवं सर्वाभीष्टप्रदायकम्

छायासंज्ञासमेत श्रीसूर्यनारायणं ध्यायामि ॥

(अथ ² प्राणप्रतिष्ठा)

आवाहयामि देवेभ्यमाश्रिताभीष्टदायिनम् ।

आदित्यमखिलाराध्यमार्तन्नाणपरायणम् ॥

आ सत्येन रजसा वर्तमानो निवेशयन्नमृतं मर्त्यं च ।

हिरण्ययेन सविता रथेना देवो याति भुवना विपश्यन् ॥

अस्मिन् बिम्बे छायासंज्ञासमेतश्रीसूर्यनारायणं आवाहयामि ॥

आवाहितो भव ... सन्निधिं कुरु ।

த்ருடகாத்ரதா ஸித்யர்த்தம் மகர ஸங்க்ராந்தி புண்ய
காலே கல்போக்த ப்ரகாரேண யாவச்சக்தி த்யாநா
வாஹநாதி ஷோடசோபசாரை: ஸ்ரீ ஸுரீய நாராயண
பூஜாம் கரிஷ்யே, ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே
(என்று ஸங்கல்பம்செய்து விக்னே ச வர ரை யதா
ஸ்தானபசெய்து 1 கலசபூஜையைச் செய்து பூஜையை
ஆரம்பிக்கவேண்டும்.)

த்யாயேத் ஸுரீயமனந்த சக்திகிரணம் தேஜோ஽மலம்
பாஸ்கரம்

டக்தானுமபயப்ரதம் தினகரம் ஜ்யோதிர்மயம் சங்கரம் |
ஆதித்யம் ஜகதீசமச்யுதமஜம்தரைலோக்யசூடாமணிம்
பக்தாபீஷ்டவரப்ரதம் திநமணிம் மார்தாண்டமாத்யம்
சுபம் ||

த்விபூஜம் பத்ம ஹஸ்தம் ச வரதம் மசூடாந்விதம் |

த்யாயேத் திவாகரம் தேவம் ஸர்வாபீஷ்டப்ரதாயகம் ||
சாயா ஸம்க்ரூ ஸமேத ஸ்ரீ ஸுரீயநாராயணம்
த்யாயாமி.

(பிறகு 2ப்ராணப்ரதிஷ்டை செய்யவேண்டும்)

ஆவாஹயாமி தேவேட்யமாச்ரிதாபீஷ்டதாயினம் |

ஆதித்யமகிலாராத்யமார்த்தத்ராண பராயணம் ||

ஆ ஸத்யேந ரஜஸா வர்தமாநோ நிவேசயன்

னம்ருதம் மர்த்யம் ச |

ஹிரண்யயேன ஸவிதா ரதேநா தேவோ யாதி

புவநா விபச்யன் ||

அஸ்மின் பிம்பே சாயா ஸம்க்ரூஸமேத ஸ்ரீ ஸுரீய
நாராயணம் ஆவாஹயாமி.

ஆவாஹிதோ பவ ஸந்தீதிம் குரு ||

1. 17ம் பக்ஷம் பார்க்கவும். 2. 11ம் பக்ஷம் பார்க்கவும்.

आसनं संगृहाणेदं द्वादशात्मन् दिवाकर ।

छायानायकं लोकेश मया भक्त्या समर्पितम् ॥

छायामञ्जामनेनश्रीसूर्यनारायणस्वामिने नमः आसनं संनर्पयामि ॥

पाद्यं दत्तं मि पद्मादिसुगन्धिकुसुमैर्युतम् ।

यत्रबन्धो गृहाण त्वं प्रभाकर नमोऽस्तु ते ॥

छाया ... स्वामिने नमः पाद्यं समर्पयामि ॥

अर्घ्यं गृह्णीष्व भगवन् गन्धदूर्वादिमिश्रितम् ।

अघनाशकं देवेश हरिदश्च रवे मुदा ॥ (अर्घ्यम्)

ददाम्याचमनं तुभ्यं चराचरविवोधक ।

भक्त्याऽहं भास्करायद्यं जगद्ध्वान्तविनाशक ॥

(आचमनीयम्)

मध्वाज्यदधिसंयुक्तं मधुपर्कं प्रभाकर ।

लोकनाथ मया दत्तं गृहाण मुनिसेवित ॥ (मधुपर्कम्)

मध्वाज्यशर्करायुक्तं फलक्षीरसमन्वितम् ।

पञ्चामृतं प्रदास्यामि सर्वलोकसुगुजित ॥ (पञ्चामृतस्नानम्)

वेदात्मने नमस्तुभ्यं जगदानन्ददायिने ।

नदीविमलतोयैस्त्वां स्नापयेऽहं विभावसो ॥

छाया ... स्वामिने नमः शुद्धोदकस्नानं समर्पयामि ॥

स्नानानन्तरं आचमनीयं समर्पयामि ॥

ஆஸனம் ஸங்க்ருஹானேதம் த்வாதசாத்மன் திவாகர
சாயாநாயக லோகேச மயா பக்த்யா ஸமர்பிதம் ||

சாயா ஸம்ஞாஸமேத ஸ்ரீ ஸூர்யநாராயண
ஸ்வாமினே நம: ஆஸனம் ஸமர்ப்யாமி.

பாத்யம் ததாமி பத்மாதி ஸுகந்தி குஸுமைர்யுதம் |
பத்மபந்தோ க்ருஹாண த்வம் ப்ரபாகர நமோஸ்து தே

சாயா ... ஸ்வாமினே நம: பாத்யம் ஸமர்ப்யாமி

அர்க்யம் க்ருஹணீஷ்வ பகவன் கந்ததூர்வாதி
மித்ரிதம் |

அகநாசக தேவேச ஹரிதச்வ ரவே முதா || (அர்க்யம்)

ததாம்யாசமனம் துப்யம் சராசரவிபோதக |

பக்த்யா஽ஹம் பர்ஸ்கராயாத்ய ஜகத் த்வாந்தவிநாசக ||

(ஆசமனீயம்)

மத்வாஜ்ய ததிஸம்யுக்தம் மதுபர்கம் ப்ரபாகர |

லோகநாத மயா தத்தம் க்ருஹாண முநிலேவித ||

(மதுபர்கம்)

மத்வாஜ்ய சர்கராயுக்தம் பலக்ஷீர் ஸமன்விதம் |

பஞ்சாம்ருதம் ப்ரதாஸ்யாமி ஸர்வலோக ஸுபூஜித ||

(பஞ்சாம்ருதஸ்னானம்)

வேதாத்மனே நமஸ்துப்யம் ஜகதானந்ததாயினே |

நதீவிமலதோயைஸ்த்வாம் ஸ்நாபயேஹம் விபாவஸோ ||

சாயா ... ஸ்வாமினே நம: சுத்தோதக ஸ்நானம்

ஸமர்ப்யாமி, ஸ்நாநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாமி

दिव्याम्बरयुगं सूक्ष्मं हेमसूत्रविराजितम् ।

स्वीकुरुष्व नवं शुभ्रं दिवाकर मयार्पितम् ॥

(वस्त्रम्)

ब्रह्मविष्णुमहेशानवपुषे विश्वचक्षुषे ।

साक्षिणे कर्मणां तुभ्यमुपवीतं ददाम्यहम् ॥

(उपवीतम्)

गृहीष्व भूषणं पूषन् मुदा देवगणैर्नुत ।

हारकुण्डलकेयूरकिरीटवलययादिकम् ॥

(आभरणम्)

श्रीगन्धं कुङ्कुमोपेतं कर्पूरेण समन्वितम् ।

गृहाण करुणावार्धे लोकबन्धो दिवाकर ॥

छाया स्वामिने नमः दिव्यपरिमलगन्धान् धारयामि ।

गन्धस्योपरि हरिद्राकुङ्कुमं समर्पयामि ।

प्राणिकर्मसाक्षिभूत भक्तानामभयप्रद ।

अक्षतान् प्रतिगृहीष्व ग्रहाणामीश भास्कर ॥

(अक्षतान्)

पङ्केरुहप्रियं पुष्पैर्मल्लिकावकुळादिभिः ।

सेवन्तिकाशरिजातैः पूजयामि मुदा रविम् ॥

(पुष्पाणि)

॥ अथाङ्गपूजा ॥

ओं पावनाय नमः

पादौ

पूजयामि

ग्रहपतये नमः

गुल्फौ

”

जगदानन्दनाय नमः

जानुनी

”

सूर्याय नमः

ऊरू

”

கீவ்யாஹ்பரயுகம் ஸூக்ஷ்மம் ஹேமஸூத்ர விராஜிதம் |
 ஸ்வீகுருஷ்வ நவம் சுப்ரம் திவாகர மயா஽ர்பிதம் ||
 (வஸ்த்ரம்)

ஶ்ரஹ்ம விஷ்ணு மஹேசானவபுஷே விச்வசக்ஷுஷே |
 ஸாஷ்டிணே கர்மணாம் துப்யமுபவீதம் ததாம்யஹம் ||
 (உபவீதம்)

க்ருஹ்ணீஷ்வ பூஷண்ம் பூஷன் முதா தேவகணீர்புத்
 ஹாரகுண்டல கேபூர கிரீட வலயாதிகம் ||
 (ஆபரணம்)

ஸ்ரீ கந்தம் குங்குமோபேதம் கர்பூரேண ஸமன்விதம் |
 க்ருஹாண கருணாவார்தே லோகபந்தோ திவாகர |

சாயா ... ஸ்வாமினே நம: திவ்ய பரிமள கந்தான்
 தாரயாமி, கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப
 யாமி.

ஶ்ராணிகர்ம ஸாஷ்டிபூக பக்தாநாமபயப்ரத |
 அக்ஷதான் ப்ர திக்ருஹ்ணீஷ்வ க்ரஹாணமீச பாஸ்கர ||
 (அக்ஷதான்)

யங்கேருஹப்ரியம் புஷ்பை: மலனிகா வகுளாதிபி: |
 ஸேவந்திகா பாரிஜாதை: பூஜயாமி முதா ரவிம் ||
 (புஷ்பாணி)

அங்கபூஜை

ஶும் பாவநாய நம:	பாதெள	பூஜயாமி
க்ரஹபதயே நம:	குல்பௌ	११
ஜகதானந்தநாய நம:	ஜாநுநீ	११
ஸூர்யாய நம:	ஊரு	११

कर्मसाक्षिणे नमः	कटि	पूजयामि
छायानाथाय नमः	नाभि	११
अरुणसारथये नमः	उदरं	११
विश्वचक्षुषे नमः	वक्षः	११
अहस्कराय नमः	हस्तौ	११
कालात्मने नमः	कण्ठं	११
मार्ताण्डाय नमः	मुखं	११
लोकबन्धवे नमः	कपोलौ	११
पद्माक्षाय नमः	अक्षिणी	११
विकर्तनाय नमः	कर्णौ	११
मरीचिमालिने नमः	ललाटं	११
सप्ताश्राय नमः	शिरः	११

सर्वलोकवन्दिताय नमः सर्वाण्यङ्गानि पूजयामि ॥

(अथ द्वादशनामभिः अष्टोत्तरशतनाममिश्र अर्चयेत्)

ओं ह्रां मित्राय नमः	ओं ह्रां हिरण्यगर्भाय नमः
हीं रवये नमः	हीं मरीचये नमः
हं सूर्याय नमः	हं आदित्याय नमः
ह्रै भानवे नमः	ह्रै सवित्रे नमः
ह्रौ खगाय नमः	ह्रौ अर्काय नमः
ह्रः पूष्णे नमः	ह्रः भास्कराय नमः

கர்ம ஸாக்ஷினே நம:	கடிம்	பூஜ்யாமி
சாயாநாதாய நம:	நாபிம்	”
அருணஸாரதயே நம:	உதரம்	”
விச்வ சக்ஷவே நம:	வக்ஷ:	”
அஹஸ்கராய நம:	ஹஸ்தௌ	”
காலாத்மனே நம:	கண்டம்	”
மார்தாண்டாய நம:	முகம்	”
லோகபந்தவே நம:	கபோலௌ	”
பத்மாக்ஷாய நம:	அக்ஷிணி	”
விகர்தநாய நம:	கர்ணௌ	”
மரீசிமாலினே நம:	லலாடம்	”
ஸப்தாச்வாய நம:	சிர:	”

ஸர்வலோகவந்திதாய நம: ஸர்வரண்யங்காணி

பூஜ்யாமி

(பிறகு 12 நாமாக்களாலும் 108 நாமாக்களாலும் அர்ச்சனை செய்யவும்)

ஓம் ஹ்ராம் மித்ராய

நம:

ஹ்ரீம் ரவயே நம:

ஹ்ரூம் ஸூர்யாய நம:

ஹ்ரெம் பானவே நம:

ஹ்ரௌம் ககாய நம:

ஹ்ர: பூக்ஷினே நம:

ஓம் ஹ்ராம் ஹிரண்ய

கர்பாய நம:

ஹ்ரீம் மரீசயே நம:

ஹ்ரூம் ஆதித்யாய நம:

ஹ்ரெம் ஸவித்ரே நம:

ஹ்ரௌம் அர்காய நம:

ஹ்ர: பாஸ்கராய நம:

॥ सूर्याष्टोत्तरशतनामावलिः ॥

ॐ अरुणाय नमः

शरण्याय

करुणारससिन्धवे

असमानबलाय

आर्तरक्षकाय

आदित्याय

आदिभूताय

अखिलागमत्रेदिने

अच्युताय

अखिलज्ञाय

अनन्ताय

इनाय

विश्वरूपाय

इज्याय

इन्द्राय

भानवे

इन्दिरामन्दिरासाय

वन्दनीयाय

ईशाय

सुप्रसन्नाय

ॐ सुशीलाय नमः

सुवर्चसे

वसुप्रदाय

वसवे

वासुदेवाय

उज्ज्वलाय

उग्ररूपाय

ऊर्ध्वगाय

विवस्वते

१०

उद्यत्किरणजालाय

३०

दृषीकेशाय

ऊर्जस्वलाय

वीराय

निर्जराय

जयाय

ऊरुद्वयाभावरूपयुक्त-

सारथये

ऋषिवन्धाय

रुघ्वन्त्रे

२०

ऋक्षचक्रचराय

அஷ்டோத்தர சத (108) நாமாவளி

ஓம் அருணாய நம:	ஓம் ஸுசீலாய நம:
சுரண்யாய	ஸுவர்சனே
கருணூரஸஸிந்தவே	வஸுப்ரதாய
அஸமானபலாய	வஸவே
ஆர்தரக்ஷகாய	வாஸுதேவாய
ஆதித்யாய	உஜ்ஜ்வலாய
ஆதிபூதாய	உக்ரூபாய
அகிலாகமவேதினே	ஊர்த்வகாய
அச்யுதாய	விவஸ்வதே
அகிலக்ருாய	10 உத்யத்திரண ஜாலாய
அனந்தாய	ஹ்ருஷீகேசாய
இநாய	ஊர்ஜஸ்வலாய
விச்வரூபாய	வீராய
இஜ்யாய	நிஜராய
இந்த்ராய	ஜயாய
பானவே	ஊருத்வயாபாவரூப
இந்திராமந்திராப்தாய	யுக்த ஸாரதனே
வந்தனீயாய	ரிஷிவந்த்யாய
ஈசாய	ருக்ஹந்த்ரே
ஸுப்ரஸன்னாய	ருக்ஷசக்ரசராய

ओं ऋजुस्वभावचित्ताय नमः

नित्यस्तुत्याय

ऋकारमातृकावर्णरूपाय

उज्ज्वलतेजसे

ऋक्षाधिनाथमित्राय

पुष्कराक्षाय

लुप्तदन्ताय

शान्ताय

कान्तिदाय

घनाय

कनत्कनकभूषाय

खद्योताय

द्वनिताखिलदैत्याय

सत्यानन्दस्वरूपिणे

अपवर्गमदाय

आर्तशरणाय

एकाकिने

भगवते

सृष्टिस्थित्यन्तकारिणे

गुणात्मने

वृणिभृते

ओं बृहते नमः

ब्रह्मणे

ऐश्वर्यदाय

शर्वाय

हरिदम्भाय

सूरये

दशदिक्संप्रकाशाय

भक्तवश्याय

ओजस्कराय

जयिने

५०

जगदानन्दहेतवे

जन्ममृत्युजराव्याधिवर्जिताय

औन्नत्यपदसंचाररथस्थाय

असुरारये

कमनीयकराय

अब्जवल्लभाय

अन्तर्बहिःप्रकाशाय

अचिन्त्याय

आत्मरूपिणे

अच्युताय

६०

अमरेशाय

ஓம் ருஜூஸ்வபாவ

சித்தாய நம: 40

நித்யஸ்துத்யாய

ருகாரமாத்ருகா

வர்ணரூபாய

உஜ்ஜ்வலதேஜஸே

ருக்ஷாதிநாத

மித்ராய

புஷ்கராஶ்யாய

ஸுப்ததந்தாய

சாந்தாய

காந்திதாய

கநாய

கனத்கனகபூஷாய

கத்யோதாய

ஸூநிதாகிலதைத்யாய

ஸத்யானந்த

ஸ்வரூபினே

அபவர்கப்ரதாய

ஆர்தசரண்யாய

ஏகாகினே

பகவதே

ஸ்ருஷ்டிஸ்தித்யந்த

காரினே

ருணாத்மனே

க்ருணிப்ருதே

ஓம் ப்ருஹதே நம:

ப்ரஹ்மணே

ஐச்வர்யதாய

சர்வாய

ஹரிதச்வாய

ஸூரயே

தசதிக்ஸம்

ப்ரகாசாய

பக்தவச்வாய

ஓஜஸ்கராய

ஐயினே

ஜகதானந்த

ஹேதவே

ஜன்மம்ருத்யுஜரா

வ்யாதிவர்ஜிதாய

ஓளன்னத்யபத

ஸஞ்சாரரதஸ்தாய

அஸூராரயே

கமநீயகராய

அப்ஜவல்லபாய

அந்தர்பஹி:

ப்ரகாசாய

அசிந்த்யாய

ஆத்மரூபினே

அச்யுதாய

அமரேசாய

70

80

ओं परस्मै ज्योतिषे नमः

अहस्कराय

रव्ये

हरये

परमात्मने

तरुणाय

वरेण्याय

ग्रहाणां पतये

ओं नमो भास्कराय

आदिमध्यान्तरहिताय

सौख्यप्रदाय

सकलजगतां पतये

सूर्याय

ओं रव्ये नमः

नारायणाय

परेशाय

तेजोरूपाय

ओं श्रीं हिरण्यगर्भाय

ओं ह्रीं संपत्कराय

ओं ऐं इष्टार्थदात्रे

सुप्रसन्नाय

९० श्रीमते

श्रेयसे

भक्तकोटिसौख्यप्रदायिने

निखिलागमवेद्याय

नित्यानन्दाय

१००

ओं छायासंज्ञासमेतश्रीसूर्यनारायणस्वामिने नमः नानाविधपत्र-

गुण्याणि समर्गयामि ॥

दशाङ्गवासितो धूपः सुगन्धः सुरसेवित ।

गृह्यतामर्पितो भक्त्या मया सूर्य दिवाकर ॥

(धूपम्)

साष्यवर्तिसमायुक्तमन्धकारनिवारक ।

दीपं गृहाण चमणे तेजोराशे गुणार्णव ॥

(दीपम्)

ओं भूर्भुवस्सुवः ... ब्रह्मणे स्वाहा ।

ஓம் பரஸ்மை
 ஜ்யோதிஷே நம:
 அஹஸ்கராய
 ரவயே
 ஹரயே
 பரமாத்மனே
 தருணாய
 வரேண்யாய
 க்ரஹாணாம் பதயே
 ஓம் நமோ பாஸ்கராய
 ஆதிமத்யாந்த
 ரஹிதாய
 ஸௌக்யப்ரதாய
 ஸகலஜகதாம்
 பதயே
 ஸூர்யாய

ஓம் ரவயே நம:
 நாராடணாய
 பரேசாய
 தேஜோருபாய
 ஓம் ஸ்ரீம் ஹிரண்ய
 கர்பாய
 ஓம் ஹ்ரீம் ஸம்பத்கராய
 ஓம் ஐம் இஷ்டார்த்த
 தாத்ரே
 ஸுப்ரஸன்னாய
 ஸ்ரீமதே
 ச்ரேயஸே
 பக்தகோடிஸௌக்ய
 ப்ரதாயினே
 நிகிலாகமவேத்யாய
 நித்யானந்தாய

ஓம் சாயாஸம்க்ஞா ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண
 ஸ்வாமினே நம: நாநாவித பத்ரபுஷ்பாணி ஸமர்ப்யாமி

தசாங்க வாஸிதோ தூப: ஸுகந்த: ஸுரஸேவித |
 க்ருஹ்யதாமர்பிதோ பக்த்யா மயா ஸூர்ய திவாகர ||

(தூபம்)

ஸாஜ்யவர்தி ஸமாயுக்தம் அந்தகார நிவாரக |

தீபம் க்ருஹாண த்யுமணே தேஜோராசே குணூர்ணவ: ||
 (தீபம்)

ஓம் பூர் புவஸ்சுவ: ... ப்ரஹ்மணே ஸ்வாஹா |

नैवेद्यं षडसोपेतमिक्षुदण्डसमन्वितम् ।

पायसान्नं च संप्रीत्या गृह्यतां ग्रहनायक ॥

छायासंज्ञासमेतश्रीसूर्यनारायणस्वामिने नमः ... ¹ इक्षुदण्डं

² हरिद्रागुच्छं नैवेद्यं निवेदयामि । मध्ये पानीयं समर्पयामि ।

अमृतापिधानमसि । नैवेद्यानन्तरं आचमनीयं समर्पयामि ॥

पूगीफलसंमायुक्तं नागवल्लीदलैर्युतम् ।

कर्पूरचूर्णसंयुक्तं ताम्बूलं प्रतिगृह्यताम् ॥ (ताम्बूलम्)

कर्पूरखण्डकलितं नीराजनमिदं मुदा ।

नभोमणे गृहाण त्वं गाढध्वान्तत्रिनाशक ॥ (नीराजनम्)

नीराजनानन्तरं आचमनीयं समर्पयामि ।

नमो वेदस्वरूपाय भानवे कर्मसाक्षिणे ।

पुष्पाञ्जलिं प्रदास्यामि भक्त्या तुभ्यं दिवाकर ॥

(पुष्पाञ्जलिम्)

सुवर्णपुष्प समर्पयामि ।

यानि कानि च पापानि पदे पदे ॥

घृतपद्मद्वयं भानुं तेजोमण्डलमध्यगम् ।

सर्वाधिव्याधिशमनं छायाश्लिष्टतनुं भजे ॥

நைவேத்யம் ஷட்ரஸோபேதம் இக்ஷுதண்ட
ஸமந்விதம் ॥

பாயஸான்னம் ச ஸம்பீத்யா க்ருஹ்யதாம் க்ரஹநாயக

சாயா ஸம்க்ரு ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண
ஸ்வாமினே நம: ... 1 இக்ஷுதண்டம் 2 ஹரித்ராகுச்சம்
நைவேத்யம் நிவேதயாமி ! மத்யே பானீயம் ஸமர்ப
யாமி ! அம்ருதாபிதாந்ரஸி ! நைவேத்யாநந்தரம் ஆசம
னீயம் ஸமர்பயாமி ॥

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தீளீர்யுதம் |
கர்பூரகூர்ண ஸர்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ॥
(தாம்பூலம்)

கர்பூரகண்ட கலிதம் நீராஜனமிதம் முதா |
நபோமணே க்ருஹாண த்வம் காடத்வாந்த விநாசக ॥
(நீராஜனம்)
நீராஜநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்பயாமி

நமோ வேதஸ்வரூபாய பாநவே கர்மஸாக்ஷிணே !
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி பக்த்யா துப்யம் திவாகர
(புஷ்பாஞ்ஜலிம்)
ஸுவர்ணபுஷ்பம் ஸமர்பயாமி

யானி காநி ச பாபாநி... ப்ரதக்ஷிண பதே பதே ॥

த்ருதபத்ம் த்வயம் பாநும் தேஜோமண்டலமத்யகம் |
ஸ்ர்வாதிவ்யாதிசமனம் சாயாச்லிஷ்டதநும் பஜே ॥

1. கரும்பு. 2, மஞ்சள் குலை.

जयाय जयभद्राय हर्यश्चाय नमो नमः ।

नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः ॥

नम उग्राय वीराय सारङ्गाय नमो नमः ।

नमः पद्मप्रबोधाय मार्ताण्डाय नमो नमः ॥ (नमस्कारः) »

पद्मासनः पद्मकरो द्विबाहुः पद्मद्युतिः सप्ततुरङ्गवाहः ।

दिवाकरो लोकगुरुः किरीटी मयि प्रसादं विदधातु देवः ॥

भानो भास्कर मार्ताण्ड चण्डरश्मे दिवाकर ।

आयुरारोग्यमैश्वर्यं प्रयच्छ करुणार्णव ॥ (प्रार्थना)

छायासंज्ञासमेत श्रीसूर्यनारायणस्वामिने नमः छत्रं....समर्पयामि ॥

आवाहनं न जानामि क्षमस्वारुणसारथे ॥

अन्यथा शरणं नास्ति ... रक्ष रक्ष दिवाकर ॥

शुक्लाम्बर ... शान्तये ॥ अथ पूर्वोक्त ... शुभतिथौ

समोपात्त ... प्रीत्यर्थं छायासंज्ञासमेत श्रीसूर्यनारायणप्रीत्यर्थं श्रीसूर्य-
नारायणपूजान्ते अर्घ्यप्रदानं करिष्ये ॥

नमो भगवते तुभ्यं नमस्ते जातवेदसे ।

दत्तमर्घ्यं मया भानो गृहाण त्वं नमोऽस्तु ते ॥

छाया...स्वामिने नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यम् ।

ஜயாய ஜயபத்ராய ஹர்யக்வாய நமோ நம: !
நமோ நம: ஸஹஸ்ராப்சோ ஆதித்யாய நமோ நம: ||

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |
நம: பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நம: ||

(நமஸ்காரம்)

பத்மாஸந: பத்மகரோ த்விபாஹு:

பத்ம த்யுதி: ஸப்ததூரங்க வாஹு: |

திவாகரோ லோககுரு: கிரீட

மயி ப்ரஸாதம் விதகாது தேவ: ||

பானோ பாஸ்கர மார்தாண்ட சண்டரச்மே திவாகர |

ஆயுராரோக்யமைச்வர்யம் ப்ரயச்ச கருணாண்னவ: ||

(ப்ரார்த்திக்கவும்)

சாயா ஸம்க்ரூ ஸமேத ஸ்ரீ ஸூர்ய நாராயண
ஸ்வாமினே நம: சத்ரம் ... ஸமர்பயாமி

ஆவாஹனம் ந ஜானாமி ... ஷமஸ்வர்ருண ஸாரதே: ||

அந்யதா சரணம் நாஸ்தி ... ரக்ஷ ரக்ஷ திவாகர ||

சக்லாம்பரதரம் ... சாந்தயே || அத்ய பூர்வோக்த
... சுபதிதௌ மமோபாத்த ப்ரீத்யர்த்தம் சாயா
ஸம்ஜ்ரூ ஸமேத ஸ்ரீ ஸூர்யநாராயண ப்ரீத்யர்த்தம்
ஸ்ரீ ஸூர்யநாராயண பூஜாந்தே அர்க்ய ப்ரதானம்
கரிஷ்யே.

நமோ பகவதே துப்யம் நமஸ்தே ஜாதவேதஸே |

தத்தமர்க்யம் மயா பானோ க்ருஹாண த்வம்

நமோஸ்து தே: ||

சாயா...ஸ்வாமினே நம: இதமர்க்யம் இதமர்க்யம்
இதமர்க்யம்.

एहि सूर्य सहस्रांशो तेजोमालिन् जगत्पते ।

अनुकम्पय मां देव गृहाणार्थं नमोऽस्तु ते ॥

छाया ... स्वामिने नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यम् ।

पुनरर्घ्यं ददाम्यद्य भानवे लोकसाक्षिणे ।

आदित्य जगदाधार सुप्रीतो मां समुद्धर ॥

छाया ... स्वामिने नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यं

अनेन अर्घ्यप्रदानेन छायासंज्ञासमेत श्रीसूर्यनारायणः सुप्रीतो
वरदो भवतु ॥

श्रीसूर्यनारायणस्वरूपस्य ब्राह्मणस्येदमासनम् । अमी ते गन्धाः
सकलाराधनैः समर्चितम् । हिरण्यगर्भगर्भस्थं ... प्रयच्छ मे ।
इदमुपायनं सद्दक्षिणाकं सताम्बूत्रं श्रीसूर्यनारायणप्रीतिं कामयमान-
स्तुभ्यमहं संप्रददे ॥

अनया पूजया श्रीसूर्यनारायणः प्रीयताम् ॥

इति सूर्यनारायणपूजाविधिः ॥



ஊழி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ தேஜோமாலிள்
 ஐகத்பதே |
 அநுகம்பய மாம் தேவ க்ருஹாணூர்க்யம் நமோஸ்து
 தே ||

சாயா...ஸ்வாமினே நம: இதமர்க்யம் இதமர்க்யம்
 இதமர்க்யம்.

புனரர்க்யம் ததாம்யத்ய பானவே லோகஸாக்ஷிணே |
 ஆதித்ய ஐகதாதார ஸூப்ரீதோ மாம் ஸமுத்தர ||

சாயா...ஸ்வாமினே நம: இதமர்க்யம் இதமர்க்யம்
 இதமர்க்யம்

அநேன அர்க்யப்ரதானே சாயாஸம்க்ரூஸமேத
 ஸ்ரீ ஸூர்யநாராயண: ஸூப்ரீதோ வரதோ பவது ||

ஸ்ரீ ஸூர்யநாராயண ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய
 இதமாஸனம், அமீ தே கந்தா:, ஸகலார்தின:
 ஸமர்சிதம், ஹிரண்ய கர்பகர்பஸ்தம் ... ப்ரயச்சமே,
 இதமுபாயனம் ஸதக்ஷிணுகம் ஸதாம்பூலம் ஸ்ரீ ஸூர்ய
 நாராயணப்ரீதிம் காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே

அனயா பூஜயா ஸ்ரீ ஸூர்யநாராயண: ப்ரீயதாம்

ஸ்ரீ ஸூர்யநாராயண பூஜாவிதி முற்றும்.





॥ श्रीः ॥

॥ श्रीसुब्रह्मण्यपूजाविधिः ॥

(आदौ ¹ विघ्नेश्वरपूजां कृत्वा संकल्पं कुर्यात् ।)

शुक्लाम्बरधरं ... शान्तये । ओं भूः ... सुवरोम् । ममो-
पात्त ... प्रीत्यर्थं शुभे ... सिद्धयर्थं श्रीवल्लीदेवसेनासमेत श्रीसुब्रह्मण्य
प्रसादसिद्धयर्थं यावच्छक्ति ध्यानावाहनादिषोडशोपचारैः श्रीवल्लीदेवसेना
समेत श्रीसुब्रह्मण्यपूजां करिष्ये तदङ्गं कलशपूजां च करिष्ये । (इति
संकल्प्य , गणेशमुद्रास्य ² कलशपूजां कृत्वा पूजां कुर्यात् ॥)

षड्वक्त्रं शिखित्राहनं सुरानुवं चित्राम्बरालंकृतं

शक्तिं वज्रमसिं त्रिशूलममयं खेटं धनुश्चक्रकम् ।

पाशं कुक्कुटमङ्कुशं च वरदं हस्तैर्दधानं सदा

ध्यायेदीप्सितसिद्धिदं शिवसुतं स्कन्दं सुराराधितम् ॥

श्रीवल्लीदेवसेनासमेतं सुब्रह्मण्यं ध्यायामि ।

ஸ்ரீ:



ஸ்ரீஸூப்ரஹ்மண்ய பூஜா விதி.

முதலில் 1 விக்னேச்வரபூஜை செய்து ஸங்கல்பம் செய்யவேண்டும்.

சுக்லாம்பரதரம்...சாந்தபே | ஓம் பூ:...ஸூவரோம்
மமோபாத்த ... ப்ரீத்யர்த்தம் சுபே ... ஸித்யர்த்தம் ஸ்ரீ
வல்லீதேவஸௌ ஸமேத ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய ப்ரஸாத
ஸித்யர்த்தம் யாவச்சக்தி த்யாநாவாஹனாதி ஷோட
சோபசாரை: ஸ்ரீ வல்லீதேவஸௌ ஸமேத ஸ்ரீ ஸூப்ரஹ்
மண்ய பூஜாம் கரிஷ்யே ததங்கப் கலசபூஜாம் ச
கரிஷ்யே 1 (என்று ஸங்கல்பம் செய்து விக்னேச்வரரை
யதாஸ்தானம் செய்து, 2 கலசபூஜை செய்து பூஜையைச்
செய்யவேண்டும்)

ஷட்வக்த்ரம் சிகிவாஹனம் ஸூரநுதம்

சிக்ராம்பராலங்க்ருதம்

சக்திம் வஜ்ரமஸிம் த்ரிசூலமபயம் கேடம் தநுச்சக்ரகம் 1
யாசம் குக்குடமங்குசம் ச வாதம் ஹஸ்தைர்த்தானம்
ஸதா

த்யாயேதீப்ஸித ஸித்திதம் சிவஸூதர் ஸ்கந்தம்

ஸூராரதிதம் ॥

ஸ்ரீ வல்லீதேவஸௌ ஸமேதம் ஸூப்ரஹ்மண்யம்
த்யர்யாமி.

1. 8-ம் பக்கம் பார்க்கவும். 2. 17-ம் பக்கம் பார்க்கவும்.

(¹ प्राणप्रतिष्ठा)

सुब्रह्मण्य महाभाग क्रौञ्चाख्यगिरिमेदन ।

आवाहयामि देव त्वां भक्ताभीष्टप्रदो भव ॥

श्रीवल्लीदेवसेनासमेतं सुब्रह्मण्यमावाहयामि ॥

(आवाहितो भव ... सन्निधिं कुरु ।)

अग्निपुत्र महाभाग कार्तिकेय सुरार्चित ।

रत्नसिंहासनं देव गृहाण वरदाव्यय ॥

श्रीवल्लीदेवसेनासमेतसुब्रह्मण्यस्वामिने नमः

आसनं समर्पयामि ॥

गणेशानुज देवेश वल्लीकामदविग्रह ।

पाद्यं गृहाण गाङ्गेय भक्त्या दत्तं सुराधिप ॥

श्रीवल्ली....स्वामिने नमः पाद्यं समर्पयामि ॥

ब्रह्मादिदेववृन्दानां प्रणवार्थोपदेशक ।

अर्घ्यं गृहाण देवेश तारकान्तक षण्मुख ॥

(अर्घ्यम्)

चराचरजगन्नाथ गङ्गाधरसुताव्यय ।

आचम्यतां तोयमिदं मया भक्त्या समर्पितम् ॥

(आचमनम्)

महदेवसुत श्रीमन् देवसेनापते प्रभो ।

मधुपर्कं मया दत्तं गृहीष्व करुणानिधे ॥

(मधुपर्कम्)

(பிறகு 1பிராணப்ரதிஷ்டை செய்யவேண்டும்)

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக க்ரௌஞ்சாக்யகிரிபேதன 1
ஆவாஹயாமி தேவ த்வாம் பக்தாபீஷ்டப்ரதோ பவ ॥

ஸ்ரீ வல்லீதேவஸௌ ஸமேதம் ஸுப்ரஹ்மண்யம்
ஆவாஹயாமி.

(ஆவாஹ்தோ பவ ... ஸந்திதம் குரு)

அக்னிபுத்ர மஹாபாக கார்த்திகேய ஸுரார்சித ।

ரத்ன ஸிம்ஹாஸனம் தேவ க்ருஹாண வரதாவ்யய ॥

ஸ்ரீ வல்லீதேவஸௌ ஸமேத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யம்
ஸ்வாமினே நம: ஆஸனம் ஸமர்பயாமி.

கணேசாநுஜ தேவேச வல்லீகாமத விக்ரஹ 1

பாத்யம் க்ருஹாண காங்கேய பக்த்யா தத்தம்

ஸுராதிப ॥

ஸ்ரீ வல்லீ...ஸ்வாமினே நம: பாத்யம் ஸமர்பயாமி

ப்ரஹ்மாதி தேவப்ருந்தானாம் ப்ரணவார்த்தோபதேசக ॥

அர்க்யம் க்ருஹாண தேவேச தாரகாந்தக ஷண்முக ॥

(அர்க்யம்)

சராசர ஜகந்நாத கங்காதர ஸுதாவ்யய ।

ஆசம்யதாம் தோயமிதம் மயா பக்த்யா ஸமர்பிதம் ॥

(ஆசமனம்)

மஹாதேவ ஸுத ஸ்ரீமன் தேவஸௌரூபதே ப்ரபோ ।

மதுபர்கம் மயா தத்தம் க்ருஹ்ணீஷ்வ கருணாநிதே ॥

(மதுபர்கம்)

शर्करामधुगोक्षीरफलसारघृतैर्युतम् ।

पञ्चामृतस्नानमिदं बाहुलेय गृहाण भो ॥ (पञ्चामृतस्नानम्)

स्वामिन् शरवणोद्भूत गङ्गापुत्र षडानन ।

स्नानं कुरुष्व भगवन् मया दत्तैः शुभैर्जलैः ॥ (स्नानम्)

स्नानानन्तरं आचमनीयं समर्पयामि ।

दुकूलवस्त्रयुगलं स्वर्णतन्तुपरिष्कृतम् ।

स्त्रीकुरुष्व महासेन भक्त्या दत्तं मया प्रभो ॥ (वस्त्रम्)

राजतं ब्रह्मसूत्रं च काञ्चनं चोत्तरीयकम् ।

सुब्रह्मण्य महाभाग गृहाण सुरनायक ॥ (यज्ञोपवीतम्)

अग्निहोत्रसमुद्भूतं विरजाहोमपावितम् ।

गृहाण भस्म हे स्वामिन् भक्तानां भूतिदायक ॥ (भस्म)

कस्तूरीकुङ्कुमाद्यैश्च वासितं सहिमोदकम् ।

गन्धं विलेपनार्थाय ददामि क्रौञ्चदारण ॥

श्रीवल्ली ... स्वामिने नमः गन्धान्धारयामि । गन्धस्योपरि

ह्रिद्राकुङ्कुमं समर्पयामि ।

अक्षतान् शालिजान् शुभ्रान् गृहाण शिखिवाहन ।

मया समर्पितान् भक्त्या महाभयविनाशक ॥ (अक्षतान्)

जातीचंपकपुन्नागमालतीपङ्कजादिकैः ।

सुरवन्दितपादाब्ज कुसुमैः पूजयाम्यहम् ॥ (पुष्पाणि)

சர்க்கரா மதுகோஷீர பலஸார க்ருதைர்யுதம் |
 பஞ்சாம்ருதஸ்நானமிதம் பாஹுலேய க்ருஹாண பேர
 (பஞ்சாம்ருத ஸ்நானம்)

ஸ்வாமின் சரவணோக்ஷித கங்காபுத்ர ஷடாநந்தி |
 ஸ்நானம் குருஷ்வ பகவன் மயா தத்தை: சபைர்ஜலை: ||
 (ஸ்நானம்) ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப
 யாமி.

துகூலவஸ்த்ர யுகளம் ஸ்வர்ணதந்து பரிஷ்க்ருதம் |
 ஸ்வீகுருஷ்வ மஹானேன பக்த்யா தத்தம் மயா ப்ரபே
 (வஸ்த்ரம்)

ராஜதம் ப்ரஹ்மஸூத்ரம் ச காஞ்சனம் சோத்தரீயகம் |
 ஸுப்ரஹ்மண்ய மஹாபாக க்ருஹாண ஸுரநாயக ||
 (யக்ஞோபவீதம்)

அக்னிஹோத்ர ஸமுத்பூதம் விரஜாஹோமபாவிதம் |
 க்ருஹாண பஸ்ம ஹே ஸ்வாமின் பக்தானாம் பூதிதாயக
 (பஸ்ம)

கஸ்தூரீ குங்குமாத்யைச்ச வாஸிதம் ஸஹிமோதகம் |
 கந்தம் விலேபநார்த்தாய ததாமி க்ரெளஞ்சதாரண ||

ஸ்ரீ வல்லீ ஸ்வாமினே நம: கந்தாந்தாயாமி,
 கந்தஸ்யோபரி ஹரித்ராசுங்குமம் ஸமர்பயாமி.

அக்ஷதான் சாலிஜான் சுப்ரான் க்ருஹாண சிசிவாஹண
 மயா ஸமர்பிதான் பகத்யா மஹாபய விநாசக ||
 (அக்ஷதான்)

ஜாதீ சம்பக புந்நாக மாலதீ பங்கஜாதிசை: |
 ஸுரவந்தித பாதாப்ஜ குஸுமை: பூஜயாம்யஹம் ||
 (புஷ்பாணி)

॥ अथाङ्गपूजा ॥

ओं पार्वतीनन्दनाय नमः	पादौ	पूजयामि ॥
शरजन्मने नमः	जानुनी	११
करिकरोरवे नमः	ऊरू	११
षडाननाय नमः	कर्टि	११
गुहाय नमः	गुह्यं	११
हेरम्बसहोदराय नमः	उदरं	११
क्रौञ्चदारणाय नमः	नाभिं	११
स्कन्दाय नमः	हृदयं	११
विशालवक्षसे नमः	वक्षस्थलं	११
बाहुलेयाय नमः	बाहून्	११
शक्तिहस्ताय नमः	हस्तान्	११
बलीसमालिङ्गिताय नमः	कण्ठं	११
षण्मुखाय नमः	मुखानि	११
महासेनाय नमः	नासिकां	११
द्विषण्णेत्राय नमः	नेत्राणि	११
कार्तिकेयाय नमः	कर्णान्	११
फालनेत्रसुताय नमः	फालं	११
वेदशिरोवेधाय नमः	शिरः	११

ओं देवसेनापतये नमः सर्वाण्यङ्गानि पूजयामि ॥

(अथ अष्टोत्तरशतनामभिः पूजयेत् ।)

அங்க பூஜை

ஓம் பார்வதீ நந்தநாய நம:	பாதெள	பூஜயாமி
சரஜந்மனே நம:	ஜா நுநீ	”
கரிகரோரவே நம:	ஊரு	”
ஷடாநநாய நம:	கடிம்	”
குஹாய நம:	குஹ்யம்	”
ஹேரம்பஸுஹோதராய நம:	உதரம்	”
க்ரௌஞ்சதாரனாய நம:	நாபிம்	”
ஸ்கந்தாய நம:	ஹ்ருதயம்	”
விசாலவக்ஷஸே நம:	வக்ஷ:ஸ்தலம்	”
பாஹுலேயாய நம:	பாஹுலின்	”
சக்திஹஸ்தாய நம:	ஹஸ்தான்	”
வல்லீஸமாலிங்கிதாய நம:	கண்டம்	”
ஷண்முகாய நம:	முகாநி	”
மஹாஸேனாய நம:	நாஸிகாம்	”
த்விஷண்னேத்ராய நம:	நேத்ராணி	”
கார்திகேயாய நம:	கர்ணன்	”
பாலநேத்ரஸுதாய நம:	பாலம்	”
வேதசிரோவேத்யாய நம:	சிர:	”
ஓம் தேவஸேனாபதயே நம:	ஸர்வாண்யங்காணி	பூஜயாமி

(பிறகு 108 நாமாக்களால் அர்ச்சனை செய்யவும்)

॥ श्रीः ॥

॥ श्रीसुब्रह्मण्याष्टोत्तरशतनामावलिः ॥

ओं स्कन्दाय नमः

गुहाय

षण्मुखाय

फालनेत्रसुताय

प्रभवे

पिङ्गलाय

कृत्तिकासूनवे

शिखिवाहनाय

द्विषड्भुजाय

द्विषणेत्राय

शक्तिधराय

पिशिताशप्रभञ्जनाय

तारकासुरसंहारिणे

रक्षोबलविमर्दनाय

मत्ताय

प्रमत्ताय

उन्मत्ताय

सुरसङ्घसुरक्षकाय

ओं देवसेनापतये नमः

प्राज्ञाय

कृपालवे

भक्तवत्सलाय

उमासुताय

शक्तिधराय

कुमाराय

क्रौञ्चदारणाय

सेनान्ये

१० अग्निजन्मने

विशाखाय

शंकरात्मजाय

शिवस्वामिने

गणस्वामिने

सर्वस्वामिने

सनातनाय

अनन्तशक्तये

अक्षोभ्याय

२७

३७

ஸ்ரீ;

அஷ்டோத்தர சத (108) நாமாவளி

ஓம் ஸ்கந்தாய நம:	ஓம் தேவஸௌரூபதயே.
குஹாய	ப்ராக்ஞாய [நம-
ஷண்முகாய	க்ருபாளவே
பாலநேத்ரஸுதாய	பக்தவத்ஸலாய
ப்ரபவே	உமாஸுதாய
பிங்களாய	சக்திதராய
க்ருத்திகாஸூகவே	குமாராய
சிகிவாஹநாய	க்ரௌஞ்சதாரணாய
த்விஷ்ட்புஜாய	ஸௌநாந்யே
த்விஷண்ணேத்ராய 10	அக்நிஜன்மனே
சக்திதராய	விசாகாய
பிசிதாசப்ரபஞ்ஜநாய	சங்கராத்மஜாய 20
தாரகாஸுரஸம்ஹாரினே	சிவஸ்வாமினே
ரக்ஷாபலவிமர் தநாய	கணஸ்வாமினே
மத்தாய.	ஸர்வஸ்வாமினே
ப்ரமத்தாய	ஸநாதநாய
உன்மத்தாய	அனந்தசக்தயே
ஸுரஸங்கஸுரக்ஷகாய	அக்ஷோப்யாய

ॐ पार्वतीप्रियनन्दनाय नमः

गङ्गासुताय
शरोद्भूताय
पावकात्मजाय
आत्मभुवे
जृम्भाय
प्रजृम्भाय
उज्जृम्भाय
कमलासनसंनुताय
एकवर्णाय
द्विवर्णाय
त्रिवर्णाय
चतुर्वर्णाय
पञ्चवर्णाय
परस्मै ज्योतिषे
प्रजापतये
अग्निगर्भाय
शमीगर्भाय
विश्वरेतसे
सुरारिन्ने
हिरण्यवर्णाय

ॐ शुभकृते नमः

वसुमते
वदुवेषधृते
४० पूष्णे
गभस्तये
गहनाय
चन्द्रवर्णाय
कलाधराय
मायाधराय
महामायिने
कैवल्याय
सकलात्मकाय
विश्वयोनये
५० अमेयात्मने
तेजोनिधये
अनामयाय
परमेष्ठिने
परस्मै ब्रह्मणे
वेदगर्भाय
विराड्बपुषे
पुळिन्दकन्याभर्त्रे

६०

७०

ஓம் பார்வதீப்ரியநந்தனாய ஓம்	சுபக்ருதே நம:
கங்காஸுதாய [நம:	வஸுமதே
சரோத்பூதாய	வடுவேஷத்ருதே 60
பாவகாத்மஜாய 40	பூஷ்ணே
ஆத்மபுவே	கபஸ்தயே
ஜ்ஞும்பாய	கஹநாய
ப்ரஜ்ஞும்பாய	சந்த்ரவர்ணாய
உஜ்ஜ்ஞும்பாய	கலாதராய
கமலாஸநஸந்ருதாய	மாயாதராய
ஏகவர்ணாய	மஹாமாயினே
த்விவர்ணாய	கைவல்யாய
த்ரிவர்ணாய	ஸகலாத்மகாய
சதுர்வர்ணாய	விச்வயோநயே 70
பஞ்சவர்ணாய 50	அமேயாத்மனே
பரஸ்மை ஜ்யோதிஷே	தேஜோநிதயே
ப்ரஜாபதயே	அநாமயாய
அக்னிகர்பாய	பரமேஷ்டினே
சமீகர்பாய	பரஸ்மை ப்ரஹ்மணே
விச்வரேதனே	வேதகர்பாய
ஸுராரிக்னே	விராட்வபுஷே
ஹிரண்யவர்ணாய	புளிந்தகந்யாபர்த்ரே

ओं महासारस्वतप्रदाय नमः

आश्रिताखिलदात्रे ८०

चौरघ्नाय

रोगनाशनाय

अनन्तमूर्तये

आनन्दाय

शिखण्डिकृतकेतनाय

डम्भाय

परमडम्भाय

महाडम्भाय

वृषाकपये

कारणोपात्तदेहाय ९०

कारणातीतविग्रहाय

अहिरूपाय

अमृतवपुषे

ओं प्राणायामपरायणाय नमः

त्रिरुद्धहन्त्रे

वीरघ्नाय

रक्तश्यामाय

सुपिङ्गळाय

बहुवर्णाय

गोपतये १००

दाक्षिणात्यवरप्रदाय

सर्वेश्वराय

लोकगुरवे

असुरानीकमर्दनाय

सुब्रह्मण्याय

गुहाप्रियाय

ब्रह्मण्याय

ब्राह्मणप्रियाय १०८

श्रीवल्लीदेवसेनासमेतश्रीसुब्रह्मण्यस्वामिने नमः नानाविधपत्न्यै

पुष्पाणि समर्पयामि ॥

वनस्पतिरसोद्भूतः सुगन्धः सुमनोहरः ।

सुब्रह्मण्य सुराराध्व धूपोऽयं प्रतिगृह्यताम् ॥

(धूपम्)

ஓம் மஹாஸாரஸ்வத

ஓம் ப்ராணாயாம

ப்ரதாய நம்:

பராயணாய நம:

ஆச்ரிதாக்லதாத்ரே 80

விருத்தஹந்த்ரே

சோரக்நாய

வீரக்நாய

ரோகநாசநாய

ரக்தச்யாமாய

அனந்தமூர்தயே

ஸுபிங்களாய

ஆனந்தாய

பஹுவர்ணாய

சிகண்டிக்ருதகேதநாய

கேர்பதயே

100

டம்பாய

தாஹிணாத்யவரப்ரதாய

பரமடம்பாய

ஸர்வேச்வராய

மஹாடம்பாய

லோக்குரவே

வ்ருஷாகபயே

அஸுராநீகமர்தநாய

காரணோபாத்ததேஹாய

ஸுப்ரஹ்மண்யாய

காரணாதீத விக்ரஹாய

குஹாப்ரியாய

அஹிருபாய

ப்ரஹ்மண்யாய

அம்ருதவபுஷே

ப்ராஹ்மணப்ரியாய

ஸ்ரீ வல்ஸீதேவஸௌனா ஸமேத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய
ஸ்வாமினே நம: நாநாவித பத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி

வனஸ்பதிரஸோத்பூத: ஸுகந்த: ஸுமனோஹர: |

ஸுப்ரஹ்மண்ய ஸுராராத்ய தூபோயம்

ப்ரதிக்ருஹ்யதாம் || (தூபம்)

देवसेनापते दीपं साज्यवर्तिसमन्वितम् ।

तारकारे कुमार त्वं गृहाण हरनन्दन ॥

(दीपं)

ओं भूर्भुवस्सुवः ... ब्रह्मणे स्वाहा ॥

शाख्योदनं पायसं च मध्वधूमफलादिकम् ।

नैवेद्यं प्रतिगृह्णीष्व नानापक्वान्नसंयुतम् ॥

श्रीवल्लीदेवसेनासमेतसुब्रह्मण्यस्वामिने नमः नैवेद्यं

निवेदयामि । मध्ये मध्ये पानीयं समर्पयामि । अमृतापिधानमसि

नैवेद्यानन्तरं आचमनीयं समर्पयामि ॥

ताम्बूलं च मकरंदं पूगीफळसमन्वितम् ।

नागवल्गुदलैर्युक्तं वल्लीरमण गृह्यताम् ॥

(ताम्बूलं)

नीराजनं गृहाण त्वमगराजसुनात्मज ।

कर्पूरखण्डकलितमज्ञानध्वान्तभास्कर ॥

(नीराजनम्)

नीराजनानन्तरं आचमनीयं समर्पयामि ।

पुष्पाञ्जलिं प्रदास्यामि भक्ताभीष्टप्रदायक ।

गृह्यतां तारकाराते सुप्रीतेनान्तरात्मना ॥

मन्त्रपुष्पं समर्पयामि । सुवर्णपुष्पं समर्पयामि ।

यानि कानि च पदे पदे ॥

प्रकृष्टपापनाशाय प्रकृष्टफलसिद्धये ।

प्रदक्षिणं करोमि त्वां प्रसीद गुह्य षण्मुख ॥

(प्रदक्षिणम्)

தேவஸேநாபதே தீபம் ஸாஜ்யவர் தி ஸமன்விதம் ।
தாரகாரே குமார த்வம் க்ருஹாண ஹரநந்தன ॥ (தீபம்)

ஓம் பூர்புவஸ்ஸுவ: ... ப்ரஹ்மணே ஸ்வாஹா
சால்யோதனம் பாயஸம் ச மத்வபூப டலாதிகம் ।
நைவேத்யம் ப்ரதிக்ருஹணீஷ்வ நாநாபக்வான்ன
ஸம்யுதம் ॥

ஸ்ரீ வல்லீதேவஸேனா ஸமேத ஸுப்ரஹ்மண்ய
ஸ்வாமினே நம: ... நைவேத்யம் நிவேதயாமி । மத்யே
மத்யே பாநீயம் ஸமர்பயாமி । அம்ருதாபிதாநமஸி
நைவேத்யாநந்தரம் ஆசமனீயம் ஸமர்பயாமி ॥

தாம்பூலம் ச ஸகர்பூம் பூகீபல ஸமன்விதம் ।
நாகவல்லீதனார்யுக்தம் வல்லீரண க்ருஹ்யதாம் ॥
(தாம்பூலம்)

நீராஜனம் க்ருஹாண த்வம் அகராஜ ஸுதாத்மஜ ।
கர்பூர கண்ட கலிதமக்ருான த்வாந்த பாஸ்கர ॥
(நீராஜனம்)

நீராஜநானந்தரம் ஆசமனீயம் ஸமர்பயாமி
புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி பக்தாபீஷ்ட ப்ரதாயக ।
க்ருஹ்யதாம் தாரகாராதே ஸுப்ரீதேநாந்தராத்மநா ॥
மந்தரபுஷ்பம் ஸமர்பயாமி ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப
யாமி

யாநி காநி ச பதே பதே ॥

ப்ரக்ருஷ்ட பாபநாசாய ப்ரக்ருஷ்ட பலஸித்தயே ।
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத குஹ ஷண்முக ॥
(ப்ரதக்ஷிணம்)

उमाकोमलहस्ताब्जसंभावितललाटकम् ।

हिरण्यकुण्डलं वन्दे कुमारं पुष्करस्रजम् ॥

षडानन कुङ्कुमरक्तवर्णं महामतिं दिव्यमयूरवाहनम् ।

रुद्रस्य सूनुं सुरसैन्यनाथं गुहं सदा शरणमहं प्रपद्ये ॥

द्विषड्भुजं षण्मुखमम्बिकासुतं

कुमारमादित्यसहस्रतेजसम् ।

वन्दे मयूरासनमग्निसंभवं

सेनान्यमद्याहमभीष्टसिद्धये ॥

नमो नमस्ते गुह शक्तिधात्रे

नमो नमस्ते गुह शक्तिधर्त्रे ।

नमो नमस्ते गुह देवसेना-

भर्त्रे नमस्ते कुलभूषणाय ॥

(नमस्कारः)

कुमारेशसूनो गुह स्कन्द सेना-

पते शक्तिपाणे मयूराधिरूढ ।

पुलिन्दात्मजाकान्त भक्तार्तिहारिन्

प्रभो तारकारे सदा रक्ष मां त्वम् ॥

सेनाधिप महाबाहो षण्मुखेश्वरनन्दन ।

मयूरवाहन स्वामिन् शक्तिद्वयसमन्वित ॥

करुणाकर भक्तेष्टवरदाद्रिसुतासुत ।

द्विषड्भुज कुमार त्वं प्रसन्नो भव सर्वदा ॥

முகோமள ஹஸ்தாபஜ ஸம்பாவித லலாடகம் |
 ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம் ||

ஷடானனம் குங்குமரக்தவர்க்கம்
 மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம் |
 ருத்ரஸ்ய ஸுலூநம் ஸூரஸைந்யநாதம்
 குஹம் ஸதா சரணமஹம் ப்ரபத்யே ||

த்விஷ்ட்புஜம் ஷண்முகமம்பிகாஸுதம்
 குமாரமாதிய ஸஹஸ்ர தேஜஸம் |
 வந்தே மயூராஸனமக்நி ஸம்பவம்
 ஸேநாந்யமத்யாஹமபிஷ்ட ஸித்தயே: ||

நமோ நமஸ்தே குஹ சக்திதாம்னே
 நமோ நமஸ்தே குஹ சக்தி தர்த்ரே |
 நமோ நமஸ்தே குஹ தேவஸேநா-
 பர்த்ரே நமஸ்தே குலபூஷணாய || (நமஸ்காரம்)

குமாரேசஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா-
 பதே சக்திபானே மயூராதிரூட |
 புளிந்தாத்மஜா காந்த பக்தார்த்தி ஹாரின்
 ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம் ||

ஸேநாதிப மஹாபாஹோ ஷண்முகேச்வர கந்தன |
 மயூர வாஹன ஸ்வாமின் சக்தித்வய ஸமன்வித ||

கருணாகர பக்தேஷ்ட வர தாத்ரிஸுதாஸுத |
 த்விஷ்ட்புஜ குமார த்வம் ப்ரஸந்நோ பவ ஸர்வதா ||

पुत्रान् देहि यशो देहि संपदं देहि शाश्वतीम् ।

त्वयि भक्तिं च मे देहि परत्र च परां गतिम् ॥ (प्रार्थना)

शुक्लाम्बर शान्तये । ओं भूः सुवरोम् ॥

अद्य पूर्वोक्त ... शुभतिथौ श्रीवल्लीदेवसेनासमेतश्रीसुब्रह्मण्य-
श्रीत्यर्थं श्रीसुब्रह्मण्यपूजान्ते अर्घ्यप्रदानं उपायनदानं च करिष्ये
(इति संकल्प्य)

सुब्रह्मण्य महाभाग सुरासुरनमस्कृत ।

इदमर्घ्यं प्रदास्यामि सुप्रीतो भव सर्वदा ॥

श्रीवल्लीदेवसेनासमेतसुब्रह्मण्याय नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यम् ॥

देवसेनापते स्वामिन् मयूरवरवाहन ।

इदमर्घ्यं प्रदास्यामि स्वीकुरुष्व षडानन ॥

श्रीवल्ली ... नमः इदमर्घ्यमिदमर्घ्यमिदमर्घ्यम् ॥

षार्वतीनन्दन स्कन्द कार्तिकेय जगत्पते ।

पुनरर्घ्यं प्रदास्यामि सुप्रीतो मां समुद्धर ॥

श्रीवल्ली ... नमः इदमर्घ्यं इदमर्घ्यं इदमर्घ्यम् ॥

नीलकण्ठ महाभाग सुब्रह्मण्यसुवाहन ।

इदमर्घ्यं प्रदास्यामि सुप्रीतो भव सर्वदा ॥

मयूराय नमः इदमर्घ्यम् ॥

4த்ரான் தேஹி யசோ தேஹி ஸம்பதம் தேஹி

சாச்வதீம் ||

க்வயி பக்திம் ச மே தேஹி பரத்ர ச பராம் கதிம் ||

சக்லாம்பர ... சாந்தயே | ஓம் பூ:...ஸுவரோம் ||

அத்ய பூர்வோக்த ... சுபதிதௌ ஸ்ரீ வல்லீதேவ-
ஸேநாஸமேத ஸுப்ரஹ்மண்ய ப்ரீத்ய ர்த்தம் ஸ்ரீ
ஸுப்ரஹ்மண்ய பூஜாந்தே அர்க்ய ப்ரதானம் உபாயன-
தானம் ச கரிஷ்யே (என்று ஸங்கல்பம் செய்து)

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக ஸுராஸூர நமஸ்க்ருத |

இதமர்க்யம் ப்ரதாஸ்யாம் ஸுப்ரீதோ பவ ஸர்வதா ||

ஸ்ரீ வல்லீதேவஸேநா ஸமேத ஸுப்ரஹ்மண்யாய .

நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்.

தேவஸேநாபதே ஸ்வாமின் மபூரவரவாஹன |

இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ ஷடானன ||

ஸ்ரீ வல்லீ ... நம: இதமர்க்யம் இதமர்க்யம் இத்-
மர்க்யம்.

பார்வதீ நந்தன ஸ்கந்த கார்திகேய ஜகத்பதே |

புனரர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர ||

ஸ்ரீ வல்லீ ... நம: இதமர்க்யம் இதமர்க்யம் இத்-
மர்க்யம்.

நீலகண்ட மஹாபாக ஸுப்ரஹ்மண்ய ஸுவாஹன |

இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா ||

மபூராய நம: இதமர்க்யம்

अनेन आर्घ्यप्रदानेन श्रीसुब्रह्मण्यः प्रीयताम् ।

श्रीवल्ली ... नमः छत्रं ... समर्पयामि ॥

आवाहनं न जानामि ... क्षमस्व शिवनन्दन ॥

अन्यथा शरणं नास्ति ... रक्ष रक्ष दयानिचे ॥

श्रीवल्लीदेवसेनासमेतसुब्रह्मण्यस्वरूपस्य ब्राह्मणस्य इदमासनम् ।

अमी ते गन्धाः । सकलाराधनैः समर्चितम् ।

हिरण्यगर्भगर्भस्थं हेम बीजं विभावसोः ।

अनन्तपुण्यफलदं अतः शान्तिं प्रयच्छ मे ॥

सेनानीः प्रतिगृह्णाति सेनानीवै ददाति च ।

सेनानीस्तारको द्वाभ्यां सेनान्ये ते नमो नमः ॥

इदमुपायनं सदक्षिणाकं सताम्बूलं श्रीवल्लीदेवसेनासमेतसुब्रह्मण्य-
प्रीतिं कामयमानः तुभ्यमहं संप्रददे । अनया पूजया श्रीवल्लीदेवसेना-
समेतः श्रीसुब्रह्मण्यः सुप्रसन्नो वरदो भवतु ॥

इति श्रीसुब्रह्मण्यपूजाविधिः ॥



அனேன அர்க்யப்ரதானேன ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய
ப்ரியதாம்.

ஸ்ரீ வல்லீ ... நம: சத்ரம் ... ஸமர்ப்யாமி |

ஆவாஹனம் ந ஜாநாமி ... கூடிமஸ்வ சிவநந்தன

அந்யதா சரணம் நாஸ்தி ... ரக்ஷ ரக்ஷ தயாதிதே

ஸ்ரீ வல்லீ தேவஸேநா ஸமேத ஸுப்ரஹ்மண்ய
ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம், அம் தே
கந்தா: , ஸகலாராதனை: ஸமர்சிதம் ||

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: |

அனந்த புண்யபலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ||

ஸேநாநீ: ப்ரதிக்ருஹ்ணாதி ஸேநாநீர்வை ததாதி ச |

ஸேநாநீ: தாரகோ த்வாப்பாம் ஸேநாந்யே தே நமோ

நம: ||

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸ்ரீ
வல்லீதேவஸேநா ஸமேத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ப்ரீதிம்
காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே | அந்யா பூஜயா
ஸ்ரீ வல்லீ தேவஸேநா ஸமேத: ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய:
ஸுப்ரஸந்நோ வரதோ பவது ||

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய பூஜாவிதி முற்றும்.



॥ श्रीः ॥

॥ कार्तिकसोमवारपूजा ॥

(आदौ ¹ विघ्नेश्वरपूजां कृत्वा संकल्पं कुर्यात् ।)

शुक्लाम्बरधरं ... शान्तये । ओं भूः ... सुवरोम् । ममो-
 षात्त ... प्रीत्यर्थं शुभे ... सिद्धयर्थं श्रीसाम्बपरमेश्वरप्रसादसिद्धयर्थं
 श्रीसाम्बपरमेश्वरप्रसादात् सर्वारिष्टनिवृत्तिद्वारा सर्वाभीष्टसिध्यर्थं कार्तिक-
 सोमवार पुण्यकाले यावच्छक्ति ध्यानावाहनादिषोडशोपचारैः श्रीसाम्ब-
 परमेश्वरपूजां करिष्ये तदङ्गं कलशपूजां च करिष्ये । (इति संकल्प्य,
 गणेशमुद्रास्य ² कलशपूजां कृत्वा पूजां कुर्यात् ॥)

उमया सहित देवं कमनीयशुभाकृतिम् ।

मृगाङ्कुशवराभीतिलसत्करचतुष्टयम् ॥

परात्परं महादेवं पञ्चवक्त्रं त्रिलोचनम् ।

ध्यायामि सच्चिदानन्दं सोमं सोमविभूषणम् ॥

श्रीसाम्बपरमेश्वरं ध्यायामि ॥

ஸ்ரீ:

கார்த்திக ஸோமவார பூஜை

[கார்த்திக மாதத்தில் (அதாவது ஐப்பசி மாத அமாவாசைக்குப்பின் கார்த்திகை அமாவாசைவரை) நடுவிலுள்ள ஸோமவாரங்களில் பூஜை செய்து அர்க்ய ப்ரதானம் செய்யவேண்டும்.]

முதலில் 1 விக்னேச்வரபூஜை செய்து ஸங்கல்பம் செய்யவேண்டும்.

சக்லாம்பரதரம்...சாந்தயே | ஓம் பூ:...ஸுவரோம் மமோபாத்த ... ப்ரீத்யர்த்தம் சுபே ... ஸித்யர்த்தம் ஸ்ரீ ஸாம்பரமேச்வர ப்ரஸாத ஸித்யர்த்தம் ஸ்ரீ ஸாம்பரமேச்வர ப்ரஸாதாத் ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி த்வாநா ஸர்வாரிஷ்ட ஸித்யர்த்தம் கார்த்திகஸோமவார புண்ய காலே யாவச்சக்தி த்யநாவாஹனாதி ஷோடசோப சாரை: ஸ்ரீ ஸாம்பரமேச்வர பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே 1 (என்று ஸங்கல்பம் செய்து விக்னேச்வரரை யதாஸ்தானம் செய்து, 2கலச பூஜை செய்து பூஜையைச் செய்யவேண்டும்)

உமயா ஸஹிதம் தேவம் கமனீய சுபாக்ருதிம் |

ம்ருகாங்குச வராபீதி லஸத்கரசதுஷ்டயம் ||

பராத்பரம் மஹாதேவம் பஞ்சவக்த்ரம் த்ரிலோசனம் |

த்யாயாமி ஸச்சிதானந்தம் ஸோமம் ஸோமவிபூஷணம் ||

ஸ்ரீ ஸாம்பரமேச்வரம் த்யாயாமி

1. 3ம் பக்கம் பார்க்கவும். 2. 17-ம் பக்கம் பார்க்கவும்.

(¹ प्राणप्रतिष्ठा)

आत्राहयामि देवेशमादिमध्यान्तवर्जितम् ।

आदित्यमण्डलावासमादिपूरुषमीश्वरम् ॥

श्रीसाम्बपरमेश्वरमावाहयामि ॥

(आवाहितो भव ... सन्निधिं कुरु ।)

नानारत्नसमायुक्तं रत्नसानुशरासन ।

आसनं परमेशानं प्रीत्यर्थं प्रतिगृह्यताम् ॥

श्रीसांबपरमेश्वराय नमः आसनं समर्पयामि ॥

गङ्गानदीसमानीतं गङ्गायकलशस्थितम् ।

पाद्यं गृहाण देवेश परमेश्वर शङ्कर ॥

श्रीसांबपरमेश्वराय नमः पाद्यं समर्पयामि ॥

अष्टाङ्गसंयुतं शम्भो शरणागतवत्सल ।

अर्घ्यं गृहाण देवेश दयाराशे नमोऽस्तु ते ॥ (अर्घ्यम्)

गङ्गादिसरिदानीतं गङ्गाचन्द्रकलाधर ।

आचम्यतां तोयमिदं शुद्धं शङ्कर ते नमः ॥ (आचमनीयम्)

षष्चामृतं गृहाणेदं पञ्चबाणमदापह ।

शर्करामधुसंयुक्तं पयोदधिघृतान्वितम् ॥ (षष्चामृतस्नानम्)

मधुपर्कं गृहाणेश मधुसूदनवन्दित ।

दधिक्षौद्रघृतोपेतं देवदेव दयानिधे ॥ (मधुपर्कम्)

1. 10-ம் பக்கம் பார்க்கவும்.

(பிறகு 1பிராணப்ரதிஷ்டை செய்யவேண்டும்)

ஆவாஹயாமி தேவேசமாத்ரிமத்யாந்த வர்ஜிதம் |

ஆதித்யமண்டலாவாஸமாதிபூநஷமீச்வரம் ||

ஸ்ரீ ஸாம்ப பரமேச்வரம ஆவாஹயாமி

(ஆவாஹ்தோ பவ ... ஸந்நிதிம் குரு)

நாநாரத்ன ஸமாயுக்தம் ரத்ன ஸாநு சராஸன |

ஆஸனம் பரமேசான ப்ரீத்யர்த்தம் ப்ரதி க்ருஹ்யதாம் ||

ஸ்ரீ ஸாம்ப பரமேச்வராய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி

கங்கானதீ ஸமானீதம் காங்கேய கலச ஸ்திதம் |

பாத்யம் க்ருஹாண தேவேச பரமேச்வர சங்கர ||

ஸ்ரீ ஸாம்ப பரமேச்வராய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி

அஷ்டாங்க ஸம்யுக்தம் சம்போ சரணுகத வத்ஸல |

அர்க்யம் க்ருஹாண தேவேச தயாராசே நமோஜஸ்து

தே || (அர்க்யம்)

கங்காதி ஸரிதானீதம் கங்காசந்த்ர கலாத்ர |

ஆசம்யதாம் தோயமிதம் சுத்தம் சங்கர தே நம: ||

(ஆசமனீயம்)

பஞ்சாம்ருதம் க்ருஹாணேதம் பஞ்சபாணமதாபஹ |

சர்க்ரா மது ஸம்யுக்தம் பயோததி க்ருதான்விதம் ||

(பஞ்சாம்ருதஸ்நானம்)

மதுபர்கம் க்ருஹாணேச மதுஸூதன வந்தித |

ததிஷ்ணாத்ர க்ருதோபேதம் தேவ தேவ தயாநிதே ||

(மதுபர்கம்)

1. 11-ம் பக்கம் பார்க்கவும்.

- सुरसिन्धुसमानीतं सुवर्णकलशस्थितम् ।
 स्नानार्थं गृह्यतां शम्भो सलिलं विमलं शिव ॥ (स्नानम्)
- स्नानानन्तरं आचमनीयं समर्पयामि ।
 दुकूलं देवदेवेश चन्द्ररश्मिसमप्रभम् ।
 गजाजिनधरानन्त गृह्यतां गणपूजित ॥ (वल्लम्)
- उपवीतं ददामीश शुद्धतन्तुविनिर्मितम् ।
 शुद्धस्फटिकसङ्काश शीतांशुसदृशप्रभम् ॥ (उपवीतम्)
- गन्धं गृहाण सुरभिमन्धकासुरसूदन ।
 कुङ्कुमादिसमायुक्तं कुलाचलनिकेतन ॥ (गन्धम्)
- अक्षतान् स्वीकुरु विभो यक्षराज समर्चित ।
 अक्षतान् शालिजान् शम्भो नक्षत्रेश विभूषण ॥ (अक्षतान्)
- केयूरं कुण्डलं शम्भो मुक्ताहारं मनोहरम् ।
 मकुटं च महारत्नं गृहाण फणिभूषण ॥ (आभरणम्)
- मल्लिकाकुन्दमन्दारमालतीपङ्कजानि च ।
 पुष्पाणि परमेशान गृहाण करुणानिधे ॥ (पुष्पाणि)

॥ अथाङ्गपूजा ॥

ॐ पावनाय नमः	पादौ	पूजयामि ।
गुणालयाय नमः	गुल्फौ	”
जन्मरहिताय नमः	जङ्घे	”

ஸூரஸிந்து ஸமானீ தம் ஸுவர்ணகலச ஸ்திதம் |
 ஸ்நானூர்த்தம் க்ருஹ்யதாம் சம்போ ஸனிலம் ஹிமலம்
 சிவ || (ஸ்நானம்)
 ஸ்நாநானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்யாயி
 துகூலம் தேவதேவேச சந்த்ர ரச்மி ஸமப்ரபம் |
 கஜாஜின தரானந்த க்ருஹ்யதாம் கண பூஜித ||
 (வஸ்த்ரம்)
 உபவீதம் ததாமீச சுத்ததந்து விநிர்மிதம் |
 சுத்த ஸ்படிக ஸங்காச சீதாம்சு ஸத்ருசப்ரபம் ||
 (உபவீதம்)
 கந்தம் க்ருஹாண ஸூரபிமந்தகாஸூர ஸூதன |
 குங்குமாதி ஸமாயுக்தம் குலாசல நிகேதன || (கந்தம்)
 அக்ஷதான் ஸ்வீ தரு விபோ யக்ஷராஜ ஸமர்சித |
 அக்ஷதான் சாலிஜான் சம்போ நக்ஷத்ரேச விபூஷண ||
 (அக்ஷதான்)
 கேயூரம் குண்டலம் சம்போ முக்தாஹாரம் மனோஹரம் |
 மகுடம் ச மஹாரத்னம் க்ருஹாண பணிபூஷண ||
 (ஆபரணம்)
 மல்லிகா குந்த மந்தார மாலதீ பங்கஜாநி ச |
 புஷ்பாணி பரமேசான் க்ருஹாண கருணாகிதே ||
 (புஷ்பாணி)

அங்க பூஜை

ஓம் பாவநாய நம:	பாதௌ	பூஜயாயி
குணாலயாய நம:	குல்பௌ	२
ஜன்மரஹிதாய நம:	ஜங்கே	२

जातिशून्याय नमः	जानुनी	पूजयामि
ऊर्ध्वस्थाय नमः	ऊरू	११
करिचर्मधराय नमः	कर्टि	११
नारायणीप्रियाय नमः	नाभि	१२
उमाप्रियाय नमः	उदरं	११
वरदाय नमः	वक्षस्थलं	१२
कालकण्ठाय नमः	कण्ठं	१२
बाहुलेयप्रियाय नमः	बाहून्	१२
मुनिस्तुताय नमः	मुखं	१२
दयावते नमः	दन्तान्	१२
ओमर्थाय नमः	ओष्ठौ	१२
नानारूपाय नमः	नासां	१२
अक्षीणाय नमः	अक्षीणि	१२
कलाधराय नमः	ललाटं	१२
श्रुतिगम्याय नमः	श्रोत्रे	१२
व्योमकेशाय नमः	केशान्	१२
शर्वाय नमः	शिरः	११
ॐ सर्वेश्वराय नमः	सर्वाण्यङ्गानि	पूजयामि

(अथ अष्टोत्तरशतनामभिः पूजयेत् ।)

॥ श्रीः ॥

॥ शिवाष्टोत्तरशतनामावलिः ॥

ओं शिवाय नमः

महेश्वराय

शंभवे

पिनाकिने

शशिशेखराय

वामदेवाय

विरूपाक्षाय

कपर्दिने

नीललोहिताय

शङ्कराय

शूलपाणये

खट्वाङ्गिने

विष्णुवल्लभाय

शिपिविष्टाय

अंबिकानाथाय

श्रीकण्ठाय

भक्तवत्सलाय

भवाय

ओं शर्वाय नमः

त्रिलोकेशाय

शितिकण्ठाय

शिवाप्रियाय

उम्राय

कपालिने

कामारये

अन्धकासुरसूदनाय

गङ्गाधराय

१०

ललाटाक्षाय

कालकालाय

कृपानिधये

भीमाय

परशुहस्ताय

मृगपाणये

जटाधराय

कैलासवासिने

कवचिने

२०

३०

ஸ்ரீ:

சிவாஷ்டோத்தர சத (108) நாமாவளி

ஓம் சிவாய நம:	ஓம் சர்வாய நம:	
மஹேச்வராய	த்ரிலோகேசாய	20
சம்பவே	சிதிகண்டாய	
பிநாகினே	சிவாப்யாய	
சசிசேகராய	உக்ராய	
வாமதேவாய	கபாலினே	
விருபாக்ஷாய	காமாரயே	
கபர்தினே	அந்தகாஸூரஸூதநாய	
நீலலோஹிதாய	கங்காதராய	
சங்கராய	லலாடாக்ஷாய	10
சூலபாணயே	காலகாலாய	
கட்வாங்கினே	க்ருபாநிதயே	30
விஷ்ணுவல்லபாய	பீமாய	
சிபிவிஷ்டாய	பரசஹஸ்தராய	
அம்பிகாநாதாய	ம்ருகபாணயே	
ஸ்ரீகண்டாய	ஜடாதராய	
பக்தவத்சலாய	கைலாஸவாஸினே	
பவாய	கவசினே	

ओं कठोराय नमः

त्रिपुरान्तकाय

वृषाङ्गाय

वृषभारूढाय

भस्मोद्घूळितविप्रहाय

सामप्रियाय

स्वरमयाय

स्रयीमूर्तये

अनीश्वराय

सर्वज्ञाय

परमात्मने

सोमसूर्याग्निलोचनाय

हविषे

यज्ञमयाय

सोमाय

पञ्चवक्त्राय

सदाशिवाय

विश्वेश्वराय

वीरभद्राय

गणनाथाय

अजापतये

ओं हिरण्यरेतसे नमः

दुर्धर्षाय

गिरीशाय

४० गिरिशय्य

अनघाय

भुजङ्गभूषणाय

भर्गाय

गिरिधन्वने

गिरिप्रियाय

कृत्तिवाससे

पुरारातये

भगवते

प्रमथाधिपाय

५० मृत्युञ्जयाय

सूक्ष्मतनवे

जगद्व्यापिने

जगद्गुरवे

व्योमकेशाय

महासेनजनकाय

चारुविक्रमाय

रुद्राय

६०

७०

ஓம் கடோராய நம:	ஓம் ஹிரண்யரேதஸே நம:	
த்ரிபுராந்தகாய	துர்தர்ஷாய	
வ்ருஷாங்காய	கிரீசாய	60
வ்ருஷபாருடாய	40 கிரிசாய	
யஸ்மோத்தூளிதவிக்ர	அனகாய	
ஸாமப்ரியாய [ஹாய	புஜங்கபூஷணாய	
ஸ்வரமயாய	பர்காய	
த்ரயீமூர்தயே	கிரிதன்வனே	
அநீச்வராய	கிரிப்ரியாய	
ஸர்வக்ஞாய	க்ருத்திவாஸஸே	
பரமாத்மனே	புராராதயே	
ஸோமஸூர்யாக்நி	பகவதே	
ஹவிஷே [லோசனாய	ப்ரமதாதிபாய	70
யக்ஞமயாய	50 ம்ருத்யுஞ்ஜயாய	
ஸோமாய	ஸூக்ஷ்மதனவே	
பஞ்சவக்த்ராய	ஜகத்வ்யாபினே	
ஸதாசிவாய	ஜகத்ஞரவே	
விச்வேச்வராய	வ்யோமகேசாய	
வீரபத்ராய	மஹாஸேனஜனகாய	
கணநாதாய	சாருவிக்ரமாய	
ப்ரஜாபதயே	ருத்ராய	

ओं भूतपतये नमः

स्थाणवे

अहये बुध्न्याय

दिगम्बराय

अष्टमूर्तये

अनेकात्मने

सात्विकाय

शुद्धविग्रहाय

शाश्वताय

खण्डपरशवे

अजाय

पाशविमोचकाय

मृडाय

पशुपतये

देवाय

ओं महादेवाय नमः

८० अव्ययाय

हरये

भगनेत्रभिदे

अव्यक्ताय

दक्षाध्वरहराय

हराय

पूषदन्तभिदे

अव्यग्राय

सहस्राक्षाय

सहस्रपदे

९० अपवर्गप्रदाय

अनन्ताय

तारकाय

परमेश्वराय नमः

१०७

१०८

श्री सांबपरमेश्वराय नमः नानाविधपरिमळपत्रपुष्पाणि समर्पयामि ।

दशाङ्गवासितं देव देवराजसमर्चित ।

गृहाण धूपं गन्धाढ्यं गन्धर्वपरिपूजित ॥

(धूपम्) ▶

साज्यवर्तिलयोपेतं प्राज्यमङ्गलदायक ।

दीपं पश्य दयाराशे दीनबन्धो नमोऽस्तु ते ॥

(दीपम्) ▶

ஓம் பூதபதயே நம:	ஓம் மஹாதேவாய நம:	
ஸ்தாணவே	80 அவ்யயாய	
அஹயே புத்ந்யாய	ஹரயே	
திகம்பராய	பகநேத்ரபிதே	
அஷ்டமூர்தயே	அவ்யக்தாய	
அனேகாத்மனே	தக்ஷாத்வரஹராய	
ஸாத்விகாய	ஹராய	100
சுத்தவிக்ரஹராய	பூஷதந்தபிதே	
சாச்வதாய	அவ்யக்ராய	
கண்டபரசவே	ஸஹஸ்ராக்ஷாய	
அஜாய	ஸஹஸ்ரபதே	
பாசவிமோசகாய	90 அபவர்க்பரதாய	
ம்ருடாய	அனந்தாய	
பசுபதயே	தாரகாய	
தேவாய	பரமேச்வராய நம: 108	

ஸ்ரீ ஸாம்ப பரமேச்வராய நம: நாநாவித பரிமள
பத்ரபூஷ்பாணி ஸமர்பயாமி

தசாங்கவாஸிதம் தேவ தேவராஜ ஸமர்சித |
க்ருஹாண தூபம் கந்தாட்யம் கந்தர்வ பரிபூஜித ||
(தூபம்)

ஸாஜ்யவர்த்தி த்ராயோபேதம் ப்ராஜ்யமங்கள் தாயக
தீபம் பச்ய தயாராசே தீனபந்தோ நமோஸ்து தே ||
(தீபம்)

- नानाभक्ष्यसमायुक्तं नानाफलसमन्वितम् ।
 नैवेद्यं गृह्यतां देव नारायणसमर्चित ॥ (नैवेद्यम्)
- पूगीफलानि पक्वानि नागबल्लीदळानि च ।
 चूर्णं च चन्द्रसदृशं गृहाण करुणाकर ॥ (ताम्बूलम्)
- नीराजनं महादेव नीरजासनपूजित ।
 कर्पूरखण्डकलितं गृहाण गिरिजाप्रिय ॥ (नीराजनम्)
- यस्याज्ञया जगत्त्रया विरिञ्चः पालको हरिः ।
 संहर्ता कालरुद्रश्च नमस्तस्मै पिनाकिने ॥ (मन्त्रपुष्पम्)
- नानारत्नसमायुक्तं वज्रनाळसमन्वितम् ।
 मुक्ताकेसरसंयुक्तं स्वर्णपुष्पं ददाम्यहम् ॥ (स्वर्णपुष्पम्)
- परमेश्वर परानन्द पराकाश कृतालय ।
 प्रदक्षिणं करोमि त्वां प्रसीद परमेश्वर ॥
- यानि कानि च पापानि जन्मान्तरकृतानि च ।
 तानि तानि विनश्यन्ति प्रदक्षिणपदेपदे ॥ (प्रदक्षिणम्)
- नमस्ते देवदेवाय नमस्ते भक्तवत्सल ।
 नमस्ते जगदीशाय नम आनन्दरूपिणे ॥ (नमस्कारः)
- पाहि मां परमेशान पाहि मां भक्तवत्सल ।
 पाहि मां सकलाराध्य पाहि मां पार्वतीप्रिय ॥ (प्रार्थना)

நீநா பசுய ஸமாயுத்தம் நாநாபல ஸமன்விதம் |
 நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ நாராயண ஸமர்சித ||
 (நைவேத்யம்)

பூகீபலாநி பக்வாநி நாகவல்லீ தளாநி ச |
 சூர்ணம் ச சந்த்ர ஸத்ருசம் க்ருஹாண கருணாகர ||
 (தாம்பூலம்)

நீராஜனம் மஹாதேவ நீராஜஸன பூஜித |
 கர்பூர கண்ட கலிதம் க்ருஹாண கிரிஜா ப்ரிய |
 (நீராஜனம்)

யஸ்யாக்ருயா ஜகத்ஸ்ரஷ்டா விரிஞ்ச: பாலகோ ஹரி:
 ஸம்ஹர்தா காலருத்ரச்ச நமஸ்தஸ்மை பிநாகிரே ||
 (மந்த்ரபுஷ்பம்)

நாநாரத்ன ஸமாயுத்தம் வஜ்ரநாள ஸமன்விதம் |
 முக்தாகேஸர ஸம்யுத்தம் ஸ்வர்ணபுஷ்பம் ததாம்யஹம் ||
 (ஸ்வர்ணபுஷ்பம்)

பரமேச பராநந்த பராகாச க்ருதாலய |
 ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸீத பரமேச்வர ||
 யாநி கானி ச பாபாநி ஜன்மாந்தர க்ருதாநி ச |
 தாநி தாநி விகச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||
 (ப்ரதக்ஷிணம்)

நமஸ்தே தேவதேவாய நமஸ்தே பக்தவத்ஸல |
 நமஸ்தே ஜகதீசாய நம ஆனந்த ரூபிணே ||
 (நமஸ்காரம்)

பாஹி மாம் பரமேசான பாஹி மாம் பக்தவத்ஸல |
 பாஹி மாம் ஸகலாராத்ய பாஹி மாம் பார்வதீ ப்ரிய ||
 (பிரார்த்திக்கவும்)

शुक्लाम्बरधरं...शान्तये । ओं भूः...सुवरोम् ममोपात्त...
 प्रीत्यर्थं अद्य पूर्वोक्त ... शुभतिथौ सांबपरमेश्वरपूजान्ते अर्घ्यप्रदानं
 करिष्ये । (इति संकल्प्य , पुष्पगन्धाक्षतान् गृहीत्वा)

सौमवारै दिवा स्थित्वा निराहारो महेश्वर ।

नक्तं भोक्ष्याम्यर्घ्यमिदमर्पयामि सदाशिव ॥

सांबपरमेश्वराय नमः इदमर्घ्यम्

सौमवारै कृतां पूजां गृहीत्वा सोमनाथ मे ।

अनन्तकोटिसौभाग्यं अक्षय्यं कुरु शङ्कर ॥

सांबपरमेश्वराय नमः इदमर्घ्यम्

नमः सोमविभूषाय सोमायामिततेजसे ।

इदमर्घ्यं प्रदास्यामि सोमो यच्छतु मे शिवम् ॥

सांबपरमेश्वराय नमः इदमर्घ्यम्

आकाशदिक्छरीराय ग्रहनक्षत्रमालिने ।

सुरसिद्धनिवासाय दत्तमर्घ्यं सदाशिव ॥

सांबपरमेश्वराय नमः इदमर्घ्यम्

अंबिकायै नमस्तुभ्यं नमस्ते देवि पार्वति ।

गृहाणार्घ्यं मया दत्तं सुप्रीता वरदा भव ॥

अंबिकायै नमः इदमर्घ्यम्

सुब्रह्मण्य महाभाग देवसेनापते विभो ।

इदमर्घ्यं प्रदास्यामि स्त्रीकुरुष्व षडानन ॥

सुब्रह्मण्याय नमः इदमर्घ्यम्

சுக்லாம்பரதரம் ... சாந்தயே | ஓம் பூ: ... ---
 ஸுவரோம் மமோபாத்த ... ப்ரீத்யர்த்தம் அத்ய
 பூர்வோக்த ... திதௌ ஸாம்ப பரமேச்வர பூஜாந்தே
 அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே (என்று ஸங்கல்பம்
 செய்து, கந்தம் புஷ்பம் அக்ஷதை இவைகளை கையில்
 எடுத்துக்கொண்டு)

ஸோமவாரே திவா ஸ்தித்வா நிராஹாரோ மஹேச்வர |
 நக்தம் போக்ஷ்யாம்யர்க்யமிதம் அர்பயாமி ஸதாசிவ ||
 ஸாம்பபரமேச்வராய நம: இதமர்க்யம்

ஸோமவாரே க்ருதாம் பூஜாம் க்ருஹீத்வா

ஸோமநாத மே |

அனந்த கோடி ஸௌபாக்யம் அக்ஷய்யம் குரு சங்கர ||
 ஸாம்ப பரமேச்வராய நம: இதமர்க்யம்

நம: ஸோமவிபூஷாய ஸோமாயாமிததேஜஸே |

இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸோமொ யச்சது மே சிவம் ||
 ஸாம்ப பரமேச்வராய நம: இதமர்க்யம்

ஆகாச திக் சரீராய க்ரஹநக்ஷத்ரமாலினே |

ஸூரஸித்த நிவாஸாய தத்தமர்க்யம் ஸதாசிவ ||

ஸாம்ப பரமேச்வராய நம: இதமர்க்யம்

அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி |

க்ருஹாணூர்க்யம் மயா தத்தம் ஸுப்ரீதா வரதா பவ ||

அம்பிகாயை நம: இதமர்க்யம்

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக தேவஸேநாபதே விபோ |

இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸ்விக்குருஷ்வ ஷடானன ||

ஸுப்ரஹ்மண்யாய நம: இதமர்க்யம்

नन्दिकेश महाभाग शिवध्यान वरायण ।

शैलादे शिवभक्ताग्र्य गृहाणार्धमिदं मुदा ॥

नन्दिकेश्वराय नमः इदमर्घ्यम्

सपरिवाराय सांबपरमेश्वराय नमः इदमर्घ्यम् (इत्यर्घ्यं दद्यात्)

अनेन अर्घ्यप्रदानेन साम्बपरमेश्वरः प्रीयताम् ।

साम्बपरमेश्वराय नमः छत्रं ... समर्पयामि ।

आवाहनं न जानामि ... क्षमस्व परमेश्वर ।

अन्यथा शरणं नास्ति ... रक्ष रक्ष महेश्वर ।

साम्बपरमेश्वरस्वरूपस्य ब्राह्मणस्य इदमासनम् । अमी ते गन्धाः ॥
सकलाराधनैः समर्चितम् । हिरण्यगर्भं ... प्रयच्छ मे । इदमुपायनं
सदक्षिणाकं सताम्बूलं साम्बपरमेश्वरप्रीतिं कामयमानः तुभ्यमहं संप्रददे ॥

अनया पूजया साम्बपरमेश्वरः प्रीयताम् ।

इति कार्तिकसोमवारपूजाविधिः ॥



நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண !

சைலாதே சிவபக்தாகர்ய க்ருஹாணூர்க்யமிதம்'முதா ॥

நந்திகேசுவராய நம: இதமர்க்யம், ஸபரிவாராய
ஸாம்ப பரமேசுவராய நம: இதமர்க்யம் (என்று சொல்லி-
அர்க்யம் கொடுக்கவேண்டும்)

அநேந அர்க்யப்ரதானேன ஸாம்பபரமேசுவர:

ப்ரியதாம் 1

ஸாம்பபரமேசுவராய நம: சத்ரம்... ஸமர்ப்யாமி

ஆவாஹனம் ந ஜாநாமி... கூடிமஸ்வ பரமேசுவர

அந்யதா சரணம் நாஸ்தி ... ரக்ஷ மஹேசுவர

ஸாம்பபரமேசுவர ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய

இதமாஸனம் அமீ தே கந்தா: ஸகலாராதனை: ஸமர்
சிதம். ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேம...ப்ரயச்சமே

இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்ப
பரமேசுவரப்ரீதிம் காமயமான: துப்யமஹம் ஸம்ப்ரததே-

அநயா பூஜயா ஸாம்பபரமேசுவர: ப்ரியதாம்.

கார்த்திக ஸோமவார பூஜை முற்றும்.

॥ यज्ञोपवीतधारणम् ॥

अच्युताय नमः ... दामोदर ।

(என்று ஆசமனம் செய்து)

शुक्लाम्बरधरं विष्णुं ... शान्तये । ओं भूः ... सुवरोम् ।

ममोपात्त ... प्रीत्यर्थं श्रौतस्मार्तविहितनित्यकर्मानुष्ठानयोग्यता-
सिद्धयर्थं ब्रह्मतेजोमिवृद्ध्यर्थं यज्ञोपवीतधारणं करिष्ये ॥

यज्ञोपवीतधारणमहाभन्त्रस्य परब्रह्म ऋषिः (சிரஸில்)
விஷ்ணுந் (முகத்தில்) परमात्मा देवता (மார்பில்) यज्ञोप-
वीतधारणे विनियोगः ॥

यज्ञोपवीत परमं पवित्रं प्रजापतेर्यत्सहजं पुरस्तात् ।

आयुष्यमग्र्यं प्रतिमुखं शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः ॥

என்று யக்ஞோபவீதத்தை தரித்துக்கொண்டு
ஆசமனம் செய்யவும்.

उपवीतं मिनतन्तु जीर्णं कश्मलदूषितम् ।

विसृजामि जले ब्रह्मवर्चो दीर्घायुरस्तु मे ॥

என்று பழய யக்ஞோபவீதத்தை ஜலத்தில் போட்டு
ஆசமனம் செய்யவும்.

கிருஹஸ்தர்கள் ஒன்றுக்குமேல் உபவீதம் தரித்துக்
கொள்ளும்பொழுது ஒவ்வொரு உபவீதத்திற்கும் தனித்
தனியாக மந்திரம் சொல்லவேண்டும். தனித்தனியாக
ஆசமனமும் செய்யவேண்டும்.

யக்ஞோபவீத தாரணம்

அச்யுதாய நம:... தாமோதர ! (என்று ஆசமனம் செய்து)

சுக்லாம்பரதரம் விஷ்ணும் ... சாந்தயே !

ஓம் பூ: ...ஸுவரோம் ! மமோபாத்த...ப்ரீத்யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த விஹித நித்யகர்மாநுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்மதேஜோபிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே ||

யக்ஞோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி: (சிரஸில்) த்ரிஷ்டுப் சந்த: (முகத்தில்) பரமாத்மா தேவதா (மார்பில்) யக்ஞோபவீத தாரணே விநியோக: யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதேர்யத்

ஸஹஜம் புரஸ்தாத் !

ஆயுஷ்யமகர்யம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம்

பலமஸ்து தேஜ: ||

என்று யக்ஞோபவீதத்தை தரித்துக்கொண்டு ஆசமனம் செய்யவும்.

உபவீதம் பின்ன தந்து ஜீர்ணம் கச்மல தூஷிதம் !

விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்சோ தீர்காயுரஸ்து மே ||

என்று பழய யக்ஞோபவீதத்தை ஜலத்தில் போட்டு ஆசமனம் செய்யவும்.

கிருஹஸ்தர்கள் ஒன்றுக்குமேல் உபவீதம் தரித்துக் கொள்ளும்பொழுது ஒவ்வொரு உபவீதத்திற்கும் தனித்தனியாக மந்திரம் சொல்லவேண்டும். தனித்தனியாக ஆசமனமும் செய்யவேண்டும்.

॥ ब्रह्मयज्ञः ॥

आचमनम् ।

ओं अच्युताय नमः अनन्ताय नमः गोविन्दाय नमः ।

केशव । नारायण । माधव । गोविन्द । विष्णो । मधु-
सूदन । त्रिविक्रम । वामन । श्रीधर । हृषीकेश । पद्मनाभ ।
दामोदर ।

संकरपः ॥

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

ओं भूः । ओं भुवः । ओं ५ सुवः । ओं महः । ओं जनः ।
ओं तपः । ओं ५ सत्यम् । ओं तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य
धीमहि । धियो यो नः प्रचोदयात् । ओमापो ज्योतीरसोऽमृतं
ब्रह्म भूर्भुवस्सुवरोम् ।

ममोपात्तसमस्तदुरितक्षयद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थं ब्रह्मयज्ञेन यक्ष्ये
(என்று ஸங்கல்பம் செய்து)

विद्युदसि विद्युभे पाप्मानं मृतात्सत्यमुपैमि

என்று ஜலததை எடுத்து மணிக்கட்டுவரை கைகளை
யும் கால்சீனையும் அலம்பிக்கொண்டு மூன்று தடவை
தீர்த்தத்தை உட்கொண்டு இரண்டு தடவை ஜலத்தை
கொண்டு கட்டை விரலடியால் உதடுகளைத் துடைத்து

ப்ரஹ்மயக்ஞம்

—:—

அச்யுதாய நம: , அனந்தாய நம: , கோவிந்தாய நம: (என்று ஆசமனம் செய்து)

கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன, த்ரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர.

ஸங்கல்பம்

ஈக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே

ஓம் பூ: , ஓம் புவ: , ஓம் ஸுவ: , ஓம் மஹ: , ஓம் ஜந: ,
ஓம் தப: , ஓம் ஸத்யம் , ஓம் தத் ஸவிதூர் வரேண்யம்
ப்ரீகோ தேவஸ்ய தீமஹி , தியோ யோ ந: ப்ரசோத
யாத் , ஓமாபோ ஜ்யோதீரஸோம்ருதம் ப்ரஹ்ம பூர்புவ:
ஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பர
மேச்வர ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்ம யக்ஞேன யக்ஷயே
(என்று ஸங்கல்பம் செய்து)

வித்யுதஸி வித்யமே பாப்மானம்ருதாத் ஸத்யமுபைமி
என்று ஜலத்தை எடுத்து மணிக்கட்டுவரை கைகளையும்
கால் களையும் அலப்பிக்கொண்டு மூன்று தடவை
தீர்த்தத்தை உட்கொண்டு இரண்டு தடவை ஜலத்தை
கொண்டு கட்டைவிரலடியால் உதடுகளைத் துடைத்து

ஒரு தடவை உதடுகளை தொட்டு இடது கையையும் கால்களையும் ப்ரோக்ஷணம் செய்து சிரஸ், கண்கள், மூக்குத் துவாரங்கள், காதுகள், மார்பு இவைகளைத் தனித்தனியாக ஜலத்தால் தொட்டு இடது துடையின் மேல் வலது காலை வைத்து வலது துடையில் *இடது கையின்மேல் வலது கையை வைத்துக்கொண்டு ஜபம் செய்யவேண்டும்.

ओं भूः । तत्सवितुर्वरेण्यम् । ओं भुवः । भर्गो देवस्य धीमहि । ओं सुवः । धियो यो नः प्रचोदयात् । ओं भूः । तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि । ओं भुवः । धियो यो नः प्रचोदयात् । ओं सुवः । तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॥

हरिः ओं । अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् । होतारं रत्नधातमम् ॥ हरिः ओम् ॥

हरिः ओं । इषे त्वोर्जे त्वा वायवस्योपायवस्थ देवो वस्राविता प्रपियतु श्रेष्ठतमायु कर्मणे ॥ हरिः ओम् ॥

हरिः ओं । अग्न आयाहि वीतये गृणानो हव्यदातये । निहोता सरिस बर्हिषि ॥ हरिः ओम् ॥

*இடது கையின் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வலது கையின் கட்டை விரல் தவிர மீதி நாலு விரல்களையும் வைத்து வலது கட்டை விரலால் இடது கை கட்டை விரலை பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தடவை உதடுகளைத் தொட்டு இடது கையையும்
கால்களையும் ப்ரோக்ஷணம் செய்து சிரஸ், கண்கள்,
மூக்குத் துவாரங்கள், காதுகள், மார்பு இவைகளைத்
தனித்தனியாக ஜலத்தால் தொட்டு இடது துடையின்
மேல் வலது காலை வைத்து வலது துடையில் *இடது
கையின்மேல் வலது கையை வைத்துக்கொண்டு ஜபம்
செய்யவேண்டும்.

ஓம் பூ: தத்ஸவிதூர்வரேண்யம், ஓம் புவ:, பர்கோ
தேவஸ்ய தீமஹி, ஓம் ஸுவ:, தியோ யோ ந: ப்ரசோ
தயாத், ஓம் பூ: தத் ஸவிதூர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி, ஓம் புவ:, தியோ யோ ந: ப்ரசோ
தயாத், ஓம் ஸுவ:, தத் ஸவிதூர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் ||

ஹரி: ஓம், அக்னிமீளே புரோஹிதம் யக்ருஸ்ய
தேவம்ருத்விஜம், ஹோதாரம் ரத்னதாதமம். ஹரி: ஓம்.

ஹரி: ஓம். இஷே த்வா ஊர்ஜே த்வா வாயவ
ஸ்தோபாயவஸ்த தேவோ வ: ஸவிதா ப்ரார்பயது
ச்ரேஷ்டதமாய கர்மணே. ஹரி: ஓம்.

ஹரி: ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ
ஹவ்யதாதயே, நிஹோதா ஊத்ஸி பர்ஹிஷி. ஹரி: ஓம்.

*இடது கையின் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி
விரலுக்கும் நடுவில் வலது கையின் கட்டை விரல் தவிர
மீதி நாலு விரல்களையும் வைத்து வலது கட்டை விரலால்
இடது கை கட்டைவிரலை பிடித்துக்கொள்ளவேண்டும்.

ॐ ह्रीः ओं । शन्नो देवीरभिष्टय आपो भवन्तु पीतये ।
शैत्यौरभिस्तवन्तु नः ॥ हरिः ओम् ॥

பிறகு தான் அத்யயனம் செய்த வேதத்தில் தின
மும் ஒரு ப்ரச்னமோ. அல்லது தங்கள் சக்திக்கேற்ற
வாறு கொஞ்ச பாகத்தையாவது பாராயணம் செய்ய
வேண்டும். அத்யயனம் செய்யாதவர்கள் காயத்ரியை
ஜபிக்கவேண்டும்.

ॐ भूर्भुवःसुवः सत्यं तपः श्रद्धायां जुहोमि ।

என்று ஜபித்து

ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वमये नमः पृथिव्यै नम ओषधीभ्यः
नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि ।

என்று முன்றுதடவை ஜபித்து

वृष्टिरसि वृश्चमे पाप्मानमृतात्सत्यमुपागाम् ।

என்று சொல்லி முன்போல் மணிக்கட்டுவரை கைகளை
அலம்பிக்கொண்டு ஆசமனம் செய்யவேண்டும்.

— ❀ —

॥ देवर्षिपितृतर्पणम् ॥

आचमनम् ॥

ॐ अच्युताय नमः । दामोदर ।

शुक्रांबरधरं शान्तये ।

ॐ भूर्भुवःसुधरोम् । ममोपास प्रीत्यै

ஹரி: ஓம். சந்தோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து
பீதயே, சம் யோ ரபிஸ்ரவந்து ந: , ஹரி: ஓம்.

பிறகு தான் அத்யயனம் செய்த வேதத்தில்
தினமும் ஒரு ப்ரச்னமோ அல்லது தங்கள் சக்திக்
கேற்றவாறு கொஞ்ச பாகத்தையாவது பாராயணம்
செய்யவேண்டும். அத்யயனம் செய்யாதவர்கள்
காயத்ரியை ஜபிக்கவேண்டும். பிறகு

ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப: ச்ரத்தாயாம்
ஜுஹோமி (என்று ஜபித்து)

ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்த்வக்னயே
நம: ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோ வாசே நமோ
வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி
(என்று மூன்றுதடவை ஜபித்து) வ்ருஷ்டிரஸி விருச்சமே
பாப்மானம்ருதாதுத்யமுபாகாம் (என்று சொல்லி முன்
பேரல் மணிக்கட்டுவரை கைகளை அலம்பிக்கொண்டு
ஆசமனம் செய்யவேண்டும்.)

தேவர்ஷி பித்ரு தர்பணம்

ஆசமனம்,

ஓம் அச்யுதாய நம: தாமோதர ||

சுக்லாம்பரதரம் சாந்தயே ||

ஓம்...பூர்புவ: ஸுவரோம் | மமோபாத்த ... ப்ரீத்

देवर्षिपितृवर्षणं करिष्ये । (इति संकल्प्य उपवीती ¹ देवतीर्थेन
देवान् सकृत् सकृत् तर्पयेत्)

ब्रह्मादयो ये देवास्तान् देवांस्तर्पयामि । सर्वान् देवांस्तर्पयामि ।
सर्वदेवगणांस्तर्पयामि । सर्वदेवपत्नीस्तर्पयामि । सर्वदेवगणपत्नीस्तर्पयामि ।

(अथ निवीती यज्ञोपवीतमङ्गुष्ठयोः सक्तं कृत्वा ² ऋषितीर्थेन
द्विः द्विः तर्पयेत् ।) . कृष्णद्वैपायनादयो ये ऋषयः तान् ऋषींस्तर्पयामि ।
सर्वान् ऋषींस्तर्पयामि । सर्वऋषिगणांस्तर्पयामि । सर्वऋषिपत्नी-
स्तर्पयामि । सर्वऋषिगणपत्नीस्तर्पयामि । प्रजापतिं काण्डऋषिं तर्पयामि ।
सोमं काण्डऋषिं तर्पयामि । अग्निं काण्डऋषिं तर्पयामि । विश्वान्
देवान् काण्डऋषींस्तर्पयामि । साऋहितीर्देवता उपनिषदस्तर्पयामि ।
याज्ञिकीर्देवता उपनिषदस्तर्पयामि । वारुणीर्देवता उपनिषदस्तर्पयामि ।
हव्यवाहं तर्पयामि । विश्वान् देवान् काण्डऋषींस्तर्पयामि । ब्रह्माणं स्वयंभुवं

1. நான்கு விரல்களின் நுனிக்கு தேவதீர்த்தம் என்று பெயர். விரல்களின் நுனி வழியாக ஒவ்வொரு தடவை தேவதர்ப்பணம் செய்யவேண்டும்.

2. சுண்டு விரலுக்குக் கீழே உள்ள இடத்திற்கு ரிஷி தீர்த்தமென்று பெயர். அதன் வழியாக பூணூலை தாவடம் போட்டு இரண்டு கட்டை விரல்களிலும் படும்படி வைத்துக்கொண்டு இரண்டிரண்டு தடவை ரிஷி தர்ப்பணம் செய்யவேண்டும்.

யர்த்தம் தேவரிஷி பித்ரு தர்டணம் கரிஷ்யே । (என்று
ஸங்கல்பசெய்து உபஸீதியாக 1 தேவதீர்த்தத்தால்
ஓவ்வொருதடவை தேவதர்டணம் செய்யவேண்டும்.)

ப்ரஹ்மாதயோ யே தேவா: தான் தேவாம்ஸ் தர்ப
யாமி, ஸர்வான் தேவாம்ஸ் தர்பயாமி, ஸர்வ தேவ
கணூபஸ் தர்பயாமி, ஸர்வதேவபத்னீஸ் தர்பயாமி,
ஸர்வதேவகணபத்னீஸ் தர்பயாமி ।

(பிறகு பூணூலை தாவடமாகப் போட்டுக்கொண்டு
2 ரிஷிதீர்த்தத்தினால் இரண்டு இரண்டு தடவை ரிஷி
தர்டணம் செய்யவேண்டும்.)

க்ருஷ்ண த்வைபாடனாதயோ யே ருஷ்ய: தான்
ருஷீம்ஸ் தர்பயாமி, ஸர்வான் ருஷீம்ஸ் தர்பயாமி, ஸர்வ
ருஷிகணூம்ஸ் தர்பயாமி, ஸர்வ ருஷிபத்னீஸ் தர்பயாமி,
ஸர்வ ருஷிகணபத்னீஸ் தர்பயாமி, ப்ரஜாபதிம் காண்ட
ரிஷிம் தர்ப்பயாமி, லோடம் காண்டரிஷிம் தர்ப்பயாமி,
அக்னிம் காண்டரிஷிம் தர்பயாமி, விச்வான் தேவான்
காண்டரிஷீம்ஸ் தர்ப்பயாமி, ஸரகும்ஹிதீர் தேவதா: உப
நிஷதஸ் தர்பயாமி, யாக்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ்
தர்பயாமி, வாருணீர் தேவதா உபநிஷதஸ் தர்பயாமி,
ஹவ்யவாஹம் தர்பயாமி, விச்வான் தேவான் காண்ட
ரிஷீம்ஸ் தர்பயாமி, ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம்

1. நான்கு விரல்களின் நுனிக்கு தேவதீர்த்தம் என்று
பெயர். விரல்களின் நுனி வழியாக ஒவ்வொரு தடவை
தேவதீர்த்தம் செய்யவேண்டும்.

2. சுண்டு விரலுக்குக் கீழே உள்ள இடத்திற்கு ரிஷி
தீர்த்தமென்று பெயர். அதன் வழியாக பூணூலை தர்டணம்
போட்டு இரண்டு கட்டை விரல்களிலும் படும்படி
வைத்துக்கொண்டு இரண்டு இரண்டு தடவை ரிஷி
தீர்த்தம் செய்ய வேண்டும்.

தர்ப்யாமி । விஷ்ணாந் தேவாந் காண்டஃஷ்ரீஸ்தர்ப்யாமி । அரூணாந் காண்ட-
 ஃஷ்ரீஸ்தர்ப்யாமி । சடசஸ்பதி தர்ப்யாமி । ஃஷ்ரவேதம் தர்ப்யாமி ।
 யஜுவேதம் தர்ப்யாமி । சாமவேதம் தர்ப்யாமி । அயர்வேதம் தர்ப்யாமி । இதிஹாச-
 புராணம் தர்ப்யாமி । கல்பம் தர்ப்யாமி ॥

அய் ப்ராஃீநாவிதி ¹ பிதூதீரீயேந பிதூந் த்ரி: த்ரி: தர்ப்யேந் ।
 சோம: பிதூமானு யமோ஽ங்கிரஸ்வாந் அப்தி: கவ்யவாஹந இயூதயோ யே பிதர:
 தாந் பிதூஸ்தர்ப்யாமி । சர்வாந் பிதூஸ்தர்ப்யாமி । சர்வபிதூகாஸ்தர்ப்யாமி ।
 சர்வபிதூபத்நிஸ்தர்ப்யாமி । சர்வபிதூகாபத்நிஸ்தர்ப்யாமி । ஁ர்ஜம் வஹ்நீரமூதம்
 ஃதம் பய: காலாலம் பரிஸுத ௨ஸ்வஃஸுத தர்ப்யத மே பிதூந் । தூப்யத
 தூப்யத தூப்யத । அப்ராஹஸ்தம்ப்ரபர்யந்தம் ஜகதூப்யது । ஁ம் தத் சத் ॥
 ஁பவீதி அஃசாமேத் ॥

1. ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையிலுள்ள இடத்திற்கு பிதூ தீர்த்தமென்று பெயர், அதன் வழியாக உபலீதத்தை இடமாகப் போட்டுக் கொண்டு மும்முன்று தடவை பிதூ தர்ப்பணம் செய்யவேண்டும்.

தர்பயாமி, விச்வான் தேவான் காண்டருஷீம்ஸ்
 தர்பயாமி, அருணான் காண்டரிஷீம்ஸ் தர்பயாமி,
 ஸதளஸ்பதீம் தர்பயாமி, ருக்வேதம் தர்பயாமி, யஜுர்
 வேதம் தர்பயாமி ஸாமவேதம் தர்பயாமி, அதர்வவேதம்
 தர்பயாமி, இதிஹாஸபுராணம் தர்பயாமி, கல்பம்
 தர்பயாமி |

(பிறகு உபவீதத்தை இடமாகப் போட்டுக்
 கொண்டு ¹பித்ரு தீர்த்தத்தால் மூன்று தடவை பித்ரு
 தர்டணம் செய்யவேண்டும்)

ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்நி:
 கவ்யவாஹன இத்யாதயோ யே பிதர: தான் பித்ரும்ஸ்
 தர்பயாமி, ஸர்வான் பித்ரும்ஸ் தர்பயாமி, ஸர்வ பித்ரு
 கணும்ஸ் தர்பயாமி, ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்பயாமி,
 ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்பயாமி, ஊர்ஜம் வஹந்தீ
 ரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த்த
 தர்பயதமே பித்ருன், த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத,
 ஆப்ரஹ்மஸ்தயப பர்யந்தம் ஜகத் த்ருப்யது,
 ஓம் தத்ஸத் || (உபவீதம் செய்துகொண்டு ஆசமனம்
 செய்யவேண்டும்)

1. ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும்
 இடையிலுள்ள இடத்திற்கு பித்ரு தீர்த்தமென்று பெயர்.
 அதன் வழியாக உபவீதத்தை இடமாகப் போட்டுக்
 கொண்டு மும் மூன்று தடவை பித்ரு தர்ப்பணம் செய்ய
 வேண்டும்.

॥ महासंकल्पः ॥

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

प्राणानायम्य । ममोपात्त समस्त दुरितक्षयद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थं

अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा ।

यः स्मरेत् पुण्डरीकाक्षं सबाह्याभ्यन्तरः शुचिः ॥

मानसं वाचिकं वापं कर्मणा समुपार्जितम् ।

श्रीरामस्मरणेनैव व्ययोहति न संशयः ॥ श्रीराम राम राम ॥

तिथिर्विष्णुस्तथा वारो नक्षत्रं विष्णुरेव च ।

योगश्च करणं चैव सर्वं विष्णुमयं जगत् ॥

श्रीगोविन्द गोविन्द गोविन्द । शुभे शोभने मुहूर्ते अस्य श्री भगवतः महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य आद्य ब्रह्मणः द्वितीय-परार्धे श्वेतवराहकल्पे वैवस्वतमन्वन्तरे अष्टाविंशतितमे कलियुगे प्रथमे षाडे जम्बूद्वीपे भारतवर्षे भरतखण्डे मेरोः दक्षिणे पार्श्वे विन्ध्यस्योत्तरे आर्यावर्तैकदेश इन्द्रप्रस्थमहाक्षेत्रे दक्षिणवाहिन्याः यमुनायाः पश्चिमे तीरे शालीवाह्यनक्षकाब्दे अस्मिन् वर्तमाने व्यावहारिके प्रमत्तादीनां षष्ठ्याः सर्वत्सराणां मध्ये बार्हस्पत्यमानेन ... नाम संवत्सरे सौरचान्द्रमानाभ्यां

மஹா ஸங்கல்பம்

சுக்லாம்பாதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் !
 ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே ||
 (ப்ராணாபாமம்) மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய
 த்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்

அபிஷிதா: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி
 வர !

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்பா

ப்யந்தர: ச்சி: ||

மானஸம் வாசிகம் புாபம் கர்மண ஸமுபார்ஜிதம் |

ஸ்ரீராமஸமரணேநைவ வ்ப்போஹதி ந ஸம்சய: ||

ஸ்ராம ராம ராம

திதிர் விஷ்ணு ஸ்ததா வரீர நக்ஷத்ரம் விஷ்ணுரேவசு |

யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ||

ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த சுபே சோபனே

முகூர்த்தே அஸ்யஸ்ரீ பகவத: மஹாபுராஷஸ்ய விஷ்ணோ

ராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண:

த்விதீயபரார்த்தே ச்வேதவராஹகல்பே வைவஸ்வத

மந்வந்தரீ அஷ்டாவிம்சதிகமே கலியுகே ப்ரதமேபாதே

ஜம்பூ த்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ:

தக்ஷிணே பார்ச்வே விந்த்யஸ்ய உத்தரீ ஆர்யா

வர்த்தகே தேச இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்ஷிண

வாஹிந்யா: யமுநாயா: பச்சிமே தீரீ சாலீவாஹன

சகாப்தே அஸ்மிந் வர்த்தமானே வ்யாவஹாரிகே

ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வதஸராணாம் மத்யே

பார்ஹஸ்பத்ய மானேன.....நாம ஸம்வதஸரே

... नाम संवत्सरे उत्तर/दक्षिण अयने ... ऋतौ, ... मासे, शुक्ल/कृष्ण पक्षे ... शुभतिथौ ... वासरयुक्तायां नक्षत्रयुक्तायां शुभयोगशुभकरण सकलविशेषण विशिष्टायां अस्यां ... शुभतिथौ मम जन्माभ्यासात् जन्मप्रभृति एतत्क्षणपर्यन्तं बाल्ये वयसि कौमारे यौवने वार्धके च जाग्रत्स्वप्नसुषुप्ति अवस्थासु मनोवाक्काय कर्मेन्द्रिय ज्ञानेन्द्रिय व्यापारैः संभावितानां, इह जन्मनि जन्मान्तरे च ज्ञानतः सकृत्कृतानां अज्ञानतः असकृत्कृतानां, रहस्यकृतानां प्रकाशकृतानां, महापातकानां अतिपातकानां, समपातकानाम्, उपपातकानां, सङ्कलीकरणानां, मलिनीकरणानाम्, अपात्रीकरणानां, ज्ञातिभ्रंशकराणां, विहितकर्म त्यागादीनां, अयाज्ययाजन असत्प्रतिग्रह, अभोज्यभोजन, अभक्ष्य-भक्षण, अपेयपानादीनां, प्रकीर्णकानां, एवं नवानां नवविधानां, बहूनां, बहुविधानां, सर्वेषां पापानां सद्यः अपनोदनार्थं यमुना (गङ्गा) तीर्थे प्रातःस्नानम् अहं करिष्ये । अप उपस्पृश्य । नमस्कारः ॥

अतिक्रूर महापाप कल्यान्तदहनोपम ।

भैरवाय नमस्तुभ्यं अनुज्ञां दातुमर्हसि ॥

गङ्गा गङ्गेति यो ब्रूयात् योजनानां शतैरपि ।

मुच्यते सर्वपापेभ्यो विष्णुलोकं स गच्छति ॥

ஸௌரசாந்த்ரமானுப்யாம் நாம ஸம்வத்ஸரே
 உத்தா/தக்ஷிண அயனே ருதௌ,
 மானே, சுக்ல/கிருஷ்ண பக்ஷே சுபதிதௌ
 வாஸர யுக்தாயாம் நக்ஷத்ர
 யுக்தாயாம் சுபயோக சுபகரண ஸகல விசேஷண
 விசிஷ்டாயாம் அஸ்யாம் சுபதிதௌ மம
 ஜன்மாப்யாஸாத் ஜன்மப்ரப்ருதி ஏதக்ஷண பர்யந்தம்
 பால்யே வயஸி கௌமாரே பௌவனே வார்த்தகே ச
 ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்
 காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை
 ஸம்பாவிதாநாம், இஹஜன்மனி ஜந்மாந்தரேச, ஞானத:
 ஸக்ருத் க்ருதாநாம் அஞ்ஞானத: அஸக்ருத்திருதாநாம்
 ரஹஸ்ய கிருதாநாம், ப்ரகாச கிருதாநாம், மஹாபாத
 காநாம், அதிபாதகாநாம், ஸமபாதகாநாம், உபபாத
 காநாம், ஸங்கலீகரண நாம், மலினீகரண நாம், அபாத்ரீ
 கரண நாம், ஜாதிப்ரம்சகராணாம், விஹித கர்மத்யாகா
 தீநாம், அயாஜ்யயாஜன அஸத்ப்ரதிக்ரஹ, அபோஜ்ய
 போஜன, அபக்ஷப்பக்ஷண, அபேயபாநாதீநாம்,
 ப்ரகீர்ணகாநாம், ஏவம் நவாநாம் நவவிதாநாம், பஹு
 நாம், பஹுவிதாநாம், ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய:
 அபநோதநார்த்தம் யமுனா (கங்கா) தீர்த்தே ப்ராத
 ஸ்நானம் அஹம் கரிஷ்யே | அப உபஸ்ப்ருச்ய |
 நமஸ்கார:

அதிக்ரூர மஹாபாப கல்பாந்த தஹநோபம |
 பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி ||
 கங்கா கங்கேதி யோ ப்ருயாத் யோஜநாநாம் சதைரபி |
 முச்யதே ஸர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||

॥ काण्ड-ऋषि-तर्पणम् ॥

— ❁ —

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।
प्रसन्नवदनं ध्यायेत् सर्वेऽन्नोपशान्तये ॥

प्राणानायम्य । ममोपात्तप्रीत्यर्थं श्रावण्यां पौर्ण-
मास्यां अध्यायोपाकर्माङ्गं काण्डऋषि-तर्पणं करिष्ये । (निवीती ऋषि-
तीर्थेन तिलाक्षतैः त्रिः त्रिः तर्पयेत्)

प्रजापतिं काण्डऋषिं तर्पयामि । सोमं काण्डऋषिं तर्पयामि ।
अग्निं काण्डऋषिं तर्पयामि । विश्वान् देवान् काण्डऋषींस्तर्पयामि ।
सा र्हितीर्देवता उपनिषदस्तर्पयामि । याज्ञिकीर्देवता उपनिषद-
स्तर्पयामि । वारुणीर्देवता उपनिषदस्तर्पयामि । ब्रह्माणं स्वयंभुवम्
तर्पयामि । सदसस्पतिं तर्पयामि । आचमनम् ।

காண்டரிஷி தர்பணம்

—: ❀ :—

சுக்லாப்ரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
 ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோபசர்ந்தயே

ப்ராணானுயர்ய 1 மமோபாத்த ப்ரீத்யர்த்தம்
 ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபர
 கர்மாங்கம் காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே |
 (நிவீதியாய் எள்ளும் அக்ஷதையும் சேர்த்து சுண்டுவிரல்
 பக்கமாக இரு கைகளாலும் மும்முன்று தடவை
 தர்பணம் செய்யவேண்டும்.)

ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்பயாமி, ஸோமம்
 காண்டரிஷிம் தர்பயாமி, அக்னிம் காண்டரிஷிம் தர்ப
 யாமி, விச்வான் தேவான் காண்டரிஷிம்ஸ் தர்பயாமி,
 ஸாகும் ஹிதீர்தேவதா உபநிஷதஸ் தர்பயாமி, யாஜ்ஞி
 கீர் தேவதா உபநிஷதஸ் தர்பயாமி வாருணீர் தேவதா
 உபநிஷதஸ் தர்பயாமி, ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம்
 தர்பயாமி, ஸதஸஸ்பதிம் தர்பயாமி. பிறகு ஆசமனம்
 செய்யவேண்டும்.

॥ वेदारम्भः ॥

—:X:—

शुक्लांबरधरं शान्तये ।

ओं भूः ... सुवरोम् ।

ममोपात्त प्रीत्यर्थं अद्य पूर्वोक्त एवं गुण-विशेषण-विशिष्टायां
अस्यां श्रावण्यां पौर्णमास्यां अध्यायोपाक्रमणि वेदारम्भं करिष्ये ॥

हरिः ओम् । इषेत्वोर्जे त्वा वायवस्थोपायवस्थ देवो व-
स्सविता प्रापयतु श्रेष्ठतमायु कर्मणे ।

आय्यायध्वं अघ्नियाः देवभागं ऊर्जस्वतीः पर्यस्वतीः
प्रजावतीः अनमीवाः अयक्ष्माः मावः स्तेनः ईशत माघश ५सः
रुद्रस्य हेतिः परिवः वृणक्तु ध्रुवाः अस्मिन् गोपतौ स्यात् ब्रह्मीः
कर्ममानस्य पशुन् पाद्भि । हरिः ओं ॥

हरिः ओम् ब्रह्म सन्धत्तं तन्मे जिन्वतम् । क्षुत् ५ संधत्तं
तन्मे जिन्वतं । इष ५ संधत्तं तां मे जिन्वतम् । ऊर्ज ५ संधत्तं तां
मे जिन्वतम् । रुयि ५ संधत्तं तां मे जिन्वतम् । पुष्टि ५ संधत्तं तां मे
जिन्वतम् । प्रजा ५ संधत्तं तां मे जिन्वतम् । पशुन् संधत्तं तान्मे
जिन्वतम् । हरिः ओं ॥

வேதாரம்பம்.

—*—

சுக்லரம்பரதரம் சாந்தயே ||

ஓம் பூ: ... பூர்புவ: ஸுவரோம் | மமேர்பார்த்த ...
பரீத்யார்த்தம்

அத்ய பூர்வோக்த ஏவம் குண விசேஷண விசிஷ்ட
டாயாம் அஸ்யாம் ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம்
அத்யாயோபாகர்மணி வேதாரம்பம் கரிஷ்யே |

ஹரி: ஓம் இவேத்வா ஊர்ஜேத்வா வாயவ் ஸ்த
உபாய வஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்பயதுச்ரேஷ்ட
தமாய கர்மணே ஆப்யாயத்வம் அக்நியா தேவபாகம்
ஊர்ஜஸ்வதீ: பயஸ்வதீ: ப்ரஜாவதீ: அநமீவா அயக்ஷமா
மாவ: ஸ்தேந ஈசத மாக சகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி:
பரிவோ வ்ருணக்து. த்ருவா அஸ்மின் கோபதௌ
ஸ்யாத பஹ்வீர் யஜமானஸ்ய பசூன் பாஹி ||

ஹரி: ஓம் ஹரி: ஓம் ப்ரஹ்ம் ஸந்தத்தம் தன்மே
ஜின்வதம், க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம்,
இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். ஊர்ஜகும் ஸந்
தத்தம் தாம்மே ஜின்வதம். ரயிகும் ஸந்தத்தம் தாம்மே
ஜின்வதம். புஷ்டிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம்.
ப்ரஜாகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். பசூன் ஸந்
தத்தம் தான்மே ஜின்வதம். ஹரி: ஓம்

हरिः ओं भद्रं कर्णेभिः शृणुयाम देवाः । भद्रं पश्येमाक्षभि-
 र्यजत्राः । स्थिरैरङ्गैः स्तुष्टुवाꣳसस्तनूभिः । व्यशेम देवहितं यदायुः ।
 स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः । स्वस्ति नः पूषा विश्ववेदाः ।
 स्वस्ति न-ताक्षर्यो अरिष्टनेमिः । स्वस्ति नो बृहस्पति-र्दधातु ।
 हरिः ओम् ॥

हरिः ओं संज्ञानं विज्ञानं प्रज्ञानं जानत अभिज्ञानत ।
 संकल्पमानं प्रकल्पमानं उपकल्पमानं कल्पतम् । श्रेयः
 वसी यः आयत् संभूतं भूतम् । चित्रःकेतुः प्रभानाभान संभान ।
 ज्योतिष्मान् तेजस्वान् आतपन् तपन् अभितपन् । रोचनः
 रोचमानः शोभनः शोभमानः कल्याणः । दर्शा दृष्टा दर्शना
 विश्वरूपा सुदर्शना । आप्यार्यमाना प्यार्यमाना आप्यार्या
 सूनृतेरी । आपूर्यमाणा पूर्यमाणा पूर्यन्ती पूर्णा पौर्णमासी ।
 हरिः ओं ॥

हरिः ओं । प्रसुगमन्ती धियसानस्य सक्षणि वरेभिः ब्रान्
 अभि सुप्रसीदत । अस्माकं इन्द्रः उभयं जुजोषति यत् सौम्यस्य
 अन्धसः बुबोधति । अनुक्षराः ऋजवः सन्तु पन्थाः येभिः
 सखायः यन्ति नः वरेयम् । समर्थमा संभगो नः निनीयात् ।
 संजीव्यं सुयमस्तु देवाः । हरिः ओं ॥

ஹரி: ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுபாம தேவா:
 பத்ரம் பச்யேம் அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைரங்கை
 ஸ்துஷ்டுவாகும்ஸஸ்தநூபி: வ்யுசேம தேவ் ஹி தம்
 யதாயு:, ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்தசர்வா:, ஸ்வஸ்தி
 ந: பூஷா விச்வவேதா:, ஸ்வஸ்திந: தார்ஷ்ய: அரிஷ்ட
 நேமி:, ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: த தாது. ஹரி: ஓம்

ஹரி: ஓம் ஸம்க்ஞானம் விக்ஞானம் ப்ரக்ஞானம்
 ஜானதபிஜானத் ஸங்கல்பமானம் ப்ரகல்பமானம் உப
 கல்பமானம் உபக்லுப்தம் க்லுப்தம். ச்ரேயோவஸீய
 ஆபத் ஸம்பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபாநாபான்
 ஸம்பான். ஜ்யோதிஷ்மாகும்ஸ்தேஜஸ்வான் ஆதபக்ஞ
 ஸ்தபன் அபிதபன். ரோசனோ ரோசமான: சோபன:
 சோபமான: கல்யாண: தர்சா த்ருஷ்டா தர்சதா
 விச்வரூபா ஸுதர்சநா ஆப்யாயமாநாப்யாயமாநா
 ஆப்யாயா ஸூந்ருதேரா. ஆபூர்யமாண பூர்யமாண
 பூரயந்தீ பூர்ண பௌர்ணமாஸி ஹரி: ஓம்

ஹரி: ஓம் ப்ரஸுக்ம்ந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணி
 வரேபி: வரான் அக்ஷி ப்ரஸீதத. அஸ்மாக மிந்த்ர
 உபயம் ஜுஜோஷதி யத் ஸௌம்யஸ்ய அந்தஸோ
 புபோததி அந்ருக்ஷரா ருஜவ: ஸந்து பந்தா: யேபி:
 ஸகாயோ யந்தினோ வரேயம் ஸமர்யமா ஸம்பகோ
 நோநிநீயாத் ஸஞ்ஜாஸ்பத்யகும் ஸுயம மஸ்து தேவா:
 ஹரி: ஓம்

अथ वर्णसमाप्तायः । अथ नवादितः समानाक्षराणि । द्वे द्वे
सवर्णे । ह्रस्वदीर्घे न स्तुतपूर्वं । षोडशादितः स्वराः । शेषो
व्यञ्जनानि ।

अथातो दर्शपूर्णमासौ व्याख्यास्यामः । प्रातरग्निहोत्रं हुत्वा ।
अन्यमाहवनीयं प्रणीय । अग्नीनन्वादधाति । न गतश्रियोऽन्यमग्निं
प्रणयति ओम् ॥

ओं अथ कर्माणि आचाराद्यानि गृह्णन्ते । उदगयनपूर्वपक्षाहः-
पुण्याहेषु कार्याणि । यज्ञोपवीतिना । प्रदक्षिणम् । ओम् ॥

ओं अथातः सामयाचारिकान् धर्मान् व्याख्यास्यामः । धर्मज्ञ-
समयः । प्रमाणं वेदाश्च । ओम् ॥

ओं अई उण् । ऋलृक् । ए ओङ् । ऐ औच् । ह्यवरट् । लृण् ।
ब्रमडण नम् । झभञ् । घढधष् । जबगडदश् । खफछठथ
चटतव् । कपय् । शषसर् । ह्रस्व । इति माहेश्वराणि सूत्राणि । ओम् ॥

ओं गीर्णश्रेयः । धेनवः श्रीः । रुद्रस्तु नम्यः । भगो हि
याज्या । धन्येयं नारी । धनवान् पुत्रः । ओम् ॥

हरिः ओं अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् । होतारिं
रत्नधातमम् । हरिः ओम् ॥

हरिः ओं अग्न आयाहि वीतये । गृणानो हृदयदातये ।
नि होता ससि बर्हिषे । हरिः ओम् ॥

ஓம் அத வர்ணஸமாம்நாய: அத நவாதி த:
ஸமாநாஷராணி, த்வே த்வே ஸவர்ணே, ஹ்ரஸ்வ
தீர்கே, ந ப்லுத பூர்வம், ஷோடச ஆதித: ஸ்வரா:
சேஷோ வ்யஞ்ஜநாநி. ஓம்

ஓம் அதாதோ தர்ச பூர்ணமௌ வ்யாக்யா
ஸ்யாம: ப்ராத: அக்னிஹோத்ரம் ஹுத்வா. அன்ய
மாஹவனீயம் ப்ரணீய அக்னீன் அன்வாததாதி ந கத
சீரிய: அன்யமக்னிம் ப்ரணயதி. ஓம்

ஓம் அத கர்மாணி ஆசாராத் யானி க்ருஹ்யந்தே,
உதகயனபூர்வ பக்ஷாஹ: புண்யாஹேஷு கார்யாணி.
யக்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம். ஓம்

ஓம் அதாத: ஸாமயாசாரிகான் தர்மான் வ்யாக்யா
ஸ்யாம: தர்மக்ஞஸமய: ப்ரமாணம் வேதாச்ச ஓம்

ஓம் அ இ உண், ரிலுக், ஏ ஓங், ஐ ஒளச், ஹயவரட்,
லண், ஞ ம ங ண நம், ஜபஞ், கடதஷ், ஜபகடதச்,
க ப ச ட த ச ட த வ், கபய் சஷஸர், ஹல், இதி மாஹே
ச்வராணி ஸூத்ராணி. ஓம்.

ஓம் கீர்ண ச்ரேய:, தேநவ: ஸ்ரீ: ருத்ரஸ்து நம்ய:
பகோ ஹி யாஜ்யா, தன்யேயம் நாரீ, தனவான் புத்ர:

ஹரி: ஓம் அக்னிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய
தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம். ஹரி: ஓம்

ஹரி: ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணோ
ஹவ்யதாதயே நிறோதா ஸத்ஸி பர்ஹிஷி. ஹரி: ஓம்


हरिः ओं शन्नो देवीरभिष्टय आपो भवन्तु पीतये ।
शंयोरभि स्रवन्तु नः । हरिः ओम् ॥

ओं अथातो धर्मजिज्ञासा ।

ओं अथातो ब्रह्मजिज्ञासा । ओम् ॥

ओं नमो ब्रह्मणे नमो अस्त्वग्नेये, नमः पृथिव्यै,
नम ओषधीभ्यः । नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे
बृहते करोमि । (एवं त्रिः) । ओम् ॥

॥ औपासनहोमविधिः ॥



शुक्लांबरधरं शान्तये ॥

ओं भूः ... सुवरोम् । ममोपात्त समस्तदुरितक्षयद्वारा
श्रीपरमेश्वरप्रीत्यर्थं ¹ प्रातरौपासनं तण्डुलैः होष्यामि । (अप उपस्पृश्य)
अंगुष्ठानामिकाभ्यां संगृहीतेन शकलेन दक्षिणारम्भं प्राचीस्तिस्त्रो रेखाः,
पश्चिमारम्भमुदीचीस्तिस्त्रो रेखाश्च लिखित्वा । तत्र शकलं निधाय
अद्विरवोक्ष्य शकलं नैर्ऋत्यां निरस्य अप उपस्पृश्य अग्निमुपसमाधाय ।
अत्रोक्षणशेषं प्रागुदग्बोत्सिच्य प्राक्तोर्यं निधाय । अग्निमिध्वा । परि-

1 सायंकाले 'सायमीपासनं' इति वक्तव्यम् ।

ஹரி: ஓம் சந்தோ தேவீ: அபிஷ்டயே, ஆபோ பவந்து பீதயே, சம்யோ ரபிஸ்ரவந்து ந:.

ஓம் அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா, அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா. ஓம் நமோ ப்ரஹ்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி. (என்று மூன்று முறை சொல்லவேண்டும்.)

ஒளபாஸன ஹோமவிதி

சுக்லாம்பரதரம்.....சாந்தயே ||

ஓம்பூ:...ஸுவரோம் மமோபாத்த ஸமஸ்த துரித ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: ஒளபாஸனம் (சாயங்காலத்தில் 'ஸாயம் ஒளபாஸனம்') தண்டுலைர் ஹோஷ்யாமி

தீர்த்தத்தால் கையைத் துடைத்துக்கொண்டு வலது கைக் கட்டைவிரல் பவித்ர விரல்களால் சிறு ஸமித்தைப் பிடித்துக்கொண்டு தெற்குப் பக்கம் ஆரம்பித்து மெற்கிலிருந்து கிழக்காக மூன்று ரேகைகளையும் மேற்குப்பக்கம் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மூன்று ரேகைகளையும் எழுதி அதில் அந்த ஸமித்தை வைத்து தீர்த்தத்தால் அதை ப்ரோஷித்து அதை எடுத்து தென்மேற்கு மூலையில் போட்டு விட்டு தீர்த்தத்தைத் தொட்டு அக்னியை வைத்து கிழக்குப் பக்கத்தில் தீர்த்தம்விட்டு அக்னியை ஜ்வலிக்கச் செய்து பரிவேசனம் செய்யவேண்டும்.)

षिञ्चति - अदितेऽनुमन्यस्व । अनुमतेऽनुमन्यस्व । सरस्वतेऽनुमन्यस्व ।
देवसवितः प्रसुव ॥

चत्वारि शृंगा त्रयो अस्य पादा द्वे शीर्षे सप्त हस्तासो
अस्य । त्रिधा बद्धो वृषभो रौरवीति महोदेवो मर्त्या ऽ अविवेश ।
एष हि देवः प्रदिशोऽनुसर्वाः पूर्वो हि जातस्त उ गर्भे अन्तः ।
स विजायमानः स जनिष्यमाणः प्रत्यङ्मुखास्तिष्ठति विश्वतो मुखः॥

प्राङ्मुख देवाग्ने ममाभिमुखो भव ॥ (इति संप्रार्थ्य) इन्द्राय
नमः, अग्नये नमः, यमाय नमः, नैर्ऋताय नमः, वरुणाय नमः,
वायवे नमः, सोमाय नमः, ईशानाय नमः, अग्नये नमः, सर्वेभ्यो
ब्राह्मणेभ्यो नमः । (इत्यभ्यर्च्य) तूष्णीमेकां समिधमग्नौ आधाय
1 सूर्याय स्वाहा सूर्यायिदं न मम । अग्नये खिष्टकृते स्वाहा । अग्नये
खिष्टकृत इदं न मम । (इत्याहुतिद्वयं तण्डुलैर्हुत्वा, तूष्णीमेकां समिध-
माधाय) अदितेऽन्वमंस्थाः । अनुमतेऽन्वमंस्थाः । सरस्वतेऽन्वमंस्थाः ।
देवसवितः प्रसावीः । (इति परिषिञ्चेत्)

(तूष्णीमेकां समिधमग्नावाधाय) अग्नेरुपस्थानं करिष्ये । (इति
संकल्प्य)

1. सूर्याकाले ' अग्नये स्वाहा अग्नय इदं न मम ' इति वक्तव्यम् ।

அதிதே஽நு மன்யஸ்வ (தெற்கில்) அநுமதே஽நுமன்யஸ்வ
(மேற்கில்) ஸரஸ்வதேநுமன்யஸ்வ (வடக்கில்) தேவ
ஸஸித: ப்ரஸுவ (அக்னியைச் சுற்றிலும்)

சத்வாரி ச்ருங்கா த்ரயோ அஸ்ய பாதா த்வே
சீர்ஷே ஸப்த ஹஸ்தாஸோ அஸ்ய | த்ரிதா பத்தோ
வ்ருஷ்போ ரோரவீதி மஹோ தேவோ மர்த்யாகும்
ஆவிவேச | ஏஷ ஹி தேவ: ப்ரதிசோ஽நு ஸர்வா:
பூர்வோ ஹி ஜாதஸ்ஸ உ கர்ப்பே அந்த: | ஸ
விஜாயமாநஸ் ஸ ஜநிஷ்யமாண: ப்ரத்யங்முகாஸ்
திஷ்ட்டதி விச்வதோமுக: | ப்ராங்முக தேவ அக்நே
மமாபிமுகோ பவ (என்று ப்ரார்த்தித்து)

இந்த்ராய நம: , அக்நயே நம: , யமாய நம: ,
கைர்ருதாய நம: வருணாய நம: வாயவே நம: ஸோமாய
நம: ஈசாநாய நம: அக்நயே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்
மணேப்யோ நம: (என்று அர்ச்சித்து மந்திரமில்லாமல்
ஒரு ஸமித்தை அக்னியில் வைத்து)

ஸூர்யாய ஸ்வாஹா — ஸூர்யாயேதம் ந மம
(ஸாயங்காலத்தில் அக்நயே ஸ்வாஹா—அக்நய இதம்
ந மம) அக்நயே ஸ்விஷ்டக்ருதே ஸ்வாஹா— அக்நயே
ஸ்விஷ்டக்ருத இதம் ந மம (என்று தண்டலத்தால்
இரண்டு ஆஹுதி ஹோமம் செய்து முன்பேரல்
மந்திரமில்லாமல் ஒரு ஸமித்தை அக்னியில் வைத்து
பரிஷேசனம் செய்யவேண்டும்)

அதிதே அந்வமகும்ஸ்த்தா: (தெற்கில்)
அநுமதே அந்வமகும்ஸ்த்தா: (மேற்கில்)
ஸரஸ்வதே அந்வமகும்ஸ்த்தா: (வடக்கில்)
தேவஸஸித: ப்ராஸாவீ: (சுற்றிலும்)

अग्ने नर्य सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि
विद्वान् । युयोद्धयस्मज्जुहुराणमेनो भूर्यिष्ठान्ते नम उक्ति विधेम ॥
अग्नये नमः ॥

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं हुताशन ।
यद्भुतं तु मया देव परिपूर्णं तदस्तु ते ॥

प्रायश्चित्तान्यशेषाणि तपःकर्मात्मकानि वै ।
यानि तेषामशेषाणां कृष्णानुस्मरणं परम् ॥

अभिवादये ... अस्मि भोः ॥ (नमस्कृत्य । उपविश्य)

¹ प्रातरौपासनहोमसाद्गुण्यार्थमनाज्ञातादिमन्त्रत्रयजपं करिष्ये ।
(इति सङ्कल्प्य) ॥

अनाज्ञातं यदाज्ञातं यज्ञस्य क्रियते मिथु । अग्ने तदस्य
कल्पय त्व ५ हिवेत्थ यथातथम् ॥ पुरुष संमितो यज्ञो यज्ञः
पुरुषसंमितः । अग्ने तदस्य कल्पयत्व ५ हिवेत्थ यथातथम् ॥
यत्पाकत्रा मनसा दीनदक्षानयज्ञस्य मन्वते मर्तासः । अग्निष्टद्धोता
ऋतुविद्विजानन् यजिष्ठो देवा ५ ऋतुशोयजाति ॥ इदं विष्णु-
र्विचक्रमे त्वेवा निदधे पदम् । समूढमस्य पा ५ सुरे (इति
अपित्वा यथाशक्ति अग्नेः पूजां कृत्वा) बृहत्सामक्षत्रभृद्वृद्ध-

1. सायंकाळे 'सायमौपासनहोमसाद्गुण्यार्थ' इति वक्तव्यम् ।

(முன்போல் மந்திரமில்லாமல் ஒரு ஸமித்தை அக்னியில் வைத்து) அக்னே: உபஸ்தாநம் கரிஷ்யே (எழுந்து நின்றுகொண்டு)

அக்னே நய ஸுபதா ராயே அஸ்மான் விச்வானி தேவ வயுநாநி வித்வான் யுயோத்யஸ்மஜ்ஜுஹூராண மேநோ பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம | அக்நயே நம: மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசன | யத ஹுதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே || ப்ராயச்சித்தாந்யசேஷாணி தப: கர்மாத்மகாநி வை யானி தேஷாமசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் || அபிவாதயே..... அஸ்மி போ: (நமஸ்காரம் செய்து உட்கார்ந்துகொண்டு) 1 ப்ராதரௌபாஸன ஹோம ஸாக்குண்யார்த்தம் அநாஜ்ஞாதாதி மந்த்ரத்ரய ஜபம் கரிஷ்யே (என்று ஸங்கல்பம் செய்து)

அநாஜ்ஞாதம் யதாஜ்ஞாதம் யஜ்ஞஸ்ய க்ரியதே மிது | அக்நே ததஸ்ய கல்பய த்வகும் ஹி வேத்த யதாததம் | புருஷஸம்மதோ யஜ்ஜேநா யஜ்ஞ: புருஷ ஸம்மித: | அக்நே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்த யதாததம் | யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷாநய ஜ்ஞஸ்ய மந்வதே மர்தாஸ: | அக்நிஷ்டத் ஹோதா க்ரதுவித் விஜாநன் யஜிஷ்டோ தேவான் ருதுசோ யஜாதி | இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமுடமஸ்ய பாகும்ஸுரே (என்று ஜபம் செய்து)

ப்ருஹத் ஸாமக்ஷத்ரப்ருத் விருத்த வ்ருஷ்ணியம்

1. ஸாயங்காலத்தில் “ ஸாயமௌபாஸன ஹோம ஸாக்குண்யார்த்தம் ”

वृष्णियन्त्रिष्टुभौजशुभितमुग्रवीरम् । इन्द्र स्तोत्रेण पञ्चदशेन
मर्घ्यमिदं वातेन सगरेण रक्ष ॥ (इति भस्म धृत्वा)

कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्याऽऽत्मना वा प्रकृतेः स्वभावात् ।
करोमि यद्यत्सकलं परस्मै नारायणायेति समर्पयामि ॥

प्रातरौपासनहोमाख्यं कर्म ओं तत्सत् ब्रह्मार्पणमस्तु ॥ (इति
साक्षतं जलं भूमौ निनीय आचामेत्) ॥

इति औपासनहोमविधिः ॥

—*—

॥ दर्शतर्पणम् ॥

आचमनम् ।

ओं अच्युताय नमः दामोदर ॥

(கிழக்குமுகமாக உட்கார்ந்து பனிராம் தரித்து
ஆஸனத்துக்கடியில் தர்ப்பத்தை போட்டு தீர்த்தத்
தால் கையை துடைத்துக்கொண்டு தர்ப்பத்தைக்
கையில் தரித்துக்கொண்டு)

संकरपः ॥

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

தீரிஷ்டுபெளஜஸ் சுபிதமுக்ரவீரம் | இந்ந்ரஸ்தோமேந
பஞ்சதசேந மத்யமிதம் வாதேந ஸகரேண ரக்ஷ
(என்று பஸ்மாவினூல் ரக்ஷையிட்டுக்கொண்டு)

காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்த்யாத்மநா
வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | கரோமி யத் யத் ஸகலம்
பரஸ்மை நாராயணயேதி ஸமர்ப்யாமி ப்ராதரௌபாசன
ஹோமாக்யம் கர்ம ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து
(என்று அக்ஷதை தீர்த்தத்தை பூமியில் விடவேண்டும்)

ஒளபாஸன விதி முற்றும்

தர்சதர்ப்பணம்

(ஆசமனம்)

அச்யுதாய நம:.....தாமோதர.

(கிழக்கு முகமாக உட்கார்ந்து பவித்ரம் தரித்து
ஆஸனத்துக்கடியில் தர்ப்பத்தை போட்டு தீர்த்தத்
தால் கையைத் துடைத்துக்கொண்டு தர்ப்பத்தைக்
கையில் தரித்துக்கொண்டு)

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்ஞோபசாந்தயே ||

ओं भूः सुवरोम् । ममोपात्तप्रीत्यर्थं ,

अपवित्रः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा ।

यः स्मरेत् पुण्डरीकाक्षं सबाह्याभ्यन्तरः शुचिः ॥

मानसं वाचिकं पापं कर्मणा समुपार्जितम् ।

श्रीरामस्मरणेनैव व्यपोहति न संशयः ॥ श्रीराम राम राम ॥

तिथिर्विष्णुस्तथा वारः नक्षत्रं विष्णुरेव च ।

योगश्च करणं चैव सर्वं विष्णुमयं जगत् ॥

श्रीगोविन्द गोविन्द गोविन्द । अस्य श्रीभगवतः महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य आद्य ब्रह्मणः द्वितीयपार्ष्णे श्वेतवराहकल्पे वैवस्वतमन्वन्तरे अष्टाविंशतितमे कलियुगे प्रथमे पादे जम्बूद्वीपे भारतवर्षे भरतखण्डे मेरोः दक्षिणे पार्श्वे विन्ध्यस्योत्तरे आर्यावर्तैकदेश इन्द्रप्रस्थमहाक्षेत्रे दक्षिणवाहिन्याः यमुनायाः पश्चिमे तीरे शालीवाहन-शकाब्दे आस्मन् वर्तमाने व्यावहारिके प्रभवादीनां षष्ठ्याः संवत्सराणां मध्ये बार्हस्पत्यमानेन ... नाम संवत्सरे सौरचान्द्रमानाभ्यां ... नाम संवत्सरे उत्तर/दक्षिण अयने ... ऋतौ, ... मासे, कृष्ण पक्षे अमावास्यायां पुण्यतिथौ ... वासरयुक्तायां नक्षत्रयुक्तायां विष्णु-योगविष्णुकरणैवंगुणविशेष विशिष्टायां पुण्यतिथौ (प्राचीनावीती) ... गोत्राणां ... शर्मणां वसुरुद्रादित्यस्वरूपाणां अस्मत्पितृपितामह-प्रपितामहानां ... गोत्राणां ... दानां वसुरुद्रादित्यस्वरूपाणां

ஓம்பூ:.....ஸுவரோம் மமோபாத்த ஸமஸ்த
 துரி தக்ஷயத்வரரா ஸ்ரீ ப்ரமேச்வர ப்ரீத்யர்த்தம்
 அபிவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதேர்பிவா !
 ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி: ||
 மானஸம் வாசிகம் பாபம் கர்மணு ஸமுபார்ஜிதம் |
 ஸ்ரீராமஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ||

ஸ்ராம ராம ராம

தி திர்விஷ்ணு ஸ்ததா வாரோ நக்ஷத்ரம் விஷ்ணுரேவச |
 யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ||

ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அஸ்ய ஸ்ரீ பக
 வத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ரூபா ப்ரவர்த்த
 மானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயப்ரார்த்தே ச்வேத
 வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டர்விம்சதி
 தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்விபே பாரத
 வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பர்ச்சவே
 விந்த்யஸ்ய உத்தரே ஆர்யாவர்த்தைக தேச இந்த்ர:
 ப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிந்யா: யமுநாயா:
 பச்சிமே தீரே சாலீவாஹன சகாப்தே அஸ்மிந் வர்த்த
 மானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம
 வத்ஸராணாம் மத்யே பார்ஹஸ்பத்ய மானேன ... நாம
 ஸம்வத்ஸரே ஸௌரசாந்த்ரமானுப்யாம் நாம ஸம்
 வத்ஸரே உத்தர/தக்ஷிண அயனே ருதௌ,
மாளே, கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்
 புண்யதிதௌவாஸுர யுக்தாயாம்நக்ஷத்ர
 யுக்தாயாம் விஷ்ணு யோக விஷ்ணு கரண ஏவம்குண
 விசேஷ விசிஷ்டாயாம் புண்யதிதௌ (ப்ராசீநாவீதி)
 ...கோத்ராணாம் ... சர்மணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரு
 பாணாம் அஸமத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ...
 கோத்ராணாம்...தானாம் மாத்ருபிதாமஹிப்ரபிதாமஹினாம்

अस्मन्मातृपितामहीप्रपितामहीनां...गोत्राणां शर्मणां वसुरुद्रादित्य-
स्वरूपाणां अस्मत्सपत्नीक मातामह मातुःपितामह मातुःप्रपितामहानां
उभयवंशपितृणां च अक्षय्यतृप्त्यर्थं अमावास्यापुण्यकाले दर्शश्राद्धं
तिलतर्पणरूपेण अद्य करिष्ये । [हिरण्यरूपेणाद्य करिष्ये, तदङ्गं
तिलतर्पणं च करिष्ये] (इति संकल्य, दक्षिणतो दर्भान्निरस्य,
उपवीती अप उपस्पृश्य प्राचीनावीती) ॥

आयात पितरस्सोम्या गम्भीरैः पृथिभिः पूज्यैः ।

प्रजाम्मभ्यं ददतो रयिं च दीर्घायुत्वं च शतशारदं च ॥

अस्मिन् कूर्चे ... गोत्रान् शर्मणः वसुरुद्रादित्य-
स्वरूपान् अस्मत्पितृपितामहप्रपितामहान् ... गोत्राः ... दाः
वसुरुद्रादित्यस्वरूपाः अस्मन्मातृपितामहीप्रपितामहीश्च आवाहयामि
(इति आवाह्य)

सुकृदाच्छिन्नं बर्हिरूणांष्टु । स्योनं पितृभ्यस्त्वाभराम्यहम् ।
अस्मिन्त्सीदन्तु मे पितरः सोम्याः । पितामहाः प्रपितामहाश्चानु-
गैस्सह ।

पितृपितामहप्रपितामहानां मातृपितामहीप्रपितामहीनां च
इदमासनम् । (इत्यासनं दत्त्वा) सकलाराधनैः स्वर्चितम् ।
(इत्यम्यर्थ)

...கோத்ராணம் ... சர்மணம் வஸுருத்ராதித்ய ஸ்வரு
பாணம் அஸ்மத் ஸபத்நீக மாதாமஹ மாது:பிரிதர்மஹ
மாது:ப்ரபிதாமஹானம் உபயவம்ச பித்ருணம் ச
அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்யகாலே
தர்ச ச்ராத்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே,
[ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே, ததங்கம் தில
தர்ப்பணம் ச கரிஷ்யே] (என்று ஸங்கல்பம் செய்து
தெற்குப்பக்கத்தில் தர்பங்களைப் போட்டு, உபவீதம்
செய்துகொண்டு கையால் தீர்த்தத்தைத் தொட்டு,
ப்ராசீநாவீதமாக)

ஆயாதஹிதரஸ் ஸோம்யாகம்பீகர: பதிபி: பூர்வ்யை:
ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச
சதசாரதஞ்ச.அஸ்மின் கூர்ச்சே கோத்ரான்
சர்மண: வஸுருத்ர ஆதித்ய ஸ்வருபான் அஸ்மத் பித்ரு
பிதாமஹ ப்ரபிதரமஹான் கோத்ரா:
தா:, வஸுருத்ர ஆதித்ய ஸ்வருபா: அஸ்மத் மாத்ரு
பிதாமஹீ, ப்ரபிதாமஹீச்ச ஆவாஹ்யாமி. (என்று
ஆவாஹனம் செய்து)

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ரூர்ணம்ருது ஸ்யோனம்
பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே
பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா: ச
அனுகைஸ்ஸஹ

“பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானம், மாத்ரு
பிதாமஹீ ப்ரபிதாமஹீனம் ச இதமாஸனம்” (என்று
சொல்லி தர்ப்பங்களை முன் வைக்கப்பட்ட கூர்ச்சம்
அல்லது தர்ப்ப ஸ்தம்பத்தின் கீழ் வைக்கவேண்டும்.)

“ஸகலாராத்னைஸ் ஸ்வர்ச்சிதம்” (என்று எள்ளை
போடவேண்டும்.)

आयात पितरस्सोम्या गम्भीरैः पृथिभिः पृथ्यैः ।

प्रजाम्स्मभ्यं ददतो रुयिं च दीर्घायुत्वं च शतशारदं च ॥

अस्मिन् कूर्वे ... गोत्रान् ... शर्मणः वसुरुद्रादित्यस्वरूपान्

अस्मत्सपत्नीकमातामहमातुःपितामहमातुःप्रपितामहान् आवाहयामि ।
(इत्यावाह्य)

सकृदाच्छुन्नं बर्हिरूणीमृदु । स्योनं पितृभ्यंस्त्वाभराम्यहम् ।

अस्मिन्त्सीदन्तु मे पितरस्सोम्याः । पितामहाः प्रपितामहाश्चानुगैः
सह ॥

सपत्नीकमातामहमातुःपितामहमातु प्रपितामहानां इदमासनम्
(इत्यासनं दत्त्वा) मकलाराधनैः स्वर्चितम् । (इत्यभ्यर्च्य, सव्यं
जान्वाच्य तर्पयेत् ॥

उदीरतामबेर उत्परास उन्मध्यमाः पितरस्सोम्यासः ।

असुय ईयुरवृका ऋतज्ञास्ते नोवन्तु पितरो हवेषु ॥

... गोत्रान् ... शर्मणः वसुरूपान् पितृन् स्वधा नम-

स्तर्पयामि ।

अङ्गिरसो नः पितरो नवग्वा अथर्वाणो भृगवस्सोम्यासः ।

तेषां वय ५ सुमतौ यज्ञियानामपि भद्रे सौमनसे स्याम ॥

... गोत्रान् ... शर्मणः वसुरूपान् पितृन् स्वधा नम-

स्तर्पयामि ।

ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபி:
பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிம்ச தீர்க்கா
யுத்வம் ச சதசாரதம் ச

அஸ்மின் கூர்ச்சே ...கோத்ரான்...சர்மண: வஸு
ருத்ராதித்யஸ்வருபான் அஸ்மத் ஸபத்னீகமாதாமஹ
மாது:பிதாமஹ மாது:ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி
(என்று ஆவாஹனம் செய்து)

ஸக்ருதாச்சின்னம் பர்ஹிருர்ணு ம்ருதுஸ்யோனம்
பித்ருப்யஸ்தீத்வாபராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே
பிதரஸ்ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச
அநுகைஸ்ஸஹ

ஸபத்னீகமாதாமஹ மாது: பிதாமஹமாது: ப்ரபிதா
மஹானாம் இத மாஸனம் (என்று தர்ப்பத்தைப் போட்டு
ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் என்று திலத்தை போட
வேண்டும்.

உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதர:
ஸோம்யாஸ: அஸும்ய ஈயுரவ்ருகா ருதக்ருாஸ் தேனோ
வந்து பிதரோஹவேஷு

.....கோத்ரான்,சர்மண: வஸுருபான்
பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வானோ
ப்ருகவஸ் ஸோம்யாஸ: தேஷாம் வயகும்ஸுமதௌ
யக்ஞியானுமபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம

.....கோத்ரான் சர்மண: வஸுருபான்
பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

आयन्तु नः पितरः सोम्यासोऽग्निध्वान्ताः पृथिभिर्देवयानैः ।
अस्मिन् यज्ञे स्वधया मदन्त्वाधिब्रुवन्तु ते अवन्त्वस्मान् ॥

... गोत्रान् शर्मणः वसुरूपान् पितृन् स्वधा नम-
स्तर्पयामि ।

ऊर्जं वहन्तीरमृतं घृतं पर्यः क्रीलालं परिस्तुत ५ स्वधा स्थ
तर्पयत मे पितृन् ।

... गोत्रान् ... शर्मणः रुद्ररूपान् पितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

पितृभ्यः स्वधाविभ्यः स्वधा नमः । पितामहेभ्यः स्वधा-
विभ्यः स्वधा नमः । प्रपितामहेभ्यः स्वधाविभ्यः स्वधा नमः ॥

... गोत्रान् शर्मणः रुद्ररूपान् पितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

ये चेह पितरो ये च नेह या ५ विद्म या ५ उच न प्रविद्म ।
अग्ने तान् वेथ्य यदि ते जातवेद्वस्तया प्रत्त ५ स्वधया मदन्ति ॥

... गोत्रान् ... शर्मणः रुद्ररूपान् पितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யானோ அக்னிஷ்
வாத்தா: பதிபிர் தேவபான: அஸ்மின் யக்ஞே
ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்து தே அவந்த்வஸ்மான்.

..... கோத்ரான்சர்மண: வஸுருபான்
பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி.

ணர்ஜம் வஹந்தீரர்ருதம் க்ருதம் பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ருன்

.....கோத்ரான் சர்மண: ருத்ரருபான்
பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

பித்ருப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: பிதா
மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதா
மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம:

..... கோத்ரான் சர்மண: ருத்ரருபான்
பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம
யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதி தே
ஜாதவேத ஸ்தயா ப்ரத்தக்ஞஸ் ஸ்வதயா மதந்தி

.....கோத்ரான்சர்மண: ருத்ரருபான் பிதா
மஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி.

मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः ।

माध्वीर्नस्सन्त्वोषधीः ॥

... गोत्रान् ... शर्मणः आदित्यरूपान् प्रपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

मधु नक्तमुतोषसि मधुमत्यार्थिव ५ रजः ।

मधु द्यौरस्तु नः पिता ॥

... गोत्रान् शर्मणः आदित्यरूपान् प्रपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

मधुमान्नो वनस्पतिर्मधुमा ० अस्तु सूर्यः ।

माध्वीर्गावो भवन्तु नः ॥

... गोत्रान् ... शर्मणः आदित्यरूपान् प्रपितामहान्
स्वधा नमस्तर्पयामि ।

... गोत्राः ... दाः वसुरूपाः मातृः स्वधा नमस्तर्पयामि (त्रिः)

... गोत्राः .. दाः रुद्ररूपाः पितामहीः स्वधा नमस्तर्पयामि (त्रिः)

... गोत्राः दाः आदित्यरूपाः प्रपितामहीः स्वधानमस्तर्पयामि

(त्रि.) क्षाताज्ञातपितृन् स्वधानमस्तर्पयामि । (एवं त्रिः) ।

மதுவாதா ரூபாயதே மது க்ஷரந்தி ள்விந்தவ:
மாத்வீர்நஸ்ஸந்த்வோஷதீ:

.....கோத்ரான்.....சர்மண: ஆதித்யரூபான்
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

மதுநக்த முதோஷஸி மதுமத் பார்த்திவகுமர்ஜ:
மது த்யெளரஸ்து ந: பிதா

..... கோத்ரான்.....சர்மண: ஆதித்யரூபான்
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி.

மதுமான் நோ வனஸ்பதிர் மதுமாகும் அஸ்து
ஷூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந:

.....கோத்ரான்சர்மண: ஆதித்யரூபான்,
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

..... கோத்ரா:.....தா: வஸுரூபா: மாத்ரூ:
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (மூன்று தடவை)

.....கோத்ரா:.....தா: ருத்ரரூபா: பிதாமஹீ:
ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி. (மூன்று தடவை)

.....கோத்ரா:.....தா: ஆதித்யரூபா: ப்ரபிதா
மஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (மூன்று தடவை)

க்ஞாதாக்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி
(மூன்று தடவை)

ऊर्जं वहन्तीरमृतं घृतं पयः कीलालं परिस्रुतं ५ स्वधास्थ
तर्पयत मे पितृन् तृप्यत तृप्यत तृप्यत ॥

उदीरतामवर उत्परोस उन्मध्यमाः पितरस्सोम्यासः ।

असुंय इयुरवृका ऋतज्ञास्ते नोवन्तु पितरो हवेषु ॥

... गोत्रान् ... शर्मणः वसुरूपान् मातामहान् स्वधा नम-
स्तर्पयामि ।

अङ्गिरसो नः पितरो नवग्वा अथर्वाणो भृगवस्सोम्यासः ।

तेषां वय ५ सुमतौ यज्ञियानामपि अद्रे सौमनसे स्याम ॥

... गोत्रान् ... शर्मणः वसुरूपान् मातामहान् स्वधा नम-
स्तर्पयामि ।

आयन्तु नः पितरः सोम्यासोऽग्निष्वात्ताः पृथिभिर्देवयानैः ।

अस्मिन् युज्ञे स्वधया मदन्त्वाधिर्ब्रुवन्तु ते अवन्त्वस्मान् ॥

... गोत्रान् शर्मणः वसुरूपान् मातामहान् स्वधा नम-
स्तर्पयामि ।

ऊर्जं वहन्तीरमृतं घृतं पयः कीलालं परिस्रुतं ५ स्वधा स्थ
तर्पयत मे पितृन् ।

... गोत्रान् ... शर्मणः रुद्ररूपान् मातुःपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ருன்:.....
த்ருப்பயத, த்ருப்பயத, த்ருப்பயத

உதீரதாமவர உத்பராஸ உன்மத்யமா: பிதர:
ஸோம்யாஸ: அஸும்ய ஈயுரவ்ருகா ருதக்ருாஸ் தேஜே
வந்து பிதரோஹவேஷு

.....கோத்ரான்சர்மண: வஸுருபான்
மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வானே
ப்ருகவஸ் ஸோம்யாஸ: தேஷாம் வயகும்ஸுமதௌ
யக்ருியாமுமபி பத்ரே ஸௌமனேஸ ஸ்யாம

... ..கோத்ரான் சர்மண: வஸுருபான்
மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

ஆயந்து ந: பிதரஸ் ஸோம்யாலோ அக்னிஷ்
வாத்தா: பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ருே
ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்து தே அவந்த்வஸ்மான்.

..... கோத்ரான்சர்மண: வஸுருபான்
மாதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி.

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம்
பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ருன்

.....கோத்ரான் சர்மண: ருத்ரானு
மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

पितृभ्यः स्वधाविभ्यः स्वधा नमः । पितामहेभ्यः स्वधा-
विभ्यः स्वधा नमः । प्रपितामहेभ्यः स्वधाविभ्यः स्वधा नमः ॥

... गोत्रान् शर्मणः रुद्ररूपान् मातुःपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

ये च॒ह पि॒तरो॒ ये च॒ नेह॒ या ० श्रं वि॒द्म या ० उ॒च न प्र॒विद्म ।

अग्ने॒ तान् वै॒थ यदि॒ ते जा॑तवेदस्तया प्र॒त्त ० स्व॒धया॑ मदन्ति ॥

... गोत्रान् ... शर्मणः रुद्ररूपान् मातुःपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

मधु॒ वाता॑ ऋ॒ताय॑ते मधु॒ क्षर॑न्ति सि॒न्धवः॑ ।

मा॒ध्वीर्नि॑स्सन्त्वोष॒धीः ॥

... गोत्रान् ... शर्मणः आदित्यरूपान् मातुःप्रपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

मधु॒ नक्त॑मुतोषसि मधु॒मत्पार्थि॑व ० र॒जः ।

मधु॒ द्यौर॑स्तु नः पि॒ता ॥

... गोत्रान् शर्मणः आदित्यरूपान् मातुःप्रपितामहान् स्वधा
नमस्तर्पयामि ।

मधु॒मान्नो॑ वनस्पतिर्मधु॒मा ० अस्तु॑ सूर्यः ।

मा॒ध्वीर्गा॑र्वो भवन्तु नः ॥

பித்ருப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: பிதா
மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதா
மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம:

.....கோத்ரான் சர்மண: ருத்ரரூபான்
மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்யாமி

யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம
யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதி தே
ஜாதவேத ஸ்தயா ப்ரத்தக்ஞஸ் ஸ்வதயா மதந்தி

.....கோத்ரான்சர்மண: ருத்ரரூபான் மாது:
பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்யாமி.

மது வாதா ருதாயதே மது கூரந்தி ஸிந்தவ:
மாத்வீர்ந: ஸந்த்வோஷதீ:

.... கோத்ரான் ... சர்மண: ஆதித்யரூபான் மாது:
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்யாமி.

மது நக்த முதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ:
மது த்யெளரஸ்து ந: பிதா

...கோத்ரான் ... சர்மண: ஆதித்யரூபான் மாது:
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்யாமி.

மதுமாந்நோ வ ன ஸ ப தி: மதுமான் அஸ்து
ஸூர்ய:, மாத்வீர் காவோ பவந்து ந:

..... गोत्रान् शर्मणः आदित्यरूपान् मातुःप्रपितामहान्
स्वधा नमस्तर्पयामि ।

... गोत्राः ... दाः वसुरूपाः मातामहीः स्वधा नमस्तर्पयामि (त्रिः)

...गोत्राः...दाः रुद्ररूपाः मातुःपितामहीः स्वधा नमस्तर्पयामि (त्रिः)

... गोत्राः दाः आदित्यरूपाः मातुःप्रपितामहीः स्वधानमस्तर्पयामि
(त्रिः) ज्ञाताज्ञातपितृन् स्वधानमस्तर्पयामि । (एवं त्रिः) ।

ऊर्जं वहन्तीरमृतें घृतं पर्यः क्रीलालं परिस्रुतं १ स्वधा स्थं
तर्पयत ये पितृन् । तृप्यत तृप्यत तृप्यत (इति तर्पयित्वा
उपवीती)

यानि कानि च पापानि अन्मान्तरकृतानि च ।

तानि तानि विनश्यन्ति प्रदक्षिणपदे पदे ॥

नमो वः पितरो रसाय नमो वः पितरश्शुष्माय नमो वः
पितरो जीवाय नमो वः पितरस्स्वधायै नमो वः पितरो मन्यवे
नमो वः पितरो घोराय पितरो नमो वो य एतस्मिँल्लोके स्व
शुष्मा १ स्तेऽनु येऽस्मिँल्लोके वा तेऽनुय एतस्मिँल्लोके स्व यूयं तेषां
वसिष्ठो भूयास्तु येस्मिँल्लोकेऽहं तेषां वसिष्ठो भूयासम् ॥

देवताभ्यः पितृभ्यश्च ऋषायोगिभ्य एव च ।

नमः स्वधायै स्वाहायै नित्यमेव नमो नमः ॥

...கோத்ரான் ... சர்மண: ஆதித்யரூபான் மாகு:
ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்பயாமி.

..... கோத்ரா: தா: வஸுரூபா: மாதாமஹீ:
ஸ்வதா நமஸ்தர்பயாமி. (மூன்று தடவை)

... கோத்ரா: ... தா: ருத்ரரூபா: மாகு:பிதாமஹீ:
ஸ்வதாமஸ்தர்பயாமி. (மூன்று தடவை)

..... கோத்ரா: ஆதித்யரூபா: மாகு:ப்ரபிதா
மஹீ: ஸ்வதா நமஸ்தர்பயாமி. (மூன்று தடவை)

க்ரூதாக்ரூத மாகு: பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப
யாமி. (மூன்று தடவை)

ஊர்ஜம் வஹந்தீரம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரி
ஸ்ருதம் ஸ்வதா ஸ்த தர்பயத மே பித்ருன். த்ருப்யத
க்ருப்யத த்ருப்யத (உபவீதி)

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச 1
தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||

நமோ வ: பிதரோ ரஸாய நமோ வ: பிதரஸ்
ஸுஷ்மாய நமோவ: பிதரோ ஜீவாய, நமோவ: பிதர:
ஸ்வதாயை நமோவ: பிதரோ மன்யவே, நமோவ:
பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின்
லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேநு யே அஸ்மின் லோகே
மாந்தேநு, ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயம் தேஷாம்
வஸிஷ்டா பூயாஸ்த யே அஸ்மின் லோகே அஹம்
தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.

தேவதாப்ய: பித்ருப்ய்ச்ச மஹாயோகிப்ய ஏவ ச 1

நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

(इति प्रदक्षिणीकृत्य प्राचीनावीती) वर्गद्वयपितृभ्यो नमः
इत्यभ्यर्च्य उपवीती ।

देवताभ्यः पितृभ्यश्च महायोगिभ्य एव च ।

नमः स्वधायै स्वाहायै नित्यमेव नमो नमः ॥

[इति नमस्कृत्य प्राचीनावीती]

आयात् पितरस्सोम्या गर्भरैः पृथिभिः पूर्यैः ।

प्रजाम्स्मभ्यं ददतो रयिं च दीर्घायुत्वं च शतशरदं च ॥

अस्मात् कूर्चात् पितृपितामहप्रपितामहान् मातृपितामहीप्रपिता-
महीश्च यथास्थानं प्रतिष्ठापयामि ।

आयात् पितरस्सोम्या गर्भरैः पृथिभिः पूर्यैः ।

प्रजाम्स्मभ्यं ददतो रयिं च दीर्घायुत्वं च शतशरदं च ॥

अस्मात् कूर्चात् सपत्नीकमातामह-मातुःपितामह मातुःप्रपिता-
महान् यथास्थानं प्रतिष्ठापयामि । (इति पितृनुद्वास्य, पवित्रं कर्णे
निधाय, उपवीती आचम्य, पवित्रं धृत्वा प्राचीनावीती)

येषां न माता न पिता न बन्धुर्नान्यगोत्रिणः ।

ते सर्वे तृप्तिमायान्तु मयोत्सृष्टैः कुशोदकैः ॥

इति कूर्चं विसृत्य, कुशोदकं निनीय, उपवीती ब्रह्मार्पणं कृत्वा पवित्रं
विसृज्य, आचामेत् ।

(என்று ப்ர தக்ஷிணம் செய்து ப்ராசீனாவீதி)
 வர்கத்வயபித்ருப்யோ நம: (என்று அர்ச்சித்து உபவீதி)
 தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவ ச |
 நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: ||
 என்று நமஸ்கரித்து ப்ராசீனாவீதி)
 ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: |
 ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிம் ச தீர்க்காயுத்வம் ச
 சதசாரதம் ச ||

அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா
 மஹான் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிச்ச யதா
 ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
 ஆயாத பிதரஸ் ஸோம்யர் கம்பீரை: பதிபி: பூர்வ்யை: |
 ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிம் ச தீர்க்காயுத்வம் ச
 சதசாரதம் ச ||

அஸ்மாத் கூர்ச்சாத் ஸபத்னீக மாதாமஹ, மாது:
 பிதாமஹ மாது: ப்ரபிதாமஹான் யதாஸ்தானம்
 ப்ரதிஷ்டாபயாமி

(பித்ருக்களை உத்வாஸனம் (யதாஸ்தானம்)செய்ய
 வேண்டும்) பவித்ரத்தை காதில் தரித்து உபவீதியாய்,
 ஆசமனம் செய்து பவித்ரத்தைப் போட்டுக்கொண்டு
 ப்ராசீனாவீதியாய் கீழே போட்டிருந்த கூர்ச்சத்தை
 அவிழ்த்து

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண:
 தே ஸர்வே த்ருப்திமாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
 குசோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத. (என்று
 சொல்லிக்கொண்டு குசோதகத்தை விடவேண்டும்.)

பிறகு பவித்ரத்தை அவிழ்த்து உபவீதியாய்
 ஆசமனம் செய்யவேண்டும்.

தைமாஸப் பிறப்பன்று ஸங்கல்பத்தில் **दर्शशास्त्रं** என்பதற்கு பதில் **उत्तरायणसंज्ञकमकररविसंक्रमणशास्त्रं** என்று சொல்லவேண்டும்.

ஆடிமாஸப் பிறப்பன்று **दक्षिणायनसंज्ञककर्कटरविसंक्रमणशास्त्रं** என்று சொல்லவேண்டும்.

சித்திரைமாஸப் பிறப்பன்று **विषुवसंज्ञकशरविसंक्रमणशास्त्रं** என்றும் ஐப்பசி-மீ பிறப்பன்று, **विषुवसंज्ञक तुलारविसंक्रमणशास्त्रं** என்றும் சொல்லிக் கொள்ள வேண்டும்.

—:ॐ:—

தை மாஸப்பிறப்பன்று தர்சசீராத்தம் என்பதற்கு பதில் “உத்தராயண ஸம்ஜ்ஞக மகரரவி ஸங்க்ரமண சீராத்தம்” என்றும்

ஆடிமாஸப்பிறப்பன்று “தக்ஷிணாயன ஸம்ஜ்ஞக கர்க்கடரவிஸங்க்ரமண சீராத்தம்” என்றும்

சித்திரை மாஸப்பிறப்பன்று “விஷுவஸம்ஜ்ஞக மேஷரவி ஸங்க்ரமண சீராத்தம்” என்றும்

ஐப்பசி மாஸப்பிறப்பன்று “விஷுவ ஸம்ஜ்ஞக துலாரவிஸங்க்ரமண சீராத்தம்” என்றும் சொல்ல வேண்டும்.

—:X:—

॥ कामोऽकार्षीन्मन्त्रजपसंकल्पः ॥

காமோகார்ஷீன் மந்த்ரஜப ஸங்கல்பம்

யஜுர்வேதிகள் உபாகர்மாவன்று காலையில்
காமோகார்ஷீன்மந்த்ர ஜபம் செய்வதற்கு ஸங்கல்பம்.

शुक्लाम्बरधरं ... शान्तये ॥ ओं भूः ... सुवरोम् ।
ममोपात्त प्रीत्यर्थं शुभैः शोभने शुभतिथौ तैष्यां
पौर्णमास्यां अध्यायोत्सर्जनाकरणप्रायश्चित्ताय अष्टोत्तरसहस्रसंख्या
कामोकार्षीन्महामन्त्रजपं करिष्ये ।

(சுக்லாம்பரதரம் ... சாந்தயே ॥ ஓம் பூ: ... ஸுவ
ரோம்! மமோபாத்த... .. ப்ரீத்யர்த்தம் சபை:
சோபனே சபதிதௌ தைஷ்யாம் பெளர்ண
மாஸ்யாம் அத்யாயோத்ஸர்ஜனாகரண ப்ராயச்
சித்தார்த்தம் அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா
காமோகார்ஷீன் மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே)

(என்று ஸங்கல்பம் செய்து மூன்று ப்ராணாயாமம்
அல்லது பத்து தடவை ஓம் பூ: — சுவரோம் (ஓம் பூ: ...
ஸுவரோம்) என்று மந்திர ஜபம் செய்துவிட்டு)

‘कामोकार्षीन्मन्युरकार्षीत् नमो नमः ॥’

(காமோகார்ஷீன் மன்யுரகார்ஷீத் நமோ நம:)
என்று 1008 தடவை ஜபம் செய்யவேண்டும்.

॥ श्रीः ॥

॥ समिदाधानविधिः ॥

—: * :—

अच्युताय नमः + दामोदर (என்று ஆசமனம் செய்து)

शुक्लाम्बरधरं विष्णुं शशिवण चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥

ओं भूः । ओं भुवः । ओं सुवः । ओं महः । ओं जनः ।

ओं तपः । ओं २ सत्यम् । ओं तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि ।
धियो यो नः प्रचोदयात् । ओमापो ज्योतीरसोऽमृत ब्रह्म भूर्भुव-

स्सुरोम् । ममोपात्तसमस्तदुरितक्षयद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थं (காலையில்)

¹ प्रातस्समिदाधानं करिष्ये ।

(என்று ஸங்கல்பம் செய்து அக்னியை ஜ்வாலை செய்து)

परिं त्वाऽग्ने परिमृज्जाम्यायुषा च धनेन च । सुप्रजाः
प्रजया भूयास २ सुवीरो वीरैः सुवर्चा वर्चसा सुपोषः पौषैः
सुगृहो गृहैः सुपतिः पत्या सुमेधा मेधया सुब्रह्मा ब्रह्मचारिभिः ।

என்று அக்னியைச் சுற்றி நாண்கு பக்கங்களிலும்
தொட்டு தீர் த்தத்தால் அக்னியை பரிவேசனம் செய்து
பின்வரும் மந்திரங்களால் ஒவ்வொரு ஸமித்தாக
அக்னியில் ஹோமம் செய்யவேண்டும்.

1. ஸாயங்காலத்தில் 'சாயம் சமிதாபாநம் கரிஷ்யே' என்று
சொல்லவேண்டும்.

ஸமிதா தா நவிதி

அச்சுதாய நம: ... தாமோதர (என்று ஆசமனம் செய்து)

சுக்லரம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ரோப
சூந்தயே ||

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந:
ஓம் தப: ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதூர்வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி | தியேர யோந: ப்ரதீசாத
யாத ஓமபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரும்ம
பூர்ப்புவஸ்ஸுவரோம் || மமோபாத்த ஸமஸ்த துரித
க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத:
ஸமிதாதானம் கரிஷ்யே |

(என்று ஸங்கல்பம் செய்து அக்னியை ஜ்வாலி செய்து)

பரித்வாக்நே பரிம்ருஜாமி ஆயுஷா ச தநேந ச
ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரே ரா வீரை:
ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷு: போஷை: ஸுக்
ருஹோ க்ருஹை: ஸுபதி: பத்யா ஸுமேதர மேதயா
ஸுப்ரும்மா ப்ரும்மசாரிபி: ||

(என்று அக்னியைச் சுற்றி நான்கு பக்கங்களிலும்
தொட்டு தீர்த்தத்தால் அக்னியை பரிஷேசனம் செய்து
பின்வரும் மந்திரங்களால் ஒவ்வொரு ஸமித்தாக
அக்னியில் ஹோமம் செய்யவேண்டும்.

1. ஸாயங்காலம் ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே
என்று சொல்லிக்கொள்ளவேண்டும்.

அக்நயே ஸமிதமாஹார்ஷம் ப்ருஹதே ஜாத வேதஸே யதா த்வமக்நே ஸமிதா ஸமித்யஸே ஏவம் மாமாயுஷா வர்ச்சஸா ஸன்யா மேதயா ப்ரஜயா பசுபி: ப்ரும் மவர்ச்சஸே ந அன்ராத்யேந ஸமேதய ஸ்வாஹா.¹ ஏதோஸி ஏதிஷ்டிமஹி ஸ்வாஹா. ஸமிதஸி ஸமேதிஷ்டிமஹி ஸ்வாஹா, தேஜோஸி தேஜோ மயி தேஹி ஸ்வாஹா. அபோ அத்யான்வசாரிஷம், ரஸேந ஸமஸ்ருக்ஷமஹி பயஸ்வாகும் அக்ந ஆகமம் தம் மா ஸகும்ஸ்ருஜ வர்ச்சஸா ஸ்வாஹா. ஸம் மாக்நே வர்ச்சஸா ஸ்ருஜ ப்ரஜயா ச தநேந ச ஸ்வாஹா. வித்யுன்மே அஸ்ய தேவா: இந்ந்ரோ வித்யாத் ஸஹ ரிஷிபி: ஸ்வாஹா. அக்நயே ப்ருஹதே நாகாய்ஸ்வாஹா த்யாவா ப்ருதிவீப்யாகும் ஸ்வாஹா. ஏஷா தே அக்நே ஸமித்தயா வர்த்தஸவ ச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்த்தமானோ பூயாஸம் ஆப்யாய மாநச்ச ஸ்வாஹா. யோ மாக்நே பாகிகும் ஸந்தம், அதாபாகம் சிகீர்ஷதி, அபாக மக்நே தம் குரு மாமக்நே பாகிநம் குரு ஸ்வாஹா ஸமிதமாதாயாக்நே ஸர்வவ்ரதோ பூயாஸகு ஸ்வாஹா. (என்று 12 மந்திரங்களால் 12 ஸமித்துக்களை ஹோமம் செய்துவிட்டு கையில் தீர்த்தத்தை எடுத்து அக்னியை பரிஷேசனம் செய்து மந்திரமில்லாமல் ஒரு ஸமித்தை அக்னியில் வைத்துவிட்டு

அக்நேருபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்திருந்து நின்றனுகொண்டு

1. ஸ்வாஹா என்று சொல்லும்பொழுது ஸமித்தை அக்னியில் வைக்கவேண்டும்

यत्ते अग्ने तेजस्तेनाहं तेजस्वी भूयासं यत्ते अग्ने वर्चस्तेनाहं वर्चस्वी भूयासं यत्ते अग्ने हरस्तेनाहं हरस्वी भूयासम् ।
 मयि मेधां मयि प्रजां मय्यग्निस्तेभ्यो दधातु मयि मेधां मयि प्रजां
 मयीन्द्र इन्द्रियं दधातु मयि मेधां मयि प्रजां मयि सूर्यो भ्राजो
 दधातु ॥ अग्नये नमः ।

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं हुताशन ।
 यद्घृतं तु मया देव परिपूर्णं तदस्तु ते ॥
 प्रायश्चित्तान्यशेषाणि तपःकर्मात्मकानि वै ।
 सृजि तेषामशेषाणां कृष्णानुस्मरणं परम् ॥
 कृष्ण कृष्ण कृष्ण । अभिवादये भो:

(என்று நமஸ்காரம் செய்து உட்கார்ந்துகொண்டு)

मा नस्तोकं तनये मा न आयुषि मा नो गोषु मा नो अश्वेषु
 शीरिषः । वीरान्मा नो रुद्र भामितो वधीर्द्विष्मन्तो नमसा विधेम ते

(என்று பஸ்மாலை எடுத்து ஜலம் சேர்த்து குழைத்து வலது பவித்ரவிரலால் அந்தந்த அங்கங்களில் இட்டுக் கொள்ளவேண்டும்).

मेधावी भूयासम् — நெற்றியில்
 तेजस्वी भूयासम् — வலது தோளில்
 वर्चस्वी भूयासम् — இடது தோளில்

யத்தே அக்நே தேஜஸ்தேநாஹம் தே ஜ ஸ் வீ
 பூயாஸம். யத்தே அக்நே வர்சஸ் தே ந ா ஹ ம்
 வர்ச்சஸ்வீ பூயாஸம். யத்தே அக்நே ஹரஸ்தேநாஹம்
 ஹரஸ்வீ பூயாஸம். மயி மேதாம் மயி ப்ரஜாம் மய்யக்நி:
 தேஜோ ததாது. மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர
 இந்த்ரியம் ததாது. மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி
 ஸுரீயோ ப்ராஜோ ததாது. அக்னயே நம:

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹுதாசன |
 யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தே ||

ப்ராயச்சித்தாந்யசேஷாணி தப:கர்மாத்மகானி வை |
 யானி தேஷாமசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம் ||

க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண. அபிவாதயே+போ:

(என்று நமஸ்காரம் செய்து உட்கார்ந்துகொண்டு)

மானஸ்தோகே தநயே மாந ஆயுஷி மா நோ
 கோஷு மாநோ அச்வேஷு ரீரிஷ: வீரான் மாநோ
 ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ் மந்தோ நமஸா விதேமதே.

(என்று பஸ்மாவை எடுத்து ஜலம் சேர்த்து குழைத்து
 வலது பவித்ர விரலால் அந்தந்த அங்கங்களில் இட்டுக்
 கொள்ளவேண்டும்).

மேதாவீ பூயாஸம்	— நெற்றியில்
தேஜஸ்வீ பூயாஸம்	— வலது தோளில்
வர்ச்சஸ்வீ பூயாஸம்	— இடது தோளில்

ब्रह्मवर्चसी भूयासम्	—	மாார்பில்
आयुष्मान् भूयासम्	—	கழுத்தில்
अन्नादो भूयासम्	—	கழுத்தின் பிண்புறத்தில்
खस्ति भूयासम्	—	சிரளில்

श्रद्धां मेधां यशः प्रज्ञां विद्यां बुद्धिं श्रियं बलम् ।

आयुष्यं तेज आरोग्यं देहि मे हव्यवाहन ॥

देहि मे हव्यवाहन ओं नम इति ॥

(என்று அக்ஷியை பிரார்த்தனை செய்து)

कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुध्यात्मना वा प्रकृतेः स्वभावात् ।

करोमि यद्यत्सकलं परस्मै नारायणायेति समर्पयामि ॥

मया कृतमिदं प्रातः (सायं) समिदाधानाख्यं कर्म ओं
तत्सत् ब्रह्मार्पणमस्तु என்று ப்ரஹ்மார்ப்பணம் செய்து
अच्युताय नमः दामोदर என்று ஆசமனம் செய்ய
வேண்டும்.

इति समिदाधानविधिः ॥

பீரம்மவர்ச்சஸீ பூபாஸம்	—	மார்கீல்
ஆயுஷ்மாண் பூபாஸம்	—	கழுத்தில்
அன்னாதோ பூபாஸம்	—	கழுத்தின் பின்புறத்தில்
ஸ்வஸ்தி பூபாஸம்	—	சிரஸில்

சீரத்தாம் மேதாம் யச: ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம்
சீரியம் பலம் |

ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்ய
வாஹன ||

தேஹி மே ஹவ்ய வாஹன ஓம் நம இதி.

(என்று அக்னியை பிரார்த்தனை செய்து)

காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா

புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணூயதி ஸமர்ப்பயாமி ||

மயா க்ருதமிதம் ப்ராத: (ஸாயம்) ஸமிதா
நானாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்ப்பணமஸ்து
என்று ப்ரஹ்மார்ப்பணம் செய்து அச்யுதாய நம: ஃ
தாமோதர என்று ஆசமனம் செய்யவேண்டும்.

ஸமிதாதானஷிதி முற்றும்.

—X—

॥ महासङ्कल्पः ॥

— : * : —

(दर्भेषु आसीनः दर्भान् धारयमाणः पवित्रपाणिः)

शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् ।

प्रसन्नवदनं ध्यायेत्सर्वद्विघ्नोऽशान्तये ॥

ओं भूः...सुवरोम् । ममोपात्तसमस्तदुरितक्षयद्वारा श्रीपरमेश्वर-

श्रीलिंगं ,

तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव ।

विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेऽङ्घ्रियुगं स्मरामि ॥

अपवित्तः पवित्रो वा सर्वावस्थां गतोऽपि वा ।

यः स्मरेत्पुण्डरीकाक्षं स बाह्याभ्यन्तरश्शुचिः ॥

मानसं वाचिकं पापं कर्मणा समुपार्जितम् ।

श्रीरामस्मरणेनैव व्यपोहति न संशयः ॥

श्रीराम राम राम ,

तिथिविष्णुस्तथा वारः नक्षत्रं विष्णुरेव च ।

योगश्च करणं चैव सर्वं विष्णुमयं जगत् ॥

श्रीगोविन्द गोविन्द गोविन्द ,

अस्य श्रीभगवतः आदिविष्णोः आदिनारायणस्य अचिन्त्ययाः

अपरिमितया शक्त्या भ्रियमाणस्य महाजलौघस्य मध्ये परिभ्रममाणानामनेक-

மஹா ஸங்கல்பம்

(தர்ப்ப ஆசனத்தில் அமர்ந்து, தர்ப்பம் பனிதரம் தரித்து)

சுகலாம்பர தரம்... சாந்தயே. ஒம்பூ:.. ஸுவரோம்
மமோபாத்த ஸமஸ்த தூரித ஷயத்வாரா ஸு பரமேச்வர
ப்ரீதயர்த்தம்.

த்தேவ லக்னம் ஸுதின்ம் ததேவ,
தாராபலம் சந்த்ரபலம் ததேவ.
வித்யாபலம் தைவ பலம் ததேவ,
லக்ஷ்மீபதே தே அங்கீரி யுகம் ஸ்மராமி.

அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வர்
யஸ் ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்ய

அப்யந்தரச் சசி:

மானஸம் வாசிகம் பாபம் கர்மணு ஸமுபார்ஜிதம் |
ஸ்ரீராம் ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய: ||
ஸ்ரீராம ராம ராம

திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச
யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ||

ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீ
பகவத: ஆதி விஷ்ணோ: ஆதிநாராயணஸ்ய அசிந்த
யயா அபரிமிதயா சக்த்யா ப்ரிடமாணஸ்ய மஹா
ஜ லௌக ஸ்ய மத்யே ப்ரஃபரமமானுனாம் அநேக

कोटि ब्रह्माण्डानां एकतमे अव्यक्त महदहङ्कार पृथिव्यप्तेजोवायु-
 आकाशधैरावरणैरावृते अस्मिन् महति ब्रह्माण्डकरण्डमण्डले
 आधारशक्ति आदिकूर्म आदिवराहान्तैरावतपुण्डरीकवामनकुमुदाञ्जन-
 पुष्पदन्तसार्वभौमसुप्रतीकाख्याष्टदिग्गजोपरि प्रतिष्ठिते अतलवितलसुतल-
 तलातलरसातलमहातलपाताळाख्यसतलोकोपरितले भुवर्लोकस्वर्लोकमहो-
 लोकजनोलोकतपोलोकसत्यलोकाख्यलोकषट्कस्य अधोभागे महानाळाय-
 मानफणिराजशेषसहस्रफणामण्डलविधृते दिग्दन्तिशुण्डादण्डोत्तम्भिते
 लोकालोकाचलेन बलयिते लवणेश्चसुरासर्पिर्दधिक्षीरशुद्धोदकार्णवैः
 परिवृते जम्बूद्वीपकुशकौञ्चशाल्मलिशाकपुष्कराख्यसप्तद्वीपविराजिते स्वर्ण
 प्रस्थचन्द्रकश्वेतावर्तारमणकसिंहल महारमण पारसीक पाञ्चजन्याद्युपद्वीप-
 सहिते महामेरुगिरिकर्णिकोपेत महासरोरुहाकारपञ्चाशत्कोटियोजन-
 विस्तीर्ण भूमण्डले सुमेरु निषध हेमकूट हिमाचल माल्यवत्पारियात्रक
 गन्धमादन कैलास विन्ध्याचलादि महाशैलाधिष्ठिते भारतकिंपुरुष
 हरि इलावृतरम्यकहिरण्यकुरुभद्राश्वकेतुमालाख्यनववर्षशोभिते जम्बू-
 द्वीपे इन्द्रद्वीपकश्वेतान्नगभस्ति नागसौम्य गान्धर्वाहण भारताख्य
 नवखण्डात्मके भारतवर्षे भरतखण्डे मेरोः दक्षिणे पार्श्वे अयोध्या
 मधुरा माया काशी काञ्च्यवन्तिका द्वारवत्यादिमुक्तिक्षेत्रवत्यां

கோடி ப்ருஹ்மாண்டானும் ஏகதமே அவ்யக்தமஹத்
 அஹங்காரப்ருதிவி அப்தேஜோவாயு ஆகாசாத்வய
 ஆவரணை: ஆவ்ருதே அஸ்மீன் மஹதி ப்ரஹ்மாண்ட
 கரண்டமண்டலே ஆதாரசக்தி ஆதிசூர்ம ஆதிவராஹ
 அநந்த ஐராவத புண்டரீக வாமன குமுதாஞ்ஜன
 புஷ்பதந்த ஸார்வபௌம ஸுப்ரதீகாக்யாஷ்ட திக்
 கஜோடரி ப்ரதிஷ்டிதே. அதல விதல ஸுதல தலாதல
 ரஸாதல மஹாதல பாதாளாக்ய ஸப்தலோகோபரிதலே
 புவர்லோக ஸ்வர்லோக மஹோலோக ஜநோலோக
 தபோலோக ஸத்ய லோகாக்ய லோகஷட்கஸ்ய அதோ
 பாகே மஹாநாளாயமான பணிராஜ சேஷ ஸஹஸ்ர ப்ரு
 மண்டல வித்ருதே திக்தந்தி சுண்டா தண்டோத்
 தம்பிதே, லோகாலோக அசலேன வலயிதே லவண
 இக்ஷு ஸுராஸர்பிர் ததி க்ஷீர சுத்தோதகார்ணவை:
 பரிவ்ருதே ஜ்ர்பூ ப்லக்ஷ குசக்ரௌஞ்ச சால்மலி சாக
 புஷ்கராக்ய ஸப்தத்வீப விராஜிதே ஸ்வர்ணப்ரஸ்த
 சந்த்ரக ச்வேதாவர்த்த ரமணக ளிம்ஹள மஹாரமண
 பாரஸீக பாஞ்சஜன்யாத்யுபத்வீபஸஹிதே மஹாமேரு
 கிரிகர்ணிகோபேத மஹா ஸரோருஹாகார பஞ்சா
 சத்கோடி யோஜன விஸ்தீர்ண பூமண்டலே, ஸுமேரு
 நிஷத ஹேமகூட ஹிமாசல, மால்யவத் பாரியாத்ரக
 கந்த மாதந கைலாஸ விர்த்யாசலாதி மஹாசைல
 அதிஷ்டிதே பாரத கிம்புருஷ ஹரி இளவ்ருத, ரம்யக
 ஹிரண்மய குரு பத்ராச்வ கேதுமாலாக்ய நவவர்ஷோப
 சோபிதே, ஜம்பூக்வீபே, இந்த்ர த்வீபக ச்வேத
 தாம்ர கபஸ்தினாக ஸௌம்ய கந்தர்வ அருண பாரதாக்ய
 நவகண்டா க்மகே, பாரத வர்ஷே பரதகண்டே, மேரோ:
 தக்ஷிணே பார்ச்வே அயோத்யா மதுரா மாயா காசீ
 காஞ்சி அவந்திகா த்வாரவத்யாதி முக்திக்ஷேத்ரவத்யாம்

अस्यां कर्मभूसौ विन्ध्याचलस्य उत्तरदिग्भागे आर्यावर्तैकदेश इन्द्रप्रस्थ
महाक्षेत्रे दक्षिणवाहिन्याः यमुनायाः पश्चिमे तीरे ,

सकलजगत्स्रष्टुः परार्धद्वयजीविनः ब्रह्मणः प्रथमपारार्धे पञ्चाश-
दब्दात्मके अतीते पञ्चाशदब्दादौ प्रथमे वर्षे प्रथमे मासे प्रथमे दिवसे
अहनि द्वितीये यामे तृतीये मुहूर्ते स्वायंभुव स्वरोचिष उत्तम तामस
रैवत चाक्षुषास्येषु षट्सु मनुषु व्यतीतेषु सप्तमे वैवस्वत मन्वन्तरे
अष्टाविंशतितमे वर्तमाने कलियुगे प्रथमे पादे विक्रमशके बौद्धावतारे
प्रसन्नादीनां षष्ठ्याः संवत्सराणां मध्ये बार्हस्पत्यमानेन ... नामसंवत्सरे
सौरचान्द्रमानाभ्यां ... नामसंवत्सरे अयने ... ऋतौ ... मासे
... पक्षे...शुभतिथौ ... वासरयुक्तायां नक्षत्रयुक्तायां शुभयोग
शुभकरण एवंगुण विशेषण विशिष्टायां अस्यां शुभतिथौ
श्रीप्रहमेश्वरपीत्यर्थ ,

अनाद्यविद्यावासनया प्रवर्तमाने अस्मिन् महति संसारचक्रे
विचित्राभिः कर्मगतिभिः विचित्रासु योनिषु पुनः पुनः अनेकधा
जानित्वा केनापि पुण्यकर्मविशेषेण इदानीं तनमानुष्ये द्विजजन्मविशेषं
प्राप्तवतः मम

जन्माभ्यासात् जन्मप्रभृति एतत्क्षणपर्यन्तं बाल्ये वयसि कौमारे

அஸ்யாம் கர்மபூமௌ விந்த்யாசலஸ்ய உத்தரதிக்
பாகே ஆர்யாவர்த்தைகதேச இந்தர்ப்ரஸ்த மஹா
ஷேத்ரே தக்ஷிணவாஹிந்யா: யமுநாயா: பச்சிமேதீரே

ஸகல ஜகத் ஸ்ரஷ்டு: பரார்த்தத்வயஜீ நிர: ப்ரவ்ற
மண: ப்ரதம பரார்த்தே பஞ்சாசத் அப்தாத்மகே
அதீதே பஞ்சாசத் அப்தாதௌ ப்ரதமே வர்ஷே
ப்ரதமே மாலே ப்ரதமே திவஸே அஹ்னி த்வீதீயே
யாமே த்ருதீயே முஹூர்த்தே ஸ்வாயப்புவ
ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ ரைவத சாக்ஷுஷாக்
யேஷு ஷட்ஸு மனுஷு வ்யதீதேஷு ஸப்தமே
வைவஸ்வதமன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே வர்த்த
மானே கலியுகே ப்ரதமே பாதே விக்ரமசகே
பௌத்தாவதாரே ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்
ஸராணாம் மத்யே பார்ஹஸ்பத்யமானேக... நாம ஸம்
வத்ஸரே ஸௌரசாந்த்ரமாநாப்பாம்... நாமஸம்வத்ஸரே
...அயக்ஷே...ருதிௌ...மாலே...பக்ஷே... சுபதிதிௌ ...
வாஸரயுக்தாயாம்... நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுப
கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம்
..... சுபதிதிௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம்.

அநாதி அவித்யா வாஸந்யா ப்ரவர்த்தமானே
அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்ம கதிபி:
விசித்ராஸு யோனிஷு புன: புன: அநேகதா ஜனித்வர்
கேனாபி புண்ய கர்ம விசேஷேண இதானீம்தன
மானுஷ்யே த்விஜஜன்ம விசேஷம் பராப்தவத: மம

ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத்
க்ஷணபர்யந்தம் பால்ட்யே வ்யஸி கௌமரீரே

यौवने वार्धके च जाग्रत्प्रसुप्तप्लवस्थासु मनोवाक्कायकर्मेन्द्रिय ज्ञानेन्द्रिय
व्यापारैः कामक्रोधलोभमोहमदमात्सर्यादिमिश्च संभावितानां सर्वेषां
षोपानामपनोदनार्थम्,

विशेषतः त्वक्चक्षुश्श्रोत्रजिह्वाघ्राणवाक्पाणिपादपायूपस्थैः कृतानां
प्रकाशकृतमहापातकचतुष्टयव्यतिरिक्त तत्संसर्गादिपातकानां रहस्यकृत-
ब्रह्महत्या सुरापान स्वर्णस्तेय गुरुतल्पगाख्यानां महापातकानाम्,

तत्संसर्गित्वाऽनुग्राहकत्व प्रयोजकत्व मित्रभावोपदेष्टृत्वा-
नुमंतृत्व प्रोत्साहकत्वादि महापातकप्रतिदिष्टातिपातकानाम्,

गुर्वधिक्षेप वेदनिन्दा सुहृद्वधाऽधीतनाशनादिब्रह्महत्यासमपात-
कानां, अश्वरत्नमनुष्यहरण निक्षेपहरण देवब्रह्मस्वभूधेनुहरणादि-
सुवर्णस्तेय समपातकानां, पितृष्वसृ मातृष्वसृ मातुलभार्या ज्येष्ठभ्रातृ-
भार्या सखिभार्या कुमार्यन्त्यजा सगोत्रा रूतकस्त्री सामान्यस्त्री
सृपपत्नीरमणादि गुरुतरूपसमपातकानां, गोवध ब्राह्मत्व सामान्यस्तेया-
पात्नीकरणाऽनाहिताग्नित्वाऽपण्यविक्रय परपाकातितृष्णाद्यतिपातकानां
सोमयागस्थ क्षत्रियवैश्यवधाऽविज्ञातगर्भरजस्वलाऽत्रिमोत्र दीक्षितस्त्री-
गुर्विणीवधादि महापातकसमपातकानाम्,

யௌவநே வார்த்தகே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்த-
யவஸ்த்தாஸு மனோவாக்காய கர்மேந்த்ரிய ஞானேந்-
த்ரிய வ்யாபாரை: காம க்ரோத லோப மோஹ மத-
மாத்ஸர்யாதிபிச்ச ஸம்பாவிதாநாம் ஸர்வேஷா ம்-
பாபாநாம் அபநோதநார்த்தம்,

விசேஷத: த்வக் சக்ஷு: ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண-
வாக் பாணி பாத பாயூபஸ்த்தை: க்ருதாநாம் ப்ரகாச-
க்ருத மஹாபாதக சதுஷ்டய வ்யதிரித்த தத்ஸம்ஸர்
காதிபாதகாநாம் ரஹ ஸ்ய க்ருத ப்ரஹ்மஹத்யா
ஸுராபாந ஸ்வர்ணஸ்தேய குருதல்பகாக்யாநாம்-
மஹாபாதகாநாம்

தத்ஸம்ஸர்கித்வ அநுக்ராஹகத்வ ப்ரயோஜகத்வ
மித்ரபாவோபதேஷ்ட்ருத்வ அநுமந்த்ருத்வ ப்ரோத்-
ஸாஹகத்வாதி மஹாபாதக ப்ரதிதிஷ்டாதிபாதகாநாம்

குர்வதிக்ஷேப வேதநிந்தா ஸுஹ்ருத்வத அதீத
நாசநாதி ப்ரஹ்மஹத்யா ஸமபாதகாநாம், அச்வ ரத்ன
மநுஷ்ய ஹரண நிக்ஷேப ஹரண தேவ ப்ரஹமஸ்வ பூ-
தேனு ஹரணாதி ஸுவர்ணஸ்தேய ஸமபாதகானாம்,
பித்ருஷ்வஸ்ரு மாத்ருஷ்வஸ்ரு மாதுலபார்யா ஜ்யேஷ்ட
ப்ராத்ருபார்யா ஸகிபார்யா குமாரீ அந்த்யஜா
ஸகோத்ரா ஸூதகஸ்த்ரீ ஸாமான்யஸ்த்ரீ ந்ருபபத்னீ
ரமணாதி குருதலப ஸமபாதகாநாம், கோவத வ்ராத்
யத்வ ஸாமான்யஸ்தேய அபாத்ரீகரண அநாஹிதா
க்னித்வ அபண்யவிக்ரய பரபாகாதித்ருஷணாத்யதி
பாதகாநாம், ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைச்ய வத-
அவிஜ்ஞாத கர்ப்ப ரஜஸ்வலா அத்ரிகோத்ர தீக்ஷித
ஸ்த்ரீ குர்விணீ வதாதி மஹாபாதக ஸமபாதகாநாம்

उत्कर्षानृतभाषण कळझादिनिषिद्धभक्षण रजस्वलामुखास्वादन
 कूटसाक्ष्य सुहृद्बन्धनादिपरिवेदन भृतकाध्यापन पारदार्य पारिवित्य
 वाधुष्य लवणविक्रय स्त्रीशूद्रविट्क्षत्रियवधनिन्दितार्थोपजीवन नास्तिक्य
 व्रतलोपकरण सुतविक्रय धान्यपुष्पशुस्तेयाऽयाज्ययाजन पितृमातृ-
 सुतादित्याग तटाकारामविक्रय कन्याविक्रय कन्यादूषण परिविन्दन
 कन्यादान कौटिल्य व्रतलोपाऽऽत्मार्थक्रियारम्भ मद्यपत्नीनिषेवण उपा-
 ध्यायाम्निपरित्यागेन्धनार्थद्रुमच्छेदन स्त्रीहिंसन यन्त्रविधानव्यसना-
 ऽऽत्मविक्रय शूद्रद्रव्यहीनद्रव्यहीनयोनिनिषेवणानाश्रमवास परान्नपरि-
 पुष्टत्वासच्छास्त्राभिगमनाकराधिकारिता भार्याविक्रयानुपपातकानाम् ,

अजाविल्वरमृगेभमीनाहिमहिषाश्वधादिसंकलीकरणानाम् ,

कृमिकीटवयोवध मद्यानुगतद्रव्यभोजन फलेक्षुकुसुमस्तेयादि-
 मलिनीकरणानाम् ,

निन्दितधनधान्य करीषजीवनाऽसत्यभाषण शूद्रसेवाद्यपात्री-
 करणानाम् ,

मद्यगन्धाघ्राण ब्राह्मणपीडन सामान्यस्त्रीमैथुनादिजातिभ्रंशकरणानाम्

त्रिहितकर्मत्याग निषिद्धकर्माचरणेन्द्रियानिग्रह परमर्षोद्धाटन
 सूचकत्व शौचस्नानसन्ध्यावन्दनजहोमरश्महायज्ञरहितभोजना काल-
 भोजन दिवाद्विवारभोजन सस्यच्छेदन तरुगुल्मशतादिच्छेदन क्लैब्य

உத்கர்ஷாந்ருதபாஷண களஞ்ஜாதி நிஷித்த
 பக்ஷண ரஜஸ்வலா முகாஸ்வாதன கூடஸாஷ்ய
 ஸுஹ்ருத்பந்தனாதி பரிவேதந ப்ருதகாத்யாபந
 பாரதார்ய பாரிவித்ய வார்துஷ்ய லவணவிக்ரய ஸ்தீ
 சூத்ர விடக்ஷதரிய வத நிந்திதார்த்தோபஜீவன
 நாஸ்திக்ய வ்ரதலோபகரண ஸுதவிக்ரய தான்ய புஷ்ப
 பசு ஸ்தேய அயாஜ்யயாஜன பித்ரு மாத்ரு ஸுதாதி
 த்யாக தடாகாராம விக்ரய கன்யாவிக்க்ய
 கன்யா தூஷண பரிஷிந்தன கன்யாதான கௌடில்ய
 வ்ரதலோப ஆத்மார்த்த கர்யாரம்ப மத்யபஸ்தீ
 நிஷேஷண உபாத்யாயாக்கி பரித்யாக இந்தநார்த்த
 த்ருமச்சேதன ஸ்தீஹிர்ஸன யந்த்ர விதாந வ்யஸன
 ஆத்ம விக்ரய சூத்ரத்ரவ்ய ஹீநத்ரவ்ய ஹீனயோநி
 நிஷேஷண அநாச்ரமவாஸ பரான்ன பரிபுஷ்டத்வ
 அஸச்சாஸ்த்ராபிகமன ஆகராதி காரிதா பார்யா விக்ர
 யாத்யுபபாதகாநாநம் அஜாவி கரம்ருகேப மீனாஹி மஹீ
 ஷாச்வ வதாதி ஸங்கலீகரணம

க்ருமி கீட வயோவத மத்யானுகத க்ரவ்ய போஜன
 பவேஷு குஸும ஸ்தேயாதி மலிநீகரணம,

நிந்தித தனதான்ய கர்ஷஜீவன அஸத்ய பாஷண
 சூத்ரஸேவாத்யபாதீகரணம,

மத்ய கந்தாக்ராண ப்ராஹ்மண பீடன ஸாமான்ய
 ஸ்தீ மைதுனாதிஜாதிப்ரம்சகராணம,

விஹித கர்மத்யாக நிஷித்த கர்மாசரண இந்த்ரியா
 நிக்ரஹ பரமர்மோத்காடன ஸூசுகத்வ செளச ஸநான
 ஸந்த்யாலந்தன ஜப ஹோம பஞ்சமஹாயஜ்ஞ ரஹித
 போஜன அகாலபோஜன திவா த்விவார போஜன
 ஸஸ்யச்சேதன தரு குல்ம லதாத்ச்சேதன க்ஷிப்ய

स्त्रीवश्य श्वपतितक्लीबत्राल्य परिविन्द परिवित्त शूद्रसेवक वार्धुषिक
 निजकर्मविहीनान्नभोजन यत्यन्नभोजन यतिप्रेरितान्न यतिपक्वान्न
 यतिपात्रस्थान्न यतिस्पृष्टान्न यतिदापितान्नभोजन शूद्रस्पृष्ट शूद्रदृष्ट
 शूद्रानुमत शूद्राधिकृत शूद्रयाचित अन्नभोजन ग्रहणकालभोजन
 पूर्वकालरात्रिभोजनैकादश्यहोरात्रभोजनानिवेदितान्नभोजन हस्तदत्तान्न-
 भोजन प्रेतपिशाचोद्देशभोजन वटाश्वत्थादिनिषिद्धपत्रभोजन बलिदत्तान्न-
 भोजन जननीराजितान्नभोजन ग्रामयाजक वृषलीपति माहिषिक
 शिवद्विज शाक्त काषायपाशुपतचिह्नितांग चिकित्सक सौचिक ज्यौति-
 षिकान्नभोजन भिन्नकांस्यपात्रभोजन ताम्रालाबुदारुपात्रमृत्पात्रभोजन
 रजस्वलान्नचण्डाळादिवाक्यश्रवणभोजन दग्धपर्युषित पूतिगन्ध भुक्तो-
 च्छिष्टान्नभोजन गणान्नदीक्षितान्न शूद्रपुरोहितान्नभोजन पर्यायान्नभोजन
 शूद्रपात्रस्य अन्नभोजन महापुरुषार्पित अन्नभोजन शूद्रभुक्तशेषान्नभोजन
 ग्रामान्यजदत्तशेषान्नभोजन भिक्षान्नभोजन दम्पतिभुक्तशेषान्नभोजन
 बौद्धसखब्राह्मणान्नभोजन कारागृहवास्यन्नभोजन खरोऽत्राऽजाऽविमहिष
 क्षीरादिपानविवत्सविगतगर्भानिर्देशगोपयःपान स्तन्यपान पिण्याक
 कृसर संयाव पायसापूप मांस पुरोडाशादिवृथाभक्षण वामहस्तैक-
 वर्षधारारूपजल्पान तन्मिश्रितान्नभोजन वार्ताक कालिङ्ग गृञ्जन्

ஸ்த்ரீவச்ய ச்வபதித க்லீப வ்ராத்ய பரிவிந்த பரிவித்த
 சூத்ரஸேவக வார்துஷிக நி ஜ கர் ம வீஹீனான்ன
 போஜன யத்யன்னபோஜன யதி ப்ரேரிதான்ன யதி
 பக்வான்ன யதி பாத்ரஸ்தான்ன யதி ஸ்ப்ருஷ்டான்ன
 யதி தாபிதான்ன போஜன சூத்ர ஸ்ப்ருஷ்ட சூத்ர
 த்ருஷ்ட சூத்ரானுமத சூத்ராதிக்ருத சூக்ர யாசிதான்ன
 போஜன க்ரஹண கால போஜன பர்வகால ராத்ரி
 போஜன ஏகாதசி அ ஹொ ராத்ர போஜன
 அநிவேதிதாநந போஜன ஹஸ்த தத்தாந்ந போஜன
 ப்ரேத பிசாசோத்தேச போஜன வடாச்வத்தாதி நிஷித்த
 பத்ர போஜன பஸி தத்தாந்ந போஜன ஜநநீராஜிதாந்ந
 போஜன க்ராமயாஜக வ்ருஷஸீபதி மாஹிஷிக சிவத்விஜ
 சாக்த காஷாய பாசுபத சிஹ்னிதாங்க சிசித்ஸக
 ஸௌசிக ஜ்பெளதிஷிகாந்ந போஜன பிந்ந காம்ஸ்ய
 பாத்ர போஜன தாம்ராலாபு தாருபாத்ர ம்ருத்பாத்ர
 போஜன ரஜஸ்வலாந்ந சண்டாளாதி வாக்ய ச்ரவண
 போஜன தக்த பர்யுஷித பூதிகந்த புக்தோச்சிஷ்டாந்ந
 போஜந, கணூன்ன தீக்ஷிதாந்ந சூத்ர புரோஹிதாந்ந
 போஜன பர்யாயாந்ந போஜன சூத்ர பாத்ரஸ்தாந்ந
 போஜன மஹாபுருஷார்ப்பிதாந்ந போஜன சூத்ரபுக்த
 சேஷாந்ந போஜன க்ராமாந்த்யஜ தத்த சேஷாந்ந
 போஜன பிக்ஷாந்ந போஜன தம்பதி புக்த சேஷாந்ந
 போஜன பெளத்த ஸக ப்ராஹ்மணூந்ந போஜன
 காராக்ருஹ வாஸ்யந்ந போஜன கரோஷ்ட்ராஜாவி
 மஹிஷி க்ஷீராதிபான விவத்ஸ விகத கர்பாகிர்தச
 கோபய:பான ஸ்தன்யபான பிண்யாகுக்ருஸர ஸம்யாவ
 பாயஸாபூப மாம்ஸ புரோடாசாதி வ்ருதாபக்ஷண
 வாமஹஸ்தைக வர்ஷதாரா ரூப ஜலபான தன்மித்ரிதாந்ந
 போஜன வார்த்தாக காலிங்க க்ருஞ் ஜன

रक्तमूलक वतुळालाबुश्वेतवृन्ताकादिनिषिद्धद्रव्यभक्षण निषिद्धशिव-
निर्माल्यादिभक्षणोपपातक्रिपक्वतण्डुलान्नभोजन ,

योनिप्रेक्षण योन्यास्वादन दिवास्वापन दिवासंगमन दासी-
शैश्याकुण्डावितन्तुपरावरुद्धप्रसवोन्मुखीस्त्रीगमन साधारणीभूतस्त्रीरस्त्री-
गमन तिर्यग्योनिगमन मुखमैथुन कल्मीक राजमार्ग छायावृक्ष देवालय-
गृहाङ्गणगोष्ठ वृन्दावन जलाशयादिस्थलरेतोविण्मूत्रकरण जलमध्यष्ठीवन
दूषण,

पितृमात्राचार्यादि शुश्रूषाराहिल्य दर्शमशाल्यसंक्रांतिन्यतीपाता-
ऽष्टकाऽलभ्ययोगत्याग श्राद्धविस्मरण ग्रहणादिपुण्यकालस्नानदानराहिल्य
संध्यातत्रयवस्त्रपरिवर्तनौपासनादिराहिल्य सन्ध्याकालसल्लाप तांबूलचर्वण
भोजन मैथुन निद्रादिपारवश्य पुण्यकालोष्णोदकस्नान नग्नस्नान
घृतकादिनिषिद्धदिनाभ्यङ्गस्नान सन्निहिततीर्थोल्लंघन तीर्थस्नान-
कच्छराहिल्य कौपीनधारण कच्छपुच्छकतिर्यक्कटिसूत्र कच्छादिधारण
स्वग्रामदेवोत्सवादर्शन तदुत्सवजनग्रामकुलाचारोल्लंघन गुर्वाचार्यविप्र-
श्रीत्रियाहिताग्निनृपकार्योल्लंघन विप्रत्वंकारहुंकारतिरस्कारवाद परपराजय-
प्रापणासहायारण्यगमन ब्राह्मणदण्डन शोणितस्त्रावण मलिनामेध्याविल

ரத்தமூலக வர்துள்ளலாபு ச்வேதவ்ருந்தாகாதி நிஷித்த-
 த்ரவ்ய பக்ஷண நிஷித்தசிவ நிர்மால்யாதி பக்ஷண
 உபபாத்கிபக்வ தண்டுலாந்ந போஜன;

யோநி ப்ரேக்ஷண யோந்யாஸ்வாதன திவா
 ஸ்வாபன திவாஸங்கமன தாஸீ வேச்யா குலடா
 விதந்து பராவருத்த ப்ரஸுவோன்முகீ ஸ்த்ரீகமன
 ஸாதாரணீபூத ஸ்த்ரீ பரஸ்த்ரீ கமன திர்யக்யோனிகமன
 முகமைதுன் வல்மீக ராஜமார்க்க சாயர்வ்ருக்ஷ
 தேவாலய க்ருஹாங்கண கோஷ்ட ப்ருந்தாவன
 ஜலர்ச்யாதி ஸ்தல ரேதேர் விண் முத்ர க்ரண் ஜலம்த்ய
 ஷ்டவன தூஷண

பித்ரு மாத்ராசார்யாதி சுச்ருஷா ராஹித்ய தர்ச-
 மஹாஸ்ய ஸங்க்ராந்தி வ்யதீபாதாஷ்டகா அலப்ப்யேர்க
 த்யாக ச்ராத்த விஸ்மரண க்ரஹணாதி புண்யகால
 ஸ்னான தாநராஹித்ய ஸந்த்யாத்ரய வஸ்த்ர பரிவர்தன்
 ஓளபாஸனாதி ராஹித்ய ஸந்த்யாகால ஸல்லாப தாம்பூல
 சர்வண் போஜன மைதுன நித்ராதி பாரவச்ய
 புண்யகாலோஷ்ணேதகஸ்னான நக்ன ஸ்னான
 பைத்ருகாதி நிஷித்த திருப்பயங்க ஸ்னான ஸந்நிஹித
 தீர்த்தோல்லங்கன் தீர்த்தஸ்னான கச்சராஹித்ய
 கௌபீனதாரண கச்சபுச்சக திர்யக்கடிஸூத்ர கச்சாதி
 தாரண ஸ்வக்ராம தேவோத்ஸவாதர்சன் த்துத்ஸவ
 ஜந க்ராம குலாசாரோல்லங்கன குர்வாசார்ய விப்ர
 ச்ரோத்ரிய ஆஹிதாக்கி ந்ருப கார்யேரல்லங்கன

விப்ரத்வங்கார ஹுங்கார் திரஸ்காரவாத பரபரா
 ஜய ப்ராபண அஸஹாயாரண்ய கமன ப்ராஹ்மண
 தண்டன் சோணித ச்ராவண மலிநாமேத்யர்ஷி-

चकषाय नीलादिवल्लधारणहरिहरगुर्वाचार्यादिनिन्दाश्रवण ब्राह्मणदूषण
 क्षोभकरण संहतिपरित्याग क्षत्रियादिवृत्तिद्रव्यान्न गोविप्ररोधन स्वयंघृत-
 हलकर्षण कृषिजीवन क्रौञ्चजीवन पीताऽवशिष्टोदकपान चण्डालकारित
 कृषिधान्यशाला दुग्धपुष्पफलभोग चण्डालकारित वापीकूपतटाकोदकपान
 अन्यकारित प्रपाजलपान करमथिततक्रमान दीपोच्छिष्टाऽभ्यङ्गावशिष्ट
 तैलपान साभिलाषपरदारनिरीक्षण विवल्लखीनिरीक्षण गुर्वाचार्यनृपादि
 मैथुनादिदर्शन शब्दश्रवण मैथुनविघ्नाचरण हीनवर्णाभिवादन राजासना-
 क्रमण राजत्वंकारहुंकार रन्ध्रान्वेषण मर्भोद्घाटनासाधूपदेशान्यायाग्रवर्त-
 करण चार्वाकपाषण्डादिपूजितदेवताऽभिवन्दन परोपतापकरण परोपकार
 नाशन तृणगुल्मलतादिनाशन गोमांसगन्धघ्राण चण्डालस्पर्शनदर्शन-
 भाषण पाकभेद पङ्क्तिभेदकरण तुरुष्कादिमध्यनिवास म्लेच्छद्रव्योपभोग-
 याचमानान्धकृपणाक्षेपण मुष्टिमात्रतिलसहितैरकादि नानाप्रकारदुष्प्रति-
 ग्रह नियमरहित वेदपुराणशास्त्राव्ययनाध्यापन व्यवहारपक्षपात साधारण-
 ब्राह्मणसीमा कुर्यातटाक कूपाऽऽरामाद्यपहरण पशुपक्षिबन्धन शीत-
 वातातप वर्षधाराद्यापद्गत दुःखाऽनिवारण अनर्हासनशयन प्रदान
 विषमभाषण वाक्पारुष्य दण्डपारुष्याविहिताचरण विहितानाचरण

கூடிய நீலாதி வஸ்தர தாண ஹரிஹா குர்வாசார்யாதி நிந்தாச்ரவண ப்ராஹ்மண தூஷண கோபகரண ஸம்ஹதி பரித்யாக சூத்ரியாதி வ்ருத்தி த்ரவ்யான்ன கோவிப்ர ரோதன ஸ்வயம்த்ருத ஹலகர்ஷண க்ருஷி ஜீவன க்ரௌஞ்சஜீவன பீதாவசிஷ்டோதகபான சண்டாள காரித க்ருஷி தான்ய சாலா துக்த புஷ்ப பல் போக சண்டாள காரித வாபீ கூப தடாகேர்தகபான அன்யகாரித ப்ரபா ஜலபான கரமதித தக்ர்பான கீபோச்சிஷ்டாப்யங்காவசிஷ்ட தைலபான.

ஸாபிலாஷு பரதார நீர்ஷண விவஸ்தா ஸ்தீர் நீர்ஷண குர்வாசார்ய ந்ருபாதி மைதுந் தி தர்சன சப்தச்ரவண மைதுன விக்நாசரண ஹீநவர்ணூபிவாதந ராஜாஸநாக்ரமண ராஜ த்வங்கார ஹுங்கார ரந்த்ரான வேஷண மர்மோத்காடன அஸாதாபதேச அந்யாயா க்ரவர்தகரண சார்வாக-பாஷண்டாதி பூஜித தேவதாபி வந்தன பரோபதாபகரண பரோபகார நாசன த்ருண குல்மலதாதி நாசன கோமாம்ஸ கந்தாக்ரண சண்டாள ஸ்பர்சன தர்சன பாஷண பாகபேத பங்க்திபேத கரண துருஷ்காதி மத்யநிவாஸ ம்லேச்ச த்ரவ்யோபபோக யாசமாநாந்த க்ருபண ஆக்ஷேபண முஷ்டிமாத்ர திலஸஹிதைரகாதி நானாப்ரகார துஷ்ப்ரதிக்ரஹ நியமரஹித வேத புராண சாஸ்த்ராத்த்யயனூத்யாபந வ்யவஹார பக்ஷபாத ஸாதாரண ப்ராஹ்மண ஸீமா குல்யா தடாக கூபர்ராமாத்யபஹரண பசுபக்ஷி பந்தன சீத வாதாதப வர்ஷதாராத்யாபத்த துக்காடிவாரண நர்ஹாஸந சயந ப்ரதான விஷமபாஷண வாஃபாருஷ்ய தண்ட பாருஷ்ய அவிஹிதாசரண விஹிதாநாசரண

मित्तस्वामिपुद्गदाचार्यभायैदिवतावञ्चन परमात्मस्मरणराहित्यादीनां प्रकीर्ण-
कानाम्,

ज्ञानतः सकृत्कृतानां अज्ञानतः असकृत्कृतानां ज्ञानतः अज्ञानतश्च
अत्यन्तचिरकालनिरन्तराभ्यस्तानां प्रकाशकृतमहापातकव्यतिरिक्तानां
रहस्यकृतमहापातकादीनां प्रकीर्णकानां एवं नवानां नवविधानां बहूनां
बहुविधानां सर्वेषां पापानां अपनोदनद्वारा श्रीपरमेश्वरप्रीत्यर्थं भास्कर-
क्षेत्रे छायासंज्ञासमेतश्रीसूर्यनारायणस्वामिसन्निधौ सीतालक्ष्मणभरत-
शत्रुघ्न हनुमत्समेतरामचन्द्रस्वामिसन्निधौ ... सन्निधौ अश्वत्यनारायण-
सन्निधौ हरिहरविनायकादिसमस्तदेवसन्निधौ त्रयस्त्रिंशत्कोटिदेवता-
सन्निधौ देवब्राह्मणसन्निधौ ... महानद्यां स्नानमहं करिष्ये ॥

अतिक्रूरमहापापकल्पान्तदहनोपम ।

भैरवाय नमस्तुभ्यं अनुज्ञां दातुमर्हसि ॥

इति महासंकल्पः ॥

மித்ர ஸ்வாமி ஸுஹ்ருதாசார்ய பார்யா தேவதாவஞ்சக
பரமாத்ம ஸ்மரணராஹித்யாதீநாம் ப்ரகீர்ணகாநாம்,

ஞாநத: ஸக்ருத் க்ருதாநாம் அஞாநத: அஸக்ருத்
க்ருதாநாம் ஞாநத: அஞாநதச்ச அத்யந்த சிரகால
நிரந்தராப்யஸ்தாநாம் ப்ரகாசக்ருத மஹாபாதக
வ்யதிரிக்தாநாம் ரஹஸ்ய க்ருத மஹாபாதகாதீநாம்
ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவாநாம் நவவிதாநாம்
பஹுலநாம் பஹுவிதாநாம் ஸர்வேஷாம் பாபர்நாம்
அபநோதனத்வாரா ஸ்ரீ பரமேச்வர ங்ரீத்யர்த்தம்
பாஸ்கரக்ஷேத்ரே சாயா ஸம்ஜ்ஞா ஸமேத ஸ்ரீ ஸூர்ய
நாராயணஸ்வாமி ஸந்நிதௌ ஸீதா லக்ஷ்மண பரத
சத்ருக்ன ஹனுமத்ஸமேத ஸ்ரீ ராமசந்த்ர ஸ்வாமி
ஸந்நிதௌ.....ஸந்நிதௌ அச்வத்த நாராயண
ஸந்நிதௌ ஹரிஹர விநாயகாதி ஸமஸ்த தேவதா
ஸந்நிதௌ த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா ஸந்நிதௌ
தைவ ப்ராஹ்மண ஸந்நிதௌ...மஹானத்யாம் ஸ்நாந
மஹம் கரிஷ்யே

அதிக்ருர மஹாபாப கல்பாந்த தஹநோபம!

பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி ||

மஹாஸங்கல்பம் முற்றும்.



அயனங்கள்-2.

தகைந்நாயனம்—ஆடிமுதல் மார்கழி முடிய (6 மாதம்)
உத்தராயணம்—தை முதல் ஆனி முடிய (6 மாதம்)

ருதுக்கள்-6.

சித்திரை, வைகாசி	—	வஸந்த ருது
ஆனி, ஆடி	—	க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி	—	வர்ஷ ருது
ஐப்பசி கார்த்திகை	—	சரத் ருது
மார்கழி, தை	—	ஹேமந்த ருது
மாசி, பங்குனி	—	சிசிர ருது

பக்ஷங்கள்-2.

அமாவாஸ்யைக்குப்பின் பெளர்ணமி வரை சுக்ல பக்ஷம்
பெளர்ணமிக்குப்பின் அமாவாஸ்யை வரை கிருஷ்ண பக்ஷம்

திதிகள்-15.

ப்ரதமா	ஷஷ்டி	ஏகாதசி
த்விதீயா	ஸப்தமீ	த்வாதசி
த்ருதீயா	அஷ்டமீ	த்ரயோதசி
சதுர்த்தீ	நவமீ	சதுர்த்தசி
பஞ்சமீ	தசமீ	அமாவாஸ்யா
		அல்லது பெளர்ணமீ

ஸங்கல்ப மாதங்கள்

சித்திரை	—	மேஷ	ஐப்பசி	—	துலா
வைகாசி	—	வ்ருஷப	கார்த்திகை	—	விருச்சிகம்
ஆனி	—	மிதுன	மார்கழி	—	தனுர்
ஆடி	—	கடகம்	தை	—	மகர
ஆவணி	—	எரிம்ம	மாசி	—	கும்ப
புரட்டாசி	—	கன்யா	பங்குனி	—	மீன

சாந்திர மான மாதங்கள்

சைத்ர	சீராவண	மார்கசீர்ஷ
வைசாக	பாத்ரபத	பௌஷ
ஜ்யேஷ்ட	ஆச்வயுஜ	மாக
ஆஷாட	கார்த்திக	பால்குன

ஸங்கல்ப வாரங்கள்

ஞாயிறு	—	பானு	வாஸர
திங்கள்	—	இந்து (ஸோம)	”
செவ்வாய்	—	பௌம	”
புதன்	—	ஸௌம்ய	”
வியாழன்	—	குரு	”
வெள்ளி	—	ப்ருகு	”
சனி	—	ஸ்திர	”

ஸங்கல்ப நக்ஷத்ரங்கள்-27

- | | |
|-------------------|---------------------|
| 1. அஸ்வினி | 14. சிதரா |
| 2. அபரணீ | 15. ஸ்வாதி |
| 3. க்ருத்திகா | 16. விசாக |
| 4. ரோகிணீ | 17. அநூராதா |
| 5. ம்ருகசீர்ஷ | 18. ஜ்யேஷ்ட |
| 6. ஆர்த்ரா | 19. மூல |
| 7. புனர்வஸு | 20. பூர்வாஷாட |
| 8. புஷ்ய | 21. உத்தராஷாட |
| 9. ஆச்லேஷ | 22. சீரவண |
| 10. மக | 23. சீரவிஷ்டா |
| 11. பூர்வ பஸ்குனி | 24. சதபிஷக் |
| 12. உத்தர பஸ்குனி | 25. பூர்வ ப்ரோஷ்டபத |
| 13. ஹஸ்த | 26. உத்தர ப்ரோஷ்டபத |
| | 27. ரேவதி |



Vadhys of The Madras Brahmins' Vaidhika Association.



Names and Addresses of Vadhyars :

1. Sri M. R. Seetharama Sastrigal,
Sector IV/1276, R. K. Puram.
2. „ K. A. Krishna Srowthigal,
14, Market Road.
3. „ K. V. Jayarama Sastrigal,
5828, Block No. 4, Gali 8, Dev Nagar, Karol Bagh.
4. „ M. L. Krishna Sastrigal (alias Manakal Sastrigal)
H-104, Sewa Nagar.
5. „ N. P. Seshadri Dikshitar,
16/5809, Block 4, Gali 8, Dev Nagar.
6. „ O. S Ramamurthi Dikshitar,
P-406, Sewa Nagar.
7. „ A. N. Subramania Sastrigal,
7-K, Karbala.
8. „ R. Srinivasa Sastrigal (alias Tediyyur Sastrigal),
D-II/61, Kidwai Nagar West.
9. „ C. Ramamurthi Sastrigal,
52, Lodi Estate.
10. „ N. Gopala Sastrigal,
D-II/A-27, Moti Bagh.
11. „ V. S. Ramasubbu Sastrigal,
Road No. 2, F-73, Andrewsganj.
12. Sri S. K. M. Chandrasekhara Sastrigal
(alias Maha Ganapathi), D-II/313, Vinay Marg.

13. Sri A. V. Ramamurthi Sastrigal,
II, Lodi Estate.
14. „ A. J. Jayarama Sastrigal,
3, Safdarjung Road.
15. „ Sundaresa Sastrigal,
C-II/78, Lodi Colony.
16. „ L. Kalyana Rama Sastrigal,
Road No. 5, 18, Andrews Ganj.
17. „ S. Yegneswara Dikshitar,
8, P. & T. Quarters, Near Telephone Exchange,
Pusa Road.
18. „ K. A. Viswanatha Sastrigal.
19. „ Sounderraja Iyengar,
37/4074, Regharpura, Karol Bagh.
20. „ R. Vedantachariar,
D-45, Dev Nagar.
21. „ Venkatanatha Iyengar,
26/1495-A, Naiwala Gali, Karol Bagh.
22. „ T. S. Srinivasachariar.